


10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
241
242
243
244
245
246
247
248
249
250
251
252
253
254
255
256
257
258
259
260
261
262
263
264
265
266
267
268
269
270
271
272
273
274
275
276
277
278
279
280
281
282
283
284
285
286
287
288
289
290
291
292
293
294
295
296
297
298
299
300

G. Deanean.
No 8.



26

കുറുപ്പു പാടുകൾ ഒരു കൂട്ടം
കുറുപ്പുകൾ





உ ரயிழ்ப் பலகலைக் கழக நா

கணபதி துணை.

நஞ்சாலுந்


திருக்கைகலாசபரம்பரைத் திருவாவடுதறையாத்னத்து

• ஸ்ரீசுவாமிநாததேசிகர்

அருளிச்செய்த

இலக்கணக்கொத்து

மூலமுமுரையும்.



இவை

மேற்படி ஆதினத்து

ஸ்ரீஸ்ரீ சுப்பிரமணியதேசிகசுவாமிகள்

கட்டளையிட்டருளியபடி,

யாழ்ப்பாணத்து நல்லூர்

ஆறுமுகநாவலரவர்களால்

பலபிரதிருபங்களைக்கொண்டுபரிசோதித்து,



சிதம்பர சைவப்பிரகாசவித்தியாசாலைத் தருமபரிபாலகர்

பொன்னம்பலபிள்ளையால்

சென்னப்பட்டணம்

வித்தியாநுபாலனயந்திரசாலையில்

அச்சிற்பதிப்பிக்கப்பட்டன.

முன்றும் பதிப்பு.

இதன்விலை ரூபா - ௧.

விரோதிசுருதுஸ்ரீ ஆவணிமீ.


(Copyright Registered.)

7055

புத்திர பரிசுலக் கருவ தூண்
நஞ்சாலூர்

சுவாமிநாததேசிகர்

சரி த் திர ச் சரு க் க ம்.



இந்நூலாசிரியராகிய சுவாமிநாததேசிகர் சற்றேறக் குறைய நூற்றெண்பத்துநான்கு வருஷத்திற்குமுன் பாண்டிவளநாட்டிலே பரம்பரைச் சைவவேளாளர்குலத்திலே திருவவதாரஞ்செய்து, இளமைப்பருவத்தே திருக்கைலாச பரம்பரையில் விளங்காநின்ற திருவாவடுதுறையாதீனத்தைச் சார்ந்து, அக்காலத்தில் அவ்வாதீனத்தில் எழுந்தருளியிருந்த ஞானதேசிகரிடத்தே சமயதீக்ஷையும், விசேஷதீக்ஷையும் பெற்று, சிவாச்சிரமத்திற்குரிய துறவறத்தை அடைந்து, அவ்வறத்திற்கு விதித்த நூல்களை ஐயந்திரிபின்றி ஒதியுணர்ந்து, அவ்வாறொழுசித் தவத்தான் மனந்தூயராசி, தம்முடைய ஞானதேசிகரது அருமைத்திருமேனியை விட்டு நீங்காது, அத்தேசிகரது அருட்பணிவிடையை அன்போடு செய்துகொண்டு, அணுகத்தொண்டராய் அமர்ந்திருந்தனர்.

அக்காலத்தில் மேற்கூறிய பாண்டிவளநாட்டிலே திருநெல்வேலியென்னுஞ் சிவநகரத்திலே பரம்பரைச் சித்தாந்த சைவவேளாளர்குலத்திலே தாண்டவமூர்த்திப்பிள்ளை செய்த தவப்பயனால் உதித்த மயிலேறும்பெருமாள்பிள்ளை யென்பவர் கல்வியறிவொழுக்கங்களானும் குருலிங்கசங்கமபத்தியானும் மிகச் சிறப்புற்று, செல்வம் அதிகாரமுதலிய நலங்களிற் குறைவின்றி விளங்கியிருந்தனர். இவரது பெருமை, இந்நூலாசிரியர் இந்நூற் பாயிரத்துட்கூறிய 'திருநெல் வேலி யெனுஞ்சிவ புரத்தன்—ருண்டவ மூர்த்தி தந்தசேந் தமிழ்க்கடல்—வாழ்மயி லேறம் பெருமாண் மகிபதி—யிருபத கமல மேன்றலை மேற்கோண்—டில

க்கணக் கோத்தேனு நூலியம் புவனே.” என்னுஞ் செய்யு
ளானும், அதன் விசேடவுரையானும், இனிது விளங்கும்.

இந்த மயிலேறும்பெருமாள்பிள்ளை யென்பவர் மேற்
கூறிய ஆதினத்தைச் சார்ந்த சிஷ்யவர்க்கங்களிற் சிறந்த
வராயும், ஆதினத்திலே அத்தியந்த சிரத்தையுடையவரா
யும், இருந்தமையால், ஆதினத்திற்கு அடிக்கடி வந்து,
ஞானதேசிகரைத் தரிசித்துக்கொண்டு போவார். வழக்
கப்படியே ஒருநாள் வந்து தரிசித்துக் கலந்து பேசிக்கொ
ண்டிருக்கும்பொழுது, இந்நூலாசிரியர் ஆண்டினையரா
யினும் அறிவின் முதியராய், ஒழுக்கம் அன்பு அருள்
வாய்மை அடக்கம் முதலிய நற்குணங்களின் மிகச் சிற
ந்தவராய் இருத்தலைக் கண்டு, “இளமைப்பருவத்தே இக்
குணங்களெல்லாம் ஒருங்கமைந்திருப்பது அருமை அரு
மை” என்று வியப்புற்று, “நாங்கற்ற கல்விப்பொருளை
இச்சிவனடியாருக்குக் கற்பிப்பேமாயின், உலகத்திற்கு
மிகவும் பயன்படுவதன்றியும், நமக்கு இம்மையிற் புக
ழும் மறுமையில் நற்கதியும் கிடைக்கும்” என்று நினைந்து,
தங்கருத்தை ஞானதேசிகர் சந்நிதானத்தில் விண்ணப்
பஞ்செய்து, அத்தேசிகருடைய ஆஞ்செய்யின்படி இந்நூ
லாசிரியரை அழைத்துக்கொண்டுபோய், தமது வீட்டில்
இருத்திக்கொண்டு, யாதொருகுறைவுமின்றி, மிகுந்த
அன்புடனே உபசாரஞ்செய்து, கற்பிப்பாராயினார்.

சமதக்கினி மகாமுனிவருடைய புத்திரரும் அகத்
திய மகாமுனிவருடைய முதன்மாணுக்கரும் இடைச்
சங்கப்புலவர் ஐம்பத்தொன்பதின்மருள் ஒருவருமாகிய
திரணநூமாக்கினியென்னுந் தொல்காப்பியமுனிவர் அரு
ளிச்செய்த இலக்கணநூலாகிய தொல்காப்பியத்திற்கு
உரையாசிரியராகிய இளம்பூரணர் செய்த உரையாகிய
இளம்பூரணமும், சேனாவரையர் செய்த உரையாகிய
சேனாவரையமும், நச்சினூர்க்கினியார் செய்த உரையாகிய
நச்சினூர்க்கினியமும் எனப்படும் மூன்றுரைகளையும், ஐய
ந்திரியின்று விளங்குமாறு, பலமுறை கற்பித்தனர். அண்

றியும், அக்காலத்தில் வழங்கிய மற்றையிலக்கண நூல்களையும், திருவள்ளுவர்குறள் பரிமேலழகருரையையும், திருச்சிற்றம்புலக்கோவை நச்சினூர்க்கினியாருரையையும், சிந்தாமணி சிலப்பதிகாரம் மணிமேகலை குண்டலகேசி வளையாபதியென்னும் பஞ்சகாவியங்களையும், கலித்தொகை முதலிய சங்கச்செய்யுள்களையும், முறையே கற்பித்தனர்.

அன்றியும், வடமொழியிலும் வல்லவராகச் செய்யக் கருதி, திருநெல்வேலிக்குச் சமீபத்துள்ள செப்பறைப்பதியில் அப்பொழுது சம்ஸ்கிருதத்தில் மகாபண்டிதராயிருந்த சிவப்பிராமணராகிய கனகசபாபதி சிவாசாரியரைக்கொண்டு வடமொழி வியாகரணமுதலியனவற்றைக் கற்பிப்பித்தனர். இக்கனகசபாபதிசிவாசாரியர் வடமொழி கற்பித்த ஆசிரியரென்பது, பாயிரத்துள் “செப்பறைப் பதியின் வாழ்சிவத் துவிசன்—கனக சபாபதி கருது வட நூற்கட—றபோதனர் புகழுஞ் சைவாதி ராச—னுபயீ பதங்களை யுண்மையோடு பணிவாம்” என இந்நூலாசிரியர் கூறிய செய்யுளால் விளங்கும்.

இந்நூல்களையெல்லாம் இந்நூலாசிரியர் பன்னிரண்டு வருஷம்வரையும் தம்முடைய இயற்றமிழாசிரியரை வீட்டு நீங்காது, உடனிருந்து கற்று, உளங்கொளப் பயின்றனர். பயின்றபின், மயிலேறும்பெருமாள்பிள்ளை இந்நூலாசிரியரை அழைத்துக்கொண்டு ஆதினத்திற்கு வந்து, ஞானதேசிகரைத் தரிசித்து, அத்தேசிகரது சந்நிதானத்திலே இந்நூலாசிரியரது கல்வித்திற முழுதையும் பரீக்ஷை செய்து காட்டினார். காட்டியபின், “இந்தமகாத்துமாவை ஞானசாரியமூர்த்தியாய் எழுந்தருளியிருக்கக் கண்டு தரிசிக்கவேண்டும்” என்று மிகுந்த காதலோடு விண்ணப்பஞ் செய்தனர். அதற்கு ஞானதேசிகர் “அவ்வாறே செய்வோம்” என்று திருவாய்மலர்ந்தருள், மயிலேறும்பெருமாள்பிள்ளை மனமகிழந்து, வணங்கி விடைபெற்றுக்கொண்டு, தமதிடத்திற்கு மீண்டனர்.

பின்பு இந்நூலாசிரியர் நிருவாணதீக்ஷ பெற்று, வீடுபேற்றுக்குக் காரணமாகிய சிவஞானபோதம் சிவஞானசித்தியார் முதலிய ஞானநூல்களையெல்லாம் ஒதி, அவற்றின் பொருளைக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்துகொண்டார்.

அதன்பின் சாங்கற்ற இலக்கணவிலக்கியங்களில் இலேமறை காய் போன் மறைந்து கிடந்த அரிய விதிகளையெல்லாம் தமது நுண்ணுணர்வினால் விளங்க எடுத்துத் திரட்டி, இலக்கணக்கொத்தென்னும் இந்நூலைச் செய்து, தசகாரியமுதலிய ஞானநூல்களையுஞ் செய்தனர்.

இவ்வாசிரியர் இவ்வாறு விளங்கியிருக்குங்காலத்திலே, திருவாரூர் என்னுந் திவ்வியதலத்திலே பரம்பரைச் சைவாசாரியகுலத்தில் உதித்து இலக்கணவிளக்கமுதலிய நூல்களை இயற்றிப் புலவர் திலகராய் விளங்கியிருந்த வைத்தியநாதநாவலர் ஒருநாள் ஆதினத்துக்கு வந்து, ஞானதேசிகரைக் கண்டு, கலந்து பேசிக்கொண்டிருந்தனர். பின்பு பந்தியிற் போசனஞ் செய்யும்பொழுது, “வந்தவிளைப்பாற் போசனஞ் செவ்வையாகச் செய்தற்கிசையவில்லையோ” என்று ஞானதேசிகர் வைத்தியநாதநாவலரைப் பார்த்துக் கேட்க, அவர் வந்தவிளைப்பென்னுந் தொடர்மொழிக்கு இலக்கணம் விசாரிக்கத்தொடங்கினார். அப்பொழுது சேட்டகனிட்ட முறைப்படியே பந்தியின்கடையிலே போசனஞ்செய்துகொண்டிருந்த இந்நூலாசிரியர்மீது ஞானதேசிகர் திருக்கண் சாத்தியருள, உடனே இந்நூலாசிரியர் வைத்தியநாதநாவலரைப் பார்த்து, அச்சொற்குள்ள இலக்கணங்கள் யாவும் எடுத்து விரித்துரைத்தனர். “அதுவன்றியும், அச்சொல்லைப்பற்றியே அநேகவினாவையும் நிகழ்த்தினர். அதைக் கேட்ட வைத்தியநாதநாவலர் மிகமகிழ்ந்து, “தொல்காப்பியமுதலிய நூல்களை எழுத்தெண்ணிப் படித்த சுவாமிநாதமூர்த்தியா! தேவர் இவ்விடத்தில் வந்திருப்பது எனக்குத் தெரியாது” என்று மிக்க விரயமொழி கூறினார். கூறியபின்,

“இவ்வியல்புடைய மகாவித்தவாண்டளைப் போசனாகால முதலிய எக்காலத்தினும் சமீபத்தில் வைத்துக்கொள்ள ல்வேண்டும்” என்று ஞானதேசிகரிடத்தில் அறிவித்தனர்.

பின்பு வைத்தியநாதநாவலர் சிலநாள் இந்நூலாசிரியருடன் ஒருங்குவசிந்து, தொல்காப்பியமுதலிய நூல்களைப் பாராட்டிக்கொண்டிருந்தது மன்றி இவ்விலக்கணக் கொத்து நூலையுங்கேட்டு, “இவ்வரியனிகளையெல்லாங்கண்டெடுத்து இங்ஙனம் திரட்டுவது யாவர்க்கும் அரிதரிது” என்று மிக வியப்புற்று மனமகிழ்ந்து, தமதிடத்திற்குச் சென்றனர். இலக்கணவிளக்கஞ்செய்த இவ்வைத்தியநாதநாவலரும், தமிழ்ப்பிரயோகவிவேகஞ்செய்த ஆழ்வார்திருநகரிச் சுப்பிரமணியதீக்ஷிதரும் இந்நூலாசிரியர்காலத்துச் சிறந்த வித்துவான்களாய் இருந்தனரென்பது, “நூல்செய்தவனந் நூற்குரை யெழுதன்—முறையே யெனிலே யறையக் கேண்—முன்பின் பலரே யென்கண் காணத்—திருவா ருரிற் றிருக்கூட் டத்திற்—றமிழ்க்கிலக் காகிய வயித் திய நாத—னிலக்கண விளக்கம் வகுத்துரை யெழுதின—னன்றியுந் தென்றிசை யாழ்வார் திருநக—ரப்பதி வாழுஞ் சுப்பிர மணிய—வேதியன் றமிழ்ப்பிர யோக விவேக—முரைத்துரை யெழுதின னென்றே பலவே.” என இந்நூலிற் கூறிய உரைச்சுத்திரத்தால், விளங்கும்.

மயிலேறும்பெருமாள்பிள்ளை விண்ணப்பஞ் செய்து கொண்டபடியே ஞானதேசிகர் இந்நூலாசிரியருக்கு ஆசாரியாபிஷேகஞ்செய்யத் திருவுளங்கொண்டும், சின்னப்பட்டத்திற்கு அப்போது பண்டாரசந்நிதிகள் இருந்தமையால், இவ்வாசிரியருக்குச் சங்காபிஷேகஞ்செய்து, ஈசானதேசிகர் என்று அபிஷேகச் சிறப்புப்பெயருங் கட்டளையிட்டருளி, திருநெல்வேலியில் ஆதினத்தைச் சார்ந்த ஈசானமடாலயத்தில் இருக்கும்படி கட்டளையிட்டருளினார்.

இந்நூலாசிரியர் அவ்வாறே ஈசானமடாலயத்தில் எழுந்தருளியிருந்துகொண்டு, நன்னூற்கு விருத்தியுரை செ

ய்த சங்கரமச்சிவாயப்புவர் முதலாயினோர்க்கு இயற்
 றமிழ்நூலும் வீட்டுநெறிநூலும் கசடறக் கற்பித்து, நெடு
 ங்காலஞ் சென்றபின் பரிபூரணதசையடைந்தனர்.
 சங்கரமச்சிவாயப்புவர் இந்நூலாசிரியர்க்கு மாணக்க
 ரென்பது, நன்னூல் விருத்தியுரையில் உரைப்பாயிரத்துள்
 “திருவா வடுதுறைத் தேசிக னாகிய—கருணையங் கடலை
 யென் கண்ணைவிட் டகலாச்—சுவாமி நாத குரவனை யனு
 தின—மனமொழி மெய்களிற் றுமுதவ னருளால்” என
 அவர் கூறியவாற்றால், விளங்கும்.

சுவாமிநாததேசிகர் சரித்திரச்சுருக்கம்

முற்றுப்பெற்றது.



இலக்கணக்கொத்துரை.

சிறப்புப்பாயிரம்.

மதிவெயில் விரிக்குங் கதிரெதிர் வழங்கா
 துயர்வரை புடவியி னயர்வுற வடக்கித்
 தென்புலி வடபுலி யின்சம மாக்கிக்
 குடங்கையி னெடுங்கட லடங்கலும் வாங்கி
 யாசமித் துயர்பொதி நேசமுற் றிருந்த
 மகத்துவ முடைய வகத்திய மாமுனி
 தன்பா லருந்தமி ழின்பா லுணர்ந்த
 வாறிரு புலவரின் வீறுறு தலைமை
 யொல்காப் பெருந்தவத் தொல்காப் பியமுனி
 தன்பெய ராலுல கின்புறத் தருநூ
 லுளங்கூ ருரையா மிளம்பூ ரணமு
 மாணு வியல்பிற் சேனா வரையமு
 முச்சிமேற் புலவர்கொ ணச்சினூர்க் கினியமு
 மற்றமற் றிடப்பொருண் முற்று முணர்ந்து
 நன்னூன் முதலிய சின்னூ றெரிந்துந்
 தொல்காப் பியங்கள் பல்காற் பயின்று
 மவைகளி னருகிய நவையறு விதிகளும்
 வடமொழி யிலக்கணக் கடன்முடி புடையவுங்
 கற்பவர்க் கெளிதி னிற்புலப் படவே
 மதியினின் மதித்துமுன் றதிகார மாக்கிப்
 புலக்கணத் தெனவுல கிலக்கணக் கொத்தென்
 றொருபெய ரிட்டுத் திருவுளம் பற்றினன்
 ளளமையின் வளர்புக ழளவிய புனனூட்
 டேவடு விழியுமை யாவடு துறையி
 லாசிலா வுயிர்க்கருண் மாசிலா மணிப்பெய
 ரம்பல வாணனென் றும்பரும் பரவ
 வருஞான தேசிக னிருதாள் புணையு
 மமிழ்தினு மினிய தமிழ்வளர் நெல்லை

யுவாமுதிர் மதிக்கலைச் சுவாமி நாதன்
 றேசார் ஞானச் செல்வ
 வீசான தேவ னெனுந்தே சிகனே.



பாயிரம்.



விநாயகவணக்கம்.

க. தேக பந்தந் தீர்ந்தருள் பெறவே
 யேக தந்த னிணையடி பணிவாம்.

சிவவணக்கமுஞ் சுப்பிரமணியவணக்கமும்.

உ. கற்றைச் செஞ்சடைக் கண்மூன் றுடையனே
 யொற்றைச் செங்கதிர் வேலனை யுள்குவாம்.

தீக்ஷாகுருவணக்கம்.

ங. ஊரும் பேரு முருவு மில்லா
 னையினுந் திருவா வடுதுறை யூரணைந்
 தம்பல வாண னெனும்பெய ராதரித்
 தறிவே யுருவா யமர்ந்தகுரு ராயனைப்
 பொறையுடல் போகப் புகழ்ந்தடி போற்றுவாம்.

சம்ஸ்கிருத வித்தியாகுருவணக்கம்.

ச. செப்பறைப் பதியின் வாழ்சிவத் துவிசன்
 கனக சபாபதி கருதுவட நூற்கட
 றபோதனர் புகழுஞ் சைவாதி ராச
 னுபய பதங்களை யுண்மையொடு பணிவாம்.

தமிழ்வித்தியாகுருவணக்கம்.

டு. திருநெல் வேலி யெனுஞ்சிவ புரத்தன்
 றுண்டவ மூர்த்தி தந்தசெந் தமிழ்க்கடல்
 வாழ்மயி லேறும் பெருமாண் மகிபதி
 யிருபத கமல மென்றலை மேற்கொண்
 டிலக்கணக் கொத்தெனு நூலியம் புவனே.

நிறைந்த கல்வியுடையார்மாட்டுச் செல்வம் வாணாள் அதிகா
ரமுதலிய நலங்கள் குறைதல் பெரும்பான்மை, இவனுக்கு ஓர்
குறையுமில்லையென்பது தோன்றப் பெயர்க்கு முன்னும் பின்னும்
அடைகொடுத்தம்.

பலர்நூல்களினும் பலருரைகளினுஞ் சிதறிக்கிடந்த சிலவிதி
களை ஒவ்வொரு சூத்திரத்தால் ஒருங்கேயறியக்கிடத்தலின், இலக்க
ணக்கொத்தென்று காரணப்பெயர் பெற்றதென்க. (௩)

இதுவரைவணக்கமதிகாரம்.



கா. பத்தொடொன்பது பாடை நூல்களு
மாறு படுதல் வழக்கே யன்றியு
மொவ்வொரு பாடையி னுள்ளே யோரிற்
பலநூன் மாறு படுமே யன்றியு
மொவ்வொரு நூற்கட னுள்ளே யோரி
னெழுத்துச் சொற்பொருள் யாப்பணி யைந்தனு
ளொன்றனை யொன்றே யொழிக்கு மன்றியு
மோரதி காரத் துள்ளே யோரி
னோரியல் விதியினை யோரிய லொழிக்கு
மோரிய லதனி னுள்ளே யோரி
னொருசூத் திரவிதி யொருசூத் திரவிதி
தன்னைத் தடுத்துத் தள்ளு மன்றியு
மொருசூத் திரத்தி னுள்ளே யோரி
னொருவிதி யதனை யொருவிதி யொழிக்கு
நூலா சிரியர் கருத்தினை நோக்கா
தொருசூத் திரத்திற் கொவ்வொரா சிரிய
ரொவ்வொரு மதமா யுரையுரைக் குவரே
யவ்வுரை யதனு ளடுத்தவா சகங்கட்
கவர்கருத் தறியா தவரவர் கருத்தினுட்
கொண்ட பொருள்படப் பொருள்கூ றுவரே
யொருவிதி தனக்கே பலபெயர் வருமே
யொருபெயர் தனக்கே பலவிதி வருமே
நூலுரை போதகா சிரியர் மூவரு
முக்குண வசத்தான் முறைமறந் தறைவரே

யிம்முறை யெல்லா மெவர்பகுத் தறியினு
 மவத்தை வசத்தா லலைகுவர் திடனே
 யதிமதி துட்பமோ டதிகலை கற்பினும்
 விதியது வசத்தால் விதிவிலக் கயர்ப்பா
 ராகையா ளளவிட லரிதே யன்றியுஞ்
 சொல்லின் கூட்டமும் பொருளின் கூட்டமு
 மவ்விரண் டனையு மளவிடப் படாவே
 யிந்நால் வகையினு ளென்னு லியன்றது
 சிறப்பா யுள்ளன சிலதே டினனவை
 மறப்பெனும் பகைவன் வாரிக் கொண்டன
 னவன்கையி லகப்படா தடங்கின வவற்றுஞ்
 சிறிதினைச் சிறியேன் சிறிய சிறுந்தமக்
 குரைத்தன னன்றியீ தொருநூ லன்றே
 யிவ்வழக் கறிந்தோ ரிகழுதல் வழக்கே
 யிவ்வழக் கறியா ரிகழுதல் வழக்கே.

இது அவையடக்கம். இதற்குப் பொருள் கூறின் மிகவும்
 பெருகுமாகலின், இன்றியமையாதனவற்றிற்குமாத்திரஞ் சுருக்கிக்
 கூறுகின்றும். இந்நூன்முழுதுமது.

எழுத்து ஐம்பத்துமூன்று, முப்பது. இது பாடைமாறுபாடு.

சார்பெழுத்து மூன்று, பத்து. இது ஒருபாடைநூன்மாறுபாடு.

நெடிற்றொடர்க்குற்றுசாரம் எழுத்தினுளீரலகு; யாப்பினு
 ளோரலகு. 'பால்போலுமொழி' சொல்லினுள் விரி; அணியினுட்
 டொகை. 'துப்பி னெவனுவர் மற்கொ றுயர்வரவு நட்பினு ளாற்
 றுபவர்.' 'கடலோடா கால்வ னெடுந்தேர் கடலோடு—நாவாயு
 மோடா நிலத்து.' இவை சொல்லினுள் வெளிப்படை; முறையே
 அகப்பொருளினும் புறப்பொருளினுங் குறிப்பு. இவை ஒருநூலுள்
 ஐந்தும் மாறுபாடு. ஒன்றேயென்றதனால் ஒழித்தலெளிதென்க.

அகப்பொருள்விளக்கம், யாப்பருங்கலக்காரிகை, தண்டியல
 ங்காரமுதலிய நூல்கள் ஒன்றனையேயுணர்த்தும்; நன்னூல் சின்
 னான் முதலிய நூல்கள் இரண்டனையேயுணர்த்தும்; அவைபோ
 லாது தொல்காப்பியம் ஐந்தனையுமுணர்த்தலிற் 'கடலென்றும்.
 அகத்தியம் அவிநயமுதலானவையும் அதுவாதலால், ஒவ்வொரு
 நூலென்றும்.

“இடையூரி—தழுவு தொடரிக் கெனவீ ரேழே.” “உருபு
கள் புணர்ச்சியீ—னொக்குமன் னப்பெயர் வேற்றுமைப் புணர்
ப்பே.” இவை ஓரியலோடோரியன்மாறுபாடு.

“ணனவல் லினம்வரட் டறவும் பிறவரி—னியல்பு மாகும்
வேற்றுமைக்கு” “சாதி குழுஉப்பரண் கவண்பெய ரிநுதி—யியல்
பாம் வேற்றுமைக்கு” இவை ஓரியலுள் ஒருசூத்திரத்தை மற்றொ
ன்று தள்ளுதல்.

“ஞணநமல வளன வொற்றிநு தொழிற்பெய—ரேவல் வினை
நனி யவ்வன்மெய்வரி—னுவவுறு மேவ லுறுசில சில்வழி.” இது
ஒருசூத்திரத்துள் ஒன்றனை யொன்றொழித்தல்.

எழுத்தினுள் உயிர்மெய்யை உம்மைத்தொகையென்றும், அன்
மொழித்தொகையென்றும், வேற்றுமைத்தொகையென்று முரைப்
பர். சொல்லினுள் மக்கட்சுட்டை அன்மொழித்தொகையென்றும்,
இருபெயரொட்டாகுபெயரென்றும், பின்மொழியாகுபெயர்ப்பண்
புத்தொகையென்றுமுரைப்பர். பொருளினுள் “வேண்டிய கல்வி
யாண்டுமூன் றிறவாது.” என்புழி மூன்றனைப் பதிபசு பாசமென்
றும், தத்துவமசிவாக்கியமென்றும், அறம்பொருளின்பமென்றும்,
எழுத்துச்சொற்பொருளென்றும், ஆண்டென்றுமுரைப்பர். இவை
ஒரு சூத்திரத்திற்கே பலரும் பலமதமாயுரைத்தல்.

இனிச்சொல்லை நித்தியமென்றும், அநித்தியமென்றும், வியா
பகமென்றும், ஏகதேசமென்றும், பொருளென்றும், பொருளன்
றென்றும், கடவுள் கட்டினதென்றும், அறிவாரும், அறியாரும்,
சாதியாரும், சமயத்தாரும், தேசத்தாரும், காலத்தாரும், தத்தம
க்குவேண்டியவாரே கட்டினதென்றும், ஒருவரானுங் கட்டப்பட்ட
தன்று தானே அநாதியாயுள்ளதென்றும், சொல்லும் பொருளுஞ்
சாத்தன தாடைபோல வேற்றுமையென்றும், கோட்டதுநூறு
போல ஒற்றுமையென்றும், அத்தநாரீச்சுரன்போல வேற்றுமைக்
கும் ஒற்றுமைக்கும் பொதுவென்றும், இன்னும் பலவாற்றானும்
பலருங்கூறுவர். அவை நிற்க. இனித்தொல்காப்பியரொருவர்
தாமே அச்சொல்லை “அதிர்வும் விதிர்ப்பு நடுக்கஞ் செய்யும்.”
என வியற்றுதற்கருத்தாவாகவும், “அம்ம கேட்பிக்கும்.” என
வேவுதற்கருத்தாவாகவும், “பொருண்மை தெரிதலுஞ் சொன்மை
தெரிதலுஞ்—சொல்லி னாகும்.” எனக் கருவியாகவும், “கொடை
யெதிர் கிளவி” எனக்கொள்வோனாகவும், “முன்மொழி நிலைய
லும்.” எனவிடமாகவும், பொருளிற் கு வேறென்று கூறி, “கம
நிறைந்தியலும்” “உருவுட்காகும்.” “செல்ல லின்ன லின்ன

மையே.” “எல்லேவிளக்கம்.” “கொல்லேயையம்.” என்ப பெருளிற் கு வேறன்றென்றுங்கூறினார். அச்சொற்கு ஓர் குணமேயன்றிப் பலகுணம் பொருந்தாது; அவர்க்குமதுவேகருத்து. அக்கருத்தறிதலருமைநோக்கி, நூலாசிரியர் கருத்தினை நோக்காதென்றும் இக்கருத்துச் சொற்கேயன்றி அவர் கூறிய விதிவிலக்கிற்கெல்லாம் பொது.

இச்சூத்திரத்திற்கிதுவே பொருளென்னும் வாசகத்திற்கு, இது பொருளென்றும், இது பொருளன்றென்றும், இது பொருளே அன்றேவென்றும், இதுவோ அதுவோ பொருளென்றும், பல பொருள்படுதலின், அவரவர் கருத்திற்ககப்பட்ட பொருளையே கூறுவர். இக்கருத்து எல்லாவாசகங்கட்கும் பொது. இனிச்சூத்திரங்கட்குப் பொருள்கொள்ளாதலெளிது, உரைவாசகங்கட்குப் பொருள்கொள்ளாதலரிதென்பது தோன்ற, நோக்காதுரைக்குவர், அறியாது கூறுவரென்றும்.

மூன்றுந்திரிபு, மூன்றும் விகாரம்; அஃறிணையற்பெயர், பால்பகாவஃறிணைப்பெயர். இவைபோல்வன விதியொன்றற்கே பலபெயர்.

தனிமொழியாவது ஆவென்றும், ஆறென்றும், ஆற்றினனென்றும், ஒன்றென்றுங் கூறுவர். தொடர்மொழியாவது ஆவென்றும், ஆறென்றும், ஆற்றினனென்றும், ஆறிரண்டென்றும், ஆறிரண்டு தோளானென்றும், வாழையென்றுங் கூறுவர். பொதுமொழியாவது எட்டென்றும், கவியென்றும், சாத்தனென்றும், வாழ்கவென்றுங் கூறுவர். இவைபோல்வன ஒருபெயர்க்கே பலவிதி.

“அன்றி யின்றியென் வினையெஞ் சிகரந்—தொடர்பினுளுக ரமாய்த்திரியும்” என்று முறை கூறினார். அம்முறையே “வினையெச்சம்மே வினைமுற் றுகலும்” எனல்வேண்டும்; அது மறந்து “வினைமுற் றேவினை யெச்ச மாகலும்” என்றார். இம்மறவி உரையாசிரியர் போதகாசிரியரொடு மூவர்க்கும் பொது. இம்முறை இப்பதினென்றுமென்க.

நனவினறிந்ததைக் கனவின் மயங்கியும், கனவினறிந்ததை நனவின் மயங்கியும், நனவினுள்ளும் பிரேரகத்தினறிந்ததைச் சாக்கிரத்தின் மயங்கியும், சாக்கிரத்தினறிந்ததைப் பிரேரகத்தின் மயங்கியும், பிரேரகத்தினுள்ளுந் தனக்குரிய யாதானுமோர் மணிப் பொற்பணியை யாதானுமோர் காரணத்தாற் பிறனொருவன் கையிற்கொடுத்துப் போக்கி, சிலபொழுதடையிட்டு அவன் கொண்டு வந்து தரவாங்கிப் பார்த்து, அதுவோ வேறொன்றே என்னுமை

யந்தீர்த்து, சிலர்க்கறிவித்துச் சேமத்தின்கண்ணே வைத்து, சில பொழுதிடையிட்டு அவனைக் கண்டு அப்பணி தருவாயாகவென்று பகைகொண்டு, சிலபொழுதிடையிட்டு அப்பணியைக்கண்டு தெளிந்து பகைதீர்ந்தான். இவைபோல்வன அவத்தை வசத்தாலலைதல். இவையும் மூவாசிரியர்க்கும் பொது.

அதிமதி-அளவிற்றந்த புத்தி. அதிகலை-மேம்பாட்டிணையுடைய நூல். விதி-ணுழ். விதி விலக்கு-வழுவில்லது, வழுவுள்ளது. அயர்த்தல்-விதியைவிலக்கென்றும், விலக்கை விதியென்றுங் கூறுதல். இக்கருத்து “நுண்ணிய நூல்பல கற்பினு மற்றுந்தன்— னுண்மை யறிவே மிகும்.” “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண்—மெய்ப்பொருள் காண்ப தறிவு.” “தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்—கற்றனைத் தூறு மறிவு.” இவை முதலாயினவற்றுட்காண்க. இவையும் மூவாசிரியர்க்கும் பொது.

ஆகையால், இப்பதின்மூன்றேதுவினாலும், விதிவிலக்களவு செய்தல் யர்வரானுங் கூடாது. அன்றியுஞ் சொற்கூட்டமும் பொருட்கூட்டமுமதுவே. ஒருபொருட் பலசொல்லினையும் ஒருசொற்பலபொருளினையும் முறையே சொற்கூட்டமும் பொருட்கூட்டமுமென்பர் இலக்கணநூலோர். வேதாகமபுராணமுதலிய நூல்களையும் மாயாகாரியமாயுள்ள சகலப்பிரபஞ்சங்களையும் முறையே சொற்கூட்டமும், பொருட்கூட்டமுமென்பர் வீட்டுநூலோர்.

இந்நால்வகையென்று பின்னுகூறியது அதுவாதம். அதென்னெனின், வீடொன்றே நீங்கலாக ஒழிந்தனவெல்லாம் இங்ஙனங் கூறிய நான்கனுளடங்குமென்று பொருள்படுதலினென்க. இந்நான்கணையும்ளவிடல் அரிதேயன்றி, இவற்றினுள் ஒன்றனை மாத்திரமளவிடலுமரிதென்க. ஆயின் நூல்களாற்பயனென்னெனின், “ஆழ வழுக்கி முகக்கினு மாழ்கடலி—னாழி முகவாது நாநாழி.” இவ்வுவமையாற் பயனுண்டென்று தெளிக. இம்முறைபற்றியே என்னாலியன்றதென்றும். நாழிபோல் உருவப்பொருளன்றே, அருவமாய் நித்தியமாய் அறிவுமயமாய் அறியுமறிவிருக்கவே, முழுதுங் கொள்ளாது குறையக் கொள்வதென்னெனின், பஞ்சபாசத்தடையாலென்க. தடைதீர்ந்தபின்பு கொள்கவெனின், அங்ஙனமுங்கொள்ளப்படாதென்க. அம்முறை இங்ஙனம் விரிக்கிற்பெருகுமென்க.

ஐந்தனுள் எழுத்தினுஞ் சொற்சிறப்பு, ஏனை மூன்றும் அச்சிறப்பின்று. மூன்றனுள் இயற்றமிழ் சிறப்பு, ஏனையிரண்டும் அச்

சிறப்பின்று. திருவள்ளுவர், திருக்கோவையார், திருமுருகாற்றுப் படை முதலிய செய்யுட்கள் சிறப்பு, சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய செய்யுட்கள் அச்சிறப்பின்று. நான்கனுள் வீட்டுநூல் சிறப்பு, அறமுதலிய மூன்று நூலும் அச்சிறப்பின்று. வீட்டுநூலான்கனுள் அறிவுநூல் சிறப்பு, சரியை முதலிய மூன்று நூலும் அச்சிறப்பின்று. சிறப்பிற்கும், சிறப்பின்மைக்கும், பொதுவிற்கும் காரணம் விரிக்கிற பெருகுமென்ப. இம்முறைபற்றியே சிறப்பாயுள்ளனவென்றும். எல்லாநூலும் இம்மூன்றனுளடங்குமென்க. சிறப்பாயுள்ளனவற்றுள்ளுஞ் சிலவென்க. அவற்றுள்ளும் மறந்தது பலவென்பது தோன்ற வாரிக்கொண்டனென்றும். அடங்கினவற்றுள்ளுஞ் சிறிதென்பதற்குக் காரணம் “எளிய விதிகளை” என்னுந்தொடரான் மேற்காட்டுதும்.

கற்றோரெல்லாருள்ளும் கடையேனென்பது தோன்றச் சிறியேனென்றும், கூரியோர்க்குத் தொல்காப்பியமுதலிய நூல்களிருத்தலால் ஏனையோர்க்கே இதுவென்பது தோன்றச் சிறியவென்றும், தருணர்க்கெல்லாம் அந்நூல்களிருத்தலிற் பாலர்க்கே இதுவென்பதுதோன்றச் சிறுரென்றும், ஓரதிகாரமாயினும் இதனுள் அறியக்கூடாதென்பது தோன்ற நூலன்றென்றும், நூலன்றென்று எம்மாற் சொல்லியிருக்கவே குற்றமுண்டாயினும் கூறரென்பது தோன்ற வழக்கேயென்றும், வழக்கறியாதார் வழக்கையுமிகமுதல் இயற்கையேயென்பது தோன்ற வழக்கேயென்றுங் கூறிரும். “காணாதாற் காட்டுவான் றுன்காணான் காணாதான்—கண்டாணாந் தான்கண்ட வாறு.” என்பதனுள் இகமுதலியற்கையென்பது காண்க.

அவைவடக்கமென்று பெயரிட்டு இங்ஙனம் பலவற்றையும் விரித்ததொற் பயனென்னெனின், பலவாற்றானும் புழுத்த நாடினும் கடையேனதறியாமையை எல்லோர்க்கும் அறிவித்தலென்றுமே பயனென்க. இவ்வாசகம் முடிந்தது முடித்தலென்னுமுத்தி.

இனியீந்நூல் பார்த்தற்குக் கருவி பத்துள; அவைகளை ஒருசுத்திரத்தாற் கூறுகின்றும்.

எ. வடமொழி யிலக்கணஞ் சிலவகுத் தறிந்து தொல்காப் பியத்தினுந் தொல்காப் பியத்தினு மருகிக் கிடந்ததைப் பெருக வுரைத்தனன் வேறுவிதி நவமாய் விளம்பில னென்க தொல்காப் பியந்திரு வள்ளுவ ராதிநூல்

வடமொழி நியாயம் வந்தன சிலவே
 தமிழி னியாயந் தந்தன பலவாற்
 றமிழ்விதி வல்லராய் வடமொழி விதிசில
 வறிந்தவர்க் கேயிந் நூலாமென்க
 வடநூல் வழிகல வா தே தமிழைத்
 தனியே நீர்தராத் தன்மை யென்னெனி
 னிலக்கண மிலக்கிய மேது நீமித்தஞ்
 சாத்திரஞ் சூத்திரந் தந்திர வுத்தி
 பகுதி விசுதி பதமே பதார்த்த
 மாதி யந்த ம்கார மகார
 முதாரண மாத்திரை யுவமையுருவகம்
 விகற்பஞ் சந்தி விதியலங் காரங்
 கால மிலேசங் காரக ஞாபகம்
 விசேடணம் விசேடியம் விகாரமதி காரங்
 குணங்குணி யாதியாஞ் சொற்கோ ளன்றியும்
 பிறிதினியை பின்மை நீக்குதல் பிறிதி
 னியைபு நீக்குத லென்னு மிலக்கண
 முதலாப் பலவா மொழிபெயர்த் தனவுங்
 கொண்டனர் பண்டைய ருண்டோ வின்றோ
 வன்றியுந் தமிழ்நூற் களவிலே யவற்று
 ளொன்றே யாயினுந் தனித்தமி முண்டோ
 வன்றியு மைந்தெழுத் தாலொரு பாடையென்
 றறையவே நாணுவ ரறிவுடை யோரே
 யாகையால் யானு மதுவே யறிக
 வடமொழி தமிழ்மொழி யெனுமிரு மொழியினு
 மிலக்கண மொன்றே யென்றே யெண்ணுக
 வெளிய விதிகளை யாவரு மறிவா
 ரரிய விதிகளை யறையினறி வாரிலை
 யதனா லவையாற் பயனிலை யதனாற்
 பயன்படு சிலவிதி பகர்ந்தன னென்க
 முன்னொடு பின்மலை வுள்ளன போல
 வருவன வெல்லாம் பிறர்மத மாக்குக
 கூறின பின்னுங் கூறின சிலவவை

யநுவாத மென்றே யறிந்தே யடக்குக
 தமிழ்விதிக் ககப்படாச் சிலவிதி சாற்றின
 னவைவட மொழிவிதி யென்றே யறிக
 வேற்றுமை வினையொழி பெனமுன் றுக்கி
 யவற்றினுட் சொல்லினுட் சிலவிதி யடக்கி
 யேனைநால் விதியு மியம்பில னென்க
 பல்காற் பழகினுந் தெரியா வுளவேற்
 றொல்காப் பியந்திரு வள்ளுவர் கோவையார்
 மூன்றினு முழங்கு மாண்டினு மிலையேல்
 வடமொழி வெளிபெற வழங்கு மென்க.

இது இந்நூல் பார்த்தற்குச் சிலகருவி கூறுகின்றது. அவை பத்துவியங்கோளுமென்க. யாதொரு முயற்சிக்குங் கருவியின்றி முடியாது; கருவியும் ஏற்ற கருவியேயன்றி வேறுகருவியாகாது; உரியகருவியும் ஒழுங்குள்ளதேயன்றி ஒழுங்கில்லதாகாது; ஆகையால், இப்பத்தினையும் பல்காற்கூர்ந்து இந்நூலினிறங்குக. பதவுரையெழுதிற் பெருகுமாதலின், அரும்பதவுரைமாத்திரமே யெழுதினமென்க. மேலுமதுவே.

வடமொழி யிலக்கணங் கடலே யாதலிற், சிலவகுத்த தறிந்தேனெனச் செப்பினனே. தொல்காப்பியம் முன்னதிலக்கணம், பின்னது பழையசெய்யுட்கள். சுருங்கிக் கிடந்ததைப் பெருக்கினென்பது முன்னூல்களையும் இந்நூலினையுஞ் சீர்தூக்கிற் றுமே விளங்கும். ஓர் சொல்லாயினும், பொருளாயினும், புதிதாகச் சொற்றனனன்றென்பது நவமாயென்பதனாலறிக.

“ஒரெழுத் தொருமொழி யீரெழுத் தொருமொழி—யிரண்டிற் திசைக்குந் தொடர்மொழி” “மூன்றுதலை யிட்ட முப்பதிற் றெழுத்து” “அகர முதல வெழுத்தெல்லா மாதி—பகவன் முத ற்றே யுலகு.” “மதிதூட்ப நூலோ டிடையார்க் கதிதூட்பம்— யாவுள முன்னிற் பவை.” “நாணென்னு நல்லாள் புறங்கொடுக் குங் கள்ளென்னும்—பேணுப் பெருங்குற்றத் தார்க்கு.” இவை போல்வன வடமொழிநியாயம் வந்தன.

“எழுத்தெனப்படுவ—வகரமுத னகர விறுவாய்—முப்பஃ தென்ப—சார்ந்தவரன் மரபின் மூன்றலங்கடையே.” “கற்றதன லாய பயனென்கொல் வாலறிவ—எற்று டொழாஅ ரெனின்.” இவைபோல்வனவெல்லாந் தமிழினியாயந்தந்தன.

சில பல்வென்பன சிறுபான்மை பெரும்பான்மையென்க. ஏனை நூலெல்லாம் இவ்விருதன்மையே, இந்நூலுமதுவேயாதலின், இருவகையாயமும் ஏகதேசமாயினும் அநிந்தார்க்கேயன்றி ஏனை யிருவார்க்கும் இது பயன்படாதென்பது தேற்றேகாரத்தாலதிக.

வடநூலைவிட்டுத் தனியே தமிழ்நூல் நடவாத்து நியமமேயென்பது தோன்ற, வடநூல்வழிகலவாதே என்பது முதலாக யானுமதுவே என்பதீராக, வினாவிடையாற் கூறிலும்.

குணத்தையுடையது குணி; பண்பையுடையது பண்பி. இவை மொழியால் வேறென்பது திண்ணம். இவைபோல உடைமை, உடையான், பகுதி, விகுதி, பகுபதம், உருபு, பொருள், திணை, பால், இடம் இப்பத்துமுதலிய இலக்கணம் எல்லாவற்றானுமொன்றேயென்பது தோன்றத் தேற்றமிரட்டித்தாம். இனிச் சிறுபான்மை மிகவும் அருகி இலக்கணமும் வேறுபடுமென்பது தோன்ற எண்ணுகவென்றும். வேறுபடுதலாவது இருதிணையும், ஆண்பால் பெண்பால்வினையீறும் வடமொழிக்கில்லை. மூன்றிலிங்கமும், முதலீற்று வேற்றுமைகட்குருபுகளும் தமிழிற்கில்லை. மேலும் ஆண்டாண்டுக் காட்டுதும்.

எளியவிதியாவது உயிர் பன்னிரண்டு, உடம்பு பதினெட்டு. இவைபோல்வனவென்க. அரியவிதியாவது “மெய்யி னியக்க மகர மொடு சிவணும்.” “அகரமுதல வெழுத்தெல்லாம்.” “அக்கரங்களின்ற மகர வுயிரின்றேல்.” “அகரம் போல நின்றனன் சிவனுஞ்சேர்ந்தே.” “அகர வுயிர்போலறிவாகி யெங்கு--நிகரிலிறை நிற்கு நிறைந்து.” என்பவற்றிற்குப் பொருள் கூறுங்கால், அகரவுயிரானது உருவெழுத்து, ஒலியெழுத்து, உணர்வெழுத்து, தன்மையெழுத்தென்று * பொருள் கூறின், உவமேயத்தொடு மாறுபடுதன்முதலிய பலகுற்றப்படும்; அங்ஙனங் குற்றப்படாமற் பொருள் கூறுதலரிதே; கூறிலும் கொள்ளுதலரிதே. அன்றியும் எழுத்துக்கட்குப் பிறப்பிலக்கணந் தொல்கரிப்பியரெடுத்தோதினவற்றைப் புலப்பட வறிந்திருந்தும், பிறர் அவற்றிற்கு மாறுபடக்கூறினார். அன்றி

* எழுத்துக்கள் உருவெழுத்து முதலிய நான்கு பகுதியவாதலும் அவற்றினிலக்கணமும் வருஞ்சூத்திரங்களாலுணர்க:—க. “உருவே யுணர்வே யொலியே தன்மை—யெனவீ ரெழுத்து மீரிரு பகுதிய. உ. காணப்பட்ட வருவ மெல்லா—மாணக் காட்டும் வகைமை நாடி—வழுவினோவியன் கைவினை போல—வெழுதப் படுவ துருவெழுத்தாகும். ஈ. கொண்டவோர் குறியாற் கொண்டவதனை—யுண்டென்றுணர்வ துணர்வெழுத்தாகும். ச. இசைப்படு புள்ளி னெழாஅல் போலச்—செவிப்புல னுவ தொலியெழுத்

யும் அவர் ஏழ் உயிரீற்றுப்பதமன்றென்றறிவித்தற்குப் புள்ளிமயங்கியலினுள் எடுத்தோதினார். அஃதறிந்தும், அஃதொற்றீற்றுப்பதமன்றென்றறிவித்தற்கு உயிரீற்றுப்புணரியலுளெடுத்தோதினார். இவ்விருவருமன்றி நூலாசிரியர்பலருமதுவே, உரையாசிரியர் பலருமதுவே. இவர்களிங்ஙன மாறுபட்டுழி, “இருவர் மாறுகொளொருதலை துணியே” என்பதனாற் குணங்குற்றங்களைப் பலவாற்றானும் பகுத்தறிந்து உண்மை கண்டு ஒன்றனை மறுத்து ஒன்றனைத் தழுவலும், ஒற்றுமைநயம் வேற்றுமைநயமென்பபோலச் சிலகருவிகொண்டு அம்முறையாலது நன்று இம்முறையாலிது நன்று என்று அவ்விரண்டனையுர்தழுவலும், அரியைப்படைத்தலால் அயன் கடவுளென்றும், அயனைப் பெற்றுக் காத்தலால் அரி கடவுளென்றும் மாறுபட்டுழி, இவ்விருவரையும் அழித்தலால் இவர்கடவுளல்லர் அரனை கடவுளென்பதுபோலச் சிலகருவிகொண்டு இம்முறையால் இது வழு அம்முறையால் அது வழு எனவிரண்டனையுமறுத்து இவ்விரண்டற்கும் வேறாகி வழுவற்றதொன்றனைத் தழுவலும் போல்வனவென்க. எமக்கடங்கினவற்றுள்ளும் இவ்விரண்டனாலும் பிறர்க்குப் பயனில்லையென்னுந் துன்பந்தோன்ற, யாவருமறிவார், அறிவாரிலையென்றும்.

முன்னோர் நூல்களுள் வெள்ளிடைமலைபோல விளங்கிக் கிடந்து பயன்படுவிதிகள் அளவில்லை, அவற்றுள் இலைமறைகாய்போலக் கரந்து கிடந்து பயன்படாதன சிலவற்றுட் சிறிதெடுத்துரைத்தனென்பது தோன்றப் பயன்படுசிலவிதியென்றும், அவையடக்கத்துட் சிறிதென்றுங்கூறினும். புதிதொன்றுமின்றென்பது இதனானுமறிக.

தாகும். ௫. முதற்கா ரணமுந் துணைக்கா ரணமுந்—துணைக்கா ரணத்தொடு தொடரிய வுணர்வு—மவற்றொடு புணர்ந்த வகத்தெழு வளியின்—மிடற்றுப்பிறந் திசைப்பது தன்மை யெழுத்தே.”

இன்னும் நான்கு பகுதியவர்தலும் அவற்றினிலக்கணமும் வருஞ்சூத்திரங்களாலுணர்க:—க. “வடிவுபெயர் தன்மையுண் முடிவு நான்கா—நடை பெறு நாவலர் நாடிய வெழுத்தே. உ. கட்புல னில்லாக் கடவுளைக் காட்டுஞ்—சட்டகம் போலச் செவிப்புல வொலியை—யுட்கொளற் கிடுமுரு பாம்வடி வெழுத்தே. ஈ. வடிவுமுதன் மும்மையின் வழங்கு மெழுத்திற்—புடிபல பகுதிக் கிடுபெயர் பெயரே. ச. தான முயற்சி தரக்கொளச் செவிப்புல—னையொலி தன்மை யெழுத் தாகும்மே. ௫. உருவமுதன் மும்மையோ டொன்றிய வியல்பை—மருவவுளந் துணிய் துண் முடி வெழுத்தே.”

முன்னொடுபின்மலைவாவது யாதானுமொன்றனையே இது விதியென்றும் விலக்கென்றும், இயல்பென்றும் திரிபென்றும், இதுபெயரென்றும் அது பெயரென்றும், இன்னு மாறுபடக் கூறுதலென்க. இம்மலைவு இந்நூலிற் பெரும்பாலும் வரும்; அவையெல்லாம் அவரவர்கொண்ட மதமென்க. அவரவர் பெயர்களை அங்ஙனமங்ஙனமுரைக்கிற் பெருகுதல்பற்றிக் கூறும். அவையெல்லாமலைவல்லவென்பது தோன்றப் போலவென்றும். அங்ஙனமலைவனவற்றை யெடுத்தோதலென்னெனின், அவையெல்லாம் ஒவ்வொருநியாயத்தாற் பயன்படுதலேக்கியென்க.

இந்நூலுள் முற்கூறியதனையே பிற்கூறுதலுஞ்சிலவுள. அவைகூறியது கூறலென்னுங் குற்றமன்று, அநுவாதமென்றே கொள்க. கூறியதுகூறல் வெளி. ஏனையதெங்ஙனமெனின், யாதானுமொர் நிமித்தத்தால் ஒன்றனை முற்கூறி, வேறொருநிமித்தத்தால் அதனையே பின்னுங் கூறுதலென்க. “நின்ற வுயிர்முன் கசதப மிகும்” என்று கூறினவர்தாமே “பலசில வெனுமிவை தம்முன் றும்வரின் மிகும்” “அல்வழி இஐ முன்ன ராயின் மிகும்” “மீக்கு வலிமிகும்” “நெடிலோ டியிர்த்தொடர்க் குற்றுக் ரங்களுட்—டறவொற் திரட்டும் வேற்றுமை மிகவே” “பனைமுன் கொடிவரின் மிகும்” என்று பின்னுங் கூறினார். “அன்னு னள்ளாள்” என்றவர்தாமே “என்னே னல்லன்” என்றார். “அன்னு னிறுமொழி” என்றவர்தாமே “அல்லன் னென்னே னாகு மீற்ற” என்றார். நேர் நிரை என்றவர்தாமே வேல் நிறமென்றும், நாள் மலர் என்றுங் கூறினார். நேர்நேர் நிரைநேர் என்றவர்தாமே தேமா புளிமா என்றும், காசு பிறப்பு என்றுங் கூறினார். நேர்நேர்நிரை நிரைநேர்நிரை என்றவர்தாமே மாவாழ்சுரம் புலிவாழ்சுரம் என்றும் தூஉமணி கெழுஉமணி என்றுங் கூறினார். தொல்காப்பியருமது. அதுகண்டு நச்சினூர்க்கினியாரும் அநுவாதமென்றெழுதினார். “சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூஉங்—காக்க மெவனே ஆயிர்க்கு.” என்றவர்தாமே “அறத்தினூஉங் காக்கமு மில்லை” என்று பின்னுங் கூறினார். இவையறியாக்காற் பொருளுரைக்கவுங் கேட்கவுங்கூடாதென்பது தோன்றத் தேற்றமிரட்டித்தாம். முன்னது அது நிமித்தம் பின்னது இதுநிமித்தமென்றறிதலருமை நோக்கி அடக்குகவென்றும்.

மொழிபெயர்த்தற்கு வாராத சிலவற்றை அம்மொழியாகவே அறைந்தனென்பது தோன்ற அகப்படாவடமொழியென்றும். அவை சைவன், சைவம், பார்வதி, கார்த்திகேயன், காங்கேயன் முதலியனவென்க.

அறநூன்முதலியன நான்கற்குங்கருவி எழுத்து முதலேந்தே, அவற்றுள்ளும் நான்கற்குங்கருவி சொல்லே, அச்சொல்லிற்குக் கருவியதுவே, ஆகையால் எல்லாவற்றினுஞ்சொல்லே சிறப்பென்பது நோக்கி, மூன்றியலாகிய இந்நூலுட் சொன்மாத்திரமே சில சொற்றனமென்பது தோன்ற இயம்பிலென்றும். வடநூலாருந் தலைமைபற்றிய வழக்கால் அவ்வைந்தனையுஞ் சொல்லென்று வழங்குவர்.

முக்காற்பார்த்து நல்லோர் பலருடனும் பலகாலும் பயின்று பிறர்க்கறிவித்தன் முதலானவெல்லாமடங்கப் பல்காற்பழக்கமென்றும். இங்ஙனம் பழகமாட்டாரென்பது தோன்றப் பழகினுமென்றும். இங்ஙனம் பழகிற்றெரியாததொன்றில்லையென்பதுதோன்ற உளவேலென்றும்.

திருவைக் கோவைக்குக்கூட்டுக. மாணிக்கவாசகர் அறிவாற் சிவனையென்பது திண்ணம்: அன்றியும், அழகிய திருச்சிற்றம்பலமுடையார் அவர்வாக்கிற்கலந்திரந்து அருமைத்திருக்கையாலெழுதினார். அப்பெருமையை நோக்காது, சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்கப்பாட்டு, கொங்குவேண்மாக்கதை முதலியவற்றோடு சேர்த்துச் செய்யுட்களோடொன்றுக்குவர். அங்ஙனமுமையாது, இலக்கணமாவது தொல்காப்பியமொன்றுமே செய்யுளாவது திருவள்ளுவரொன்றுமே இவ்விரண்டு நீங்கலான இலக்கணவிலக்கியமெல்லாம் ஒன்றற்கொன்று பெருமை சிறுமை இணையென்றுகொள்வாரென்பது தோன்ற இம்முறைவைத்து அடையைப் பொதுவாக்கினும். அவர் அதுமட்டோ இறையனாரகப்பொருள்முதலான இலக்கணங்களையும், தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம், சிவஞானபோதம், சிவஞானசித்தியார், சிவப்பிரகாசம், பட்டணத்துப்பிள்ளையார்பாடல் முதலிய இலக்கியங்களையும், ஒர்பொருளாக எண்ணாது, நன்னூல், சின்னூல், அகப்பொருள், காரிகை, அலங்காரமுதலிய இலக்கணங்களையும், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, இராமன்கதை, நளன்கதை, அரிச்சந்திரன்கதை முதலிய இலக்கியங்களையும் ஒர்பொருளாகவெண்ணி, வாணன் வீணன் கழிப்பர். அவரிவைகளிருக்கவே அவைகளை விரும்புதலென்னெனின், பாற்கடலுட்பிறந்து அதனுள் வாழும்பின்கள் அப்பாலை விரும்பாது வேறுபலவற்றை விரும்புதல்போல அவரதியற்கையென்க. ஒரிடத்துக் கூறியமையாது பலவிடத்துங் கூறுமென்பது தோன்ற முழங்குமென்றும். இம்மூன்றினும் அகப்படாத விதி ஒன்றுமில்லையென்பது தோன்ற ஆண்டினுமில்லையென்றும். இம்மூன்றனுள் வட

மொழிவழக்குப்பற்றிக் கிடந்தனவெல்லார் தமிழர்க்கொளிக்கு
மென்பது தோன்ற வெளிபெறவென்றும். விரும்பினுந் தமிழ்கொ
டாத விதிகளைத் தானே கொடுக்குமென்பது தோன்ற வழங்கு
மென்றும்.

இக்கருவிபத்தனாள் ஒன்றே குறையினும், இந்நூல் பார்த்தா
ர்க்குச் சிறிதாயினும் பயன்படாது; வாணாள் வீணாள் கழித்தலைய
ன்றி இந்நூற்குக் குற்றங்கூறிச் சூத்திரம் உதாரணம் அரும்பத
வுரை யெல்லாவற்றையுந் திருத்தி வரம்பழித்துப் புறன்பழிப்பர்.
ஆகையால், தொல்காப்பியந் திருவள்ளுவர் முதலிய நூல்களைக்
குறைபடாமல் முழுதுமுணர்ந்து, அவைகளிற் றடைபட்டவிட
த்து அத்தடை தீர்க்குங்கருத்துண்டாயின், இது பயன்படும்.
ஆகையால், அவர்மாத்திரத்திற்கே இது நூல், மற்றையோர்க்கு
இது நூலன்றென்னுங் கருத்தால், அவையடக்கத்துள் ஈதொருநூ
லன்றேயென்றும்.

உரைகொள்ளுதற்கருவியாகிய இச்சூத்திரமும், முந்சூத்திர
மும் உபலக்கணம். அஃதென்னெனின், 'உடம்பினு ஞாயிர்கூடிற்
கண்காணும் நீங்கிற்காணாது' இத்தொடர் ஒழிந்த தொண்ணூற்றை
ந்துமதுவேயென்று தானே பொருடரும். அதுபோல எழுத்து
ஐம்பத்துமூன்று முப்பது என்று கூறுதல் மாறுபாடுள்ள விதிகட்
கெல்லாம் பொதுவாய் நின்று பலபொருடருதலென்க.

'நூல்செய் தவனந் நூற்குரை யெழுதன்—முறையே யெளி
லே யறையக் கேணி—முன்பின் பலரே யென்கண் காணத்—
திருவா ஞரிற் றிருக்கூட் டத்திற்—றமிழ்க்கிலக் காகிய வயித்திய
நாத—னிலக்கண விளக்கம் வகுத்துரை யெழுதின—என்றியுந்
தென்றிசை யாழ்வார் திருநக—ரப்பதி வாழுஞ் சுப்பிர மணிய—
வேதியன் றமிழ்ப்பிர யோக விவேக—முரைத்துரை யெழுதின
னென்றே பலவே.' இஃது உரைச்சூத்திரம். இந்நூன்முழுதினுள்
ளும், இடையிடையே இங்ஙனம் உரைச்சூத்திரமும், உதாரணச்சூ
த்திரமும், வேண்டியவேண்டியவிடத்துச் செய்தனமென்க.

அ. சூத்திரஞ் சிலசில நோக்குதற் கரிதேன்
முன்பின் பார்த்துப் பின்பே நோக்குக
விதிகளிற் சிலசில வெளிப்படா தாயி
னுபலக் கணத்தினை யோர்ந்தே யுணர்க
தாமுன் னறிந்ததற் கீதுமா றாயி
னென் னூல் விதியோ வெனவே யெண்ணுக

சிலநாட் பழகிற் சிலவும் பலியா
 பலநாட் பழகிற் பலிக்கு மென்க
 விரைவாற் பார்க்கிற் றெரியா தொன்றும்
 விரையா தேற்கிற் கருகா தென்க
 வருவதிற் கருத்தினை மட்டுப் படுத்தி
 வந்ததிற் சிந்தையைச் சிந்தா திறக்குக
 நூலினை மீளவு நோக்க வேண்டா
 சூத்திரம் பல்காற் பார்க்கவே துணிக
 மாரிபோற் கொடுப்பினு மந்தனை விட்டுக்
 கூரிய னுடனே கொடுத்தும் பழகுக
 வேறொரு கருமத் தினைமனத் தெண்ணி
 னூரிய னாயினு மப்பொழு தொழிக
 சொற்பயில் விப்பவ னெப்படிச் சொற்றன
 னப்படி யொழுகி யரும்பொருள் பெறுக.

இதுவுமது, வியங்கோள்பத்துங் கருவியாகலின். ஆயின், அக்கருவியோடு சேர்க்காது பிரித்ததென்னெனின், அவையிந்நூற்கே: இவையிந்நூற்கும் எந்நூற்குமே. அன்றியும் அத்துணை நுட்ப மன்றென்க.

சிலசூத்திரவிதி கருகிற்றாயின், அப்பொழுதமுந்தற்க. அந்நூலின் முன்பின்னாவது தான் முன்பே கற்ற நூற்கணுவது பின்பு கற்குநூற்கணுவது அவ்விதி வெளிநிக் கிடக்கும்; அது கண்டு தெளிந்து பின்பமுந்தக.

உபலக்கணமாவது “அ இ உம்முதற் றனிவரிற் சுட்டே” என்புழி முதற்கூடிவரிற் சுட்டேயென்றும் பொருள்கொள்ளுதல். இவ் விலக்கணநோக்காது, தனித்துநிற்பிற் சுட்டோ கூடிநிற்பிற் சுட்ட ன்றோவென்று கருதி, நன்னூலார்ப்குப் பின்னூலார் இச்சூத்திரத் திற்கு அளவிறந்த சூற்றங்கூறினர். அது நிற்க, அவர் எழுத்திற் குப் பெயரிடுதலோக்கியும், “எகர வினாமுச் சுட்டின் முன்னர்” எனச் சந்திநோக்கியும்; “இவ்வயடைசுட்டுவினா” எனப் பெயரி டுதலோக்கியும், “நூக்கிற் சுட்டுநீளின்” என யாப்புநோக்கியும், இங்ஙனங்கூறிப் பின் “சுட்டியா வெகர வினாகுழி” “வினைத் தொகை சுட்டொருகு முகரம்” “சுட்டு வகரமு வினமுற” “வவ் விறு சுட்டிற் கற்றுறல் வழியே” “சுட்டின்முன் னாய்த மன்வ ரின்” “அதுமுன் வருமன்று” என்று கூடிநிற்பினுஞ் சுட்டென்று கூறினர். இவ்விலக்கணங்களை யுநோக்கிலர். அது நிற்க, “தனிவரி

ஐஞ்சுட்டு” என்னுஞ் சூத்திரம் “இன்னெனவருஉம்” என்னுஞ் சூத்திரம்போல விகாரப்பட்டதென்று யாப்புவிதியையுநோக்கிலர். அதுநிற்க, “ஒருமொழி யொழிதன் னினங்கொளற் குரித்தே” என்னுஞ் சூத்திரப்பொருளையுநோக்கிலர். அது நிற்க, ஒன்றினமுடித்தறன்னினமுடித்தன் முதலிய உத்தியையுநோக்கிலர். அது நிற்க, வரினென்னும் எச்சம் பெரும்பான்மையுங் கூடிநின்று சுட்டுப்பெயராமென்று பொருடருதலையுநோக்கிலர். அது நிற்க, முதல்வரிற்சுட்டே தனிவரிற்சுட்டேயெனப் பொருள்கோளிலக்கணமும் நோக்கிலர். அதுபற்றித் தமக்கென ஒன்றிலரும் அதுவே. உரைப்பார் உரைப்பவைக்கெல்லாம் யாமென்செய்வோமென்க. சேற்றுநிலத்திற் கவிழ்ந்த பால் தேன் நெய் முதலியனவுஞ் சேராறாற்போல, நன்னூற்சூத்திரமும் அவ்வுரையுடனே கலந்து குற்றப்பட்டதென்க. முன்னூ லொழியப் பின்னூல் பலவினுள் நன்னூலார்தமக் கெந்நூ லாரு யினையோ வென்னுந் துணியே மன்னுக. முன்னூ ரொழியப் பின்னூர் பலரினு ளென்றலு மொன்று. “செய்யென்வினைவழி” “செய்யா யென்னு முன்னிலை வினைச் சொல்” “முகர வுகர நீடிட னுடைத்தே” “கோளில் பொறியிற் குணமில்வே யெண்குணத்தான்—ரூளை வணங்காத் தலை” “காணுங்கண்ணுக்குக் காட்டு முளம்” இவைபோல்வனவெல்லாம் உபலக்கணமென்க.

“புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை” “கடிக்கமலத் திருந்தய னுங் காணன்.” இவைகட்கிலக்கணம் அமைப்போர் இறந்தகாலப் பெயரெச்சத் தகரவொற்றின்மேல் ஏறிநின்ற அகரந் திரிந்ததென்றும், குவ்வுருபிற்கும், கமலத்திற்கும் ககரவொற்றுத் திரிந்ததென்றும் அமைப்பார். இவற்றைச் சிற்றதிகாரங்களைக் குற்றமறக் கற்றவர் கேடுதலுந்தோன்றலுமேயன்றிப் பொற்குடம்போலத் திரிந்ததன்றேயென்று கருதிப் பிழைபட்டதென்றே துணிவர். அன்றியுஞ்சிலர் அகரவுயிர் உகரவுயிராய்த் திரிந்ததெனத் துணிவரேயன்றி, யாமறிந்தவற்றுளில்லை எங்குள்ளதோவென்று கொள்ளமாட்டார். அதுபற்றி எனவேயெண்ணுகவெனத் தேற்றங்கொடுத்தாம்.

சிலநாட்பழகிற் கூரியராயினும் பலியா பலநாட்பழகின் மந்தராயினும் பலிக்கும் என்பது உம்மையானும், வியங்கோளானுந் தெளிக.

கூரியராயினுந் தெரியா மந்தராயினுங் கருகாவென்பது அவ் விரண்டானுந் தெளிக.

எல்லார்க்குங் கற்பதிற்கருத்திறங்கும் கற்றதில் இறங்காது; அது நன்மையன்றென்பது தோன்ற இறக்குகவென்றும்,

“முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும்” என்பதைமாத்திரம் உட்கொண்டு, சூத்திரப்பொருளை வரம்புசெய்யாது ஓடுவர். அங்ஙனம் ஓடியும் இளைப்பே பயனன்றி நூற்பயனில்லையே. ஒவ்வொருசூத்திரத்தை முக்காற்பார்த்துப் பொருளை வரம்புசெய்து நடப்பாராயின், அவர்கட்கு ஒருகாலேயமையும். இருகால் முக்கால் வேண்டுவதில்லையென்பது தோன்ற இழிவுசிறப்பும்மை கொடுத்தாம்; இறந்ததுதழீஇயவெச்சமன்று.

கொடுப்பினுமென்பதனை மந்தனிடத்தும், விடுவோனிடத்து மேற்றுக். இன்சொற்சொல்லுதல், பணிதல், உற்றுழியுதவுதல் முதலானவெல்லாம் அடங்கப் பொதுப்படக் கொடுத்தென்றும். “அவ்வினை யாளரொடு பயில்வகை யொருகால்” “பிறர்க்குரையிடத்தே நூல்கலப் பாகும்” என்பவற்றைமாத்திரம் உட்கொண்டு, யாவரோடாயினும் பழகற்கவென்பது தோன்ற உயர்வுசிறப்பும்மை கொடுத்தாம்.

பசிமுதலிய வருத்தத்தாலாவது, சோறுமுதலியவற்றின்கண் அவாவினாலாவது, யாதானும் வேறொரு நிமித்தத்தாலாவது, கருத்து மயங்கின், அக்கணமே பயிறலொழிந்து தீர்ந்தபின்பு பயில்க. ஆரியனாயினுமெனவே, மாணக்கற்குக் கூறவேண்டாவாயிற்று.

பிணி வறுமையாதிகளின்மையும், பொருளிளமையாதிகளுண்மையும் கற்றற்குக் கருவியாயினும், மிகவுஞ் சிறந்தகருவி ஆரியன் கருத்தில் அருள்வர நடத்தலேயென்பது தோன்றக் கேட்டென்றது ஒழுக்கியென்றும். பொருளென்னும்பெயர் பொதுவாயினும், கல்விப்பொருளினைமாத்திரம் அங்ஙனங்கூறாது, நற்பொருள், பெரும்பொருள், அரும்பொருள், குறையாப்பொருள், துணைப்பொருள், நீங்காப்பொருள், கேடில்பொருள், விளக்கும்பொருள், விழுமியபொருண்முதலாக யாதானுமோரடைகொடுத்தே கூறுவர். “கேடில் விழுச்செல்வங் கல்வி” எனச் சிறுபான்மை பலவடையுங்கொடுத்துக் கூறுவர். அக்கருத்துப் பண்டை நூல்களெல்லாவற்றினுள்ளுங்காண்க. அந்நியமம் மறந்துந் தப்பார்களென்பது தோன்ற அரும்பொருள் பெறுகவென்றும். கலித்தொகையின் ஓர் காரணநோக்கி நிதிப்பொருளைக் கேடில்விழுச்செல்வமென்றார். இவ்வடை கல்விக்குரித்தன்றிப் பிறவற்றிற்குமுரித்தோவென்பாரை நோக்கி, வழுவமைத்தார் நச்சினூர்க்கினியார். இதனும் அடையுரிமை காண்க.

கூ. இத்துணைச் சிறப்பின் ருகிய கருவிகளின் னும் பலவே சொல்லத் தொலையா

வன்றியும் பலநூ லறைந்தன சிலசில
வாகையா லிங்நன மடங்குத லழகே.

இன்னும் பலவாவன, உரையிற் பழகுதலைக்காட்டினும் சூத்தி ரத்தின் மிகவும் பழகுதலும், தனக்குரிய நாட்டைவிட்டுக் கற்ற ற்கு மறுநாட்டிற்சேறலும்போல்வன. இடம் பொருள் ஏவலால் தன்னாட்டிருத்தலேயன்றி மறுநாட்டிற்சேறலென்னெனின், “வே ண்டிய கல்வி யாண்டுமுன் நிறவாது” “ஓதல் பகையே தூதிவை பிரிவே” “ஓதற் பிரிவுடைத் தொருமுன் நியாண்டே” என முன் னாலாரும் பின்னாலாருங்கூறினார். அக்கருத்து இங்நனம் விரிக் கிற்பெருகும்.

க0. நல்லோ ரல்லோர்க் கிந்நூ னண்ணி

னென்னினுங் கடையா ருயர்ந்தா ரிலரென்
நிறுமாப் பின்றியேற் நிகழா திகழ்ந்து
நற்குல நற்குண நற்கலை நற்றவ
முடையரைப் பணிந்து பணியா தொழுகிப்
பழிபா வங்களைப் பயந்து தேடிப்
புண்ணியம் புகழ்களைப் போற்றிப் போக்கிப்
பிறப்பிறப் புக்களிற் பிழைத்துப் பிழைத்துப்
பசுவினைப் பாம்பினை யிரையருத் தினர்க்குப்
பயன்கொடுப் பதுபோற் பயன்கொடுத் திடுவா
ராகையா னல்லோர்க் களிக்குத லழகே.

இது நூலுணர்த்துவோர்க்குச் சிலகருவி கூறுகின்றது. நல் லோர்க்கு அல்லோர்க்கென்க. இந்நூல்—இதுபோலச் சிறப்புள்ள நூல்கள், நண்ணின்—கைகூடில். என்னினுங்கடையாரிலரென்று கருதி, இறுமாப்பின்றி, உடையரையிகழாது பணிந்து, பயந்து போற்றிப் பிழைத்துக் கொடுப்பரென்க. என்னினுமுயர்ந்தாரில ரென்று கருதி, இறுமாப்புமேற்கொண்டு, உடையரையிகழ்ந்து, பணியாதுதேடிப் போக்கிப் பிழைத்துக் கொடுப்பரென்க. பணி தலே விரதம் பணியாமையே விரதமென்பது தோன்ற, ஒழுக்கியெ ன்று வேண்டா கூறினம். அவை பயன்கொடுப்பினுங் கொடுக்கும், இவர் பயன்கொடுத்தேவிடுவரென்பது தோன்றக் கொடுப்பரெ ன்னாது இடுவரென்றும். ஈற்றடியொன்றும் இரட்டுறமொழிதல். இன்னும் பலகருவிகளுள்; அவை பலரும் விரித்தலின் விரித்தில மென்க.

கக. முற்கா லத்துப் போதகா சிரியர்
 மொழிகுவர் மறையா ரருமையாம் விதிகளை
 வழிவழி நின்று வழங்கற் பொருட்டே
 யிக்கா லத்தா ரென்பய னினைந்தோ
 விசையார் தாமு மிசையார் பூமியி
 லிங்ஊன மாதலி னிறக்குமென் றெண்ணி
 யவைகளைத் திரட்டி யமைத்தன னன்றி
 நூலிலை யென்று நுவன்றன னன்றே
 யாகையாற் பலநூ லாய்ந்தார் நோக்குக
 வேனையோர் நோக்கினு ரெள்ளள வாயினும்
 பயன்பட லிலையே பலியா திடமே.

இது உணர்வோர்க்கும் உணர்த்துவோர்க்கும் பொதுவாக ஓர் கருவி கூறுகின்றது. கூரியராயின் எளிமைவிதிகளை ஒருவருணர்த்து தாதுமுணர்வர், அருமைவிதி அங்ஙனமன்றென்பது தோன்ற, இறந்ததுதழீஇயவெச்சத்திற்கும் உயர்வுசிறப்பிற்கும் பொதுவாகிய உம்மையை விரித்து விதிகளையுமென்றிலம். பேரறிவோர் தமக்கும் தம்மைப் பொருளென்று கொண்ட மாணுக்கர்க்கும், பயன்படுதலைச் சிறிதாயினும் நோக்கார், இறவாது நிலைநின்றலொன்றனையே பயனாக நோக்குவரென்பது தோன்றத் தேற்றங்கொடுத்துப் பொருட்டேயன்றும். இழிகுணநோக்கிப் போதகாசிரியரென்றது இக்காலத்தாரென்றும். தமக்கியாதானுமோர்பயனை நோக்கி ஒரோவழியுரைப்பினும் மனம்பொருந்தியுரையாரென்பது தோன்றக் கூறாரென்றது இசையாரென்றும். பிறந்தவரெல்லாமிறப்பர் யாமாத்திரம் இருப்பேமென்னுங்கருத்தால், சொல்லாரென்பது தோன்றவும், பிறர்க்கும் விளம்பார் தாமுமனுபவியாரென்பது தோன்றவும், இழிவுசிறப்பிற்கும் இறந்ததுதழீஇயவெச்சத்திற்கும் பொதுவாகிய உம்மை கொடுத்துத் தாமுமென்றும். கூறாராயினுங் குற்றமன்று இருப்பாராயின் அனுபவிப்பாராயினென்பது தோன்றவும், வாயுறைவாழ்த்துச் செவியறிவுநூஉ முதலியவற்றின் நூல்களறிவுறுத்தினும் அதன்வழியிறங்காரென்பது தோன்றவும், இசையாரென முப்பொருடோன்றக் கூறினும். உயிர் நித்தியமாதலாற் பூமியென்றும். முற்கூறிய கொத்தென்னும்பொருளை வலியுறுத்தற்பொருட்டுத் திரட்டியென்றும். நூலென்றது பலவென்றதனானும், கற்றாரென்றது ஆய்ந்தாரென்றதனானும், கற்கவென்றது நோக்குகவென்றதனானும், இந்நூல்விதிகள் எளிதின கப்படுமென்றெண்ணற்க. இக்கருவியில்லோர் வெறுக்கத் துணி

தற்பொருட்டு ஈற்றடியிரண்டும் வேண்டாகூறினம், அதனால் வேண்டியது முடிக்க. அதென்னெனின், இக்கருவி இல்லோர்க்குச் சிலவிதிகள் அகப்படுமாயினும், “தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றூற் றேரி—னருளாதான் செய்யு மறம்” “மழக்கையி லங்குபொற் கிண்ணம்” போலுமென்க. (கக)

கஉ. இந்நூற் குதாரணந் தொன்னூற் செய்யுளுட் சிலவே யெழுதினம் பலவே யெழுதின முலக வழக்கினு ளுணரும் பொருட்டே.

ஆதன்றந்தையென்பது, செய்யுளில் வருங்கால் அவ்வாறு வராது, ஆந்தையென்றே வரும். இச்சொல்லை வேற்றுமைத்தொகைக்குதாரணங்காட்டினமாயின், சிற்றதிகாரங்களைக் குற்றமற முற்றக் கற்ற கூரியரும் அவ்வாறுகொள்ளாது, நிலைமொழியேதோ, அவ்வீறேதோ, வருமொழியேதோ, அம்முதலேதோ, எவ்வுருபு தொக்கதோ, எங்ஙனந்தொக்கதோ, ஈதொருபறவைப்பெயரோ, பிழைபட்டதோ எனப் பலவுமெண்ணி அலைவரே, அப்பொருள் பெறாரே. பிணிக்கண்வருந்தினான், நோர்ந்தான், கொடுத்தானென்பது உருபுதொக்குச் செய்யுளில் வருங்கால், இக்குச்சாரியை பெற்றுப் பிணிக்குவருந்தினானென்றே வரும். இச்சொல்லை வேற்றுமைத்தொகைக்கு உதாரணங்காட்டினமாயின், அவ்வாறு கொள்ளாது, உருபு விரிந்ததென்றே துணிந்து, உரையையும் உதாரணத்தையும் பிழையென்று கருதுவர்; அதுபற்றிச் சிலவென்றும். நாலுகைவெட்டினான், அஞ்சநாட்பயந்தான் இச்சொல்லை உலகவழக்குப்பற்றி எண்ணுப்பெயர்க்கு உதாரணங்காட்டினமாயின், பேரதிகாரங்களைப் பெரிதுமுணர்ந்தபெரியோர் அவ்வாறு கொள்ளாது, நான்ஹ கையை வெட்டினான், அஞ்சத்தக்ககாலத்தஞ்சினான் என்று பொருடுணிந்தேவிடுவர், நான்கைந்தென்பதே பழக்கமாகையால். அதுபற்றிப் பலவென்றும். எனவே, இருவழக்கும் ஒன்றற்கொன்று பொருந்தாமைகாண்க. இருவர்க்கும் பொருந்தல்வேண்டுமென்னுங்கருத்தாற் பலவற்றையும் சிலவற்றையுங் கழித்தனமென்பது ‘உணரும்பொருட்டே’ என்பதனாலறிக. யாங்கூறிய விதிகட்குச் செய்யுளில்லையென்றெண்ணற்கவென்பது தாற்பரியம்.

பாயிரமுடிந்தது.



முதலாவது

வேற்றுமையியல்.



- கந. வினைமுதல் விளியே செயப்படு பொருளே
கருவி கொள்வோ நீக்கங் குறையே
யிடமென வெட்டும் வடமொழி வேற்றுமை
யேழா நென்று மியம்புந் தமிழ்நூல். (க)
- கச. விளிகுறை யிரண்டையும் விட்டவேற் றுமைகள்
வினையான் முடியிற் காரக மெனப்பெறுங்
குறையும் வினைகொளி னொரோவழிக் கூடும். (உ)
- கரு. நாரா யணன்பூ வோரா யிரத்தைக்
கரத்தாற் கொய்தோ ரரற்கே கொடுத்துச்
சக்கரச் சிறுமையி னீங்கி நற்சுவைப்
பாற்கடற் கண்ணே பள்ளிகொண் டானெனக்
காரக முழுதும் வந்தன காண்க
விவற்றினு ளொன்றே யியம்பினுங் காரகம். (ங)
- கசு. உருபுவே றுருபு சொல்லுரு பென்ன
வேற்றுமை யுருபு மூன்றென விளம்புவர்.

உ - ம். வாளால்வெட்டினான்; வாளின்வெட்டினான்; வாள்கொண்டுவெட்டினான் எனவரும். (ச)

- கஎ. அவைதாம்--உரிமையாய் நின்ற லொப்பாய் நின்றன்
மாறுபட நின்ற லெனவழங் குவரே.

உ-ம். வாளால்வெட்டினான்; ஆலத்தினாலமிர்தாக்கியகோன்; 'காலத்தி னாற்செய்த நன்றி' எனவரும். (ரு)

- கஅ. உருபுவே றுருபு சொல்லுரு பாகியு
முருபினை யேலாப் பெயரே யாகியு
முருபினை யேற்ற பெயரே யாகியு
முருபு தொக்க பெயரே யாகியு
மிரண்டுரு பிணைந்தா லொன்றுரு பாகியு
மாறி நின்றும் வருமிட வருபே.

உ - ம். ஊர்க்கணிநுந்தான். எ-ம். ஊரிலிருந்தான். எ-ம். ஊர்த்திசையிருந்தான். எ-ம். கண்ணகன்ஞாலம்; கண்ணகன்பரப்பு. எ-ம். கடையைக்காப்பான்; இடையைக் காப்பான்; தலையைக் காப்பான். எ-ம். முன்பிறந்தான்; பின்பிறந்தான்; தலைச்சென்றான்; தலைமழை; கடைகாப்பான்; வலமிரார்; மேலிருந்தான்; கீழிருந்தான். எ-ம். தலைக்கட்சென்றான்; இடைக்கண்முரிந்தார்; கடைக்கானின்றான்; மருங்கிலிருந்தான். எ-ம். உள்ளூர்மரம், கிணறு, தொழில், பிழைப்பு. கீழ்நீர்மீன், முதலை, ஆமை. மீகண்விழி, ஒளி, பாவை. எ-ம். வரும். (க)

கக. வேற்றுமை யுருபுக ளல்லா தனவும்
வேற்றுமை யுருபுகள் போல்வெளிப் படுமே.

உ - ம். பெண்ணைவளர்த்தான்; காலைவணங்கினான்; மாலைவென்றான்; மாலைவிரும்பினான், மயங்கினான்; கோட்டையிழைத்தான், இணக்கினான்; வேலைவென்றான். எ-ம். எண்ணெடுநின்று பிரிந்தது; தலையோடுதகர்ந்தது; ஊராறோர் தேவகுலம்; குலத்தாலொருவன்; வேலொடுநின்றான். எ-ம். வீட்டிற்குநல்வினை விரும்பிச்செய்தான்; உணற்குவந்தான்; சித்திரைக்குப்போனான்; ஆடிக் குவந்தான். எ-ம். சாரியையின்னீங்கிற்று, திரிந்தது, வேண்டும். எ-ம். அவனதுசெய்தான்; இவனதுசெய்தான். எ-ம். அவன்கண்பதினைந்து; நெற்றிக்கண்ணெருப்பு; அவன்றலையைந்து; அவளிடையிழைத்து; இவன்காணெடித்து; அவன்கடைவெல்லம்; அவன்வாயுரை; இவன்புடைகொடித்து. எ-ம். வரும். (எ)

20. உருபேற் றதனையு முருபையு முருபு
நோக்கிவந் ததனையும் வேற்றுமை யென்பர்.

வேறுபடுதலால் வேற்றுமை, வேறுபடுத்தலால் வேற்றுமை, வேற்றுமையை முடித்தலால் வேற்றுமையென்று பொருளுரைப்பர். (அ)

உக. உருபினை யேற்றசொற் பலபொருள் படுதலு
முருபுநோக் கியசொற் பலபொருள் படுதலு
மெனவிரு கூறும் வேற்றுமை யென்பர்.

“வினைசெ யிடத்தி னிலத்திற் காலத்தின்.” எ-ம். “பொருண்மை சுட்டல் வியங்கோள் வருதல்.” எ-ம். வரும். * (க)

* இவ்விரண்டிற் தொல்காப்பியச்சூத்திரம். முன்னையது உருபினையேற்ற சொற்பலபொருள் படுதற்கும், பின்னையது உருபுநோ

22. ஒருவேற்றுமைக்கோருருபே வருதலு
மொருவேற்றுமைக்குப் பலவுருபு வருதலு
மெனவிரு கூறாய் வருமுருபுகளே
யைசுவ்வொன்றே யல்லன பலவே. (க0)

23. ஒருருபிற்கே பலபொருள் வருதலு
மொருபொருட்கே பலவுருபுகள் வருதலு
மெனவிரண்டாகும் வேற்றுமையியல்பே
யவ்விரண்டனையுமுறையே யறைசுவன். (க1)

24. பகுபதம்பகாப்பதமிருவகைத் தொடர்ப்பதம்
வினைமுற்றுப்பெயர் குறிப்புமுற்றுப்பெயர்
தொழிற்பெயராதியிற்றேன்றுமெட்டுருபே.

உருபாதேயுள்ளன எட்டுருபென்றதென்னெனின், “எவ்வகைப்பெயர்க்கும் ரூய்ப்பொருள்—வேற்றுமை செய்வன வெட்டே.” எனத்தேற்றேகாரத்தானும், “இருநான்-குருபு முறழ்தரநாற்பதா முருபே.” என இனைத்தெனவறிந்த உம்மையானுமென்க: அன்றியும், விளியுருபு தொல்காப்பியவிளிமரபினுட்காண்க. (க2)

எழுவாயுருபுவீதியை ஓர்சூத்திரத்தாங்கூறுகின்றம்.

25. எழுவாய் வேற்றுமைக்குருபேயின்ற
பெயரே பயனிலை கொள்ளுந் தன்மையே
பயனிலை தன்னைக் கொண்ட தன்மையே
வினைமுதலாதலே விகாரப்பெயரே
பெயர்ப்பின் விசுதி பெறுதலே யாயவ
னாவனாவா னுகின் றவன்முத
லைம்பாற் சொல்லும் பெயர்ப்பி னடைதலே
யுருபென வெவ்வேறுரைத்தார் பலரே.

ஈற்றசையொழிந்த. ஏகாரமெட்டுந் தேற்றம். முன்னின்ற தொழிந்த ஏகாரமேழன்பின்னும் உருபென்பதனையொட்டி, எனவுரைத்தாரென்பதனை எண்பொருளினுமொட்டுக. எனவென்பதற்கு உம்மைகொடுத்து எட்டடுக்கி உரைத்தாரென முடித்தலுமாம்.

க்கிய சொற்பலபொருள் படுதற்குங் காட்டப்பட்டன. முன்னையதற்கு உதாரணம்: தட்டுப்புடைக்கண்வந்தான்; மாடத்தின்சனி ருந்தான்; கூதிர்க்கண்வந்தான். எ-ம். பின்னையதற்கு உதாரணம்: ஆவுண்டு; ஆசெல்க. எ-ம். வரும்.

இவற்றுள் முன்னின்றவைந்தும், பலர்நூல்களானும், பலருரைகளானும், தெளியக்கிடந்தன. ஏனைமூன்றும் விளக்குகின்றும்.

தன், தம், நம், என், எம், நின், நும் என்னுந் திரிபில்பெயர்கள் உருபுகளையும், உருபோடு வருமொழிகளையும், உருபின்றி வருமொழிகளையும் ஏற்றுநிற்கும். இப்பெயர்கள் எழுவாயாங்காற் திரிந்தேநிற்கும். இத்திரிபே யுருபென்க.

இனி இறைவன்கடியன், காக்கும்; தையலாள்வரும்; உமையாளமர்ந்துவிளங்கும்; கோன்வந்தான்; கோக்கள்வந்தார்; மரமது வளர்ந்தது; மரங்கள்வளர்ந்தன இவ்விசுதிகளே உருபென்க. இவ்வுருபுகளைத் தொகுத்துமறிக.

இனி ஆயவன்முதல் நாற்சொல்லும் பாலால் இருபதாம். அவையே உருபு. சாத்தனானவன்வந்தான் இதனுள் எழுவாயும் உருபும் பயனிலையுங்காண்க. பிறவுமன்ன. இவற்றைத் தொகுத்து மறிக.

ஆயின், ஐ குப்போல ஒன்றே உருபெனவேண்டுமெனின், மூன்றைந்தாதேழனுருபுகள் பொருத்தத்தானும்; பொருளானும், பாலானும், பலவாறாற்போலவும், உவமவுருபுகள் பொருத்தத்தானும், பொருளானும், பலவாறாற்போலவுமென்க. ஆயின் மரமான் தையறுத்தான்; வாளான தால்வெட்டினான்; என ஐமுதலிய உருபுகளையேற்றலின் உருபன்றெனின், ஆறனுருபு உருபுகளையேற்றற்போலவென்க. * ஆயின், ஐ குப்போல உருபுகொள்ளுதலன்றிச் சொற்கொண்டதென்னெனின், கொண்டு, பொருட்டு, உடைய, உளி, மாறு, ஒடு, ஒடு, கண்முதலியனவும் உவமவுருபுகளும் சொல்லே யுருபாறாற்போலவென்க. சாத்தன்வெட்டினான், பொருத்தான், கொடுத்தான், நீங்கினான், அடிமை, வந்தான். எ-ம். மக்கள் சொன்னார்; உவரியொலித்தல்; ஆற்றல்சான்று; ஆயன்சாத்தன். எ-ம். உருபின்றிப்பெயராடிய எழுவாயுருபுதானே பயனிலைகொண்டதென்று கொள்ளிற் குற்றமென்னெனின், யான்வந்தேன்; நீ வந்தாய் என்றாற்போல எழுவாய்ப்பொருள்படுதலின்றி, சாத்தனைவெட்டினான்; சாத்தனொடுபொருத்தான்; சாத்தற்குக்கொடுத்தான்; சாத்தனினீங்கினான்; சாத்தனதடிமை; சாத்தன்கண்வந்தான். எ-ம். மக்களைச்சொன்னாருயர்தினையென்று; உவரிபோலொலித்தவொலி; ஆற்றற்குச்சான்றிந்திரன்; ஆயனாகியசாத்தன். எ-ம்.

* ஆறனுருபு உருபேற்குமென்றது தொல்காப்பியச்சூத்திர விருத்தியின் மறுக்கப்பட்டது.

எழுவாயாகாமல் வேறுபொருள்படுதலிற் குற்றமென்க. இனியிவற்றையெழுவாயாக்கவேண்டில், சாத்தனானவன்வெட்டினான்; மக்களானவர் சொன்னார்; உவரியானதொலித்தல்; ஆயனாகின்றவன் சாத்தன் எனவுருபுகொடுத்தாலே எழுவாயாமென்க.

இனி இவ்வுருபின் பொருள்படப் பிறசொற்கள் வருவனவுமுள. இவ்வாழ்வானென்பான்றுணை; எழுத்தென்பதொலி என்பன இவ்வாழ்வானானவன்றுணை; எழுத்தாவதொலி எனப்பொருள்படுதல் காண்க. பிறவுமன்ன.

பலர் நூல்களினும், பலருரைகளினும் இங்ஙனம் பிறந்த உருபுகள் உருபென்று பெயர்பெறாமல் பொருளை முடிக்கவந்த வாசகமென்றும், சொல்லென்றும், பெயர்பெற்று, முற்காலத்தேயமைந்தனவென்றே கொள்க. அஃதன்றாயின், இவ்வுருபு இன்றியமையாதாதலால் “கடிசொல்லில்லை” “புதியனபுகுதலும்” என்பதனானும், தேங்காய்முதலிய சொற்களைப் புதிதாக விதித்தலானும், தமிழிற்கின்றாகிய வடமொழியிலக்கணந் தமிழின் வருதலானும், எழுவாயுருபும் வடமொழியிற்கண்டு இன்றுகொண்டு வந்ததென்றலுமொன்று. இக்கருத்துத் ‘தரங்கக்கும் வண்ணகக்குந் தரவாவது.’ ‘வாழ்வாவது மாயம்.’ எ-ம். ‘அறமாவதீதல்.’ எ-ம். மூவகைச் செய்யுளானுமறிக.

‘வடமொழி யெழுவாய்க் குருபுமூன் றவைதாம்—விரியவுந் தொகவும் விரும்பு மென்ப.’ இஃதுரைச்சூத்திரம்.

இவ்வெண்விதியோடெழுந்த சூத்திரம் பிறர்மதங் கூறலேயாம், தன்றுணிபுரைத்தலன்று. இவ்வெண்மருந் தம்முண்மறுப்பர்; அவை விரிக்கிற்பெருகும்.

இனி முற்கூறிய பொதுவிலக்கணங்களுள் உரிமையாய் நிற்கும் உருபுகளும், உருபினையேற்றசொற் பலபொருள்படுவனவும், ஒருருபிற்குப் பலபொருள் வருவனவுமாகிய மூவிலக்கணமும் ஒருங்கே தோன்ற, வினைமுதன்முதலாகச் சிறப்புச் சூத்திரஞ்செய்கின்றும்.

25. இருவகைச் செயப்படு பொருளே யேதுத் தன்வசந் தெரியா நிலைதடு மாற்றந் தொழிற்பெய ரேழிற் றேன்றும் வினைமுதல் கருவி யிடங்கொள் வானினுங் கருதுவார்,

உ - ம். “பிறர்க்கினனா முற்பகற் செய்யிற் றமக்கினனா—பிற் பகற் றுமேவரும்.” “பெரியவர் கேண்மை பிறைபோல நானும்— வரிசை வரிசையா னந்தும்- வரிசையால்—வானூர் மதியம்போல் வைகலுந் தேயுமே—தானே சிறியார் தொடர்பு.” என்பனவற் றுள் ‘இன்னா தாமே வரும்;’ ‘கேண்மை தானே நந்தும்;’ ‘தொட ர்புதானே தேயும்’ எனச் செயப்படுபொருள் தேற்றத்தோடு வினை முதலாய்ச் செயப்படுபொருள் குன்றியவினை கொண்டது. தின் னைமெழுகிற்று எனச்செயப்படுபொருள் தேற்றமின்றி வினைமுத லாய்ச் செயப்படுபொருள் குன்றாதவினைகொண்டது. இவ்விருவ கையும் வடமொழிவிதியாகலின், விரிக்கிற்பெருகும். ஆதித்தன் கற்றீப்பிறப்பித்தான்; காற்றுப் பழமுதிர்த்தது இவை ஏதுகரு த்தா. சாத்தனுண்டான் இது தன்வசக்கருத்தா. மாடஞ்செய்யப்ப ட்டது இது தெரியாநிலை. தெரியாநிலையாவது வினைமுதலென்று தெரியப்படாமல் வினை முதலாயே நிற்பது. இது தெரியாநிலையெ னவே, டனைய தெரிநிலையென்க. ‘ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப’ இது தடுமாற்றம். தடுமாற்றமாவது ஓர் பொருளே ஒரு கால் வினைமுதலாயும், ஒருகாற் செயப்படுபொருளாயுநின்றல். ‘கொல்லாமை யறவினையெல்லாந்தரும்;’ ‘கோறல் பிறவினை யெல் லாந்தரும்;’ ‘தேரான்றெளிவுந் தெளிந்தான்க னையுறவுந்—தீரா விடும்பை தரும்’ இவை தொழிற்பெயர்க்கருத்தா.

கண் காணும்; குன்று குவட்டைத் தாங்கும்; தூண் போதி கைபத் தொட்டது; ‘இரப்பவ ரென்பெறினுங் கொள்வர்’ எனக் கருவிமுதன்மூன்றும் முறையே காண்க. கருதுவரெனவே இலக் கணமன்று. (கச)

உஎ. இருவினை முதலா லொருவினையும்முள.

உ - ம். தாய்மகவுக்கூட்டினாள்; ஆரியன் மாணக்கனுக்குப் படிப்பித்தான்; தலைவன் தலைவியைப்புல்லினாள் எனவரும். (கடு)

உஅ. ஏவுத லியற்றுத லிவையின்வே ருத லென வினை முதன்மூ வகையா மென்ப.

உ - ம். அரசன்றேர்செய்தான்; தச்சன்றேர்செய்தான்; சாத்த னுறங்கினாள் எனவரும். (கசு)

உசு. வினைமுத லின்னும் விரிக்கிற்பெருகும். (கஎ)

ஊ0. அழைத்த லென்றொன் றன்றிவே றின்மையின் விளிக்குச் சூத்திரம் விளப்பில மென்க. (கஅ)

நக. கருத்துண் டாதல் கருத்தின் ருத
 லீருமையு மாத லீருரு பிணைதல்
 கருத்தா வாத லகநிலை யாத
 நெரிநிலை யாதியாய் வருஞ்செயப் படுபொரு
 ளியற்றப் படுத லெய்தப் படுதல்
 வேறு படுக்கப் படுத லாதியு
 மவ்வெழு வகையு ளடங்கு மென்ப.

உ - ம். சோற்றையுண்டான். எ-ம். சோற்றைக்குழைத்தான்.
 எ-ம். எறும்பைமிதித்து வழியைச் சென்றான்; பசும்புல்லை மிதித்
 துப் பலவூரையடைந்தான்; தூளொடு கூழையுண்டான்; நஞ்சி
 னைக் கலந்தபாலைக் குடித்தான்; கத்தரிக்காயையும் புழுவையுங்
 கறித்தான்; பதரையு நெல்லையும் பணத்திற்குக் கொண்டான்.
 எ-ம். ஆரியனையுற்றபொருளை வினாவினான். எ-ம். பசுவினைப்
 பாலினைக் கறந்தான்; யானையைக் கோட்டைக்குறைத்தான். எ-ம்.
 [பசுவினது, யானையதுபோல, ஆரியனது என வாராமைபற்றி
 இருவகைப்பட்டிருப்பிணைதலென்றும்.] தன்னைப்புகழ்ந்தான்; தன்
 னைக்குத்தினான்; தன்னைப்பேணினான்; தன்னைக்காதலித்தான்.
 எ-ம். வருதலைச்செய்தான். எ-ம். மாடஞ்செயப்பட்டது. எ-ம்.
 ஏழும் முறையே காண்க. தெரிநிலையாவது வினைமுதலுருபேற்
 றுஞ் செயப்படுபொருளையெனத் தெரியநின்றல். இது தெரிநிலை
 யெனவே, ஏனைய தெரியாநிலையென்க. தெரிநிலை தெரியாநிலை
 வடமொழிவழக்கு.

எயிலையிழைத்தான்; பொருளைப்பெற்றான்; கயிற்றையறுத்
 தான் முதலியன அவற்றுளடங்கும்.

ஆதியென்றதனால், ஆரியன் மாணுக்கனை யூர்க்குப் போக்கி
 னான்; தாய்மகளை யூர்ச்சுப் போக்கினான் என்புழி மாணுக்கன்
 மகளென்னும் இருவரும் போதலாலே வினைமுதலாயும், ஏவப்ப
 டுதலாற் செயப்படுபொருளாயும், ஏவுவித்துக் கொள்ளுதலால்
 ஏவுதற்கருத்தாவாயும், ஏவப்போதலால் இயற்றுதற்கருத்தாவாயும்
 வந்தன. 'ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப.' என்புழிக் கிழவ
 னுங் கிழத்தியும் தனித்தனி வினைமுதலாயுஞ் செயப்படுபொருளா
 யும் வருதல் காண்க. (கக)

ந2. செயப்படு பொருளினுஞ் செப்பிற் பெருகும்.(20)

ந3. அகம்புற மொற்றுமை யாகுங் கருவி.

உ - ம். மனத்தானினைந்தான்; வாளால்வெட்டினான்; அறிவானறிந்தான் என வரும். (2க)

௩௪. முதறுணை ஞாபகங் காரக மேது
வினையே நிமித்தம் வேற்றுமை வினைமுதல்
காலமா திகளையிம் மூன்றனுட் கருதுவர். (2உ)

௩௫. கருவியை யின்னுங் கழறிற் பெருகும். (2ஈ)

௩௬. கேளா தேற்றல் கேட்டே யேற்ற
லேலா தேற்ற லீவோ னேற்ற
லுயர்ந்தோ னேற்ற விழிந்தோ னேற்ற
லொப்போ னேற்ற லுணர்வின் நேற்றல்
விருப்பா யேற்றல் வெறுப்பா யேற்ற
லாதியாப் பலவு மறைந்தனர் கொள்வோன்.

உ - ம். ஆவிற்கு நீர்விட்டான். எ-ம். வறியார்க்கீந்தான். எ-ம். மாணுக்கனுக் கறிவைக் கொடுத்தான். எ-ம். தனக்குச்சோறிட்டான்; தனக்கரிசிகொடுத்தான்; 'அருமறை சோரு மறிவிலான் செய்யும்—பெருமிறை தானே தனக்கு.' எ-ம். அரனுக்குக் கண்ணலர்கொடுத்தானரி. எ-ம். அரிக்குச் சக்கரங் கொடுத்தானரன். எ-ம். சோழற்கு விருந்து கொடுத்தான் சேரன். எ-ம். சோற்றிற்கு நெய்விட்டான்; நீர்க்குவாசமூட்டினான்; வாளிற்குறைவழங்கினான்; தண்டிற்குத் தங்கங்கட்டினான்; சுவர்க்குச் சித்திரமெழுதினான். எ-ம். மாணுக்கனுக்குக் கசையடிக்கொடுத்தானரியன். எ-ம். கள்ளனுக்குக் கசையடிக்கொடுத்தானரசன். எ-ம். முறையேகாண்க.

ஆதியென்றதனால், மருகனுக்கு மகட்கொடுத்தான் வழக்கு' மகனுக்கரசுகொடுத்தான் உரிமை, அரசற்குத் திறைக்கொடுத்தான் அச்சம், தந்தை தாய்க்குத் திக்கொடுத்தான் பாவனை எனவும் வரும். (2ச)

௩௭. கொள்வோனை யின்னுங் கூறிற் பெருகும். (2ஊ)

௩௮. நிலைத்திணை யியங்கு திணைபண் பாதியி
னீக்கம் வருமென நிகழ்த்தினர் புலவர்.

உ - ம். மலையினிழிந்தான். எ-ம். யானையினிழிந்தான். எ-ம். 'சிறுமையினிங்கிய.' எ-ம். முறையேகாண்க.

ஆதியென்றதனால், 'குடிப்பிறந்து குற்றத்தினிங்கி; 'ஐயத்தினிங்கி' எனவும் வரும். (2ஈ)

௩௯. நீக்க மின்னு நினைக்கிற் பெருகும். (2௭)

௪௦. ஒற்றுமை வேற்றுமை யுரைக்கப் படுங்குறை
 யொற்றுமை யாவதோர் பொருளே யாகு
 மொன்றாய்த் தோன்ற லுரிமையாய்த் தோன்றல்
 வேறாய்த் தோன்ற லெனவேற் றுமையா
 மொன்றன் கூட்டம் பலவி னீட்டந்
 திரிபி னுக்கஞ் சினைகுணந் தொழிலென
 வோரறு வகையா மொன்றாய்த் தோன்றல்
 பொருளி டங்கால மிருவகை நூலென
 வுரிமையாய்த் தோன்ற லுரைக்கப் படுமே
 வேறாய்த் தோன்றல் வேறிடத் துஞ்செலு
 நிலைமையி லுடைமைகள் பலவு மாகும்.

உ - ம். என்னுயிர்; இராகுத்தலை இவை ஒற்றுமை.

எள்ளதுகுப்பை. எ-ம். படையதுகுழாம். எ-ம். கோட்டது
 நூறு. எ-ம். சாத்தனதுகண். எ-ம். நிலத்தகலம். எ-ம். சாத்த
 னதுவரவு. எ-ம். ஒன்றாய்த்தோன்றல் வகையாறும் முறையே
 காண்க.

முருகனதுவேல். எ-ம். முருகனது குறிஞ்சி. எ-ம். வெள்ளி
 யதாட்சி. எ-ம். சம்பந்தனது தமிழ். எ-ம். சம்பந்தனது பிள்ளைத்
 தமிழ். எ-ம். உரிமையாய்த்தோன்றல் வகையைந்தும் முறையே
 காண்க.

சாத்தனதுபசு; சாத்தனதுசெறு; சாத்தனதுபொன் என
 வேறாய்த்தோன்றல் வந்தமை காண்க. இவை முன் ஒருவர்க்கு
 ரிமையாயும், பின் வேறொருவர்க்குரிமையாயும் வருதலின், நிலை
 மையிலுடைமையென்றும்.

இம்மூவகைவேற்றுமையை வடநூலார் நூற்றொருபேதமா
 க்குவர். (2௮)

௪௧. குறையை யின்னுங் கூறிற் பெருகும்.

௪௨. உரிமை யிருவகை யோரிட * மெங்கு
 மெனநான் கென்றே யியம்புவ ரிடனே
 காலந் திக்கா காயம் வெயிலீரு
 ணிலமரு வருமுத னிகழ்த்தப் படுமிடங்

* ஒரிடமேவல் இருவகையாவன சமவாயமுஞ் சையோக
 முமாம். சமவாயம் - ஒற்றுமை. சையோகம் - கூட்டழ்.

கூட்டிப் பிரித்தல் பிரித்துக் கூட்ட
 ளீருவரின் முடியு மொருவினைத் தொழிற்பெய
 ரொனமு வகைப்படு மிடமல் லாவிட
 மிடத்தி னிகழ்பொரு ளிருவகை யருவுரு.

உ - ம். நிலத்தின்கட் டேரோடுகின்றது; கடற்கனுவாயோடு
 கின்றது; ஆகாயத்தின்கட்பருந்து பறந்தது; காட்டின்கட்புவி
 வாழ்ந்தது. எ-ம். மதிக்கண்மறு; கையின்கண்விரல்; குன்றின்
 கட்டுவடு; நெற்றியின்கண்விழி; ஆண்டின்கணிருது; நாளின்
 கண் வைகறை. எ-ம். ஊர்க்கணிருந்தான்; தேர்க்கணிருந்தான்.
 எ-ம். மணியின்கணுளி; உயிரின்கணுணர்வு; பாலின்கட்சுவை,
 நெய்; தீயின்கட்டுடு; நீரின்கட்சீதம். எ-ம். நான்கும் முறையே
 காண்க.

‘உடையானரசருளேறு;’ ‘அவற்றுள், அ இ உ எ ஒக்குறில்.’
 எ-ம். ‘வானுறையுந்-தெய்வத்துள் வைக்கப் படும்.’ ‘மற்றையான்-
 செத்தாருள் வைக்கப் படும்.’ எ-ம். ‘புல்லி விடாஅப் புலவியுட்
 டோன்றும்;’ தட்டுப்புடைக்கண்வந்தான்; புல்லுதற்கண் வேர்வை
 வந்தது; பொருதற்கண்மழை பெய்தது; சூதாடற்கட்டுக்கம் வந்
 தது. எ-ம். மூன்றும் முறையே காண்க. (௩௦)

ச௩. இடத்தி னிலக்கண மின்னும் பலவாம்.

இனி முற்கூறிய பொதுவிலக்கணங்களுள் ஒப்பாய்நிற்குமுரு
 புகளும், ஒருபொருட்கே பலவுருபுகள் வருவனவும், வேறுருபு
 கள் வருவனவுமாகிய மூவிலக்கணமும் ஒருங்கே தோன்ற, வினை
 முதல் முதலாகச் சிறப்புச்சூத்திரஞ்செய்கின்றும். உருபுநோக்கிய
 சொற் பலபொருள்படுதல் தொல்காப்பியர் நன்னூலார் “பொரு
 ண்மைசுட்டல்” என்னுஞ் சூத்திராதிகளானும் “வினைபெயர்வினாக்
 கொளல்” என்னுஞ் சூத்திராதிகளானும் விரித்தனர், அதனால் விரி
 த்திலமென்க.

சச. ஒன்று மூன்றுநான் காறெனு முருபொடு
 வருமே வினைமுத லெனவகுத் தனரே.

உ - ம். அவர்செய்தார். எ-ம். அவராற்செய்யத்தகுமக்காரியம்
 எ-ம். அவர்க்குச்செய்யத்தகுமக்காரியம்; ‘இனைத்தென வறிந்த
 சினைமுதற்குளவிக்கு-வினைப்படு தொகுதியி னும்மை வேண்டும்.’

‘இன்னென வருஉம் வேற்றுமை யுருபிற்—கின்னென் சாரியை யின்மை வேண்டும்.’ எ-ம். அவரதுவரவு. எ-ம். முறையே காண்க.

சரு. எல்லா வருபொடுஞ் செயப்படு பொருளெழும்.

உ - ம். சோறடப்பட்டது; சோற்றையட்டான்; அரசியாற் சோறுக்கினான்; அவட்குக் கொள்ளுமிவ்வணிகலம்; பழியினஞ் சும்; நூலதுகுற்றங்கூறினான்; தூணின்கட்சார்ந்தான் என முறையே காண்க. (௩௩)

சகா. ஒன்று மூன்றுநான் கைந்தா றுருபொடு கருவி வருமெனக் கருதினர் பெரியோர்.

உ - ம். கண்காணும்; கண்ணாற்காண்பன்; கண்ணிற்குக்காணலாம்; கண்ணிற்காணலாம்; கண்ணதுகாட்சி என முறையே காண்க.

சஎ. எல்லா வருபொடுங் கொள்வோ னெழுமே.

உ - ம். ‘இரப்பவ ரென்பெறினுங் கொள்வர்;’ ‘செய்யவ டவ்வையைக் காட்டிவிடும்.’ நாகராற்பலி; நாகர்க்குப்பலி; நாகரினன்புசெய்தான்; நாகரதுபலி; நாகர்கணன்புசெய்தான் என முறையே காண்க. (௩௪)

சஅ. இரண்டுநான் கைந்தொடு மெழுமே நீக்கம்.

உ - ம்: மதுரையைநீங்கினான்; மதுரைக்குவடக்குச்சிதம்பரம்; மதுரையின் வடக்குச்சிதம்பரம் என முறையே காண்க. (௩௫)

சகா. நான்கைந் தாதே தொடுகுறை நடக்கும்.

உ - ம். சாத்தனுக்குமகன்; மரத்தினீங்கினகொம்பு; சாத்தனதுகை; உயிரின்கணுணர்வு என முறையே காண்க. (௩௬)

ரு௦. ஒன்றி ரண்டுநான் கேழோ டிடமெழும்.

உ - ம். தூண்போதிகை தொட்டது; தூணைச்சார்ந்தான்; இன்றைக்கு, நாளைக்கு; பகலைக்கு, அந்திக்கு, சந்திக்கு, மாலைக்கு, காலைக்கு, ஊர்க்கு, வீட்டிற்கு, வருவன்; தூணின்கட்சார்ந்தான் என முறையே காண்க. (௩௭)

இனி முற்கூறிய பொதுவிலக்கணங்களுள் உருபும் உரிமை யாய் நின்றலுமாகிய ஈரிலக்கணமும் ஒருங்கே தோன்றவும், உருபு கள் தமக்குரிய பொருளல்லனவற்றையும் உணர்த்தரேன்றவும் வினைமுதல்முதலாகச் சிறப்புச்சூத்திரஞ் செய்யின்றும்,

௩௧. ஒருரு பிற்கோர் பொருளே யுரிமை
வேறு பொருளையும் விரும்பு மென்க.

இவ்விருவிதியுந் தத்தஞ் சிறப்புச்சூத்திரத்துட்காண்க. (௩௧)

௩௨. வினைமுத லன்றியும் விரும்பு மெழுவாய்.

உ - ம். மாடஞ்செய்யப்பட்டது. (௪௦)

௩௩. செயப்படு பொருளைத் தெளித்தலு மன்றி
வேறு பொருளையும் விளக்கு மையே.

உ - ம். வீட்டைவிரும்பினான். (௪௧)

௩௪. கருவி கருத்தா வுடனிகழ் வன்றியு
மூன்றா முருபுக டோன்றும் பலவினும்.

உ - ம். 'மலையொடு பொருதமால்யாணை' வினையின்மை. 'தொழியொடு தொல்கவின் வாடியதோள்' வேறுவினை. 'பாலொடுதேன் கலந்தற்றே' மயக்கம். 'மதியோடொக்குமுகம்' ஒப்பு. 'விலங்கொடு மக்களணையர்' ஒப்பலொப்பு. 'எழுத்தொடு புணர்ந்தசொல்' ஒற்றுமை. (௪௨)

௩௫. கொள்வோனை விட்டுங் குப்பல பொருளாம்.

உ - ம். சோற்றிற்கரிசி ஆதிகாரணகாரியம். கூழிற்குக்குற்றே வல் நிமித்தகாரணகாரியம். பூவிற்குப்பேர்னான்; உணற்குவந்தான் இருவகைப்பெயர்ப்பின் வினையெச்சம். பிணிக்கு மருந்து; உணற்குக் கருவி கை இருவகைப்பெயர்ப்பின் பெயரெச்சம். (௪௩)

௩௬. நீக்க மின்றியு நிகழ்த்து மின்னே.

உ - ம். 'பித்தரிற்பேதையாரில்' ஒப்பு. வேங்கடத்திற்தெற்கு; குமரியின் வடக்கு எல்லை. வாணிகத்தினாயினான் ஏது. காக்கையிற்கரிது களம்பழம் ஒப்பின்மை. (௪௪)

௩௭. குறையே யன்றியுங் கூறுமா றுவது.

உ - ம். வாளதுவெட்டு. (௪௫)

௩௮. இடமே யன்றியு மியம்புமே ழாவது.

உ - ம். அறிவின்கட்டிரிவு. (௪௬)

௩௯. மாறுபட நின்றல் வரம்பிலை யென்ப.

உ - ம். 'கிழங்குமணற்கின்றமுளை'; 'காலத்தினுற்செய்தநன்றி, இவை கண்டு.

௬௦. உரிமைமுதன் மூன்று மொருங்கே தோன்ற
நிற்கு முருபுகள் சிலவுள நினைக்கின்.

உ - ம். பழியினஞ்சும்; பழியையஞ்சும்; பழியாலஞ்சும்.

நினைக்கினென்றதனால் இரண்டொருங்கே தோன்றலுமுள.
மலையில்வீழருவி; மலையிலிருந்தான் என முறையே காண்க. (௪௮)

௬௧. தடுமாறுருபு டாஞ்சிலவுளவே.

உ - ம். 'அவ்வித் தழுக்காறுடையானைச் செய்யவ—டவ்வை
யைக் காட்டி விடும்' என்புழி ஒவ்வொருநிலைக்களத்து ஐயுங் குவ்
வும் பொருந்தும். (௪௯)

௬௨. ஒன்றே வந்து மிரண்டே வந்து
மொன்று மிரண்டு முறழ்ந்தே வந்து
முருபுநோக் கியசொல் லொருமு வகையாம்.

உ - ம். பாலைக்குடித்தான். எ-ம். பாலைத்தயிராக்கினான்; குடு
ம்பத்தைக் குற்றமறைத்தான்; அரிசியாற்சோறுக்கினான்; மருமக
னுக்கு மகட்கொடுத்தான். எ-ம். ஆகாயத்தின்கட்பருந்து, பறந்த
பருந்து; குன்றின்கட்குவடு, இருந்தகுவடு; மெத்தைக்கணரசன்,
கிடந்தவரசன்; வழிக்கட்டுதன், நடந்ததுதன். எ-ம். வரும். (௫௦)

௬௩. உருபுநோக் கியசொற் பலபொருள் படுதலை
முன்னோர் பலரு மொழிந்தனர் விரியா
விந்நா லிற்சிறி தாயினு மியம்பிலன்.

௬௪. வேற்றுமை பலபல வாகத் தோற்றினும்
வினைமுதன் முதலா விளம்புமெண் பொருளி
லொவ்வொரு பொருளே வெவ்வேறுதலு
மொவ்வொரு பொருளிற் பல்லுருபு வருதலு
முருபுக டமக்குரிப் பொருளையு முதவி
வேறு பொருளையுஞ் சிலவிரும் புதலு
மெனமுன்றுள்ளே யெல்லா மடங்கும்.

தொல்காப்பியர், வேற்றுமைக்குப் பலபல விதிவிலக்கு வருத
லுக்கி, ஒரியல்கொள்ளாது மூவியல்கொண்டும், முழுதுமுரை
த்திலர்.

வடநூல்வழியோ வரம்பின்றேடுமென்பது தோன்றப் பல
வென்னாது, பலபலவென்னாது, பலபலவெல்லாமென்றும். அங்ங

னமாயினும், இங்ஙனங்கூறிய மூன்றனுள்ளே மடங்கியடங்குமென்பது தோன்ற, இரட்டுறமொழிந்தாம். (௫௨)

முதலாவது வேற்றுமையியன் முடிந்தது.



இரண்டாவது

வினையியல்.



௬௫. தனிவினை தொடர்வினை யெனவிரு வினையினு
ணடவா முதலிய முதனிலைத் தனிவினை
விசுதிமுத லானவை கூடிற் றொடர்வினை.

என்பதுவெளி.

(க)

௬௬. முதனிலைத் தனிவினைக் குணமொழி குறினை
முதனிலைத் தொழிற்பெயர் முன்னிலை யேவ
லொருமைமுற் றன்றியும் வேறுவினை முற்றோ
டிருவகை யெச்சமவ் வெச்சமுற் றுக்களுண்
முதனிலை பிரிந்தவம் முதனிலைத் தொழிற்பெயர்
வினைமுத லாதியா வெவ்வே ருத
லெட்டுரு பேற்றே யெண்டொரு ளாதல்
செயப்படு பொருள்குன் றுமையுங் குன்றலும்
பொதுவு மிடங்குன் றுமையு மாதல்
பலபொருட் கொன்றுமோர் பொருட்கே பலவு
மாதலும் பகாப்பத மாதலு மன்றி
யியல்பினுந் திரிபினும் பகுதியென் றுத
லாதியாப் பலவே யூகு மென்ப.

உ-ம். 'அறிகொன்றறியான்;' 'கெடுவாகவையாதுலகம்;' 'அங்காமுயற்சி' இவற்றுள் முதனிலைதானே தொழிற்பெயராய் நின்றது காண்க.

'செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின்—வல்வரவு வாழ்வார்க்குரை.' 'என்னைக் குமாரற் கியம்பு' இவற்றுள் முன்னிலைமுற்றுக் காண்க.

'பெறுவது கொள்வாருங் கள்வரு நேர்;' 'ஏள நிகரவற் றுள்ளே யேகமும்—ஒஓ நிகரவற் றுள்ளே யொன்றும்—புள்ளி கொள்

ளலைத் தள்ளா வாசும்' இவற்றுள் நேர்வர் நிகர்க்கும் என வேறு வினைமுற்று வந்தது காண்க.

பொருபடை; கொல்களிறு இவை பெயரெச்சமானது காண்க.

'வரிப்புனைபந்து;' 'அறுவேறு - வகையின்;' 'பாலறிவந்த;' சாக்குத்தினுன்; 'செய்தக்க வல்ல செயக்கெடுஞ் செய்தக்க—செய்யாமை யானுங் கெடும்;' 'மண் மாண் புனைபாவை யற்று' இவை வரிந்து, அற்று, அறிய, சாவ, செய்ய, மாட்சிமைப்பட என்று பொருள்பட்டு வினையெச்சமானது காண்க.

'கால காலனைக் காண்கின்ற போது—காலனைத் தூரத்துமக் காட்சி தானே.' 'கால காலனைக் கரிசறக் காண்கிற்—காலனைத் தூரத்துமக் காட்சிதானே.' 'கால காலனைக் காண்கின் றூர்தமக்—கோர்வீ டளிக்குமக் காட்சியீ துண்மை.' இவற்றுள் மூன்றினும் நின்ற முதனிலை பிரிந்து தொழிற்பெயராய் வினைமுதலானது காண்க. ஆதியென்றதனால், 'அக்காட்சியாற்பயனுண்டு;' அக்காட்சிக்கிணையிலை' இவைபோல்வனவெல்லாங்கொள்க. முதனிலையுமன்றித் தொழிற்பெயர் பிரிந்து வினைமுதலாதலுங்கொள்க. அது 'இருணீங்கி யின்பம் பயக்கு மருணீங்கி—மாசறு காட்சி யவர்க்கு' அக்காட்சி என்பதனாற் காண்க.

இவ்வுரைபெருகிற்று, சுருங்கிற்று; சொல்லைச்சேர்த்தான்; ஆயிரமுடியையவிழ்த்துநட்டான்; உரையாலறிவித்தான்; இச்சொற்குப் பொருளிது; இவ்வுரைக்குச் சொல்லிது; மடியினீங்கி வாணிகஞ்செய்தான்; இச்சொல்லினறியலாமிப்பொருள்; இவ்வுரையது பெருமைக்கொப்பில்லை; இச்சொற்கணிருக்கு மிப்பொருள்; களிவாராய்; மடி போவாய் இவற்றுளொட்டுருபேற்றே எண்பொருளானது காண்க.

விடு, ஏ, வை, வெள, உண், தின்; பார், கேள் இவற்றுட்செய்ப்படுபொருள் குன்றமை காண்க. நட, வா போ, வாழ் இவற்றுட்செய்ப்படுபொருள் குன்றுதல் காண்க. முடி, மடி, கெடு, தேய், தபு, பிரி இவற்றுட்சொதுக்காண்க. உரிஞ், செல் இவற்றுள் இடங் குன்றமை காண்க.

ஒருவனை வைதான், சுமையை வைத்தான், படையின் மடிந்தான், சீலையைமடித்தான், இத்தொழிற்கு மடித்தான்; பணத்தை முடிந்தான், படையின் முடிந்தான் இவற்றுட் பலபொருட்கோர் முதனிலை காண்க. சொல், உரை, அறை, கூறு, விளம்பு, பகர்; ஈ, தா, கொடு இவற்றுள் ஒருபொருட்கே பலமுதனிலை காண்க. பகாப்பதமுமது.

நடந்தான், பொருதான் வாழ்ந்தான் இவற்றுள் இயல்புபகுதி காண்க. வந்தான், வருகின்றான்; தந்தான், தருகின்றான்; கண்டான்; செத்தான் இவற்றுட்டிரிபுபகுதி காண்க.

ஆதியென்றதனால், நாற்றை நடு; சாத்தற்குங் கொற்றற்கும் வழக்கறுத்தற்குப் பூதனே நடு; திருச்சிராப்பள்ளிக்குந் திருநெல்வேலிக்கும் மதுரை நடு. எ-ம். கொற்றநட; கன்றுநடவந்தான். எ-ம். முதனிலைகள் நடுவென்னும் பெயராயும், இடையென்னும் பெயராயும், செய்வென்னுமெச்சமாயும் வந்தன காண்க.

இச்சூத்திரம் பிறர்மதங்கூறலே, தன்றுணிபுரைத்தலன்று. பிறர் தம்முண்மறுப்பர். அவை விரிக்கிற்பெருகும். ஆயினும், ஒருவர் மதத்தைமாத்திரஞ் சிறிதுகூறுகின்றும். முதனிலைகள் முன்னிலையேவலொருமையெதிர்கால வினைமுற்றென்பையாயின்;—அது பொருந்தாது. என்னை? இவையாறும் மாறுபடுதலின். அஃதெங்ஙனமெனின்;—முதனிலை தனியே நின்று முன்னிலைக்கட் சென்றதாயின், அவ்வாறு ஏனையீரிடத்தினுஞ் சேறல்வேண்டும்; செல்லாதாகலின், முன்னிலையன்று, ஏவலாயின், முதனிலைக்கண் விப்பியினைந்து வேறுபொருள் பட்டாற்போல, ஐ ஆய் இகரவிசுதி கூடில் வேறுபொருள்படவேண்டும்; அஃதின்று. முதனிலை தானே யேவலாயிருக்கவே அதன்மேன் மூன்றுவிசுதியும் விதித்தல் நின்றுபயனின்மையாமாகையால், ஏவலன்று. நடந்தார் என்புழி நடவென்னும் வினை பன்மைப்பாற்பொருள்படலின் ஒருமையன்று. நடந்தானென்புழி நடவென்னுஞ்சொல் இறந்தகாலவினையாதலின் எதிர்காலமன்று. நடத்தலென்புழி நடவென்னுஞ் சொற்பெயராயே நின்றலின் வினையன்று. செய்குன்று; செய்தக்கவல்ல; அறிகொன்று; இச்சொல் நன்று, வழு, வழுவற்றது; இவ்வயலுக்காயிரமுடி நடடான் என்புழி ஈரெச்சம், தொழிற்பெயர், பொருட்பெயர் முதலானவற்றிற்குப் பொதுவாதலின் முற்றன்று. அன்றியும், நடந்தேன், நடந்தான் முதலிய வழுவற்ற சொற்களெல்லாம் இடவழுவாயே விடும். விதியும் மறையும் ஒருசொற்கண்ணேயுள்ளதே வினை. அக்குணமிவற்றிற்கின்று. முதனிலை புடைபெயர்தலே வினையாதலின், எல்லாவினைச்சொற்களும் பிறத்தற்கு மூலமாகிய பொதுமுதனிலைத்தனிவினைப்பெயரென்றே கொள்க. எல்லாவினைச்சொற்களாவன திணை, பால், இடம், காலம், விதி, மறை, பொது, சிறப்பாதித்யோடு கூடின முற்றெச்சங்களும், தொழிற்பெயர்களுமென்க. (2)

கூள. தொடர்வினைக் குணமே தொகுக்குங் காலை

முதனிலைத் தனிவினைப் பகுதி முன்னர்

விசுதிமுத லைந்தனுள் வேண்டுவ பொருந்தியு
 மவையினு ளொன்றனை யாதே திரிந்துந்
 தினையே பாலிடம் பொழுதிவை தீண்டித்
 தொழிற்பெயர் முற்றீ ரெச்சமாய்த் தோன்றிச்
 சிறப்புப் பொதுவெனச் சேறலு மன்றியுந்
 தன்வினை பிறவினை யிவ்விரு வினைப்பொது
 விதிவினை மறைவினை யிவையிரு வினைப்பொதுச்
 செய்வினை செய்ப்பாட் டுவ்வினை யிப்பொது
 முதல்வினை சினைவினை யிவையிரு வினைப்பொது
 விருவகை யெச்சத் தினுக்கும் பொதுவினை
 தெரிநிலை வினையே தெரியா நிலைவினை
 வினைக்குறிப் பன்றியும் வினாவினைக் குறிப்புப்
 பொதுச்சிறப் பினுக்கே பொதுவாய் நின்றல்
 வினைபெயர் தமக்கு வேறின் றுதல்
 முற்றீ ரெச்சம் விதிமறை வினைபெய
 சியல்பா கியசொற் திரிபா கியசொல்
 லொருமொழி பலமொழிக் கொப்பாய் நின்ற
 லாதியாப் பலவே யாகு மென்ப.

உ - ம். ஆடுதல், ஆடல், சொல்லு, அருளு, வாரு, செய்து,
 செய்பு இவைபோல்வனவெல்லாம் விசுதிபொருந்தின. உண்
 டான், தின்றான் போல்வன விசுதியும் இடைநிலையும் பொருந்தின.
 உண்டனன், உண்கின்றனன் போல்வன விசுதியும், இடைநிலை
 யும், சாரியையும் பொருந்தின. நடக்கின்றனன், விடுக்கின்றனன்
 போல்வன விசுதியும், இடைநிலையும், சாரியையும், சந்தியும்
 பொருந்தின. நடந்தனன், முடிந்தனன் போல்வன ஐந்தும் பொரு
 ந்தின. வேண்டுவ என்றதனால், நடந்து, போனான் எனமுறையின்
 நியும் பொருந்தும்.

கேடு, பாடு, வீடு போல்வன அவ்வைந்தனுள்ளொன்றும் அனை
 யாதே திரிந்து வினையாயின.

‘தினையே பாலிடம் பொழுதிவை தீண்டித் தொழிற்பெயர்
 முற்றீரெச்சமாய்த் தோன்றிச் சிறப்புப் பொதுவெனச் சேறலு
 மன்றியும்’ அவ்வளவும் வெளி.

பிரிவர், ஆடுவர்; பிரிப்பர், ஆட்டுவர் இவை தன்வினை பிற
 வினை. ‘தேற்றுவொழுக்க மொருவன்க ணுண்டாயின்;’ ‘நட்பாட

நஞ்சாலுந்

தேற்றாதவர்.' எ-ம். அவனைத்தேற்றிக்கெடுத்தான்; அவனைத்தேற்றிப்பிரிந்தான். எ-ம். இவை சொல்லொன்றே தன்வினையும் பிறவினையுமாயின. 'தொல்காப் பியனெனத் தன்பெயர் தோற்றி;' 'பொருண்முத லாநினுந் தோற்றி;' 'தொடர்ந்து தொழிலை காலந் தோற்று;' இவன்வெளுத்தான் இவைபோல்வனவுமது.

உண்பான், உண்ணான் இவை விதிவினை மறைவினை. செய்யாய்; செய்யீர்; 'மகனெனல்;' 'மக்கட்பதடியெனல்;' 'அல்லும் பகலுமருச் சிக்கயா மந்தோறும் வல்லார்' வல்லார் மாட்டாதார்; 'வல்லார் திறைகொள்வர்;' 'வல்லார் திறைகொடுப்பார்;' 'அகல்விசும்பிலார்;' அருளான்; வெகுளான் இவை சொல்லொன்றே விதிவினையும் மறைவினையுமாயின.

உண்டசாத்தன்; உண்டசோறு இவை செய்வினை செயப்பாட்டுவினை, புலிகொன்ற யானை; மீன் விழுங்கினவன்; ஒன்றூர்வணங்கினான்; அவள்விரும்பினவனிவன்; அறிந்து வந்தான் இவை சொல்லொன்றே செய்வினையும் செயப்பாட்டுவினையுமாயின.

சாத்தனடந்தான்; கானடந்தது இவை முதல்வினை சினைவினை. வனம்பொலிந்தது; படைபொருதிற்று; அவன்பருத்தான்; அருக்கனுருக்கினான் இவைபோல்வனவெல்லாம் முதல்வினையுஞ் சினைவினையுமாயின.

தேடிய பொருள்; தேடிய வந்தான். எ-ம். ஓடிய புரவி; ஓடிய விழுந்தான். எ-ம். பாங்கனோடு கூடிய தலைவன்; தலைவியோடு கூடிய வந்தான். எ-ம். இவைசொல்லொன்றே ஈரெச்சமாயின.

தெரிநிலைவினை வெளி. வேறு, இல், இல்லை, இன்மை, உள், உண்மை, உண்டு, அல், அன்மை இவைபோல்வன தெரியாநிலைவினை. குழையன், அன்று, இன்று; நல்ல சாத்தன், வல்ல வீரன்; அன்றி வாரான், இன்றிச் செய்யான் இவை மூவகைவினைக்குறிப்பு. வடமொழிவழக்குப்பற்றியே சூத்திரஞ்செய்தனம். அது கருத்தன்றாயின், தமிழ்மொழிவழக்குப்பற்றித் தெரியாநிலைவினையாகிய வினைக்குறிப்பென்று கொண்டு, இருவகைக்குங்காட்டின உதாரணங்களை ஒரிலக்கணமாக்குக.

யார், எவன், என், என்னை இவை வினாவினைக்குறிப்பு. இனியார், எவன் இவை வினாவினைக் குறிப்பாயிற்பொதுவாம். வினாப்பெயராயிற்சிறப்பாம். ஆகையால் ஒருசொல்லே பொதுவிற்கும் சிறப்பிற்கும் பொதுவாய்நின்றற்காண்க. இவை மேல்வரும் வினைபெயர்தமக்கு வேறின்றாகும் உதாரணங்களுடனுங்கூடும்.

அந்தணனைக் கொன்றானை யரசன் கொன்றான். எ-ம். ஒது வான் வந்தான்; உண்பான் போனான். எ-ம். பிறந்தவிறந்தன, பிறந்த சாத்தன்; கண்டவழிந்தன, கண்டகண்; தின்றவற்றன, தின்றவாய்; வந்தபோயின, வந்தபொருள்; 'செய்தக்க வல்ல செய்க்கெடுஞ் செய்தக்க—செய்யாமை யானுங் கெடும்.' 'இருவினைக்குத் தக்கவுடல்.' எ-ம். முறையே முற்றும் வினையெச்சமும் பெயரெச்சமும் வினைபெயர்தமக்கு வேறின்றாய் ஒருசொல்லாயே நின்றல் காண்க.

முற்றீரெச்சமுதல் ஒப்பாய் நின்றல்வரை ஒருபொருள். அது செய்யாவென்னும் வாய்பாடு. 'ஒன்றனையுஞ்செய்யாவோரறிவுமற்றபொருள்கள்' இது முற்று. செய்யாதசாத்தன்; செய்யாதுவந்தான் இவை விகாரப்பட்டு, செய்யாச்சாத்தன்; செய்யாவந்தான் என வீரெச்சமாயின. 'மாறாக் காதலர் மலைமறந் தனரே—யேருமென்றோள் வளைநெகி மும்மே—யாறாக் கட்பனி வரலா னாவே.' 'தொடர்ந்து தொழிலை காஸந் தோற்றா—வேற்றுமைக்கிடனாய்' என்பனவுமது. செய்யாவென்னும் வினையெச்சம் விதிவினை. 'நடத்தலைச் செய்யாவாகிய குதிரைகள் கெட்டன' இது அஃறிணைப்பன்மைப்பெயர். செய்யும், யாவும், ஆவும் இவை பலமொழி. மறையும் வினையும் இயற்சொல்லுந் திரிசொல்லும் ஒருமொழியும் முற்காட்டினவற்றுளடங்கும்.

ஆதியென்றதொற் செய்யுமென்னும் வாய்பாடு பொதுமுற்றாயும், எச்சமாயும், நிகழ்காலமாயும், எதிர்காலமாயும், முன்னிலையுயர்திணைப்பன்மைச் சிறப்புமுற்றாயும், உயிரும் உயிர்மெய்யுங் கெடுதலும், உந்தாகலும்போல்வன வெல்லாங்கொள்க. உண்டு முதலாயினவுமது.

இம்முன்றும் பொது. மேல்வருவன சிறப்பு.

(ஈ)

காஅ. பெயர்வினை யிடையுரி நான்கடி யானும்
பிறக்கும் வினையெனப் பேசுவர் புலவர்
பண்படி முதலாப் பலவும் பகர்வ
ரவையிவை யுள்ளே யடங்கு மென்க.

உ - ம். முதல், ஈறு, ஒற்று, அமுக்காறு இவைபோல்வன வெல்லாம் முதனிலை. முதலும், ஈறும், ஒற்றும், 'கொடுப்பதற்குக் கறுப்பான்' இவைபோல்வனவெல்லா முற்று. முதலுதல், இறுதல், ஒற்றுதல், அமுக்கறுத்தல் இவைபோல்வனவெல்லாந் தொழிற்பெயர். 'நாவலொடு பெயரிய பொலம்'; 'ஐயெனப் பெயரிய

வேற்றுமைக் கிளவி; அழகிய சொக்கர்; முதலியவெழுத்து; இற்ற பதம்; 'ஞகாரை யொற்றிய தொழிற்பெயர்;' அழுக்கற்றபாவி இவைபோல்வனவெல்லாம் பெயரெச்சம். அகரமுதலிற்கும்; னகரமிற்றுநிற்கும்; மெய்களெல்லாமொற்றிநடக்கும்; 'அழுக்கற்ற கன்றருமில்லை' இவைபோல்வனவெல்லாம் வினையெச்சம். இங்ஙனம் ஐந்துவகையாய் வந்த வினையெல்லாம் பெயரடியாகப் பிறந்தவினை.

நட, நடத்தல், நடந்தான், நடந்தசாத்தன், நடந்துவந்தான் இவையைந்தும் வினையடியாகப் பிறந்தவினை.

சாத்தா புலிபோல்; நெம்போலுதல், போன்றல், போறல், நீர்க்கில்லை; புலிபோன்றான்; புலிபோன்ற சாத்தன்; புலிபோன்று பாய்ந்தான் இவையைந்தும் இடையடியாகப் பிறந்த வினை. உவம வருபுகளெல்லாம் இம்முறையே வரும்.

கண்ணே சிவ; சிவத்தல், சிவப்பு; கண் சிவந்தது; சிவந்த கண்; சிவந்து வீங்கின கண் இவையைந்தும் உரியடியாகப் பிறந்த வினை. எல்லாப்பண்புகளும் இம்முறையே வரும். (ச)

சூகூ. முதனிலை தொழிற்பெயர் முற்றீ ரெச்சமென் றைவகை யுள்ளே யடங்கும் வினையே.

என்பது வெளி. (ரு)

எஃ. முதனிலை யின்றியுந் தொழிற்பெயர் மொழிகுவர்.

உ - ம். பூசல், வேட்டை, சண்டை, கூத்து, தொழில், வினை, ஆசை, வேட்கை, அவா, சூது, வாது, தச்சு, கொல்லு, நெட்டி எனவரும். பட்டினியுமது. (சு)

எக. முதனிலை திரிந்துந் திரியா தாகியு மிருவகை யாகிய விவ்வினை யீற்றின் விப்பி யிணைந்தும் வெவ்வே றணைந்து மியன்றெண் வகையாம் பிறவினை யென்ப.

இயன்றெண் வகையாஞ் செய்வியென் னேவல் எனப்பாட மோதுதலுமொன்று.

உ - ம். ஆட்டினான்; ஊட்டினான் இவைபோல்வன முதனிலை திரிந்தன.

அரசன் கட்டின கோட்டை, வெட்டின குளம், செய்ததேர், வைத்தசோலை; கோழி கூவிப் பொழுது புலர்ந்தது—கூவுவித்து; 'உரற்கால் யானையொ டித்துண் டெஞ்சிய'—எஞ்சுவித்த; 'குடி பொன்றிக் குற்றமு மாங்கே தரும்'—பொன்றுவித்து; 'குடி மடிந்து குற்றம் பெருகும்'—மடிவித்து இவை முதனிலை திரியாதன.

நடத்துவிப்பி, நடப்பிப்பி இருவகைவினையீற்றின் விப்பியினைந்தன. நடத்துவித்தான், விடுவித்தான் இருவகைவினையீற்றின் விவ்வேறு வந்தன. ஊட்டுப்பித்தான், உண்பித்தான் இருவகைவினையினும் பிவ்வேறு வந்தன. விப்பியினைதற்குப்பொருள் விய்யாவது பிய்யாவது கூடியாவது இனைந்துநிற்றலேகருத்தென்க.

எ2. செய்வியென் வினையுட் செய்வினை சிலவே.

உ - ம். 'நிரையாமாச் சேர்க்கு நெடுங்குன்ற நாட;' 'நட்பாட நேற்றாதவர்;' 'தேற்று வொழுக்க மொருவன்க ணுண்டாயின்' இவற்றுள், சேரு நெடுங்குன்றம், நட்பாட நேற்றாதவர், தேறுவொழுக்கம் என்றே பொருள்கொள்வர். 'போக்குவரவிவி;' 'போக்கு வரவுபுரிய;' 'போக்குமதுவிளிந்தற்று;' கள்ளன்போக்குக்காட்டி மீண்டான் என்பதுமது. போக்குத் தன்வினையன்றோவெனின், 'கைவேல் களிற்றொடு போக்கி;' 'போக்குமவன் போகாப்புகல்;' 'போக்கும் பொருளுண்டே லொன்றாகப் போம்;' மகட்போக்கிய தாய் என்பதனாலறிக. (அ)

எ3. சொல்லாற் றெரிவினை பொருளாற் றெரிவினை யென்றிரு திறனே தன்பிற பொதுவினை.

உ - ம். தீர்தல்; தீர்த்தல்; நடத்தல். எ-ம். ஆடினசாத்தன்; ஆட்டினசாத்தன்; பிரியமைச்சன், கெடுபுத்தி, தேய்கட்டை, மீள் சினம், உரைகல். எ-ம். இவைபோல்வனவெல்லாம் சொல்லாற் றெரிந்த தன்வினை பிறவினை பொதுவினை.

விண்டதாமரை, விண்டபனை, விண்டநிலம், இவைபோல்வன வெல்லாம் பொருளாற்றெரிந்த தன்வினை பிறவினை பொதுவினை.()

எ4. மறைமூ வகையா வழங்குவர் புலவர்.

உ - ம். வாழ்வான் - வாழான், வாழ்வானல்லன், கெடுவான். எ-ம். கொடுப்பான் - கொடான், கொடுப்பானல்லன், வாங்கு வான். எ-ம். புகழ்வான் - புகழான், புகழ்வானல்லன், இகழ்வான். எ-ம். இவை முற்று.

உண்ட சாத்தன் - உண்ணாத சாத்தன், உணலற்ற சாத்தன், பசித்த சாத்தன். இவை பெயரெச்சம்.

நடந்து வந்தான் - நடவாது வந்தான், நடையின்றி வந்தான், வாகனமேறி வந்தான். இவை வினையெச்சம்.

உண்டல் - உண்ணாமை, உணலறல், பட்டினி இவை தொழிற்பெயர்.

முதனிலைகளெல்லாம் நடப்பான், நடவான்; உண்பான், உண்ணான் என விதிக்கும் மறைக்கும் பொதுவாகிய பெயராதலால், மறையின்றென்று முன்னர்க் காட்டினும். (க0)

எரு. இதுவிதி யிதமறையென்னப் படாசில.

உ - ம். போ, வா; தொடு, விடு; வாழ், கெடு; உலாவு, நில்; உறங்கு, விழி; விரும்பு, வெறு; கொடு, வாங்கு; சா, பிழை; போனான், வந்தான்; நின்றான், இருந்தான்; செத்தான், பிழைத்தான்; விரும்பினான், வெறுத்தான்; உறங்கினான், விழித்தான். எ-ம். செல்வன், வறியன். எ-ம். வினையுங்குறிப்பும் வந்தன.

விதிவினை மறைவினையென்னுமையால், பெயர்க்குங்கொள்க. உ-ம். கிழக்கு, மேற்கு; தெற்கு, வடக்கு; உறவு, பகை; இன்பம், துன்பம்; ஆண், பெண்; பகல், இரவு; ஒளி, இருள்; மெய், பொய்; உண்மை, இன்மை எனவரும்.

இவைகளையிணைத்து ஒன்றற்கொன்று விதியாயும் மறையாயும் நின்றல் காண்க. (க1)

எசு. நிலைமொழி மறையே வருமொழி மறையே யிருமொழி மறையே யெனமு வகைமறை.

உ - ம். உண்ணாது வந்தான்; உண்டு வாரான்; உண்ணாது வாரான்; 'பள்ளியுமீரம்புலராமையேறற்க' எனவரும். (க2)

எஎ. விதிச்சொன் மறைப்பொருளாகி வருநவு மறைச்சொல் விதிப்பொருளாகி வருநவும் விதிச்சொலின் முதனிலை விதிப்பொருள் பெறுநவு மறைச்சொலின் முதனிலைவிதிப்பொருள் பெறுநவு முளவென மொழிகுவ ரொருபுடையோரே.

உ - ம். அழுக்காறு - பொறுமை; அழுக்காறுமை - பொறுத்தல்; உடன்படல் - மறுமை; மறுத்தல் - உடன்படாமை; 'அற

வினை யாதெனிற் கொல்லாமை.' 'கொல்லாமை மேற்கொண்டொ முகுவான்' இவைபோல்வனவெல்லாம் விதிச்சொல் மறைப்பொ ருளும் மறைச்சொல் விதிப்பொருளுமென்க.

'உள்ளங்கையினு ரோமமுளைத்ததாயின் அறிவிலானடங்கு வன்' இவற்றுள் முளைத்தது, அடங்குவன் என்னும் விதிவினையினுள் முதனிலை பிரிந்து முளையாமையே துணிவு, அடங்காமையே துணிவு என்றே பொருள் படுதல் காண்க. இது விதிச்சொல்லின் முதனிலை மறைப்பொருள் பெற்றது.

இனி ஒரு பொருளின்புடை பெயர்ச்சியே வினையென்பது எல்லார்க்கும் ஒப்பமுடிந்தது; அவ்வினையைக் கொள்ளுதலால் வினையெச்சமென்பதும் அங்ஙனமுடிந்தது; அவ்வினையெச்சம் வினையைக் கொள்ளுதலன்றி வினையின்மையைக்கொள்ளாது என்பதும் அங்ஙனமுடிந்தது. ஆகவே, உண்டுநடந்தான் என்பது பொருந்தும்; உண்டு நடவான் என்பது பொருந்தாது, இலக்கணவழுவேயாம். ஆகையால், அம்மறைச்சொல்லினுள் முதனிலையைப் பிரித்து, ஒருபொருளின் புடைபெயர்ச்சியாகிய புடைபெயர்ந்த நடத்தலென்னுந் தொழிற்பெயராக்கி, வினையெச்சத்தை வினைகொண்டுமுடித்து, பின்பு செய்யானென்னுமறையை வருவித்து, உண்டு நடத்தலைச் செய்யானென்று முடிப்பர். இக்கருத்துப் பரிமேலழகர்க்கும் உரையாசிரியர்க்கும் நியமம். இது மறைச்சொல்லின் முதனிலை விதிப்பொருள் பெற்றது. (கந.)

எ.அ. செயப்பாட்டு வினையினைச் செப்புங் காலை
வினைமுதல் செயப்படு பொருளே தொழிற்பெயர்
மூன்றின் பயனிலை யாயுமவை யாயு
முதனிலை தொழிற்பெயர் முற்றீ ரெச்சம்
வினைமுதல் செயப்படு பொருளே ழாதியுட்
படுசொல் லற்றே படுபொரு ளாயு
மவைக்கட் படுசொல் லணைந்து வந்து
முற்றுத் தொழிற்பெயர் முதலினுட் படுசொல்
வரினும் படுபொருள் வருதலின் றாயும்
பெயர்ப்பின் வினையெச் சத்தின் பின்னர்ப்
படுசொல் வந்தே வேறுபொருள் பட்டுந்
தன்பொருள் பிறபொரு ளிவ்விரண் டற்கும்
பொதுவாய்ப் படுசொற் பொருந்தி றின்றும்

படுசொல் வரப்படாப் படுபொரு ளாயும்
படுசொல் வந்தே படுபொரு ளாயு
மின்னும் பலவா யியலு மென்ப:

உ - ம். அரனருச்சிக்கப்பட்டான்; ஆடை தரப்பட்டது; ஒரு
க்கஞ்செய்யப்படும். மூன்றின் பயனிலை வந்தது காண்க.

‘அகடாரா ரல்ல லுழ்ப்பர்கு தென்னு—முகடியான் மூடப்
பட்டார்.’ ‘இகழப் படுவாரைக் காணினு மிழுக்கே;’ ‘இன்னுதிரக்
கப்படுதல்’ அம்மூன்றாய் வந்தது காண்க.

செய்குன்று; ஆண்டவ் னென்ற லரற்கே தகுமே; மரம் வெட்
டிற்று; அரம்பொருத பொன்; எழுதிவந்தவோலை; ‘யாழு மெழுதி
யெழின்முத் தெழுதி;’ ‘இல்வாழ்வானென்பான்’ ‘ஊருணிநீர்’
ஏழும் படுசொல்லற்றுப் படுபொருளானது காண்க. ஆதியென்ற
தனால், எழுத்தாணியெழுதிற்று இது கருவி.

செயப்பட்டகுன்று; ஆண்டவனென்று சொல்லப்படுத லரற்
கே தகுமே; மரம் வெட்டப்பட்டது; அரம் பொரப்பட்ட பொன்;
எழுதப்பட்டு வந்தவோலை; யாழுமெழுதப்பட்டு முத்துமெழுதப்ப
ட்டு; இல்வாழ்வானென்று சொல்லப்படுவான்; ஊராரால் உண்ண
ப்பட்டதாகிய நீர்; எழுத்தாணியெழுதப்பட்டது அவ்வெட்டனுட்
படுசொல்லணைந்து வந்தது காண்க.

‘உட்கப் படாஅ ரொளியிழப்ப ரெஞ்ஞான்றுங்—கட்காதல்
கொண்டொழுகு வார்’ என்புழி உட்காரெனவே பொருள்படுதலிற்
படுசொற்குப் படுபொருள் வாராமை காண்க. ‘பெயரெழுவாய்
வேற்றுமையாம் பின்பதுதா னாறு—பயனிலையு மேற்கப் படுதல்’
என்புழி ஏற்றலென்றே பொருள்படுதலிற் படுசொற்குப் படுபொ
ருள் வாராமை காண். முதலென்றதனால், உண்ணப்பட்ட சாத்தன்;
உண்ணப்பட்டு வந்த சாத்தன் என்பன ஒரோவழி உண்ட சாத்
தன்; உண்டு வந்த சாத்தன் எனவே பொருள்படுதலின், ஈரெச்சத்தி
னுள்ளுங்கொள்க. கற்பிக்கப்படுகாசான்; கற்பிக்கப்படாவாசான்;
கற்கப்படுமாணுக்கன்; கற்கப்படாமாணுக்கன் என்பனவுமது.

‘மறையிறந்து மன்று படும்;’ ‘போற்றினும் பொத்துப் படும்;’
சொற்பொருள் சோர்வுபடும்;’ ‘துன்பங்கள்சென்றுபடும்’ இவற்
றுள் இரண்டன்பின்னரும் உண்டாமென்றே வேறுபொருள்பட்
டது காண்க. ‘இலம்படு புலவ ரேற்றகை நிறைய’ என்பதுமது.
‘இனைத்தெனவறிந்த பொருட்கும்மைபடும்;’ ‘இன்னெ னுருபிற்
கின்னென் சாரியை இன்மைபடும்;’ ‘ஒளியோ டொழுகப்படும்;’

‘வஞ்சரை யஞ்சப்படும்;’ மெய்சொல்லப்படும்; ஆசை நீக்கப்படும் இவற்றுள் இரண்டன்பின்னரும் வேண்டுவது தக்கதென்றே வேறு பொருள்பட்டது காண்க. இதனை “வேறில்லை யுண்டியார் வேண்டிந் தரும்படும்” என்னுஞ் சூத்திரத்தினும் விளக்குதும்.

‘உதவிசெய்ப்பட்டார்;’ ‘இன்மை தழுவப்பட்டார்;’ ‘அல்லலடையப்பட்டார்’ இவை ஒருகாற்றன்பொருட்கும், ஒருகால் உதவியையேற்றுக்கொண்டார்; இன்மையைத்தழுவினார்; அல்லலையடைந்தார் எனப்பொருள்பட்டுப் பிறபொருட்கும் பொதுவாய்ப்படு சொற்பொருந்தல் காண்க.

மரம்வெட்டினான்; சோற்றையுண்டான் இவற்றுட் படுசொல்லை வருத்தினும் வரப்படாமற்றடைபட்டுக் கிடப்பினும் படுபொருள் வந்தது காண்க.

நாய்கோட்பட்டான்; புலிகவ்வப்பட்டான் இவற்றுட் படுசொல்லைத் தடுப்பினுந் தடைபடாதே வந்து பொருந்திப் படுபொருள் வந்தது காண்க.

இன்னும் பலவென்றதனால், எம்மால் வீழப்பட்ட திருதுதற்கில்லைபிடம்; தம்மால் வீழப்பட்ட தலைவியுடைய மென்றோள் இவற்றை ‘யாம்வீழுந்திருதுதல்;’ ‘தாம்வீழ்வார்மென்றோள்’ எனத் தொகுக்கவேண்டிற்றொகுக்கலாம், வேறுபொருள்படாதாதலான். ‘கேள்வியாற் றோட்கப்படாத செவி;’ ‘முகடியான் மூடப்பட்டார்’ இவற்றைக். கேள்வி தோளாத செவி, முகடிமூடினார் எனத் தொகுக்கவேண்டிற் றொகுக்கப்படாது, வேறுபொருள்படுதலின். (கச)

எசு. அறுதொகை யறைகு வ ரறிவுடை யார்பலர்
படுதொகை யொடுதொகை யேழென் பார்சிலர்.

உ - ம். போசாத்தா; செய்குன்று. எ-ம். சொல்லுதலாற் சொல். எ-ம். பால்கறந்தது. எ-ம். உண்டசோறு. எ-ம். வணிகனறிந்துவந்த பொன். எ-ம். இவ்வைந்தும் வினையின்றொகை. போக்கப்படு சாத்தா; செய்யப்பட்டதாஈய குன்று. எ-ம். சொல்லப்படுதலாற்சொல். எ-ம். பால்கறக்கப்பட்டது. எ-ம். உண்ணப்பட்டசோறு. எ-ம். வணிகனாலறியப்பட்டுவந்த பொன். எ-ம். முறையே அவ்வைந்திற்கும் படுசொற்றொகாநிலை காண்க. அறுதொகைக்கிணையன்றென்பது கருதி, அறிவுடையார் சிலரென்றும். (கடு)

அ0. தனக்குப் பயனே பிறர்க்குப் பயனே
தனக்கும் பிறர்க்குஞ் சாரிரு பயனே

தனக்கும் பிறர்க்கும் பயன்சார் பிலவே
 யெனநால் வகையா யியன்றே யிவைதாஞ்
 சிற்றறி வோர்வினை பேரறி வோர்வினை
 யெனவிரு கூற யெட்டா மென்பார்.

உ-ம். உண்டான்; உடுத்தான்; உறங்கினான். எ-ம். பாங்கன்
 றா துநடந்தான்; பாங்கியூடநீர்த்தான். எ-ம். தலைவி தலைவனுக்குச்
 சோறட்டாள்; தலைவன்றலைவியைப் புணர்ந்தான். எ-ம். பயனில்
 சொற் பாராட்டினான்; கையைவீசினான்; கண்ணை யிமைத்தான்.
 எ-ம். முறையே சிற்றறிவோர்வினை நான்குங்காண்க.

யானெனதென்னுஞ் செருக்கறுத்தான்; அவாவைவிட்டான்;
 பிறவியையொழித்தான்; வீட்டையடைந்தான். எ-ம். நூலைப்பாடி
 னான்; உரையைமுதினான்; மாணுக்கனையறிவித்தான். எ-ம்.
 வேதாகமவழி விரும்பி யொழுதினான்; இரக்கத் தொடுபலி பிரக்
 கத் தொடுத்தான்; அரனது விழாவை மிகவலங் கரித்தான்; சிவ
 னது பூசையை மிகச்சிறப் பித்தான். எ-ம். அறம்பொரு ளின்ப மள
 வின்றித் தேடினான்; அட்டமா சித்தியை யருமையாய்த் தேடி
 னான். எ-ம். முறையே பேரறிவோர்வினை நான்குங் காண்க.

‘உலகநூ லுணர்ந்தோர்க் குரைப்பினுந் தெரியா—பேரறி
 வோர்வினை யெனப்பே சுவே—யறிவுநூ லுணர்ந்தோர்க் கறையி
 னுந் தெரியா—சிற்றறி வோர்வினை யெனச்செப் புகவே—யவ்விரு
 நூலை யறிந்தார் தமக்கே—யவ்விரு கூற்றெண் வினையிலங் கிடு
 மே.’ அஃதென்னெனின்;—இழிபுவினைகளெல்லாவற்றினுள்ளும்
 மிகவுமிழிபுவினையாவது இரத்தலையென்னும் உலகநூல். உயர்ந்த
 வினைகளெல்லாவற்றினுள்ளும் மிகவுமுயர்ந்த வினையாவது இரத்த
 லையென்னும் அறிவுநூல், [‘ஒன்றில்லாதான் செத்தபிணத்திற்
 கடை;’ ‘இயல்பாகு நோன்பிற்கொன்றின்மை’ என்பனவுமது.]
 இங்ஙனம் எல்லாவினையையும் மாறுபடக் கூறுதலையன்றி ஒர்
 வினையையானாலும் உடன்பட்டுக் கூறுதலால், யாதானுமோர்
 வினைச்சொற்பிறந்துழி அவ்வெட்டினுள் இதுவென்று துணிந்தடக்
 குதல் அவர்க்கேயன்றி ஏனையிருவர்க்குங் கூடாததலாலென்க. ()

அக. அவைதா—மனமொழி மெய்யறி வாகிய நான்க
 னசைவே யாகிய மவ்வசை வின்றியு
 நல்வினை தீவினை வெறுவினை யெனநடந்
 தறிந்து செய்வினே யறியாது செய்வினை
 யசேதனஞ் செய்வினை யெனவே யமர்ந்து

தீவினை நல்வினை சிலமுறை திறப்பிச்
செய்யா விருவினை செய்வினை யாகிச்
செய்யிரு வினையே செய்யா வினையா
யின்னும் பலவா மிலக்கணம் பெறுமே.

உ - ம். நினைத்தான்; உரைத்தான்; நடந்தான்; அறிந்தான்
இந்நான்கும் அசைந்தவினை. இவற்றைத் தமிழ்நூலார் ஒருபொரு
ளின் புடைபெயர்ச்சியென்று வழங்குவர். 'அறிவிற்றந்தங் கறிந்தி
டர் செறிந்ததுக ளகற்றிடரே' இதுபோல்வனவெல்லாம் அசைவற்
றவினை. இதனை வடநூலார் பரவசமென்று வழங்குவர். இவ்வைந்
தனுள் அசைவற்ற வினையென்பதொன்றில்லை ஏனைநான்கே வினை
யென்பாரும், அந்நான்கனுள்ளும் அறிவசைந்தவினையென்பதொன்
றில்லை ஏனைமூன்றே வினையென்பாரும், மூன்றென்று வரையறை
யில்லை உலகத்துப் பலபொருள்களினுடைய அசைவொன்றுமே
வினையாதலால் ஒன்றே வினையென்பாரும், தீக்குச்சூடுபோலப்
பொருட்குண்மேயன்றி வினையென்பதொன்றில்லையென்பாரும்,
இன்னும் பலவாறுரைப்பாருமுளர். அவையெல்லாம் விரிக்கிற
பெருகும்.

நல்வினை தீவினை வெளி. வெறுவினையாவது இருவினையினு
ட்படாதுவருவது: கையை நொடித்தான்; காலெடுத்திவிட்டான்;
மூச்சுவிட்டான்; உறுப்பழக்கை யுருட்டியுதிர்த்தான்; வேர்வையை
த்துடைத்தான்; சோற்றைப் பிசைந்தான் எனவரும். மேல் அசைந்
தனஞ்செய்வினைக்குக் காட்டிய உதாரணங்களுட் பொருந்துவனவெ
ல்லாங்கொள்க. எல்லாவினையும் இருவினையுளடங்குமேயன்றி
வெறுவினைகூட்டி மூவினையென்று நூல்வழக்கில்லையெனின்,
பட்டணத்துப்பிள்ளையார் வினைகளை வரம்புசெய்யுமிடத்து, "செய்
தன சிலவே செய்வன சிலவே—செய்யா நிற்பன சிலவே யவற்
றிடை—நன்றென்ப சிலவே தீதென்ப சிலவே—யொன்றினும்
படாதன சிலவே" எனமூவினைகொண்டார். அன்றியும் பரிமேல
ழகர் பயன்வினை வெறுவினையென இரண்டுகொண்டு, பயன்வினை
யைப் பலவிடத்தினும் பலவாக விரித்து, வெறுவினையை "வகுத்
தான் வகுத்தவகையல்லாற்கோடி" என்பதனுட்கொண்டார். அன்
றியும் மூவினைகொள்ளாக்கால், யாங்காட்டிய உதாரணங்கட்டு
வேறுவிதியில்லையென்க. அம்மூவினையுள்ளும் நல்வினையுந் தீவி
னையுஞ்சிலவே, வெறுவினை பலவேயெனக் கொள்க. இக்கருத்து
நோக்கியே அவர் நன்று தீதென ஒருமைப் பாலாகவும், ஒன்றினும்
படாதன எனப்பன்மைப்பாலாகவும் கூறினாரென்க.

அறிந்துசெய்வினை; அறியாதுசெய்வினை வெளி. அசேதனஞ் செய்வினையாவது அறிவற்ற பொருளினது வினை: விளக்குக்காட்டிற்று; இருட்டு மறைத்தது; விடங்கொன்றது; கள்ளமயக்கிற்று; மருந்து பிழைப்பித்தது; பூமி தாங்கிற்று; ஆற்றுநீர்த்தது; தீச்சட்டது; காற்றலைத்தது, உதிர்த்தது; நிழலோடிற்று, திரும்பிற்று, நீண்டது, குறுகிற்று; கரும்பினித்தது; வேம்புகசந்தது எனவரும்.

முறைதிறம்பலாவது மாறுபட்டுநின்றல். எண்ணு, யிரவரைக் கழுவி லேற்றினார்; ஆண்டவனைத் தூதாக வஞ்சாது நடத்தினார்; அப்பர்தாங் கொண்ட விரதமழித்தனர்; கடவுளை நாடொறுங் கல்லாலெறிந்தனர்; ஆண்டவன் றலையி லடியான் மிதித்தனர் இவை தீவினை நல்வினையாயின. அநங்க னலரை யரனிடத் திட்டான்; வில்வலன் வாதாவி வந்த பெரியோர்க்கெலாம் வழிபடு முறையே வழிபட்டிருந்தார்; வேங்கை வரிப்புலிக்கு விடத்தைத் தீர்த்தான்; பாம்புக்குப் பால்வார்த்தான்; வலையனுக்குத் தூண்டில் வழங்கினான்; கள்ளனுக்குச் சோறிட்டான் இவை நல்வினை தீவினையாயின. 'நெஞ்சிற்றுறவார்;' 'அடங்கலர்க் கீந்ததானப்பயன்;' கணவனிழந்தோர்கட்குங் கண்ணி குத்தித் திரியுமவர்துயரினுக்கும் இரங்கினான் இவைபோல்வனவுமது. இனியவ்விரண்டனையுங் கூட்டி 'அரனடிக்கன்பர்செய்யும்.' 'வினையும் விபரீதமாம்' எனப் பலருங்கூறினார்.

செய்யாவிருவினை செய்வினையாகுமென்றதென்னெனின், 'அறவினை யாதெனிற் கொல்லாமை;' 'நோன்பென் பதுவே கொன்றுதின் னுமை;' 'அழுக்காறுமை, வெகுளாமை, பெரியாரைப்பிழையாமை முதலாக விலக்கினவற்றைச் செய்யாமையே நல்வினைசெய்தல்.' 'பெரியோரைக் காணில் இருக்கையெழாமை எதிர்செல்லாமை, ஒருவனையாநீர்த்தவழியும் விடந்தீண்டினவழியும் அவ்விடர்தீர்க்கும் வல்லன்றீராமை, தலைவியைப் புல்லுதற்கு விதித்த நாளிற் புல்லாமை முதலாக விதித்தனவற்றைச் செய்யாமையே தீவினை செய்தல்.' எனவரும். 'துப்பி னெவனுவர் மற்கொறுயர்வரவு—நட்பினு ளாற்று பவர்' என்பதுமது.

செய்யிருவினையே செய்யாவினையாமென்றதென்னெனின், மெய்யுணர் வுடையோ ரெவ்வினை செயினும் அவ்விரு வினைசெய்யாமை யாகும் என்று ஆகமமறையெல்லாமியம்பும்.

இன்னும் பலவென்றதனால், 'நடக்கின்றான் படிக்கின்றான்' எனக்கலத்தலும், 'உண்கின்றான் உறங்குகின்றான்' எனக்கலவாமையும், 'விளக்குக்காட்டிற்றுக் கண்கண்டது' என ஒன்றனைவிட்டொ

ன்று நில்லாமையும், 'சோற்றை முக்காற்கூறுண்டு காற்கூறுண்ட
ற்குமுன்னே ஓர்நிமித்தத்தால் உணவொழிந்தான்' என அம்முக்கா
ற்கூற்றுவினை பயன்படுத்தலும், 'நெற்பயிர் முக்காற்கூறு முறையே
வளர்ந்து காற்கூறு விளைதற்கு முன்பே மழையின்றி விளைவொழிந்
தது' என அம்முக்காற் கூற்றிற் சிறிதாயினும் வினை பயன்படா
மையும் முதலாயினவெல்லாங்கொள்க.

இவ்விருகுத்திரவிதியுந் தமிழ்வழக்கன்று, வடநூல்வழக்கென்க.

அஉ. தொழிற்பெயர் வினைமுதல் செயப்படு பொருளே.
கருவி யிடம்பெய ரெச்சமுற் றுகலு
மிருவகை முற்று மீரெச்ச மாகலு
மிருவகை யெச்சமு முற்றே யாகலு
முளவென மொழிப வொரோவழிப் புலவர்:

ஒரோவழியென்றதனால் எல்லார்க்கும் ஒப்பமுடிந்ததன்று.
இக்கருத்து "எழுத்துச் சொற்றிரி பிரண்டே யன்றி" என்னுஞ்சுத்
திரத்திற் காட்டுதும்.

உ - ம். பறவை பறந்தது; அன்பரிடத்துக் கொடைதோன்றி
ற்று; 'தேரான் நெளிவுந் தெளிந்தான்க ணையுறவுந்—தீரா விடு
ம்பை தரும்.' எ-ம். உடுக்கைகிழிந்தது; நடக்கைவந்தது; புழுக்க
லுண்டான். எ-ம். விளக்குக்காட்டிற்று; நோன்பிற்குக் காப்புக்
கட்டினான்; மகற்குப் பொற்காப்பணிந்தான்; எனக்கிவ்வேல்
காப்பு; உனக்கிவ்வரண் காப்பு; அவற்கிவ்வாள் காப்பு. எ-ம். கிட
க்கையுயர்ந்தது; படுக்கை தாழ்ந்தது. எ-ம். பொருள்செயல்வகை;
வினைசெயல்வகை; தோன்றலாதே; உயிர்த்தலாதே. எ-ம். 'ஆய்தங்
கெடுத லாவயி னுன'; 'மெய்யீ நெல்லாம் புள்ளியொடு நிலையல்';
'ஏற்றுன்புள் னூர்ந்தா னெயிலெரித்தான் மார்பிடந்தா—னீற்று
னிழன்மணி வண்ணத்தான் - கூற்றொருபான்—மங்கையான் பூமக
ளான் வார்சடையா னீண்முடியான்—கங்கையா னீள்கழலான்
காப்பு.' எ-ம். தொழிற்பெயரானது வினைமுதலாதி முற்றீருக
ஆறுபொருள்பட்டது காண்க.

உண்டான்சாத்தனாருக்குப்போனான் என்புழி, உண்டசாத்த
னாருக்குப் போனான் எனப்பொருள்படுதல் காண்க. இது வினைமு
ற்றுப் பெயரெச்சமானது. ஏனைமுன்றும் நன்னூலில் "வினைமுற்
றேவினை யெச்ச மாகலும்" என்னுஞ் சூத்திரத்திற்குக் காட்டிய
உதாரணங்களாலறிக.

வெறுத்த ஞானி வீட்டையடைந்தான்; சாத்தனுமுதுவந்தான்
என்புழி வெறுத்தான் ஞானி, சாத்தனுமுதான் எனப்பொருள்
பட்டு ஈரெச்சமுமுற்றதல் காண்க. (கஅ)

அந். வினைமுற் றுப்பெயர் விரிக்குங் காலை
வினைமுதல் செயப்படு பொருளே கருவி
யிடமே தொழிற்பெய ரிவ்வைந் தன்றியு
மெட்டுரு பேற்றே யெண்பொரு ளாத
லீற்றய நிரித லீரெச்ச மாத
லீறிகர மாதலவ் வீறிகர மாயவை
வினைமுதல் செயப்படு பொருளொடு கருவி
யிடம்வினை யெச்சமா யியங்குத லன்றியு
மின்னும் பலவகை யெனவிளம் புவரே.

வினைமுதலாதியெடுத்துக் கூறிப் பின்னும் ஈரிடத்தெடுத்துக்
கூறுதலென்னெனின், முன்னது உருபேலாமலே அப்பொருள்ப
டும்; நடுவது உருபேற்றே அப்பொருள்படும்; பின்னது விகாரப்
பட்டே அப்பொருள்படுமென்க.

உ - ம். 'தார்தாங்கிச் செல்வது தானே;' 'வினையே செய்
வது;' 'உலகத்தா ருண்டென்ப தில்லென்பான்.' எ-ம். உடுப்பது,
உண்பது; 'இல்வாழ்வா னென்பான்.' எ-ம். 'வேலன்று வென்றி
தருவது;' 'வெல்வதரண்.' எ-ம். வினைவது நாடு; யாமிருப்பது
மதுரை. எ-ம். 'உறங்குவது போலுஞ் சாக்கா டிறங்கி—விழிப்பது
போலும் பிறப்பு.' 'பெறுமவற்றுள் யாமறிவ தில்லை.' எ-ம்.
முறையே ஐந்துங்காண்க.

'மாணடிசேர்ந்தார் வாழ்வார்.' எ-ம். 'ஒறுத்தாரை யொன்றாக
வையாரே.' எ-ம். கொண்டானால் வாழ்ந்தாள் குலமகள். எ-ம்.
'ஒறுத்தார்க் கொருநானே யின்பம்.' எ-ம். ஈன்றாளி னீங்கினு ளிவ
னிமித்தம். எ-ம். கொண்டானது மாடு. எ-ம். கொண்டான்கணி
ருந்தாள் குலமகள். எ-ம். இரப்பானிச்சோற்றையேல். எ-ம். முறையே
யெயெட்டுங்காண்க.

தின்பார்—'ஊன்றின்பவர்;' நயவாதான்—'பெண்மைநயவா
தவன்;' செய்வான்--'செய்பவன் கருவி;' செறப்பட்டார்--'வேந்து
செறப்பட்டவர்' இவற்றுள் ஈற்றயநிரிதல் காண்க.

நடந்தகுதிரைகள்; பிறந்தபிள்ளைகள் இவை. அன்பெரு அகர
வீற்றஃறினைப் பன்மைவினைமுற்றுப்பெயர் பெயரெச்சமானது.

உண்பான் வந்தான்; ஒதுவான் போயினான் இவை வினைமுற்றுப்பெயர் வினையெச்சமானது.

இவன் மாணேந்தி; இவன் பிறைசூடி; இவன் கங்கையாடி இவை ஏந்தினான், சூடினான், ஆடினான் என்னும் வினைமுற்றுப்பெயர்கள் ஈறிகரமானது.

மண்ணுணி வெண்ணெயுண்டான்; புழுதியுணி கடித்தது; ஞாயிறுகாணி நன்றையெரிந்தது. எ-ம். ஊருணி; பேயாடி. எ-ம். இவ்விளக்குக்கண்காட்டி; இத்தகடு பேயோட்டி; இச்சகடுதேரோட்டி. எ-ம். இப்பாளை நாழிபொங்கி; இம்மரக்கால் குறுணிகொள்ளி. எ-ம். அம்பலத்தாடி வந்தான்; மயிலேறிநீங்கினான்; வேலேந்தி வெகுண்டான்; நூலோதினுவன்றான். எ-ம். இவை ஈறிகரமாயவை வினைமுதலாதியாக முறையே காண்க.

இன்னும் பலவென்றதனால், 'தாம்வீழ்வார்;' 'யாம்வீழ்வார்;' 'இவ்வாழ்வானென்பான்.' எ-ம். 'உண்பது நாழி;' 'உடுப்பது நான்குமுழம்.' எ-ம். உருபும் படுசொல்லுந் தொக்கு வினைமுற்றுப்பெயராய் வினைமுதலாயுஞ் செய்ப்படுபொருளாயும் வருதன்முதலாயினவெல்லாங்கொள்க. (கக)

அச. எச்சமென் றென்றில்லை யிவையடை யென்றும் வேறெச்ச மென்றில்லை விகாரமுற் றென்று மெச்சமொன் றென்று மிரண்டே யென்றுந் தன்வினை பிறவினை யிவ்விரண் டென்று முப்பொழு தறிதலான் மூன்றே யென்றுந் தலைமையிற் றலைமை யெனவிரண் டென்றுங் காரணங் காரிய மெனவிரண் டென்று முதல்வினை சினைவினை யெனவிரண் டென்று மியல்பு திரிபென விரண்டே யென்றும் விரியே தொகையே யெனவிரண் டென்றும் வினையெச்ச மொன்றையே வெவ்வே றென்று மீறுசொற் பற்றி யிரண்டே யென்று மின்னும் பலபல விலக்கண மாகச் சொன்னார் சிலரே துணியார் பலரே.

இது எச்சமென்பதொன்றையே ஒரொருவர் ஒரோரிலக்கணமாகக் கொண்டது கூறுகின்றது.

உ - ம். அட்டசோறு; சொன்னமொழி; உண்டுபசிதீர்ந்தான்; உறங்கிவிழித்தான் இவை அடையாய் நின்றலேயன்றி வேறு பயன்படும் பொருளின்கூலான், எச்சமென்றென்றிலை அடைமொழியேயென்பார்.

உண்டான்சாத்தன்; உழுதான்வந்தான் என்பன விகாரப்பட்டு உண்டசாத்தன்; உழுதுவந்தான் என நின்றலால், எச்சமென்று வேறில்லை விகாரமுற்றேயென்பார்.

உண்ட; உண்டு எனக் குறைவினையாதலால், எச்சமென்பதொன்றேயென்பார். அவை நிலைமொழிக்குறைவினையால் ஒன்றேயாயினும், வருமொழிநோக்கி இரண்டேயென்பார்.

தன்வினை, பிறவினை, முக்காலவினை வெளி.

தச்சன்செய்ததேர், அரசன்செய்ததேர்; உழுது பயன்கொண்டான் வறியான், உழுது பயன்கொண்டான் வேந்தன் எனவருதல் பற்றித் தலைமை இற்றலைமையென இரண்டேயென்பார்.

மழைபெய்தநீர், புல்லினவின்பம்; சமைந்தவரிசி, உண்டசோறு; உழுதுவிளைந்தநெல், பிணிதீரக் குடித்தான் மருந்து இவை இங்ஙனம் வருதல்பற்றிக் காரணங்காரியமென இரண்டேயென்பார்.

முதல்வினை சினைவினை வெளி.

மருவினநாள், மரீஇயநாள்; தழுவிக்கொண்டான், தழீஇக்கொண்டான் எனவருதல்பற்றி இயல்பு திரிபென இரண்டேயென்பார்.

பொருதகர், பொருததகர்; வரிப்புனைபந்து, வரிந்துப்புனைபந்து எனவருதல் பற்றித் தொகை விரியென இரண்டேயென்பார்.

செய்து, செய்பு முதலாயின வெவ்வேறுதலால், இவையெல்லாவற்றையுங்கூட்டி வினையெச்சமென்று ஒருபெயரிடல் பொருந்தாது; அன்றியும் வினையைக்கொள்ளுமெட்டுருபுகளையும், உவமவுருபுகளையும், பிறவற்றையும் வினையெச்சமென்று பெயரிட்டு வழங்காமை காண்கவென்பார். பெயரெச்சத்திற்கும் இஃதொக்கும்.

செய்து, செய்பு முதலாக ஈறுபற்றிவருவன எல்லாவற்றையும் ஒன்றாக்கி, வான், பான், பாக்கு, பின், முன், கால், கடை, வழி, இடத்து முதலாகச் சொற்பற்றி வருவனவெல்லாவற்றையும் ஒன்றாக்கி, வினையெச்சமென்பது இரண்டேயென்பார்.

இன்னும் பலபலவென்றதனால், செயற்கென்பதனை வினையெச்சமென்றும், உருபென்றும், நீர் பொய் கூறியபின் மெய்கூறுவார்

யார் என்பதனைக் கூறினாலென்று ஒருசொல்லாக்கி வினையெச்சமென்றும், இருசொல்லாக்கிப் பெயர்கொண்ட பெயரெச்சமென்றுங் கூறுதன் முதலாகப் பலகூறுவரென்றுங் கொள்க.

இவற்றுள் ஒன்றனைத் தள்ளி ஒன்றனைக் கொள்ளற்க, இவையெல்லாவற்றையுங் கொள்கவென்னும் பொருள்படச் சிலர்பலரென்றும்.

(20)

அரு. வேறில்லை யுண்டியார் வேண்டுந் தகும்படும் வினையெய ரெச்சம் வியங்கோள் பத்துந் திணைபா லிடமெலாஞ் செல்லு மென்ப.

யார் என்னும் வினையினை உயர்திணைப்படர்க்கைக்குமாத்திர முரித்தன்றோவெனின், “நாளுரென் னுள்ளமார் ஞானங்க ளாரென்னை யாரறிவார்.” எ-ம். “ஊதைகூட் டிண்ணு முகுபனி யாமத் தெங்—கோதைகூட் டிண்ணிய தான்யார்மன் - போதெலாந்—தாதொடு தாமுந்தார்க் கச்சி வளநாடன்—றுதொடு வாராத வண்டு.” எ-ம். இக்காரியஞ்செய்தற்கு நீ யார். எ-ம். அஃறிணையிருபாற்கண்ணும் ஏனையீரிடத்தினும் வருதலின், எல்லாவற்றிற்கும் உரித்தென்க.

வேண்டுமுதன்மூன்றும் முற்றிற்கும் எச்சத்திற்கும் பொதுவாய் செய்யுமென்னும் வாய்பாடன்றோவெனின்; “ஒஓதல் வேண்டு மொளிமாழ்குஞ் செய்வினை—யாஅது மென்னு மவர்.” யான் போகல்வேண்டும்; நீயுரைத்தல்வேண்டும் என உயர்திணைப்பல் லோர்படர்க்கை தன்மை முன்னிலைக்கண் வருதலின், அன்றென்க. இம்மூன்றும் ஒருபொருட்கிளவியாய்த் தொழிற்பெயராய்த் தேற்றப்பொருள்பட்டே நிற்குமென்க. தேற்றப்பொருளாவது இக்காரியஞ்செய்தலே தக்கது, தகுதி, பொருத்தம், துணிவு, தெளிவு, நன்மை, அமைதி, முடிவு, வேண்டுவது; இக்காரியஞ்செய்யாமை வழுவே, இழிவே, தீமையே, சிறுமையே, குற்றமே எனப்பொருள்படுதல். ‘இனைத்தென வறிந்த சினைமுதற் கிளவிக்கு—வினைப்படு தொகுதியி னும்மை வேண்டும்’ ‘இனைத்தென் றறிபொருளுல்கி னிலாப்பொருள்—வினைப்படுத் துரைப்பி னும்மை வேண்டும்’ ‘இன்னென வருஉம் வேற்றுமை யுருபிற்—கின்னென் சாரியை யின்மை வேண்டும்’ ‘நலம்வேண்டி னுணுடைமை வேண்டும்’ வேறுவினைப் பல்பொரு டழுவிய பொதுச்சொல்லும்—வேற வற் றெண்ணுமோர் பொதுவினை வேண்டும்.’ எ-ம். இவராலிக் காரியஞ்செய்யத்தகும்; இவ்வழருந்தத்தகும்; இச்சோறுண்ணத்

தகும்; இந்நீர்குடிக்கத்தகும். எ-ம். 'முகத்தினினிய நகாஅ வகத் தின்னா—வஞ்சரை யஞ்சப் படும்.' 'இனைய ரினமுறைய ரென்றி கழா நின்ற—வொளியோ டொழுகப் படும்.' 'கற்றறிந் தோ ரைத்—தலைநிலத்து வைக்கப் படும்.' 'கீழ்களைச்—செய்தொழி லாற் காணப் படும்.' எ-ம். 'இருவினைக்குத்தக்கவுடல்' 'உள்ளப் படுவன—கொள்ளப் படாது மறப்ப தறிவிலென் கூற்றுக்களே.' எ-ம். வரும். இங்ஙனம் வருஞ்செய்யுட்கட்கெல்லாம், நச்சினூர்க் கினியார், சேனாவரையர், பரிமேலழகர், உரையாசிரியர் முதலாயி னார் முற்றாயும் எச்சமாயும் பொருளுரைக்கின் வழுவாமென்று கருதி, வியங்கோட்பொருட்டென்றும், விதிப்பொருட்டென்றும், தகுதிப்பொருட்டென்றும், வேண்டுவதென்றும், தமக்கு வேண்டியவாறே பொருளெழுதிச் சொற்குணம் வாளாபோயினர்.

உண்டென்பதனை நன்னூலார் விரித்தலின், விரித்திலமெ ன்க. ஏனைய வெளி. உண்டென்பது முறையிறந்து தன்மைமுற் றாயும், எச்சமாயும், உள்ளென்னும் முதனிலையாயும், பகுபதமா யும், உண்மையென்னுந் தொழிற்பெயராயும், பகாப்பதமாயும், உண்ணென்னும் முதனிலையாயும் திரிதனோக்கி, முதலினும் ஈற்றி னுந் திரிபுபட்டுக் கிடக்கச் சூத்திரஞ்செய்தனம். (உக)

அகா. வினைச்சொ லிலக்கணம் விளம்பிலள வில்லை யாயினு மைந்தனு ளறிந்தடக் குகவே.

இது புறநடை. புறனடையென்பாருமுளர். ஐந்தும் முற் கூறினாம்.

'பேய்கண் டனையதொன் றுகின் றானப் பெருந்தகையே;' 'தாண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று;' புறங்குன்றி கண்டனைய ரேனும்.' எ-ம். 'மயில்கண் டன்ன மடநடை மகளிர்;' 'சேய்கண் டனையன்.' எ-ம். 'பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு;' 'பொரு ளில்லார்க் கிவ்வுலக மில்லா தியாங்கு;' 'அறிதோ தறியாமை கண்டற்றால்.' எ-ம். இங்ஙனம் பெரும்பாலும் வரப்பட்ட மூவ் கைவினைக்குந் தமக்கேற்றபடி பொருள் விளங்குதற்கேற்ற சொல் லெல்லாம் விரித்தெழுதிச் சொற்குணம் வாளாபோயினர். 'வெ குளி கணமேயுங் காத்த லரிது;' 'புறங்குன்றி கண்டனைய ரேனும்' இவற்றிற்கு ஆளுலும் ஆயினுமெனப் பொருளெழுதி வாளாபோ யினர்.

நச்சினூர்க்கினியார் நன்னூலார் முதலாயினார் இயற்கை முத னிலை ஆ போ என்றே இருக்குமென்றார். திருவள்ளுவர் பரிமே

லழகர் முதலாயினார் இயற்கைமுதனிலை ஆகு போகு என்றேயிருக் குமென்றார்.

கல், வில், நில். எ-ம். ஒல், கொல், செல், சொல், புல், வெல். எ-ம். குற்றொற்று முதனிலைத்தனிவினைகள் விகற்பமின்றியோர் படித்தாயிருக்கவே, இவற்றுள் வியங்கோள்விருதி பொருந்தில்; கற்க, விற்க, நிற்க. எ-ம். ஒல்க, கொல்க, செல்க, சொல்க, புல்க, வெல்க. எ-ம். விகற்பித்துப் பலபடித்தாயின. இது மட்டோ, இம் முதனிலைகள் செயவெனெச்சமாயின், கற்கவென்னும் வியங்கோ டானே எச்சமாடியும், அவ்வாறன்றி வேறுபட்டு, ஒல்ல, கொல்ல, சொல்ல என எச்சமாடியும், வந்தன. இதுமட்டோ, இம்முதனிலை கள் வினையாகாது, கல்லையுருட்டினான்; வில்லை வளைத்தான்; கொற்செய்த கூர்வாள்; செல்லரித்த சேலை; 'சொல்லருஞ் சூற்ப சும்பாம்பின்'; 'புற்றலைகாண்பரிது' எனப் பெயராயின. இதுமட் டோ, இவை தொழிற்பெயராங்கால், கற்றல், கற்குதல், கற்பு, கல்வி. எ-ம். கோறல், கொல்லுதல், கொல்லல், கொலை. எ-ம். வேறுபட்டன. இதுமட்டோ, இவை பிறவினை யாங்கால், கற்பி, நிற்பி, நிறுத்து, நிறுவு, நிறு, நிலைப்பி. எ-ம். செல்வி, செலுத்து. எ-ம். வேறுபட்டன. நிறுவென்பது உயிரீற்றுமுதனிலையன்றே வெனின், நீ நில்லென்னு முதனிலைதானே ஒன்றனை நிற்கச்செய் யென்னும் பொருள்படத் திரிந்ததென்க. இங்ஙனம் பலபலமுத னிலைக்குணங்களை விரிக்கிற்பெருகும், அமைக.

எழுத்தென்னுந்தொழிற்பெயர் அப்பொருளை விட்டுப் பால் பகாவஃறினைப்பொருட்பொதுப்பெயராய், அப்பொருளை விட்டு ஒவியமுதலியனபோலன்றி அகரம் னகர முதலியன வடிவையு ணர்த்தும் சிறப்புப்பெயராய், அப்பொருளைவிட்டு ஒலியையுணர்த் துமாகுபெயராய், அப்பொருளை விட்டு அவ்வொலியினதிலக்கண த்தையுணர்த்தும் இருமடியாகுபெயராய், அப்பொருளை விட்டு அவ் விலக்கணத்தையுணர்த்து நூலினையுணர்த்தும் மும்மடியாகுபெய ராய், அப்பொருளை விட்டு இங்ஙனங்கூற்றிறெழுத்து இங்ஙனமறி வித்ததெழுத்து எனக் கருமகருத்தாவையும், கருவிக்கருத்தாவை யும் உணர்த்தும் நான்மடியாகுபெயராய் நின்று, பல பொருள் பட்டது காண்க. இங்ஙனம் பலபல தொழிற்பெயர்க்குணங்களை விரிக்கிற்பெருகும், அமைக.

இனி முற்றீரெச்சங்களை விரிக்கிற்பெருகுதலானும், தொல்கா ப்பியமுதலிய விலக்கணங்களினும் திருவள்ளுவர் முதலியவிலக் கியங்களினும் சில சில விரித்தலானும், எழுதிலம். இங்ஙனம் வருதல்பற்றி அளவிலையென்றும். அநவத்தையோவென்பாரை

நோக்கி ஐந்தென்றும். ஐந்தன்மேல் ஆறேழ் முதலாகக்கொள்
வாருஞ் சிலர், ஐந்தன்கீழ் நான்கு மூன்று முதலாகக்கொள்வார்
கள் சிலர், அவர்களை நம்பற்கவென்பது தோன்ற அடக்குகவென்
னது அறிந்தென்றும். அவர்கண்மதங் கூறி மறுக்கிற் பெருகும்,
அதனாலமைக. (உஉ)

இரண்டாவது வினையின் முடிந்தது.

மூன்றுவது

ஒழிபியல்.

அ. பொதுவெழுத் தானுஞ் சிறப்பெழுத் தானு
மீரெழுத் தானு மியைந்துமொழி பெயர்ந்தும்
பொதுவெழுத் துள்ளும் பொதுவாய்த் திரிந்துந்
தமிழ்ச்சிறப் பெழுத்தைந் தானுந் திரிந்து
மொழிமுத லிடைகடை யெனுமுன் றிடத்துந்
தோன்றன் முதலா விகாரந் தோன்றியும்
வருமே தமிழில் வடமொழி யென்க.

உ - ம். மணி. எ-ம். ததி. எ-ம். ஆதி. எ-ம். பிறிதினியைபு
நீக்கம்; பிறிதினியைபின்மை நீக்கம். எ-ம். மாலை; நாரி. எ-ம். அந்
புதம்; விகற்பம். எ-ம். சிவன்; நாராயணன். எ-ம். தமிழ்; அமிழ்
தம். எ-ம். தெய்வம்; எந்திரவூர்தி. எ-ம். கொங்கணம். எ-ம். உல
கம்; தத்துவம்; வாக்கு. எ-ம். இடபம்; விடம்; இராமன். எ-ம்.
பரிசம்; முத்தி; தது. எ-ம். முறையே காண்க.

ஆக்கினை ஆணை; விஞ்ஞானம் விண்ணுணம்; விருத்தம் வட்
டம்; நிருத்தம் நடட்டம்; திடம் திட்டம்; விபு விம்மு இங்ஙனம்
இன்னும் பரந்துவருவனவெல்லாம் இச்சூத்திரவிதியுள் அடக்
கிக்கொள்க. (க)

அ. பொதுவெழுத் தானுஞ் சிறப்பெழுத் தானு
மீரெழுத் தானு மிலங்குந் தமிழ்மொழி.

உ - ம். நிலம்; நீர். எ-ம். ஒன்று; எறி. எ-ம். பழம்; வாழை.
எ-ம். முறையே காண்க. (உ)

அ. அதிகாரத்தா லவாய்நிலை தன்னு

லோர்சொற் பொருளை யறுத்தற் பொருட்டாற்

செய்யுள் விகாரத் தாற்சுதைந் ததனா
 லறுவகைப் பொருளி னத்தொகை தன்னா
 லிடையி லுள்ளன வெல்லா மறைதலா
 லின்னும் பலபல வேதுவி னாலு
 மொழிவரு வித்து முடித்தனர் கொளலே.

அதிகாரத்தான் மொழிவருவித்தலாவது: “அவற்றுள், அ இ
 உ எ ஓக்குறிலைந்தே” என்புழி நின்ற அவற்றுளென்னுஞ்சொல்லைப்
 பத்துச்சூத்திரத்திற்குத் தனித்தனியே வருவித்தலும், “அன்னா
 னிறுமொழி யாண்பாற் படர்க்கை” என்புழி நில்லாத வினை வினை
 க்குறிப்பு உடம்பாடு எதிர்மறைமுற்றுக்களாமென்னுஞ்சொற்கள்
 முதலாகப் பலசொற்களை “வேறில்லை யுண்டைம் பான்மூ விடத்
 தன” என்னுஞ்சூத்திரவரை பொருத்தமறிந்து தனித்தனியே வரு
 வித்தலும் போல்வன.

அவாய்நிலையான் மொழிவருவித்தலாவது: “இயம்புவனெழுத்
 தே” —யான்; ‘அறைகுவன்சொல்லே’ —யான் என்றற்போல்வன.

ஓர்சொற்பொருளையுறுத்தற்பொருட்டான் மொழிவருவித்த
 லாவது: ஊழென்னுஞ்சொற்கு விதி, பொறி, வினை முதலிய சொற்
 களுள் ஒன்றனைக் கூறவே பொருள்படுதலாயிருக்க, ‘ஊழ் அஃதா
 வது இருவினைப்பயன் செய்தவனையே சென்றடைதற்கு ஏதுவா
 கிய நியதி’ என்றற்போல்வன.

செய்யுள்விகாரத்தாற் சுதைந்ததனான் மொழிவருவித்தலா
 வது: ‘ஆகார விறுதி யகர வியற்றே;’ ‘செய்தசெய் கின்ற செய்யு
 மென் பாட்டில்;’ ‘கருத்துப் பதப்பொருள் காட்டு;’ பழியஞ்சிப்
 பாத்தா ணுடைத்தாயின் வாழ்க்கை;’ ‘வினைவலியுந் தன்வலியு மா
 ற்றான் வலியுந்—துணைவலியுந் தூக்கிச் செயல்.’ என்பவற்றுள்
 அகரவிறுதியியற்றே, செய்யுமென்னும் வாய்பாட்டில், எடுத்துக்கா
 ட்டி, இல்வாழ்க்கை, சீர்தூக்கிச்செயல் என்றற்போல்வன. செய்
 யுள்விகாரத்தினாலும் சுதைந்ததனாலும் என இருபொருள்கொண்டு,
 இவ்வுதாரணங்களை முன்னதற்காக்கி, பின்னதற்குக் ‘கழாஅக்கால்
 பள்ளியுள் வைத்தற்றால்’ என்பதற்குப் பகரவீகாரமுதலிய குற்றங்
 களை மிதித்தென்னுஞ்சொற்களை வருவித்தல்போல்வனவெனக்
 கொள்ளலுமொன்று. சுதைந்தது - இழிவுபட்டது.

அறுவகைப்பொருளினத்தொகை தன்னான் மொழிவருவித்த
 லாவது: முறிமேனி என்புழி முறிபோலு மேனியென்றமைபாது
 மாவினது தளிரினது நிறத்தையும் அத்தளிரினது தட்பத்தையும்

போன்று கண்ணுக்கும் மெய்க்கும் இன்பத்தைக் கொடுக்கு மேனியென்றும் போல்வன. அறுவகைப்பொருளினாலும் அத்தொகைதன்னாலுமென இருபொருள்கொண்டு, இவ்வுதாரணத்தைப் பின்னதற்காக்கி, முன்னதற்குதாரணம் அறுவகைப்பொருளும் விரிந்து நின்றவிடத்தும் இங்ஙனமொழிகளை வருவித்தல் போல்வனவெனக் கொள்ளலுமொன்று.

இடையிலுள்ளனவெல்லா மறைதலான் மொழிவருவித்தலாவது: 'அயனுயர் சதாசிவனதிகா ரத்தார் என்புழி அரி அரன்மகேச்சுரனென வருவித்தல் போல்வன. 'பிருதிவி நாதம் பிறக்குமாயையின்'; 'அ ஓள உயிரே'; 'கனவுடம்பாகும்' என்றும் போல்வனவுமது.

இன்னும் பலபலவேதுவினான் மொழிவருவித்தல் தொல்காப்பியப் பொருளதிகாரவுரையிற் பெரும்பாலும் வரும். இங்ஙனம் விரிக்கிற்பெருகும்.

'பிதிது மாகுப காமங்காழ்க் கொள்ளினே'; 'நல்லார்புனைவரே' என்புழி யானுமது செய்வேனெனப் பொருள்கொள்ளுதல் குறிப்பு.

'கருநாய் கவர்ந்த காலினர் சிதகிய பாணையர்' என்புழி ஆயெனப் பொருள்கொள்ளுதல் வினையெச்சமானது வினைக்குறிப்புமுற்றாய்த் திரிந்தது. "குறிப்புமுற்றீரெச்ச மாகலு முளவே" என்பதனால் முற்றெச்சமாய்த் திரிந்ததன்றோவெனின், அவர் "அன்றியின்றியென் வினையெஞ் சிகரந்—தொடர்பினு ளுகரமாய் வரும்" என்று கூறினார். அதனை மறந்து கூறுதலால் அன்றென்க. அவர் இதுவேயன்றிப் பலவிடத்தினுமறந்தார். அன்றியும் இறைவனீங்கலான வெல்லாவாசிரியர்க்கும் "மறவி யினைய வுடல்கொ ளுயிர்க்குணம்" என்பதனாற் பொது. அவரவர் மறவிகளை விரிக்கிற்பெருகுதலானும், அறிதலருமையானும், பெரியோர்க்குக் குற்றங்கூறினென்னுங் குற்றம் வருதலானும், விரித்திலமென்க. இம்மறவி வருதற்குக்காரணந் தன்வசஞ் சிறிதாயினுமின்றி ணுமென்னும் பரவசமாயே நடத்தலென்க. இக்கருத்து நோக்கியே பாயிரத்துள் 'மறப்பெனும் பகைவன் வாரிக் கொண்டனன்' என்றும். 'இரும்பார்க்குங் காலராயேதிலார்க் காளாய்'; சேனைத்தலைவராய்' என்பன போல நின்றன கெடுதல்விகாரப்பட்டு நின்றன வென்பாரும், ஆயென்னுமொழி வருவிக்கவேண்டுமென்பாருமுளர். இங்ஙனம் வருவனவெல்லாம் மொழிவருவித்தலென்னுமிலக்கணமன்று. இவ்விரண்டற்கும் வேறுபாடென்னெனின், முன்னது மொழிவருவித்தற்கு முன்பே சொல்லாவது பொருளாவது சொற்பொருள் கூடியர

வது முடியாது கிடக்கும்; பின்னது மொழிவருவித்தற்கு முன்பே சொல்லும் பொருளும் முடிந்து கிடக்கும். (௩)

௬௦. இயற்கை யளபெடை செயற்கை யளபெடை யெழுத்துப்பேறளபெடை யிசைநூ லளபெடை யொற்றுப்பேறளபெடை யொரோவழிக் கூடி லைந்தென மொழிப வளபெடை யவைதாங் குற்றெழுத் தளபெடை ரெட்டெழுத் தளபெடை யொற்றெழுத் தளபெடை யெனவொரு மூன்றாய் மொழிமுத லிடைகடை மூன்றினும் வருமே.

விளி, பண்டமாற்றார்த்தல், புலம்புதல், முறையிடுதல் ஆதியி டத்துச் சொற்குப் பின்றோன்றாது கூடப்பிறத்தல் இயற்கை.

சீர் தளை வழுவின்விடத்துச் சொற்பிறந்தபின் புலவன் பெய் துகொள்ளுதல் செயற்கை.

எழுத்துப்பேறு உயிர்மயங்கியன் முதலானவிடங்களில் அராஅப்பாம்பு முதலிய சொற்களிற் காண்க.

இசையளபெடை வழக்கினுட் காமரத்தாரிடத்திற்காண்க.

“ஒற்-நின்றியுஞ் செய்யுட் கெடி னொற்றை யுண்டாக்கு—குன் றுமே லொற்றளபுங் கொள்” என்பதனால் ஒற்றுப்பேறளபெடை காண்க. இவ்விதி சிறுபான்மையாதலிற் கூடலென்றும். எனவே நான்கும் பெரும்பான்மையென்க.

‘பழுஉப்பல் லன்ன பருவுகிர்ப் பாவடி;’ ‘நெய்போல்வதூஉம்;’ ‘நீங்கிற்றெறுஉம்;’ ‘துப்பாயதூஉமழை;’ ‘கூட்டி யெழுஉத லென் மனார் புலவர்;’ ‘ஆவயின் வருஉம் வல்லெழுத்து மிகுதி;’ ‘ஆவயின் வருஉ மகர மூர்ந்தே;’ ‘இன்னென வருஉம் வேற்றுமையுருபிற்கு;’ ‘ஏவலின் வருஉ மெல்லா வீற்றவும்;’ ‘வடிவி னளவின் வண்ணத் தின் வருஉம்.’ எ-ம். ‘விராஅய்ச்செய்யாமை;’ ‘கழாஅக்கால்;’ ‘கு ன்று முட்டிய குரிஇப் போலவும்;’ ‘பரிஇயுயிர்செகுக்கும்.’ எ-ம். வருவனவெல்லாங் குற்றெழுத்து. இவ்விதி பெரும்பான்மையும் விளிமரபுச்சூத்திரங்களாற் காண்க. ஏனையெந்தும் வெளிப்படை.

௬௧. போலி யெழுத்தைப் போற்றுதல் கடனே.

எ-து. ஈரெழுத்துக்கள் கூடி ஓரெழுத்துப்போல் வருவனவற் றைத் தள்ளாது கொள்ளுகவென்றவாறு. தள்ளில், ஐயெ னெடுஞ் சினை மெய்பெறத்தோன்றும்; ‘ஐயந்தீரப் பொருளை யுணர்த்தலு—

மெய்ந்நடு நிலையு மிகுநிறை கோற்கே; 'கையி னாற்சொலக் கண்ணி
னிற் கேட்டிடு—மொய்கொள் சிந்தையின் மூங்கையு மாயினேம்,'
'கையறு நெஞ்சங் கடியல் வேண்டும்—பொய்தீர்காட்சிப் புரையோய்
போற்றி;' 'ஒளவிய நெஞ்சத்தா னாக்கமுஞ் செவ்வியான்—
கேடு நினைக்கப் படும்.' இவைபோல் வருஞ்செய்யுளெல்லாம் மேர்
னைத்தொடையோடும் எதுகைத்தொடையோடும் மாறுபட்டு, இல
க்கணவழுவாதல் காண்க.

வடநூலார் இவ்விலக்கணத்தைத் தள்ளாது, சமானாக்கரமெ
ன்று பெயரிட்டு இவ்விரண்டனையுந் தழுவினார். அதுபற்றித் தமிழ்
நூலார் இணையெழுத்தென்று மொழிபெயர்க்க மறந்து போலியெ
ழுத்தென்று மொழிபெயர்த்ததனால், போலிச்சரக்கு, போலியிலக்
கணம், போலியுரை என்னுஞ் சொற்களைப்போல இதனையுங்கருதி,
முன்னும் பின்னும் பாராது தள்ளினார், அதுபற்றியே இச்சூத்தி
ரஞ் செய்தனமென்க. (டு)

சூ2. அறுவகைத் தொகையு ம்ப்பொருள் படுமே
யாதலி னுருபு முதலிய வடைந்து
நின்றுபய னென்னெனி னிகழ்த்தக் கேணீ
தொக்குழி யப்பொரு டோன்றியும் வேறோர்
பொருளே தோன்றியும் பலபொரு டோன்றியும்
வரும்பின் னிரண்டு மயக்கங் கொடுக்கு
மத்தொகை யிருவகை வழக்கினு மாகா
கருதின பொருளறி கருவி யாக
வருமே யுருபு முதலிய விரியே.

உ - ம். மரத்தை வெட்டினான் தொகின் அப்பொருள் பட்
டது. சாத்தனைவெட்டினான்; சாத்தனெடுவந்தான்; சாத்தற்குக்
கொடுத்தான் தொகின் வேறுபொருள் பட்டன. கரும்பிற்கு வேலி;
கருப்புவேலி எனத் தொகிற் பலபொருள்பட்டது. இம்முன்றனுள்
முன்னது இருவழக்கினும் பொருந்தும், பின்னிரண்டும் ஒருவழக்கி
னும் பொருந்தாது. அஃதென்னெனின், முறையே கூறுகின்றும்.
கருதினபொருளைவிட்டுக் கேட்கின்றான் வேறுபொருளைக் கருதலா
னும், அதுவோ இதுவோ எதுவோ எனமயங்குதலானுமென்க.
ஆகையாற் கருதினபொருளறிகருவியாகிய உருபு முதலிய விரி வந்
துநிற்றலாற் பயனுண்டென்க.

ஏனையந்தொகையும் இவ்வாறு வரும்: விரிநிலம்; குளிர்நீர்;
சுடுதீ; பெய்மழை பொருந்தும். பார்த்தநீர்; ஆகும்வாகனம்; காத்த

மலர்; பூத்தவரசு இவை பார்நீர்; ஆகுவாகனம், ஆவாகனம்; காமலர்; பூவரசு எனத்தொகிற் பொருந்தாது.

ஆருயிர்; ஆரணங்கு; ஆரமிர்தம் பொருந்தும். ஆரிருள், ஆரடிசில், ஆர்நீர், ஆர்வயிறு, ஆர்வாய் பொருந்தாது.

மதிமுகம், பவளவாய் பொருந்தும். கடல்போல முழங்கிற்று; மழைபோலப் பொழிந்தது; புலிபோலப் பாய்ந்தது தொகிற் பொருந்தாது.

கபிலபரணர்; உவாப்பதினான்கு பொருந்தும். எட்டும் நூறும்; பொன்னுமணியும்; வருதற்குமுரியன்; சாத்தனும் வந்தான் தொகிற் பொருந்தாது.

பொற்றூவி பொருந்தும். பொற்குடம் பொருந்தாது.

எழுத்துச்சொற்பொருளணிக்குற்றங்கள் வரினும் சந்தக்குற்றம் வரலாகாதென்னும் யாப்புவிதி நோக்கி, எவ்வழுவரினுமமைக அடி தொடை ஒசை முதலிய செய்யுளுறுப்புக்கள் வழுவற்கவென்னுங் கருத்தாற்பொருந்தாதனவற்றையுஞ் செய்யுள்விகாரமென்று பெயரிட்டு இடர்ப்பட்டு ஒரோவழித் தொகுப்பர் சான்றோர். அங்கனம் தொகுப்பராயினும், விரிந்து நின்று பொருள்பட்டாற்போல மயக்கமின்றிப் பொருள்படுங்கருவியாக அத்தொகைக்கு முன்னும் பின்னும் தொடர்புசெய்வர். எனவே, தொகுத்த சான்றோர்க்கும் அத்தொகை ஆகாதென்பது கருத்தாயிற்று. ஆகவே, உருபு முதலிய விரியின்றாயின் வேறுபொருள்பட்டும், அதுவோ இதுவோ எதுவோ என்னும் ஐயந்தோன்றப் பலபொருள்பட்டும் வருதலின், பொருடுணிதற்கருவியாகிய உருபு முதலிய விரி வேண்டிமென்பது தெளிக. தொகுக்கினும், வல்லுனர் தொகுக்கிற்பொருந்தும், வல்லார் தொகுக்கிற்பொருந்தாது. எனவே, வழு, வழுவியமைந்தது, வழுவற்றது எனத் தொகையிலைமுன்றென்று தெளிக. (சு)

சூ. 1. தொகிலொருபொருண் முதலெழுபொருள் வரை தரும்

என்பது வெளி.

(எ)

சூ. 2. தடுமாறுந்தொழி நருந்தொகை சிலவே.

உ - ம். புவிகொல்வீரன்; பகைவர்தொழுமரசன்; 'வானைமீனுள்ளறலைப்படல்.

(ஆ)

சூ. 3. தொகையிலை தொகையிலை யெனுஞ்சொற் பொருளா மாறுபடு புலவர்கண் மூவர்க ளென்க. [ன்

நிலைமொழி வருமொழிக்கிடையே மறைந்து நின்றல் வெளிப் படநின்றலென்றும், நிலைமொழி வருமொழிகள் கூடிநின்றல் பிரிந்து நின்றலென்றும், நிலைமொழி வருமொழிகள் ஒன்றாய் நின்றல் பலவாய் நின்றலென்றும், பொருள்கூறி, ஒருவரையொருவர் மறுப்பர். அவை விரிக்கிற்பெருகும்.

இது பொது, வருவது சிறப்பு.

(க)

கூசூ. தொகைநிலைக் குணத்தைச் சொல்லுங் காலை
வேற்றுமை யுருபு முதலிய விடைநிலை
தொகுதலிற் றொகைநிலை யெனப்படு மென்று
நிலைமொழி வருமொழி நீக்க மின்றி
யீறு முதலு மியைந்து நின்று
விட்டிசைப் பின்றியோர் நிலைமொழி விதிபெறத்
தொகுதலிற் றொகைநிலை யெனப்படு மென்றும்
பலசொற் கூடியோர் சொல்லே யாகிப்
பிளவுபட் டிசைக்கவும் பிரிக்கவும் படாம
லீறு முதலு மிவையெனப் படாமற்
றொகுதலிற் றொகைநிலை யெனப்படு மென்றுங்
கூறுவர் தொகைநிலை கூறுங் காலை
யுருபு முதலிய விடையே யுரைத்தல்
விட்டிசைத் துரைத்தல் வெவ்வே றுரைத்த
லென்றே கூறுவ ரிவர்முத மறுபடா.

உ - ம். நூல்கற்றான் இது உருபு தொக்கு நின்றது. நூலைக் கற்றான் இது உருபு விரிந்து நின்றது.

சூரணைவென்றான் வந்தான் என்புழிச் சூரணைவென்றானென்னும் பதம் நிலைமொழி வருமொழி நீக்கமின்மை முதலிய இலக்கணங்களைப் பெற்றுத் தொக்கு ஒர் நிலைமொழியாயே நின்றது. முருகன் சூரணைவென்றான் என்புழிச் சூரணை வென்றானென்னும் பதங்கள் மூன்றாக விட்டிசைக்கப்பட்டு நின்றன.

‘ஒருகோட் டிருசெவி முக்கணல் வாயன்;’ ‘உல்லாச நிராகுல யோக விதச்—சல்லாப விநோதன்;’ ‘துடியிடை நெடுங்கட் டிணை முலைப் பொற்றொடி;’ மன்னகுமாரன்; சங்கபடகம்; வட்டவள்ளம்; பவளவாய்; கமலபாதம் இவை பலசொற்கூடி ஒர்சொல்லாதன்முதலிய இலக்கணங்களைப் பெற்றுத் தொக்கு ஒர்பெயராயே நின்றன. ஒருகோட்டன் இருசெவியன் முக்கண்ணன் நால்வா

யன். எ-ம். உல்லாசன் நிராகுலன் யோகவிதன் சல்லாபன்
விநோதன். எ-ம். துடியிடையாள் நெடுங்கண்ணாள் துணைமுலை
யாள் பொற்றொடியாள். எ-ம். மன்னன்குமாரன். எ-ம். சங்கம்
படகம். எ-ம். வட்டம் வள்ளம். எ-ம். பவளம் வாய். எ-ம். கம
லம் பாதம். எ-ம். வெவ்வேறாய்ப் பிரிக்கப்பட்டுப் பிளந்திசைக்
கப்பட்டு ஈறு முதலும் இவையெனத் துணியப்பட்டுப் பலபெய
ராயே நின்றன.

இம்மூவரும் ஒருவர்க்கொருவர் எளியரல்லர், அதனால் மதம
றுபடாவென்றும். (௧௦)

௧௭௭. அறுவகைத் தொகையு மறையுங் காலை
யொன்றே தொகுதலும் பலவே தொகுதலு
மாறு வகையு மடங்கத் தொகுதலு
முருபே தொகுதலும் பொருளே தொகுதலு
முருபும் பொருளு மொருங்கே தொகுதலு
முருபும் பொருளு மொருங்குபல தொகுதலும்
பொருளு முருபும் பொருளுந் தொகுதலு
முதலிடை கடையென மூன்றினுந் தொகுதலுங்
கடையிடை யிரண்டினுங் காணத் தொகுதலு
மாதியாப் பலவு மறைந்தனர் புலவர்.

உ - ம். மரம்வெட்டினுன் என்புழி ஒன்றே தொக்கது.

‘குன்றி கோபங் கொடிவிடு பவள-மொன்செங் காந்த ளொ
க்கு நின்னிறம்’ என்புழி உருபும் உம்மையுந்தொக்கன.

துடியிடை நெடுங்கட் டிணைமுலைப் பொற்றொடி என்புழி ஆறு
ந்தொக்கன.

மதிமுகம் என்புழி உருபே தொக்கது.

பொருபடை என்புழிக் காலமென்னும் பொருளே தொக்கது.

படைக்கை என்புழி உருபும்பொருளும் ஒருங்கே தொக்கன.

பாண்டிக்கரை என்புழிப் பாண்டியனது நாட்டுக் கடலினது
கரைக்கணிக்குழர். பொன்னரசன் என்புழிப் பொன்னின்க
ண்ணே விருப்பத்தையுடையவரசன், குழல்வாய் என்புழிக் குழலி
ன்திசைபோல இனிமையைக் கொடுக்குஞ்சொல்லிணையுடைய
வாய். இவை உருபும் பொருளு மொருங்குபல தொகுதல்.

வடுகக்கண்ணன் என்புழி வடுகநாட்டின்கட்பிறந்த கண்ணன். செந்தாமரை என்புழிச் சிவந்த பூவையுடைய தாமரை. இவை பொருளும் உருபும் பொருளுந்தொக்கன.

மலர்முகம் முதற்றொக்கது. தாமரைமுகம் இடைத்தொக்கது. பொற்றூலி கடைத்தொக்கது. செய்தான்மாடம்; இருந்தான்குன்றம்; அன்பருளிருக்கு மறிவோரிடத்தே கடை இடைத் தொக்கன.

ஆதியென்றதனால், வடுகங்கண்ணன்—வடுகனுக்கு மகனாகிய கண்ணன்; கவிழ்தும்பை—கவிழ்ந்த பூவையுடைய தும்பை; ஆந்தை—ஆதனுக்குத் தந்தை; பூந்தையுமது. இவை முதலிய பெரும் பாலும் விரியும்.

தனித்தனி சிறப்பித்தால் விரிதனோக்கி, அறுவகைத்தொகையு மெனப் பொதுப்படக் கூறிச் சுருக்கினமென்க. (கக)

௬௮. பண்புத் தொகைவிதி பகரிற் பெருகு
மாயினுஞ் சிலவிதி யறைகுவன் கேணீ
பண்புமுன் வருதலு மிருபண் படுத்தலு
மிருபண் பொடுபொரு ளியைதலு மவ்விரு
பண்புக டாமே பொருளை விளைத்தலு.
மியற்பெயர் சிறப்புப் பெயர்மா றுதலுஞ்
சிறப்புப் பொதுப்பெயர் முறையே சிறத்தலும்
பொதுச்சிறப் புப்பெயர் முறையே பொருந்தலும்
பின்மொழி யாகு பெயராய்ப் பிறத்தலு
முன்மொழி யாகு பெயராய் முடிதலு
மிருமொழி யாகு பெயரா யிருத்தலு
மொருபொருட் கிருபெய ராகி யொட்டலு
முற்பதந் தமிழ்மொழி முற்பதம் வடமொழி
யிருபதந் தமிழ்மொழி யிருபதம். வடமொழி
யாகி வருதலு மாதியாப் பலவே.

வெண்கரும்பென இனம்பற்றியும், வெண்டிங்களென இனம் பற்றாமலும், வெண்டாமரையெனத் தனக்குரிய சிணையவிட்டு உரிமையில்லாத முதலைப்பற்றியும், வெள்ளாடெனவெதிர்வுபற்றியும், 'விலங்கன்னர்வெள்ளறிவினார்' என ஒழிபுபற்றியும், வெண்களமர், வெள்ளாளர் எனச் சாதிபற்றியும், வெள்ளோட்டமெனப் புதுமைபற்றியும், வெண்டேரெனப் பொய்பற்றியும், வெளிற்றுமரமென உள்ளீடின்மைபற்றியும், வெளியார் முன்னென இயல்பு

பற்றியும், இச்சோறு வெண்படியெனக் கலப்பின்மைபற்றியும், இவ்வுரு வெண்கலமென ஒரு பெயரேபற்றியும், வெள்ளிடையெனத் தனிமைபற்றியும், இவ்வணி வெள்ளைப்பொன்னென நிறமின்மைபற்றியும், இவனுக்கு வெள்ளைப்புத்தியென மந்தம்பற்றியும், இவ்வூரில் வெள்ளைப்பிள்ளையாரெனப் பண்புப்போலிபற்றியும், இன்னும் பலவாயொருபண்பே விரிதலிற் பெருகுமென்றும். இக்கருத்து “கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள்” என்னுஞ் சூத்திரமுதலியவற்றாலறிக.

உ - ம். கருங்குதிரை. எ-ம். வெண்ணிறம். எ-ம். சிறுபைந்தாவி. எ-ம். பெருவெள்ளை சிறுவெள்ளை [இவையாகுபெயருமன்றி அன்மொழியுமன்றி நெல்லென்னும் பொருடந்தன.] எ-ம். திருவள்ளுவன் நெய்வப்புலவன்; அகத்தியன் முனிவன்; தண்டியா சிரியன் [இவற்றை மாறியுமறிக.] எ-ம். பலாமரம்; பரணிமீன்; மேடராசி. எ-ம். அரசன்சோழன், பார்ப்பானிராமன். எ-ம். மக்கட்சட்டு; பழங்கறி; பழம்புளி. எ-ம். குழற்பண்; யாழ்ப்பண்; ‘குழலினிதியாழினிது.’ எ-ம். புளிச்சுமை; கறிச்சுமை. எ-ம். அராஅப்பாம்பு; கன்னியாகுமரி. எ-ம். மன்னன்குமாரன். எ-ம். நுட்பம். எ-ம். அழகப்பிரான். எ-ம். ஆதிபகவன். எ-ம். முறையே காண்க.

ஆதியென்றதனால், வண்ணம், வடிவு, அளவு, சுவை முதலாகப் பலருமெடுத்தோதினவும் அணியினுருருவக முதலியனவுங்கொள்க. (கஉ)

௯௯. சிலபெய ரெச்சமுஞ் சிலவிளைத் தொகையு மிருவகையுவமையும் வண்ணச் சினைச்சொலும் பண்புத் தொகையெனப் பகரும் வடநூல்.

உ - ம். எண்ணும்பொருள்—எண்ணப்படுவதாகிய பொருள் என்பர். துணியும்பொருளுமது. இவ்விரண்டனையும் வேறிலக்கணமென்பர். உரைகல்-உரைக்கப்படுவதாகிய கல் என்பர். செய்குன்றுமது. மதிமுகம், முகமதி என்புழி உருபு இடையினுமீற்றினுந் தொக்கது என்பர். செங்கானாரை, வெண்பூத்தாமரை முறையே காண்க.

பகரும் வடநூலெனவே தமிழ்க்கடாதென்க. ஆயின் ஈரிலக்கணமும் ஒன்றென்று பாயிரத்திற் கூறியதென்னென்றிற் பெரும்பான்மை நோக்கியென்க. (கங)

க00. அஅந்நநிகுணி வருமொழிப் பொருளை
யின்மை பிறிதுமறை யினுளொன் றுக்கும்.

எ-து. இவ்வகையாறும் வருமொழிப்பொருளை மூன்றனுளொ
ன்றுக்குமென்றவாறு.

உ - ம். அருபம், அப்பிராமணன், அதன்மம். எ-ம். 'அடைந்
தாலு மொன்றுகா தநந்நியமா யிருக்கும்;' 'அநந்நியமாய் நிறை
ந்த;' அநங்கன். எ-ம். 'அந்நியநாத்தியை யுணர்த்தும்.' எ-ம். நிம
லனாமிறையவன். எ-ம். 'குதர்க்கவுரைகூறேல்.' எ-ம். திக்கினொ
டுவிதிக்கு நீர் செலுத்தி. எ-ம். முறையே ஆறும் மூன்றும் வந்தன
காண்க. (கச)

க0க. அவற்று ளின்மை யைவகை யாகும்.

அவை சிவஞானசித்தியாரில் அபாவவளவையுள்ளந் தண்டி
யலங்காரத்துள் அபாவவிரிச்சூத்திரத்துள்ளங் காண்க. ஆயின்,
வடமொழியிலக்கணத்தை இங்ஙனம் விரிக்கிற்பயனென்னெனின்,
"இல்லென் கிளவி யின்மை செப்பின்;" "இல்லெ னின்மைச்
சொற்கை யடைய;" "இல்பொருளுவமை." எ-ம். அவ்வழி; அஃ
நினை; அவனல்லன்; குற்றியல்லன்மகன்; மகனன்றுகுற்றி; 'இரு
திறனறிவுள திரண்டலா வான்மா;' 'இருதிற னல்லது சிவசத்தா
மென.' எ-ம். 'கோளில்பொறி;' 'பயனில்சொல்.' எ-ம். முறையே
அம்மூன்றனையும் முற்காலத்தார் மொழிபெயர்த்துத் தமிழிற்குரிய
இலக்கணவிலக்கியமாக்கினர். அன்றியும் பிற்காலத்தார் 'நேர்ந்த
மொழிப்பொருளை நீக்க வருநகரம்;' 'என்று மபாவமு மில்லத
னபாவமும்;' 'அபாவம் பொருளொப் பாறென்பர்.' எ-ம். 'அத்து
வித மொன்றையு மாங்கு;' 'அநாதிமுத்தசித்துரு;' 'அபேதப்பிறப்
பிலதாய்.' எ-ம். மொழிபெயராமலே தமிழ்க்குரிய இலக்கணவி
லக்கியமாக்கினர். ஆகையால், அம்மூன்றனையும் அவற்றுளொன்
றுகிய ஐந்தனையும் விரித்தறியாக்கால், தமிழிலக்கணவிலக்கியங்
கட்குப் பொருள்கொள்ளக்கூடாது. பொருள்கொள்ளுங்கருவி
யாய் விரித்ததனான், மிகவும் பயனுண்டேயென்க.

இனி இவ்வறுவகையுமன்றி, அபகீர்த்தி, அதிக்கிரமம், அப
வாதம், துன்னிமித்தமுதலிய பலவுள. அவையெல்லாம் விரிக்கிற
பெருகுதலானும், தமிழிற்குப் பயன்படுதல் சிறுபான்மையாதலா
னும், உரைத்திலமென்க. (கரு)

க02. எழுத்துச்சொற்பொருளாற்றன்மொழிப்பொருட்
காசன மிவற்றுட் கருதுவ கருதுக.

எ-து. எழுத்தாற்றல், சொல்லாற்றல், பொருளாற்றல், மொழிப்பொருட்காரணமென்னு நான்கனுட்கருதுதற்கு அகப்பட்டன. வற்றைமாத்திரங் கருதுகவென்றவாறு. ஆற்றல் - வலி.

ஆயன், அரி, அரன் என்புழி அகரவுயிரானது ஒற்று உயிர்மெய் முதலியனவற்றையுணர்த்தாது தானுயிரே தனக்கொருமாத்திரையே யென்றுணர்த்தலே எழுத்தாற்றல். இக்குளத்தைப்பெருக்கு; இவ்வாற்றுப்பெருக்கு நேற்று வந்தது; இவ்வாற்றுப்பெருக்குக் கடல்போன்றது என முறையே குகரவுயிர்மெய்யானது ஒன்று, அரை, கான்மாத்திரையாகியும், முற்றுகரம், குற்றுகரம், ஒற்றுகியும், அலகுபெற்றே நின்றும், பெறுதற்கும் பெறுமைக்கும் பொதுவாயே நின்றும், பெறுதே நின்றும், ஆற்றல்கெட்டது.

விரலென்னுஞ்சொற் றனக்கு முதலாகிய கையைஞ் சினை யாகிய நகத்தையும் உணர்த்தாது, தானங்குலமேயென்று பொருளுணர்த்தலே சொல்லாற்றல். நகமென்னுஞ்சொல் ஒருகாலுகிரையும் ஒருகான்மலையையும் உணர்த்தலே ஆற்றல்கெட்டது.

சிலைவளைத்து வென்றான்; சிலையாலாலயஞ்செய்தான் என்னுந்தொடரினுள் முறையே கல் வில் என்றுணர்த்தாது, வில் கல் என்றுணர்த்தலே பொருளாற்றல். இப்பணமுழுதுங்கொடாதே என்னுந் தொடரினுள் ஒருகாற் சிறிதாயினுங் கொடாதேயென்றும், ஒருகாற்சிறிது வைத்துப் பெரிது கொடுவென்றும், ஒருகாற் பெரிது வைத்துச் சிறிது கொடுவென்றும் உணர்த்தலே ஆற்றல்கெட்டது.

மொழிப்பொருட்காரணம் "மொழிப்பொருட்காரணம்" என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்துட்காண்க.

இந்நான்கிலக்கணமும் அறிதலருமைநோக்கிக் கருதுவ கருதுகவென்றும். (௧௬)

௧௦௩. முப்ப தெழுத்து முறையே யொற்றுமை
யன்றியுங் கசவுஞ் சயவும் வயவு
மனவும் லளவும் வலவு மன்றியு
மின்னும் பலவா மொற்றுமை யென்ப.

அன்றி ஈரிடத்திற்கூறியது முன்புள்ளது, இன்றுள்ளது, சொல்லொற்றுமையென்னும் மூவூதியும் பகுத்தறிதற்கென்க.

உ - ம். அறுமுகம் - ஆறுமுகம்; மீற்கண் - மீன்கண். எ-ம். பிக்கை - பிச்சை; பங்கசம் - பங்கயம்; கோவில் - தோயில்; கலம்

கூன்; அலமருகுயிலினம் - அளமருகுயிலினம்; வில்வம் - வில்லம். எ-ம். வரும்.

இன்னும் பலவென்றதனால், பகுதிமுதலேந்தும், பெயர்முதலான்கும், நிலைமொழியும் வருமொழியுங்கொள்க. உ-ம். இயம்பினார் - விளம்பினார். எ-ம். உண்டனன் - உண்டான். எ-ம். உண்ணினின்றான் - உண்கின்றான். எ-ம். ஒன்றனை - ஒன்றினை. எ-ம். முட்டிது - முட்டிது; கற்றீது - கல்றீது. எ-ம். பொற்பணி - ஆடகப்பணி. எ-ம். தொட்டான் - தீண்டினான். எ-ம். அதுவோ-அதுகொல். எ-ம். "கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள." எ-ம். சிவனஞ்சுதின்றான் - அரன்விடமுண்டான். எ-ம். முறையே காண்க.

க0ச. ஒரெழுத் திற்கே யொருசா ரியையு
மோரெழுத் திற்கே பலசர் ரியையும்
பலவெழுத் திற்கே யொருசா ரியையுந்
தொடர்ந்தபல் லெழுத்திற் கொருசா ரியையுஞ்
சாரியை யின்றித் தனித்துந் தொடர்ந்துந்
தொடர்பினுட் சாரியை கலந்து தோன்றியும்
வருமென மொழிப வழக்கறிந் தோரே.

உ - ம். 'வல்லெழுத் தென்ப க ச ட த ப ற்'; 'மெல்லெழுத் தென்ப ற ஞ ண ந ம ன்'; 'இடையெழுத்தென்ப ய ர ல வ ழ ள்'. இவை பதினெட்டும் அச்சாரியையொன்றையே பெறும்.

அகரம், அகாரம், அஃகான் என்புழி ஒரெழுத்திற்கே பல சாரியை வந்தன.

அகாரம், ஆகாரம், ஐகாரம் என்புழிப் பலவெழுத்திற்கே ஒரு சாரியை வந்தது.

அஆகாரம், இஃகாரம் என்புழித் தொடர்ந்த பலவெழுத்திற்கு ஒருசாரியை வந்தது.

'அம்முணிகரம்' என்புழிச் சாரியையின்றித் தனித்துவந்தது.

'அ இ உம்முதற்றனிவரின்' என்புழிச் சாரியையின்றித் தொடர்ந்து வந்தது.

'ணஃகான்முன்னர்'; 'லளஃகான்முன்னர்' என்புழித் தொடர்பினுள் அச்சாரியையும் காண்சாரியையும் வந்தன. ஒரெழுத்திற்கே சாரியையும், ஒரெழுத்திற்கிணைந்து இருசாரியையும், இணையீரெழுத்திற்கு ஒருசாரியையும் வருதல்பற்றிக் கலந்தென்றும். ()

க௦௫. தகுதி யவாய்நிலை யண்மைநிலை மூன்றும்
புணரப் புணர்வது புணர்ப்பெனப் புகல்வர்.

தகுதியாவது, சோற்றையுண்டான் என்புழிச் சோறென்னும் பதம் உருபு வருமொழிகளோடு புணர்தற்குமுன்பே தானே தனித் தோராதாரமின்றியே நிற்பினும், இறிஞி மிறிஞிபோலப் பொருளற்ற சொல்லன்றாய், பொருளும் வினைமுதல் கருவி முதலிய பொருளன்றாய், இன்னும் பலகுணங்களோடு கூடி நின்றல்.

அவாய்நிலையாவது, அத்தனிப்பதம் தனக்குரிய ஐயுருபையே விரும்புதலுமன்றி, ஓர் வினைச்சொல்லினையும் விரும்புதன்முதலாகிய அவாவோடு கூடி நின்றல்.

அண்மைநிலையாவது, சோறு கடன்முழங்கிற்றுண்டான் என இடையிற்பிறசொற்கள் வந்து பொருந்தற்கிடங்கொடாமற் றம்முள்ளனுசிச் சோற்றையுண்டான் என நின்றல். இவ்வண்மைநிலையில் கணமுணராதார் இடையிற்பொருத்தில், அதனைச் சான்றோர், ஒன்றனையுங் குற்றங்கூறாமென்னு நியமத்தால், யாப்புவிதி நோக்கி வந்ததென்றும், மொழிமாற்று முதலிய பொருள்கோளிலக்கண நோக்கி வந்ததென்றும், இடைப்பிறவரனோக்கி வந்ததென்றும், இன்னும் யாதானுமோர் பெயரையிட்டு, சோற்றையுண்டான் கடன்முழங்கிற்று எனப் பிரித்து வேறுதொடராக்குவர். இதனைச் சிலர் மறுப்பர். அஃதெங்கனமெனின், நாற்குலத்தலைவரும், நாற்குலக்குலமகளிரும் தனித்தனியே இருவரிருவராய்க் கிடப்பிற்புல்லுதல் கூடும்; இம்முறையன்றி நான்குதலைவரும் ஒருநிரையே, பின்பு நான்குகுலமகளிரும் ஒருநிரையேயாக எண்மருமொருமுறையே கிடப்பிற்புல்லுதற்சொழில் கூடாது. இவ்வுவமை முதலாகப் பலவுவமைகளைக் காட்டிச் சொற்றொடர்புண்டென்றன்மாத் திரமேயன்றிப் பொருட்டொடர்பு சிறிதாயினுங் கூடாதென்று உவமேயங் கூறிமறுப்பர். இவ்வண்மைநிலைவிதியானது தகுதியவாய்நிலையைக்காட்டினும் மிகவும் விரியுமென்க. தொல்காப்பியர் இம்முன்றனையுமுள்ளடக்கி, “நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியும்” என்றார்.

(கக)

க௦௬. பொருத்தப் புணர்ச்சியப் பொருத்தமில்புணர்ச்சி
யிவ்விரு வகையு மொருங்கியல் புணர்ச்சி
யெனமுன் றென்பர் புணர்ச்சி யியல்பே
வழுவுடைப் புணர்ச்சியை மருவழி நான்கே.

இது பொது.

(௨௦)

க0எ. பொருத்தப் புணர்ச்சியை விரிக்கிற் பெருஞ்
மன்றியும் யாவரு மறைந்தனர் காண்க. (2க)

க0அ. ஆற்றொழுக் கடிமறி மாற்றிரண் டல்லர்
வெழுவகைப் பொருள்கோன் மருஉமொழி பொ
சிலவிடைப் பிறவரல் பண்பதி கார [ய்யுரை
மாதியாம் பதங்க ளவையு மன்றி
விசுதியுரு பும்மை முதலினுட் சிலவும்
பொருத்தமில் புணர்ச்சி யெனப்புகன் றனரே.

ஆற்றொழுக்கும் அடிமறிமாற்றும் பொருத்தப்புணர்ச்சியுளட்
ங்கும். ஏனையவற்றுக்குதாரணம் 'சுரையாழவம்மிமிதப்ப;' 'யானை
ச்சு நீத்துமுயற்குநிலை' முதலியவெழுவகைப்பொருள்கோளும்
பலரும் விரித்தனர் காண்க.

நுனிக்கொம்பர்; கடைக்கண்; அரைக்காசு; முன்றில் என
முன் பின்னாய் நின்றன்முதலியன மருஉமொழி.

'ஒப்பிலா மலடி பெற்ற மகனொரு முயற்கொம் பேறித்—தப்
பிலா காயப் பூவைப் பறித்தமை சாற்றி னாரே' முதலியனவெல்
லாம் பொய்யுரை.

வல்லமெறிந்த மல்லல்யானைப்பெருவழுதி என்றனே முறை
இதனிடையின் நல்லிளங்கோசர்தந்தையெனவரல் இடைப்பிறவர
லென்க. இச்செய்யுள்போலப் பெரும்பாலுமுளவென்க.

'இனிய வுளவாக வின்னாத கூறல்—கனியிருப்பக் காய்கவார்ந்
தற்று.' என்புழி இனிய கனி, இன்னாத காய் எனப் பின்னும் பிரித்
துப் பொருத்தலே பண்பு.

அதிகாரமாதியென்றது "அதிகா ரத்தா லவாய்நிலை தன்னால்"
என்னுஞ் சூத்திரத்திற்கூறிய, உதாரணமுழுதுங் கொள்ளுதற்
கென்க.

இதுவரை பதத்தோடு பதம் புணர்ந்த பொருத்தமில்புணர்ச்சி.

இனிப் பதத்தோடு விசுதி முதலிய பொருந்தும் பொருத்த
மில்புணர்ச்சி வருமாறு:—கொடிச்சேவலான்; செய்தவேள்வியன்;
கொண்டபகைவன்; உடைமரவுரியான் இவைபோல்வனவெல்
லாம் சேவற்கொடியான்; வேள்விசெய்தவன்; பகைகொண்டவன்;
மரவுரியுடையான் என்று விசுதி பொருந்தலே முறையென்க. 'செல்
வத்துளெல்லாந்தலை;' 'நடுவூருணச்சுமரம்' இவை போல்வனவெல்

லாம் செல்வமெல்லாவற்றுள்; ஊர்நடுவுள் என்றுருபு பொருந்த
 லேமுறையென்க. 'புணரிய நிலையிடைக் குறுகலு முரித்தே;' சாத்
 தன் வருதற்குரியனுமாவன் இவைபோல்வனவெல்லாம் புணரிய
 நிலையிடையுங் குறுகலுரித்து; சாத்தன் வருதற்கு முரியனாவன்
 என்றும்மை பொருந்தலே முறையென்க. முதலென்றதனால், ஒன்
 றினையுணர்ந்தான்; இரண்டினையிழந்தான் இவைபோல்வனவெல்
 லாம் அன்சாரியை பொருந்தலே முறையென்க. (உஉ)

க0கூ. இவ்விரு வகையு மொருங்கியல் புணர்ச்சி
 சிலவிடைப் பிறவர லெனத்தெளிந் தனரே.

உ - ம். வாளான் மருவாரை மாய வெட்டினான்; அறத்தை
 யழகு பெறச்செய்தான்; 'நீலமயி லேறிவரு மீசனருண் ஞான
 மதலை' இவைபோல்வனவெல்லாம் ஒருகாற்பொருந்தும், ஒருகாற்
 பொருந்தாதென்க.

பொருத்தப்புணர்ச்சியொன்றிருக்கவே ஏனையிரண்டுங்கொண்
 டதென்னெனின், புணர்ச்சிச்சிறப்பினும் அடி தொடை ஓசைமுத
 லிய செய்யுளுறுப்புச் சிறத்தலிற் கொண்டதென்று தெளிக. சிறு
 பான்மை சொற்கருங்குதற்பொருட்டென்றும், சொல்விரிதற்பொ
 ருட்டென்றுந்தெளிக.

இம்மூவகைப்புணர்ச்சியும் சிறப்பும், அச்சிறப்பின்மையும்,
 பொதுவுமாகிய வழுவற்ற புணர்ச்சியேயாமென்க. சோறுகடன்
 முழங்கிற்றுண்டானென்பதுபோலச் சிறவாத வழப்புணர்ச்சிய
 ன்று. புணர்ச்சி நான்காயிற்றென்க. (உங)

கக0. வழுவடைப் புணர்ச்சியைப் பலர்வகுத் தலினிலம்.

எழுத்தினுள் விலக்கியனவுஞ் சொல்லினுட் டிணைவழுமுதலி
 யனவுமென்க. (உச)

ககக. புணர்ச்சி விகாரம் புணர்ச்சியில் விகார
 மெனவிரண் டாகு மெழுத்து விகாரம்.

தொடர்மொழிக்கண்ணும், தனிமொழிக்கண்ணும் முறையே
 வருமென்க.

இது பொது, வருவன சிறப்பு. (உடு)

ககஉ. எழுத்திலக் கணத்தி னெழுந்த விகார
 மியாப்பிலக் கணத்தி னெழுந்த விகார
 மெனவிரு கூறும் புணர்ச்சி விகாரம்.

இவ்விருவகைவிகாரமும், ஈரிலக்கணத்தினும் எல்லாரும் விரித்தலின், யாம் விரித்திலமென்க. (உசு)

ககங். தோன்ற நிரிதல் கெடுதனிலை மாறுத
லெனநான் காகும் புணர்ச்சியில் விகாரம்.

நிலைமாறுதலாவது எழுத்துக்கள் ஒன்றனிலைக்களத்து ஒன்று சென்று தம்முள் வேறின்றி நிலைமாறுதல்.

உ - ம். செல் - சென்றீ; நில் - நின்றீ; யாது - யாவது இவை தோன்றல்.

‘உயர்திணைமேன;’ ‘அஃறிணைமேன;’ ‘உரிச்சொன்மேன;’ ‘கண்ணகன்பரப்பு;’ வாளான்வெட்டினான் இவை லகரம் னகரமாய்த் திரிந்தது. மலையில்வீழ்ருவி; மழைபெய்யில் வாழலாம் இவை னகரம் லகரமாய்த் திரிந்தது. ‘சுழியோ டெறிபுனற் பொன்னிநன் னாடன்’ இது குற்றெழுத்து டெட்டெழுத்தாய்த் திரிந்தது. மாசி - மாசி இது ககரஞ் சகரமாய்த் திரிந்தது. இவை திரிதல்.

யாவர், யார்; யானை - ஆனை; யாடு - ஆடு இவை கெடுதல்.

தசை, சதை; வைசாகி, வைகாசி; நாளிகேரம், நாரிகேளம்; ‘காமவிதி கண்முகம் மருங்குல்வாய் துகடினி’ காவி மதி துகடினி இவை நிலைமாறுதல்.

புணர்ச்சிவிகாரத்திற்கும், புணர்ச்சியில்விகாரத்திற்கும் வேறு பாடென்னெனின், முன்னது வருமொழிநாற்கணநோக்கியாவது, வேற்றுமை அல்வழி நோக்கியாவது, அடிதொடையோசை மூன்று நோக்கியாவது, இன்னும் யாதானுமோர்காரணத்தால் விகாரப்படுமென்க. பின்னது ஒர்காரணமுமின்றியே விகாரப்படுமென்க. ()

ககசு. இந்நான் கியல்பு மியம்புவர் மொழிக்கும்.

எ-து. ஒர்காரணமுமின்றியே தோன்றன்முதலிய நான்கும் பெறுஞ் சொற்களென்றவாறு.

உ - ம். சாத்தன்பசித்துண்டான். எ-ம். குருவி ஞீஇ. எ-ம். பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்; பெயர், வினை, இடை, உரி. எ-ம். நுனிக்கொம்பர், கடைக்கண், அடிநா, இடைநா, கடைநா, அரைக்கூசு, முன்மாலை, பின்மாலை, வந்தானுமுது, செய்தான்மாடம், இருந்தான்குன்றம். எ-ம். நான்கும் முறையே காண்க.

இனிச் சொற்கள் இங்ஙனந்தமிழ்மொழிவிதியால் நிலைமாறு தலுமன்றி, வடமொழிவிதியால் நிலைமாறுதலுமுள. உ-ம். செய்த வேள்வியர்; எய்தியசெல்வத்தர்; கழிந்தவுண்டியர்; வேண்டாவயிரார்; அருங்கேடன்; கொண்டகூழ்த்தாடி; கூப்பியகையினர்; வெறுத்தவாசையர்; பொறுத்தசடையினர்; கெட்டவறுமையர்; விட்டவவாவினர்; வேர்த்துவெகுளார்; கொழுநற் றெழுதெழுவாள்; வாய்பிளந்துறங்கினான்; குறட்டைவிட்டுறங்கினான் எனவரும்.

இனித் தமிழ்மொழிவிதியால் நிலைமாறுதற்கும், வடமொழி விதியால் நிலைமாறுதற்கும் வேறுபாடென்னெனின், நிலைமொழியும் வருமொழியுந்திரியாது தம்முள் நிலைமாறுதல், திரிந்து தம்முள் நிலைமாறுதலென்க. உ-ம். 'வைக்குந்தன்னுளையெடுத்து;' 'பருகுவன் பைதனூ யெல்லாங் கெட.' எ-ம். வாய்பிளந்துறங்கினான்; குறட்டைவிட்டுறங்கினான். எ-ம். முறையே காண்க.

இனிச் சொற்கள் யாதானுமோர்காரணத்தாற்றேன்றன் முதலிய நான்கும் பெறுதலைப் பலரும் விரித்தலின், விரித்திலமென்க.

பெயரென்பது பேர். எ-ம். நீயிரென்பது நீவிர், நீர். எ-ம். எவனென்பது என்னை, என். எ-ம். பொழுதென்பது போழ்து; போது. எ-ம். குண்டரென்பது குண்டு, குண்டர், குண்டு, நண்டு, நெண்டு. எ-ம். தெங்கின்காய் தேங்காய். எ-ம். இன்னு மிவைபோல ஓர்காரணமுமின்றியே வரும் விகாரமெல்லாம் இவ் விருகுத்திரத்திற்கூறிய எண்விதியுளடக்கிக்கொள்க. (உஅ)

ககடு. விகாரத் தாற்பொருள் வேறு படுதலும்
விகாரத் தாற்பொருள் வேறு படாமையு
முளவென மொழிப வுணர்ந்திசி னேரே.

உ - ம். கா, காவி, காவிரி. எ-ம். ஆரம், அரம்; அன்பன், அற்பன். எ-ம். பாலாறு, பாலா, பால், பா; மாலைபெற்றாள், மால் பெற்றாள்; தாரைகுறித்தான், தார்குறித்தான். எ-ம். மூவிகார மும் முறையே வரப் பொருள் வேறுபட்டது காண்க.

-புளியங்காய்; காமத்துப்பால்; உரியநெய். எ-ம். 'திருத்தார் நன்றென்றேன்றியேன்;' பொன்குடம், பொற்குடம்; ஏழுகடல், எழுகடல். எ-ம். பாலைவிரும்பினான், பால்விரும்பினான்; மீனைவெறுத்தான், மீன்வெறுத்தான்; ஆதன்நந்தை, ஆந்தை; பூதன்நந்தை, பூந்தை; கொற்றன்நந்தை, கொற்றந்தை; சாத்தன்நந்தை, சாத்தந்தை; கொற்றனுக்கு மகனாகிய கொற்றன், கொற்றங் கொற்றன்;

அகங்கை, அங்கை. எ-ம். மூவிகாரமும் முறையே வரப் பொருள் வேறுபடாதது காண்க. (உக)

ககசு. காரண மதனையே யிடுகுறி யாகவு
மிடுகுறி யதனையே காரண மாகவும்
பலசொல் லினையே யொருசொல் லாகவு
மொருசொல் லினையே பலசொல் லாகவுங்
கருதுவ ரொரோவழிக் கற்றறிந் தோரே.

உ - ம். கரிகரம்; பணிபணம்; வேலன்வேல் இவற்றுள் யானை, பாம்பு, முருகன் என இடுகுறியாகவே பொருள்கொள்வர். இஃ தன்றியும், பிறைசூடி, சக்கிரபாணி, கணபதி, சூரனைவென்றான், சிவகாமி, மலர்மாது, உலகமாதா, தெய்வயானை இக்காரணப்பெ யர்களை ஓர்மகனுக்கும், ஓர்மகளுக்கும், ஓரொருதிற்கும், ஓர்பசுவி ற்கும் பொருத்தி இடுகுறிப்பெயரென்றே கொள்வர்.

“மொழிப்பொருட்காரணம்” என்னுஞ் சூத்திரத்தில் இடுகுறி களையெல்லாங் காரணமாகக் கொண்டது காண்க.

வாள்போலும்வேற்கண்; கோடாதசெங்கோல்; ‘வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன்;’ ‘அடியளந்தான்றாயதெல்லாம்’ இவற்றுள் கண், கோல், கோலன், அரி என ஒரு சொல்லாகவே கொள்வர். இஃதன்றியும், சும்பகாரன், இசைகாரன், அலங்காரம் இவற்றையும் ஒரு சொல்லாகவே கொள்வர்.

பொருப்பன் இதனுள் பொருப்பென்னு முரிமைப்பொருளை யுடையான் முருகன் என்றும், பொருப்பிற்கிறைவனாகிய குறிஞ் சிமன் என்றும், பலசொல்லாகவே கொள்வர்.

இந்நான்கிற்குஞ் சொற்கிடந்தபடியே பொருள்கூறில் இலக் கணவழுவாதனோக்கி, இங்ஙனம் மாறுபடச் சூத்திரஞ்செய்தன மென்க. இலக்கணவழுவாதலை விரிக்கிற்பெருகும். (௩௦)

ககஎ. பகுபதத் திலக்கணம் பகருங் காலைப்
பகாப்பதந் தொடர்மொழி யிரண்டினுட் படாம
லொருமொழி யீற்றினுந் தொடர்மொழி யீற்றினும்
பின்மொழி கெட்ட முன்மொழி யீற்றினு
முன்மொழி கெட்ட பின்மொழி யீற்றினு
மளவிலை யாகி வரும்விகு திகளிற்
பொருந்தும் விகுதிகள் பொருந்த லன்றியும்

வேற்றுமை யுவம வருபுக ளிடைநிலை
 சாரியை நான்குந் தனித்தும் பொருந்தியும்
 வேற்றுமைப் பொருள்களை யேற்று நின்று
 மொவ்வொரு வேற்றுமை வெவ்வே ருகியு
 மிதனை யுடைய திதுவென நின்று
 மிதன துடைமை யிதுவென நின்று
 மிடப்பொரு ருணர்த்தும் வினாச்சுட் டெண்பெற்
 விடைச்சொல் லாகவே யெழுந்து நின்றுந்
 தன்மை மாத்திரந் தானாய் நின்றும்
 பெயர்ச்சொன் முதலா நான்கினும் பிறந்தும்
 பெயர்தா னறுவகை யாகப் பிரிந்தும்
 பகுபதமாயினும் பலகுணப் படலாற்
 பகாப்பத மென்னப் பெயர்பட லன்றியும்
 வினைக்குறிப்பு முற்று வினைக்குறிப் புப்பெய
 ரிருவகை யெச்ச மெனப்பெயர் பெற்றும்
 பகாப்பதப் பொருள்படப் பகுபத மாகியும்
 பகாப்பதச் சொற்படப் பகுபத மாகியும்
 பகுத்தலை யேற்றும் பகாமையை யேற்று
 மிவ்விரு குணத்தையு மொருங்கே யேற்றும்
 பலசொல் லொருபொரு ளாகப் பட்டும்
 பலபொரு ளொருசொல் லாகப் பட்டு
 மின்னும் பலவா யியலு மென்ப.

குதிரை பகாப்பதம், கருங்குதிரைக்கால் தொடர்மொழி, இவ்
 விரண்டுமல்லனவெல்லாம் பகுபதமே என்று கொள்ளுதற் பொரு
 ட்டு இரண்டினுட் படாமலென்றும்.

உ - ம். வேலன் என ஒருமொழியீற்றின் விகுதி பொருந்
 தியது.

சேவற்கொடியன்; 'தொடியணிதோளன்'; 'செந்நிறக் குடுமி
 வெண் சேவற்பதாகையன்' எனத் தொடர்மொழியீற்றின் விகுதி
 பொருந்தியது.

தெலுங்கன் சொல்லுதற்றொழிலையுடைய பாடை தெலுங்கன்
 சொல்லு எனற்பாலது தெலுங்கு எனப் பின்மொழிகெட்டமுன்
 மொழியீற்றின் விகுதிபொருந்தியது. வடுகுமது. 6

பஞ்சவிலக்கணத்தான், எழுத்திலக்கணத்தான், நாற்கவிஞன், ஆசுகவிஞன் எனற்பாலன இலக்கணத்தான், கவிஞன் என முன் மொழிகெட்ட பின்மொழியீற்றின் விசுதி பொருந்தியது.

அருளை, அருட்கண், அருள்போல, அருளாநின்று, அருள்ஈன்று, கோன் காமத்து என வேற்றுமையுருபும், உவமவுருபும், இடைநிலையும், சாரியையும் தனித்துப் பொருந்தின. தனித்து மென்றவும்மையால், அருளினை, அருளின்கண், வானம்போல, உண்ணாநின்றனன், கோன்மை, காமத்தின் எனக்கலந்தும் பொருந்தின.

குழையினையணிந்தவன் குழையன்; தமிழைச்சொல்வான் தமிழன்; பொன்னையுடையான் பொன்னன்; மருந்தினைக்கூட்டுவான் மருத்துவன்; கூத்தினைப்பயின்றவன் கூத்தன்; மூன்றென்னு மெண்ணைப்பெற்றவர் மூவர். எ-ம். தொல்காப்பியனாற் செய்யப்பட்டநூல் தொல்காப்பியம்; [அகத்தியம் அவிநயமுதலானது மது.] கணக்கான்முயன்றுண்பவன் கணக்கன்; ஆற்றலான்வென்றவன் ஆற்றலான்; மானத்தாற்கெட்டவன் மானி; காமத்தான் மயங்கினவன் காமி; பிணியான்வருந்துகின்றவன் பிணியன். எ-ம். ஆரூர்க்கிறைவன் ஆரூரன்; சிவனுக்கடியான் சைவன்; பகவற்குப்பாடியாடினான் பாகவதன்; அரசற்குமகள் அரசி. எ-ம். வடக்கினின்றும் வந்தவன் வடமன்; வாணிகத்தினையினான் வாணிகன். எ-ம். சிவனதுசமயம் சைவம்; மரத்தினது கொம்பு மரத்தது; கோட்டது நுனி கோட்டது; எழுத்தினதிலக்கணம் எழுத்தது; சூத்திரத்தினதுபொருள் சூத்திரத்தது; குழலினதோசை குழலது. [தமன்முதலாகிய பன்னிருகிளைப்பெயருமது.] எ-ம். மதுரைக்கணிருந்தவன் மதுரையான்; விசாகநாளிற்பிறந்தவன் விசாகன்; அரசுகுலத்திற்பிறந்தவன் அரசன்; அம்பலத்திலாடினவன் அம்பலவன். எ-ம். வேற்றுமைப்பொருள்களையேற்றுநின்றன.

இதனையுடையதிது; இதனதுடைமையிது இவ்விரண்டனையுந்திணைபாலிடங்கடோறுமொட்டி, இவற்றிற்குதாரணம் முன்னும் பின்னும் காட்டினவற்றுட்காண்க.

யாண்டு, யாங்கு, எங்கு, எங்கண், எவண், யாவண், எங்ஙனம், யாங்ஙனம். எ-ம். ஆன, ஈன, அங்கு, இங்கு, உங்கு, ஆங்கு, ஈங்கு, ஊங்கு, அவண், இவண், உவண், அம்பர், இம்பர், உம்பர், அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம். எ-ம். ஒருவயின், இருவயின், மூவயின், எண்வயின். எ-ம். ஜடப்பொருளுணர்த்தும் வினாச்சுட்டெண் பெறவிடைச்சொல்லாகவேயெழுந்து நின்றன.

வெண்மை, வெளுப்பு, வெள்ளை, கருமை, கறுப்பு, ஆண்மை, பெண்மை, கோன்மை, ஆடுதல், ஆடல், ஆட்டம் எனத்தன்மைமாத்திரந்தானாய் நின்றன.

குழையன், உண்டான், மற்றது, மற்றையான், குழவி, மழவன், மகவு எனப் பெயர்ச்சொன்முதலா நான்கினும் பிறந்தன.

பெயரறுவகையாய்ப்பிரிதல் நன்னூலார் விரித்தனர், அதனால் விரித்திலமென்க.

படலாற்பெற்றென்க. ஐந்துபெயர்பெற்றது பலருரைகளானும், பலர்நூல்களானுங்காண்க. பகுபதமென்னும் பெயர்கூடில், ஆறென்றே கொள்க.

‘குறியெதிர்ப்பை நீர துடைத்து;’ ‘மாதர் மனையாட்சி யாள்;’ ‘வண்ணவண்டின்குரல் பண்ணைபோன் றனவே;’ ‘நுணிக்கொம்பர்;’ ‘நத்தம்போற்கேடும்;’ ‘சோதி வாயவுங் கண்ணவுஞ் சிவந்தன;’ ‘வானந் துளங்கிலென்;’ ‘இருவயிற் பெயரொடும்;’ ‘பொருண்மை தெரிதலுஞ் சொன்மை தெரிதலும்’ என்புழி நின்ற பகுபதங்களை, நீர், மாது, பண், கொம்பு, நத்து, வாய், கண், வான், இரண்டு, சொல், பொருள், எனப் பகாப்பதமாகவே பொருள்கொள்வர். இதனைத் தமிழ்நூலார் பகுதிப்பொருள்விசுதியென்று பெயரிட்டு வழங்குவர்.

‘இல்லதெ னில்லவண் மான்பானால்;’ அப்படைக்காயிரம்பாய்மா வந்தன; ‘களிமடிமானி;’ அவனினு மிவன்குணம்; கவிவந்தான்; இறைகாக்கும்; கோவுண்மைகூறுவான்; ஆயிரந்தச்சச் செய்த தேர்; பத்துக்கொல்லுச்செய்தவிருப்புலக்கை; மூவேந்து சொன்ன மொழி; [அரசுமமைச்சுமது.] இருவர்க்குநடுவிவன்; பேதை தொழுதாள்; [பெதும்பைமுதலாறுமது.] இவற்றுள் நின்ற பகாப்பதங்களையெல்லாம், மாண்பினுள், பாய்மாவுடையார், களியன், மடியன், குணவான், கவிஞன், இறைவன், கோண், தச்சர், கொல்லர், வேந்தர், அரசர், அமைச்சர், நடுவன், பேதையாள், [பெதும்பைமுதலாறுமது.] எனப்பகுபதமாகவே பொருள்கொள்வர். இதனைத் தமிழ்நூலார் ஆகுபெயருள் அடக்கி வழங்குவர்.

பகுத்தலையென்றன்முதன்முன்றும் முன்னர்க் காட்டினவற்றுட்காண்க. அவை குழையன், ஊரன். எ-ம். ஆன, ஈன. எ-ம். அங்ஙனம், இங்ஙனம். எ-ம். போல்வனவென்க.

கள்ளன், திருடன், சோரன் எனப்பலசொல் ஒருபொருளாகப்பட்டுவந்தன.

அரசன் என்பது அரசுகுலத்திற்பிறந்தவன், அரசனுக்குப் பிறந்த வேறொருசாதியான், அரசனது தொழிலையேற்ற வேறொருசாதியான், அரசுகுலத்திற்பிறந்து வேறொருசாதியாய் வழுவினவன் என்றும், மாண்டான் என்பது பஞ்சத்தில், படையில் மாண்டான், குணத்தில், பொறையில், கல்வியில், ஒழுக்கத்தில் மாண்டான் என்றும் பலபொருள்படுதலின், பலபொருளொருசொல்லாகப் பட்டு வந்தமை காண்க.

இன்னும் பலவென்றதனால், வயிறன், பல்லன், பொய்யன், தோளன், அறிவன் இவைபோல்வனவெல்லாஞ் சொற்கிடந்தபடி பொருள்படாமல், எல்லார்வயிற்றைக்காட்டினும் பெருவயிறன், எல்லார்பல்லைக்காட்டினும் பருத்து நீண்டியர்ந்த பல்லன், யாவரும் பொய்யும் மெய்யுங்கலந்து சொல்வர் இவன் மிகவும்பொய்யன், எல்லார்தோளினும் பலமுள்ள தோளன், உலகரறிவுபோலன்றி மயக்கந் தீர்ந்தவறிவன் என்று பொருள்படுவனவும், கண்டனையது. விழுங்கியற்று, கண்டனையர், கண்டன்ன, கண்டனைய, கண்டாங்கு, ஆகியாங்கு, கண்டற்றால். எ-ம். மயிலன்னாள், புலிபோல்வான். எ-ம். சைவன், பார்வதி, கார்த்திகேயன், காங்கேயன், வைனதேயன். எ-ம். முதற்கண் உவமவுருபு, விசுதி வருவனவுமென்க.

இனி “அன்னான்” என்னுஞ்சுத்திரத்தால் நன்னூலார் விசுதிகளை யளவுசெய்திருக்கவே அளவிலையாகி வரும் விசுதியென்ற தென்னெனின்;—தெலுங்கு, வடுகு, அருளு, வாரு, சொல்லு. எ-ம். அகத்தியம் தொல்காப்பியம், அவிநயம், மகன், மகள், மகார், பிறன், பிறள், பிறர், அவ், இவ், உவ், எவ், கோன். எ-ம். ஆண்மை, பெண்மை, உடுக்கை, படுக்கை, காப்பு, புணர்ப்பு, புணர்ச்சி, மகிழ்ச்சி, குழவி, மகவு. எ-ம். வடமன், தென்மன், எழுதுதல், ஆடுதல், சாக்காடு, வேங்காடு, உணப்பாடு, தினப்பாடு, ஆக்கம், ஆட்டம், பாய்த்துள், செய்யுள்; வாராணை. எ-ம். உயிர், மெய், உயிர்மெய், சொல் ஆகிய நான்கு விசுதிகளும் அளவின்றி மிகவும் பரந்துவருதனோக்கி, சிறுபான்மை பயன்படும் பொதுவிசுதிகளை யெல்லாமொழித்துப் பெரும்பான்மை பயன்படும் வினைமுற்றொன்றற்கே வேண்டுஞ் சிறப்பு விசுதிகளை மாத்திரமே அளவு செய்தாரென்று கொள்வதல்லது, எல்லாவிசுதிகளையும் அளவு செய்தாரென்று கொள்ளற்க. அன்றியும், அவர் பெயரியலிற்கொண்ட விசுதிகளும், வினையெச்சத்திற்குக் கொண்ட பன்னிரண்டு விசுதிகளும், தொல்காப்பியர் அவ்வெச்சத்திற்குக் கொண்ட பின், முன், கால், கடை, வழி, இடத்து முதலிய விசுதிகளும், அவ்விரு

வருமெடுத்து ஒதாத 'அவாவுண்டேல்,' அற்றால், பாடி, ஆடி, ஆய், போய் முதலிய விசுதிகளும், மூன்றனுளடங்காத 'மகனெனல் மக்கட்பதடியெனல்' முதலிய பலவகை வியங்கோள்விசுதிகளும், இன்னும் பாட்டு, நக்கு, தேற்று, வீச்சு, ஒத்து முதலிய வற்றுள் இடைநிலைத்தன்மைப்பட்டு ஒற்றுக்களாய் வரும் விசுதிகளும், அளவிறந்து வருதனோக்கியென்க. அவரெடுத்தோதியது சிறப்புவிசுதியேயென்றது எற்றற்பெற்றீரெனின்;—அன்விசுதியை ஈரிடத்திற்கூறுதலானும், "இன்ன பிறவும் பொதுச்சாரியையே" என்றற்போலப் பொதுவிசுதிகளையென்றது "வினையின் விசுதி" என்றமையானும், இம்முறையே வினையியலுள் முற்றொன்றற்குமாத்திரமே யெடுத்துக்கூறுதலானும், ஆண்டும் அன்விசுதியை ஈரிடத்திற்கூறுதலானும், இம்முற்றுவிசுதிகளிற் சில பிறவற்றினுஞ் செல்லினுஞ் செல்கவென்னுங் கருத்தால் எதிரது தழீஇயவெச்சவும்மையோடு "பெயரினுஞ்சிலவே" என்றமையானும், பொதுவிசுதியாயிற் பெயரினுஞ்சிலவேயென்றாராதலானும், பகுதியிடைநிலைகளுள் முற்றொன்றற்கே சிறப்பித்துக் கூறி ஏனைப்பகுதியிடைநிலைகளையொழித்தமைபானும், இவ்விசுதிச்சூத்திரத்திற்கு முன் பின்னின்ற சூத்திரக்கருத்துக்களானும், பெயரியலுள்ளும் வினையியலுள்ளும் வேண்டும் விசுதிகளை அவற்றிற்கு வேறுகவெடுத்தோதலானும், யாங்காட்டிய நால்வகைவிசுதிகளையொழித்தமையானும், இன்னும் பலவாற்றினுமென்க. பிறவாவன ஈரெச்சங்களும், பெயர்ப்பகுபதங்களும், மற்றது, மற்றையான் முதலிய இடைப்பகுபதங்களும், மழவன் முதலிய உரிப்பகுபதங்களுமென்க. இக்கருத்தறியாதார் அச்சூத்திரம் பொதுவென்றும், வினைக்கும் பெயர்க்குமே பொதுவென்றும், அன்விசுதி கூறியதுகூறலென்னுங்குற்றமென்றும், ஒன்றன்விசுதி மற்றொன்றிலன் விசுதியென்றும், சூத்திரம் பிழைபட்டதாகக் கருதித்திருத்தித் திருத்தினமென்றும், இன்னும் பலகருதிமயங்குவரென்க.

இனிப் பொருந்தும் விசுதிகள் பொருந்தலென்றதென்னெனின், குழையன் இகரம்பெறுது; செட்டி அன்பெறுது; காதறை இரண்டும் பெறுது; வில்லன் வில்லி இரண்டும் பெறும்; இத்தன்மை நோக்கியென்க.

இனிப் பதத்தோடு ஐவகையிடைச்சொற்களும் பொருந்துதல் தொடர்மொழியன்றொ பகுபதமென்றதென்னெனின், குழையன். எ-ம். சாத்தனதாடை, ஆடைசாத்தனது. எ-ம். பவளம் போல்வாய், வாய்புவளம்போலும். எ-ம். உண்ணுநீன்று. எ-ம்,

கோன்.ள்-ம். வருவனவற்றிற்குப் பலருரைகளானும்; முற்றக்கற்ற பெரியோரைக் கேட்டலானும், தொடர்மொழியன்றென்பது தெனிக. நன்னூலார் பதத்தோடிடைச்சொற்பொருந்தலைப் பகுபத முடிப்புழித் தனிமொழியென்றும், அல்வழிபதினான்களுள் தொடர்மொழியென்றும், அங்ஙனம் அல்வழிச்சந்தியென்றும், உருபியலின் வேற்றுமைச்சந்தியென்றும், “அ இ உம்முதற்றனிவரும்” என்றும், “குறிப்பெனென் பகுதியிற் றனித்திய லின்றி” என்றும், இன்னும் பலவிடங்களினும் பலவழிப்படக் கூறினார்; தொல்காப்பியரும், வடநூலாரும். ஆகையால், முற்றக்கற்ற பெரியோரைக் கேட்கவென்றும். யாஞ் சிலவற்றிந்தனவற்றை விரிக்கின், யிகவும் பெருகுமென்க.

ஐந்துமென்னுது நான்குமென்றதென்னெனின், விசுதி பொருந்திப் பகுபதமாதலே பெரும்பான்மை நோக்கியென்க.

வேற்றுமைப்பொருள்களையேற்று நின்றுமென்னுது ஒவ்வொருவேற்றுமை வெவ்வேறாகியுமென்றதென்னெனின், ஒவ்வொருருபின்கட்பலபொருள் வருதலேக்கியென்க.

பகாப்பதமென்னும் பெயரைப் பிரித்ததென்னெனின், பகுபதமென்னும் பெயர் பெரும்பான்மை, பகாப்பதமென்னும் பெயர் சிறுபான்மை, ஊனான்கும் பொதுவென்று கொள்ளுதற்பொருட்டென்க. (156)

ககஅ. வேற்றுமை வழியோ டல்வழி யன்றியு
மவ்விரு வழியு மடங்கும் பொதுவழி
யம்முன் றுள்ளே யடங்கா வழியு
மெனநான் கென்றே யியம்புவர் சந்தி.

பொதுவழிகொண்டதென்னெனின், பொதுத்திணை, பொதுப்பால், பொதுப்பெயர், பொதுவினை, பொதுக்காலம், பொதுவெச்சம், பொதுமுற்று, பொதுவிடம் முதலியவற்றைத் தேர்ந்து கொள்க.

அடங்காவழிகொண்டதென்னெனின், அலி, பேடு, உலகம், தெய்வமுதலியவற்றிற்குச் சொற்பொருள் திணை பால் முதலிய தொடுக்கிற் சிறப்புமன்று, பொதுவுமன்று, ஒன்றினுமடங்காவழி போலவென்க.

வேற்றுமைவழி அல்வழிக்குதாரணம் வெளிப்படை. ஏனையவற்றிற்குதாரணம் வருமாறு:—அஞ்செவி, அங்கை, கருப்புவேலி, உரைநூல், நூலுரை, மதிமுகம், முகமதி, புலிகொன்றது, நாய்

கடித்தது, போல்வனவெல்லாம் பொதுவழிச்சந்தி. பொருபடை, கருங்குதிரை; படைபடை, பஃபத்து, வயிறுமொடுமொடென்றது; முன்றில், முயற்கோடு, சாத்தன் சோற்றைப் பகற்கட்ப சித்துவிருந்தோடுண்டான் இவைபோல்வனவெல்லாம் அடங்காவழிச்சந்தி.

இனிப் பொதுத்திணை முதலேந்தும் வெளிப்படை. ஏனைமுன்றும் வருமாறு: ஓடியசாத்தன், ஓடியவந்தான் பொதுவெச்சம். செய்யுமென்பது பொதுமுற்று. இவன் சொன்னசொல் என்பது தன்மைக்கும், முன்னிலைக்கும், படர்க்கைக்கும் பொதுவிடம். தன்னொடு படுக்குந் தன்மைப்பன்மையும், முன்னிலை கூடிய படர்க்கையும் முன்னிலையும் பொதுவிடம் என்றலுமொன்று.

அடங்காவழிச் சந்தியை விரிக்கிற்பெருகுமென்க. (௩௨)

கககூ. வேற்றுமை வழியீ ரெட்டாய் விரியு
மூவெட் டென்று மொழியவும் பெறுமே
யேனைமூ விரியு மியம்பிற் பெருகும்.

உ - ம். சாத்தன் வந்தான்; சாத்தனானவன் வந்தான்; குயில் வாராய்; குயிலே வாராய். ஒழிந்த பன்னிரண்டும் வெளிப்படை.

சாத்தனையெனப் பதத்தோடுருபு புணர்தலைச் சிலர் வேற்றுமைச்சந்தியென்று கொள்ளாமையின், மூவெட்டென்றிலம். அவர்க்கவையெங்குமடங்குமென்றிற் பருபதத்திலடங்குமென்க. அக்கருத்து வடநூலினுமறிக. (௩௩)

க௨௦. பெயர்முற் றெச்சமோ டுருபைந் தடுக்கே
யிரட்டைக் கிளவியோ டிருமுன் றவைதா
மொன்றுபல வடுக்கல் வேறுபல வடுக்கல்
விதியா யடுக்கன் மறையா யடுக்கல்
விதிமறை கூடி விரவி யடுக்கல்
பலசொற் கூடியோர் பொருளா யடுக்கல்
பலபொருட் கேயொரு சொல்லா யடுக்க
லிருவகை தனக்கும் பொதுவா யடுக்க
லியல்பா யடுக்கல் விகாரமா யடுக்க
லாதியாப் பலவு மறைகுவர் புலவர்.

உ - ம். 'அரியானை யந்தணர்தஞ் சிந்தை யானை;' 'கண்டுகேட்டுண்டியிர்த்துற்று' இவை ஒன்றுபலவடுக்கல்.

வாளான் மருவாரை வழிக்கண் வெட்டினான் இது வேறுபல வடுக்கல்.

‘புரைதீரா மன்னா விளமை;’ ‘ஏவவுஞ் செய்கலான் ருன்றே ரான்;’ ‘இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன்.’ இவை மறையா யடுக்கல்.

சாத்தனைக் கண்டு கொற்றனைக் காணாது வந்தான்; சோறுண்டு கைகழுவாது வந்தான் இவை விரவியடுக்கல்.

படைபடை; வயிறு மொடுமொடென்றது இவை பலசொற்கூ டியோர்பொருளாயடுக்கல்.

ஒவ்வொருவர்க்கே யிவ்விருபணங்கொடு; இப்பலசரக்கைக் வெ வ்வேறுக்கு; ‘மாற்றருநீ ருறையனநற் பறவைகணற் காலி மன்னி யிடம் பஃபத்து,’ இவை பலபொருட் கோர்சொல்லாயடுக்கல். வே றுவேறு என்பன ஒருகால் அவனும் வேறு இவனும் வேறு எனப் பலபொருளாயும், ஒருகால் அவன் வேறுவேறென விரைவுபற்றி ஒருபொருளாயுநிற்கும். ஏனையவெல்லாம் வெளி.

இரட்டைக்கிளவியைப் பிரித்ததென்னெனின், இது இலையீர ட்டை, பூவிரட்டை, காயிரட்டை, விரலிரட்டைபோல ஒற்றுமை ப்பட்டு நின்றலானும், அவ்வைந்தும், மக்களிரட்டை, விலங்கிரட் டை, முட்டையிரட்டை, கையிரட்டை, காலிரட்டை போல வேற்றுமைப்பட்டு நின்றலானுமென்க.

ஆதியென்றதனால், பசித்து வந்த சாத்தன் சோற்றிற்குப் பட் படத்தான் என ஒருதொடர்க்கண்ணே அவ்வாறுமடுக்குதலும், அவற்றுட்சில குறைந்தடுக்குதலுமுதலானவெல்லாங்கொள்க. ()

கஉக. அடுக்கல் லவையு மடுக்கவை போல்வரு மவ்வடுக் கணியினு ளளவிலை யென்க.

உ - ம். ‘பொய்யாமை டுபாய்யாமை யாற்றின்;’ ‘இறந்தா ரிறந்தா ரனையர்.’ எனவரும். (௩௫)

கஉஉ. பொருளைப் பொருளெனல் பொருளல் லதனையே பொருளென லிதுபொரு ளன்றென் றறிந்து யிதுவே பொருளென லெனமுன்று துணியே.

உ - ம். நிலம், நீர், நெருப்பு முதலிய பொருள்களை அதுவது வாகவே துணிதல். பித்தனையெப் பொன்னென்றும், பழுதையைப் பாம்பென்றும், சிப்பியை வெள்ளியென்றும், குற்றியை மகனென் றும் துணிதல். பிறனொருவனை மாதாப்பிதாவாகத் துணிந்து திதி

கொடுத்தலும், மண் மரம் சிலை செம்பு முதலானவற்றைத் தெய்வமென்று துணிந்து பூசைசெய்தலும், வீட்டையறிவிக்குமகனைக் கடவுளென்று துணிந்து அவன்கருத்தின்வழியே நின்றலும் போல்வன.

சொற்களும் பொருளாதலால் அவற்றிற்கும் அத்துணிவுகொள்க. பெயர் வினை இடை உரிகளை அதுவதுவாகவே துணிதல். சொக்கலிங்கமென்பதை முழுதுங்கலிங்கமென்னும் பொருள்பட்டச் சகரவேகாரநெட்டெழுத்து மொழிமுதலாகத் துணிதலும், 'அடிஞானமான்மாவிற்றேரன்றும்' என்பதை மூலஞானமெனத் துணிதலும், அத்துவிதமென்பதனை இரண்டில்லையெனத் துணிதலும் போல்வன. 'மாணடிசேர்ந்தார்' என்னும் வினையைப் பெயராகவே துணிதலும், 'வேலொடுநின்றான்' என்னுமுருபிடையைக் கொண்டென்னும் வினையாகவே துணிதலும், முழுதும் வாரான் என்புழி வாரானென்னும் வினையின்மையை வினையுண்மையாகவே துணிதலும், 'அறவினை யாதெளிற் கொல்லாமை' என்புழிச் செய்யாமையென்னும் மறையைச் செய்தலென விதியாகவே துணிதலும் போல்வன.

எல்லாப்பொருள்களும் அவற்றையறிவிக்கு மெல்லாச்சொற்களும் இம்மூன்றனுள் அடங்குமென்க. இவற்றுள், முன்னதும் பின்னதும் வழுவன்று, நடுவது வழுவேயென்பது "பொருளல்லவற்றைப் பொருளென் றுணரு—மருளாளு மாணப் பிறப்பு:" "நில்லா தவற்றை நிலையின வென்றுணரும்—புல்லறி வாண்மை கடை." என்பனவற்றாலறிக. கூடாவொழுக்கமென்னும் அதிகார முழுதுமது. (௩௬)

௧௨௩. அன்பரு ளாசையோ டறிவறி யாமையிவ்வைந்தாற் றுணிதலம் மூன்றனு ளடங்கும்.

என்பது வெளி.

(௩௭)

௧௨௪. ஒருதொடர் பலதொட ரெனத்தொட ரிரண்டே.

உ - ம். சாத்தன் அரிசி நெற் பயறு முதலானவை கொண்டு வந்தான்; கொற்றன் பூவிலை காய் பழமுதலானவை கொண்டு வந்தான்; தேவன் மிளகு புளி கடுகு முதலானவை கொண்டு வந்தான்; சூதன் சீலை தாலி பூண் அணி முதலானவை கொண்டு வந்தான்; அரசனக்காலத் தமைச்சொடு வந்தான்; தலைவன் றலைவிக்குத் தாலிகட்டினான் இப்பலதொடர்களும் வரைவென்னும் ஒருபொருட்கண்ணேவருதலின் ஒருதொடரேயாம். அங்ஙனமுதல், வந்தா

னென்னுமைந்துமுற்றையுஞ் செயவென்னுமெச்சமாக்கி, நோக்குக. இக்கருத்து “வினைமுற் றேவினை யெச்ச மாசலும்” என்னுஞ் சூத்திரத்துட் “கானவிரிய” என்னுஞ் செய்யுளிற்காண்க.

சாத்தனை வரைவிற்சூ வடக்கனுப்பினான்: கொற்றனையிழவுக்குக் கிழக்குப்போக்கினான்: தேவனை நெற்கொள்ளத் தெற்கே யேவினான்: பூதனைத் தேன்விற்க மேற்கே செலுத்தினான். இவையெல்லாம் ஒருவன்வினையேயாயினும் ஒன்றற்கொன்று மறையாய்ப் பொருத்தமின்மையாற் பலதொடரேயாமென்க. இக்கருத்துப் “பேசரியவராகம்” என்னுஞ் செய்யுளிற்காண்க.

இவற்றை வடநூலார் ஏகவாக்கியம், பின்னவாக்கியமென்பர். அதனான் மொழிபெயர்த்தனமென்க. (௩௮)

க௩௫. எழுத்துச் சொற்றிரி பிரண்டே யன்றிப் பொருட்டிரி பெங்கும் பொருந்து மென்ப.

உ - ம். பொன்சூடம் - பொற்சூடம்; மாசி - மாசி; தீயேன் - தீயேன்; ஆறுமுகம் - ஆறுமுகம். எ-ம். உடுத்து - உடஇ; வெல்க - வென்றீக; எல்லாப்பொருளும் - எப்பொருளும்; கழுவாதகால் - கழாக்கால்; பரியவரை - பராரை; மராவத்து - மராத்து; தெரிவான் - தெரிசிற்பான்; காண்பான் - காண்கிற்பான். எ-ம். வரும். இவைபோல்வனவெல்லாம் எழுத்துத்திரிபும், சொற்றிரிபுமென்க.

இனிப் பொருட்டிரிபு வருமாறு:—‘பெண்ணேவல் செய்தொழுகு மாண்மை’ இது ஒழுகுவானென்னுமுற்றினது பொருள் தன்னிலை திரிந்து பெயரெச்சத்தின்கண்ணே சென்றது. ‘நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்ட—லஞ்சுதும் வேபாக் கறிந்து.’ இது அஞ்சுவனென்னும் ஒருமைமுற்றினது பொருள் அவ்வாறுதிரிந்து பன்மைமுற்றின்கண்ணே சென்றது. ‘தானுந் தேரும் பாகனும் வந்தென்னலனுண்டான்.’ இது பன்மைமுற்றினது பொருள் ஒருமைமுற்றின்கண்ணேசென்றது. ‘ஞாயிறுபட்டுவந்தான் செயவெனெச்சத்தினது பொருள் செய்தெனெச்சத்தின்கண்ணே சென்றது காண்க.

இருதிரிபு முற்கூறினாமாதலின், அன்றியென்றும். எங்குமென்றது எல்லாச்சொல்லினுமென்க.

இனிச் சொற்றிரிபேயன்றிப் பொருட்டிரிபில்லையென்பாரும், பொருட்டிரிபேயன்றிச் சொற்றிரிபில்லையென்பாரும், இவ்விரண்டு முண்டென்று கொண்டிருக்கவும் மயங்கிச் “சொற்றிரி யினும் பொருட்டிரியா வினைக்குறை” என மாறிக் கூறுவாரும், எழுத்

துத்திரிபாவது சார்பெழுத்தேயென்பாரும், சொற்றிரிபாவது கிளியென்பது கிள்ளை, மயிலென்பது மஞ்சை என்பனபோல்வனவென்பாரும், பொருட்டிரிபாவது மாவினது வெண்பூப் பசங்காயாயிற்று, களாவினது பசங்காய் கருங்கனியாயிற்று, மயிரினது கருமை வெண்மையாயிற்று, பாலினதினிமை புளிப்பாயிற்று என்பாருமுளர். அவர் மதமறுப்புக்களை விரிக்கிற்பெருகும். (௩௯)

௧௨௬. பலபொருட் கொருவடி வாகும் பதங்களை யோசையொடு கூறுவ ருணர்ந்தோ ரவைதாந் தனிமொழிதொடர்மொழியெனுமிரண்டினும்வருந் தனிமொழி வினைமொழி தனையே சாருஞ் சொல்வேறு படாது பொருள்வேறு படுதலும் பொருள்வேறு படாது சொல்வேறு படுதலும் பொருள்சொல் லொருங்கே போய்வேறு படுதலு மெனமூன் றென்பர் தொடர்மொழி யியல்பே.

உ - ம். நட வா முதலிய முதனிலைத்தனிவினைகளை முற்றாக்க வேண்டில் எடுத்துச் சொல்லுக; முதனிலைத்தொழிற்பெயராக்க வேண்டிற் படுத்துச் சொல்லுக. கட்டென்பதை முற்றுசுமுற்றாக்கவேண்டிலெடுக்க; குற்றுசுரத் தொழிற்பெயராக்கவேண்டிற் படுக்க. “நெறிநின்றார் நீடுவாழ் வார்” என்பதனை முறையே பெயராக்கவேண்டிலெடுக்க; முற்றாக்கவேண்டிற் படுக்க. செய்யுமென்பதை எச்சமாக்கவேண்டிலெடுக்க; முற்றாக்கவேண்டிற் படுக்க. அம் பலத்தாடியென்பதனைப் பெயராக்கவேண்டிலெடுக்க; எச்சமாக்க வேண்டிற் படுக்க. இவைபோல்வனவெல்லாம் பலபொருட்கொருவடிவாகிய தனிமொழி.

‘குழல்வளர் முல்லையிற் கோவலர் தம்மொடு - மழலைத் தும்பி வாய்வைத்துத்’ இது சொல் வேறுபடாது பொருள் வேறுபட்டது. அஃதழகுது, அதனை, அவற்றை; நிறுவென்றான், கூவென்றான், வெவென்றான், சொல்லென்றான், விள்ளென்றான் இது பொருள்வேறுபடாது சொல்வேறுபட்டது. செம்பொன்பதின்பலம் இது சொல்லும் பொருளும் வேறுபட்டது. இவற்றிற்குப் பொருள் விளங்க எடுத்தும் படுத்துஞ்சொல்லுக. இவைபோல்வனவெல்லாம் பலபொருட்கொருவடிவாகிய தொடர்மொழி. (௪௦)

௧௨௭. எடுத்தல் படுத்த விரண்டே யோசை நலிதல் விலங்கலொடு நான்கென் பார்சிலர் மூன்றெனத் துணிந்தே மொழிசுவர் பலரே.

என்பது வெளி.

(சக)

க௨அ. ஒருபொருட் கேபல வாய்பாடு வருதலும்
பலபொருட் கேயொரு வாய்பாடு வருதலு
முளவென மொழிப வுணர்ந்திசி னோரே.

உ - ம். செய்து, செய்பு, செய்யா, செய்யூ; ஆரின்று, கின்று,
கிறு இவைபோல்வனவெல்லாம் ஒருபொருட்கே பலவாய்பாடு
வந்தன.

செய்யுமென்பது இருதிணைக்கும், ஆண்பாற்கும், பெண்பாற்
கும், ஒருமைக்கும், பன்மைக்கும், முற்றிற்கும், எச்சத்திற்கும்,
நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும், பொருந்திநிற்கும். செய்யா
வென்னும் வாய்பாடும் உண்டென்னும் வாய்பாடுமுதலியனவும்
அது. வினையியலுட்காட்டினோம். இவைபோல்வனவெல்லாம் பல
பொருட்கொருவாய்பாடு வந்தன.

ஒருபொருட்கொருவாய்பாடு தாமே விளங்கலிற் கொண்டில
மென்க. (சஉ)

க௨க. பொருளதி கார முன்ன முத்தி
வெளிப்படை குறிப்பே மெய்ப்பா டன்மொழி
யொட்டாகு பெயரே யுவமை யிறைச்சி
யுபசார மாசை யுண்மயக் காதி
யேது வாக வியம்புவர் சொற்பொருள்.

எ-து. இப்பதினைந்துங்காரணமாக இடனறிந்து சொற்குப்
பொருளுரைப்பரென்றவாறு.

ஆதியென்றதனால், ஞாபகம், உடம்பொடுபுணர்த்தல், இலேசு,
குறை, வேண்டாகூறல், சொல்லாற்றல், பொருளாற்றல், தாற்
பரியம், செய்யுள்விகாரம், இருவகைவழக்கு, திசைவழக்கு, மருஉ
மொழி, பொது, சிறப்பு, தன்மதம், பிறர்மதம், வினை, சார்பு,
இனம், இடம் இவ்விருபத்தொன்றும் ஒழிந்தனவுங் காரணமாகக்
கொண்டு பொருளுரைப்பரென்க. பெரும்பான்மை வருவனவற்
றையெடுத்தோதிச் சிறுபான்மை வருவனவற்றை ஆதியென்றத
னாற்றமுவினமென்க.

பொருள்காரணமாகச் சொற்பொருளுரைத்தலாவது முன்பே
தனக்கு வேண்டிய பொருளைக் கருதிக்கொண்டு பின்பு அப்பொரு
ளுக்கேற்கச் சொற்பிரித்துச் சந்திகூட்டுதல், 'தவரடி புனைந்த தலை
மையோன்' இத்தொடர்க்குத் தவருடைய அடியைப் புனைந்த அன்

பிற்பெரியோனென்றும், தவத்தோராலே தன்னுடைய அடியைப் புணையப்பட்ட அறிவிற் பெரியோனென்றுங் கூறுக. 'விந்துவின் மாயை யாகி' இத்தொடர்க்குச் சுத்தமாயையிலே நின்றும் அசுத்த மாயை பிறந்தென்றும், சுத்தமாயையைப்போல அசுத்தமாயையும் அநாதியே தனியே ஒருமுதலேயாயென்றுங்கூறுக. பின்னதற்குச் சொற்சோதனை 'பரிதியி னொருதா னாகி' என்க. 'அடிஞானமான்மா லிற்றேன்' இத்தொடர்க்குச் சிவனுடைய சீர்பாதஞானமானது ஆன்மாவினுடைய ஞானத்தின்கண்ணே கலக்குமென்றும், ஆன் மாவினுடைய அநாதிஞானமானது ஆன்மாவினின்றும் வெளிப் படுமென்றுங் கூறுக. 'உடலுயிர்கண் ணருக்க னறிவொளிபோல்' இத்தொடர்க்கு முன்புள்ள 'பொற்பணிபோல்' முதலிய முப்பொ ருளை மறுத்தற்பொருளைக் கருதி உட்கொண்டு, உடலுயிர் போல் ஒற்றுமை, கண்ணருக்கன்போல் வேற்றுமை, அறிவினறிவுபோற் பொதுமையென்றும், பின்புள்ள 'பிறிவருமத்துவிதம்' ஆகிய ஓர் பொருளை உடன்படற்பொருளைக் கருதி உட்கொண்டு, உடலும் உயிருங்கூடினவிடத்துத் தோன்றுமறிவைப் பிறிக்கப்படாதது போலவும், கண்ணுமருக்கலுங் கூடினவிடத்துத் தோன்றுமொளி யைப் பிறிக்கப்படாததுபோலவுமென்றுங் கூறுக. செம்பொன் பதிற்பலமுதலாயினவுமது.

அதிகாரங்காரணமாகச் சொற்பொருளுரைத்தலாவது 'கூடி லின்பம் பிரியிற்றுன்பம்' என்னுந்தொடர் அகச்செய்யுட்கண் வரின், தலைவியைத் தலைவன் புணரில் அளவிலின்பம்; ஒதல், பகை, துது, துனை, பொருண்முதலியவற்றால் உடன்படாது நீங்கில் அளவிறுன்பம் என்றும், புறச்செய்யுட்கண் வரில், கற்றேருடன் கலைபயிலில் அளவுபட்டவின்பம்; நித்தியம் நைமித்திகங் காமிய முதலிய விரதங்களால் உடன்பட்டுப் பயிறலொழியின் அளவு பட்ட துன்பம் என்றுங் கூறுக.

முன்னங்காரணமாகச் சொற்பொருளுரைத்தலை நன்னூலார் "முன்னத்தி னுணருங் கிளவியு முளவே" எனத்தொகுத்தார்; தொ ல்காப்பியர் "இவ்விடத்திம்மொழி" என்னுஞ் சூத்திரத்தால் விரித் தனர்; அவற்றுட்காண்க.

உத்தி காரணமாகச் சொற்பொருளுரைத்தலைத் தொல்காப்பி யர் அறுபத்துநான்குகூறாக விரித்தனர்; அவற்றற் காண்க. ஏனைய வற்றை விரிக்கிற்பெருகுமென்க. "

மெய்ப்பாட்டியலுள் மெய்ப்பாடு காண்க.

ஒட்டுத் தண்டி:பலங்காரத்துட் காண்க.

“இறைச்சி தானே பொருட்புறத் ததுவே.” இது தொல்காப்பியம்.

‘உணர்ந்ததை மறத்த லுண்மயக் கென்ப.’ இஃது உரைச் சூத்திரம்.

இப்பொருள்கோள்கள் ஆற்றுநீர்முதலிய ஒன்பதுவகைப்பொருள்கோளினும் இச்சூத்திரத்திற்குப் பின்புள்ள எழுவகைப்பொருள்கோளினும் அடங்காவென்க.

இச்சூத்திரவிதி தொல்காப்பியப்பொருளதிகாரத்தினும், கலித்தொகையினும், பரிபாடலினும், தண்டியலங்காரத்தினும் பெரும்பான்மை வரும்; ஏனையிலக்கணவிலக்கியங்களிற் சிறுபான்மை வருமென்க.

(சாட)

காட. உயர்திணை யியற்பெய ரஃநிணை யியற்பெய
ருயர்திணைப் பொருளிற் சாதி யொருமை
யஃநிணைப் பொருளிற் சாதி யொருமை
யுயர்திணைப் பொருளிற் சாதிப் பன்மை
யஃநிணைப் பொருளிற் சாதிப் பன்மை
யொருசொன் னின்றே தனித்தனி யுதவுத
லெனப்பிரி வேழென் றியம்புவர் புலவர்.

உ - ம். இறையென்னு முயர்திணையியற்பெயர் ஒருமைக்கும், பன்மைக்கும் பொதுவாய் நின்று, வருமொழி வந்த பின்பு, இறைவன்வந்தான், இறைவர் வந்தார் எனநிற்கும். கோ, வேந்து, அரசு, அமைச்சு, கவி, பெண்டு, வேசை, உமை, தையல், பேதை, [பெதும்மை முதலாயினவுமது.] இவை கோன் கோக்கள், வேந்தன் வேந்தர், அரசன் அரசர், அமைச்சன் அமைச்சர், கவிஞன் கவிஞர், பெண்டாட்டி பெண்டுகள், வேசையாள் வேசையார், உமையாள் உமையார், தையலாள் தையலார், பேதையாள் பேதையார், [பெதும்மைமுதலாயினவுமது.] என இங்ஙனம் விரியுமென்க. ஆஃநிணையியற்பெயர் வெளி.

‘சிவிகை பொறுத்தான்’ ‘வறியவனிரந்தான்’ ‘தானு மதனை வழங்கான்பயன்றுவ்வான்’ இவை வருமொழி நோக்காமலே தனக்குரியவொருமைப்பாலை விட்டுப் பன்மைப்பாலையே விளக்குதலால், உயர்திணைச்சாதியொருமையாயிற்று. இவ்விதியை மறந்து, சிவிகைபொறுத்தாரெனக் குறளத்திருத்திருமுளர். அவர் ‘இவ்வாழ்வானென்பான்;’ ‘அவ்வித் தழுக்கா றுடையானை;’ ‘உடையானரசருளேறு;’ ‘செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின்—

வல்வரவு வாழ்வார்க்குரை' என முப்பாலினுமிகவும் பரந்து பெரு
ம்பான்மை வருதலை நோக்கிலர்போலும். இவற்றைத் திருத்த மற
ந்தனர்போலுமென்க. 'நூலெனப் படுவது நுவலுங்காலை;' 'அஞ்
சுவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ—தஞ்ச லறிவார் தொழில்.'
'உலகத்தா ருண்டென்ப தில்லென்பான்;' 'நேர்வதுநாடு;' 'விளை
வதுநாடு' இவை வருமொழியை நோக்காமலே தனக்குரியவொரு
மைப்பாலை விட்டுப் பன்மைப்பாலையே விளக்குதலால், அஃறி
ணைச்சாதியொருமையாயிற்று.

'எண்ணென்ப வேளை யெழுத்தென்ப விவ்விரண்டுங்—கண்
ணென்ப வாழுமுயிர்க்கு.' இதனுள் உயர்திணைச்சாதிப்பன்மையும்,
அஃறிணைச்சாதிப்பன்மையுங்காண்க.

'கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்த—னடுமுரண்
டேய்க்கு மரம்.' 'பொருள்கருவி காலம் வினையிடஞு டைந்து—
மிருடர வெண்ணிச் செயல்.' இவற்றுள் அரமென்பதும், ஒடுவெ
ன்பதும், ஒருசொன்னின்றே தனித்தனியுதவுதல் காண்க. முத
னிலைத்தீவகம், இடைநிலைத்தீவகம், கடைநிலைத்தீவகமுதலாயின
வுமது.

இவ்வேழும் நின்றநிலை தப்பிப் பிரிந்தது காண்க. இவற்றுள்
உயர்திணையியற்பெயரில்லையென்பாரும், அஃறிணையியற்பெயரும்,
சாதியொருமையும் ஒரிலக்கணமேயென்பாரும், உயர்திணைச்சாதி
யொருமையும், அஃறிணைச்சாதியொருமையும், ஒரிலக்கணமேயெ
ன்பாரும், சாதிப்பன்மையிலையென்பாரும், ஒருசொன்னின்று
தனித்தனியுதவுதலைப் பொருள்கோளினும், பிரிப்பெச்சத்தினும்
அடக்குவாருமுளர். அவரிலக்கண நுட்பங்கூர்ந்திலர்போலும். அவ
ர்களை மறுக்கிற் பெருகுமென்க.

இப்பிரிவேழும் ஒன்பதுபொருள்கோளிலடங்கா. (சச)

கடக. இலக்கண மிலக்கிய முரையெனப் பெயர்பட்
டிருக்குமென் நெண்ணுக செய்யுளி னியல்பே.

இலக்கணமும் உரையுஞ் செய்யுளாமோவெனின்;—“சூத்தி
ரங் குறித்த யாப்பிற் றுகும்.” “பல்வகைத் தாதுவின்.” “நூற்பா
வகவல்” எனப்பலருமோதலானும், “சூத்திரமுஞ்செய்யுளாதலின்”
என நச்சினூர்க்கினியாரெழுதலானும், “விதித்தன செய்தலும் வில
க்கியன தொழிதலும்.” “பொருப்பு வில்லிபால் விருப்ப மிலரே”
என வாசகங்களைச் செய்யுளுறுப்புத் தோன்றவெழுதலானும்,
“உண்டான் தின்றான் ஓடினான் பாடினான்” எனவுதாரணங்களை

அவ்வறுப்புத்தோன்ற வெழுதலானும், இலக்கணச்செய்யுள், இலக்கியச்செய்யுள், உரைச்செய்யுள், உரைச்சூத்திரமெனப் பலரும் ஆளுதலானும், வடநூலாரும் இவ்வாறு கொள்ளுதலானும், இன்னும் பலவாற்றினுமாமென்க. செய்யுளென்னுஞ் சொற்குப்பொருளோர்ந்து முணர்க. (சூ)

மூன்றாவது ஒழிபியன் முடிந்தது.



இலக்கணக்கொத்துரை முற்றுப்பெற்றது.

மெய்கண்டதேசிகள் நிருவடிவாழ்க.






கணபதி துணை.

இலக்கணக்கொத்துச்

சூ த் திர வ க ர ர தி.



சூத்திரம்.	பக்கம்.	சூத்திரம்.	பக்கம்.
அ அந்நநிகுவி	௬௭	உருபுவேறுரு—பென்	உஉ
அகம்புறமொற்றுமை	உஅ	உருபேற்றதனையு	உ௩
அடிக்கல்லவையு	அ௩	ஊரும்பேரும்	உ
அதிகாரத்தா	௫௭	எச்சமென்றென்றிலை	௫௨
அவற்றுளின்மை	௬௭	எடுத்தல்படுத்த	அ௬
அவைதாமனமொழி	௪௭	எல்லாவுருபொடுங்கொள்	௩௨
அவைதாமுரிமையா	உஉ	எல்லாவுருபொடுஞ்செய	௩௨
அழைத்தலென்றென்	உ௭	எழுத்திலக்கணத்தினெழு	௭௨
அறுதொகையறகுவ	௪௬	எழுத்துச்சொற்பொருள்	௬௭
அறுவகைத்தொகையுமப்	௬௧	எழுத்துச்சொற்றிரி	அ௫
அறுவகைத்தொகையுமறை	௬௪	எழுவாய்வேற்றுமைக்	உ௪
அன்பருளாசையோ	அ௪	ஏவுதலியற்றுத	உ௭
ஆற்றொழுக்கடிமறி	௭௧	ஒருதொடர்பலதொடர்	அ௪
இடத்தினிலக்கண	௩௧	ஒருபொருட்கேபல	அ௭
இடமேயன்றியு	௩௩	ஒருவேற்றுமைக்கோ	உ௪
இதுவிதியிதுமறை	௪௩	ஒற்றுமைவேற்றுமை	௩௦
இத்துணைச்சிறப்பின்	௧அ	ஒன்றிரண்டுநான்	௩௨
இந்நான்கியல்பு	௭௩	ஒன்றுமூன்றுநான்கா	௩௧
இந்நாற்குதாரணந்	உ௧	ஒன்றுமூன்றுநான்கைந்	௩௨
இயற்கையளபெடை	௬௦	ஒன்றேவந்து	௩௪
இரண்டுநான்கைந்	௩௨	ஒருருபிற்கே	உ௪
இருவகைச்செயப்படு	உ௬	ஒருருபிற்கோர்	௩௩
இருவினைமுதலா	உ௭	ஒரெழுத்திற்கே	௬௬
இலக்கணமிலக்கிய	௬௦	கருத்துண்டாதல்	உஅ
இவ்விருவகையு	௭௨	கருவிகருத்தா	௩௩
உயர்திணையியற்பெயர்	அ௬	கருவியையின்னுங்	உ௬
உரிமைமுதன்	௩௪	கற்றைச்செஞ்சடைக்	உ
உரிமையிருவகை	௩௦	காரணமதனையே	௭௫
உருபினையேற்றசொற்	உ௩	குறையேயன்றியுங்	௩௩
உருபுநோக்கியசொற்	௩௪	குறையையின்னுங்	௩௦
உருபுவேறுரு—பாடி	உ௨	கேளாதேற்றல்	உ௧

சூத்திரம்.	பக்கம்.	சூத்திரம்.	பக்கம்.
கொள்வேரணையின்னுங்	உக	புணர்ச்சிவிகாரம்	எ2
கொள்வேரணைவிட்டுங்	௩௩	பெயர்முற்றெச்சமோ	அ2
சிலபெயரெச்சமுஞ்	சூசூ	பெயர்வினையிடையுரி	ச0
சூத்திரஞ்சிலசில	க௩	பொதுவெழுத்தா—மியை	௩௭
செப்பறைப்பதி	உ	பொதுவெழுத்தா—மிலங்	௩௭
செயப்படுபொருளினு	உஅ	பொருத்தப்புணர்ச்சியப்	எ0
செயப்படுபொருளைத்	௩௩	பொருத்தப்புணர்ச்சியை	எக
செயப்பாட்டுவினையினை	சச	பொருளதிகாரமுன்ன	அ௭
செய்வியென்வினை	சஉ	பொருளைப்பொருளெனல்	அ௩
சொல்லாற்றெரிவினை	சஉ	போலியெழுத்தை	சூ0
தகுதியவாய்நிலை	எ0	மதிவெயில்விரிக்கும்	உ
தடுமாறுந்தொழிறருந்	சூஉ	மறைமூவகையா	சஉ
தடுமாறுருபுக	௩ச	மாறுபடநிற்றல்	௩௩
தனக்குப்பயனே	சூசூ	முதறுணைஞாபகங்	உக
தனிவினைதொடர்வினை	௩௩	முதனிலைதிரிந்தும்	சக
திருநெல்வேலியெனுஞ்சிவ	உ	முதனிலைத்தனிவினை	௩௩
தேகபந்தந்தீர்	உ	முதனிலைத்தொழிற்பெ	சக
தொகிலொருபொருண்	சூஉ	முதனிலையின்றியுந்	சக
தொகைநிலைக்குணத்தை	சூ௩	முப்பதெழுத்து	சூஅ
தொகைநிலைதொகாநிலை	சூஉ	முற்காலத்துப்	கக
தொடர்வினைக்குணமே	௩௭	வடமொழியிலக்கணஞ்	அ
தொழிற்பெயர்வினை	௩0	வழுவடைப்புணர்ச்சி	எ2
தோன்றறிநிதல்	எ௩	விகாரத்தாற்பொருள்	எச
நல்லோரல்லோர்	கக	விதிச்சொன்மறைப்	ச௩
நாராயணன்சூ	உஉ	விளிசுறையிரண்டையு	உஉ
நான்கைந்தாறே	௩உ	வினைச்சொலிலக்கணம்	௩௩
நிலைத்தினையியங்கு	உக	வினைமுதலன்றியும்	௩௩
நிலைமொழிமறை	ச௩	வினைமுதலின்னும்	உ௭
நீக்கமின்றியு	௩௩	வினைமுதல்விளியே	உஉ
நீக்கமின்னு	௩0	வினைமுற்றுப்பெயர்	௩க
பகுபதத்திலக்கணம்	எ௩	வேநிலையுண்டியார்	௩ச
பகுபதம்பகாப்பத	உச	வேற்றுமைபலபல	௩ச
புண்புத்தொகைவிதி	சூ௩	வேற்றுமையருபுகளல்	உ௩
பத்தொடொன்பது	௩	வேற்றுமைவழியீரெட்டாய்	அ2
பலபொருட்கொருவடி	அசூ	வேற்றுமைவழியோடல்வழி	அக



கணபதி துணை

திருக்கைலாசபரம்பரைத் திருவாவடுதூறையாதீனத்துச்

சிவஞானசுவாமிகள்

அருளிச்செய்த

தொல்காப்பியச்சூத்திரவிருத்தி,

இலக்கணவிளக்கச்சூருவளி.



இவ்விரண்டும்

மேற்படி ஆதீனத்து

ஸ்ரீஸ்ரீ சுப்பிரமணியதேசிகசுவாமிகள்

கட்டளையிட்டருளியபடி,

யாழ்ப்பாணத்து நல்லூர்

ஆறுமுகநாவலரவர்களால்

பலபிரதிருபங்களைக்கொண்டுபரிசோதித்து,



சிதம்பர சைவப்பிரகாசவித்தியாசாலைத் தருமபரிபாலகர்

பொன்னம்பலபிள்ளையால்

சென்னபட்டணம்

வித்தியாநுபால்நயந்திரசாலையில்

அச்சிற்பதிப்பிக்கப்பட்டன.

முன்றும் பதிப்பு.

விரோதிசுருதுவாஸ் ஆவணிமன்.

(Copyright Registered.)



தொல்காப்பியச்சூத்திரவிருத்தி.



தற்சிறப்புப்பாயிரம்.

எங்கு மாய்நிறைந் தொளிர்முதற் கடவுளை யிறைஞ்சிப்
பொங்கு பேரருட் குரவனைப் புந்தியி னிறுவித்
துங்க மல்குதொல் காப்பியச் சூத்திர விருத்தி
யிங்கு வாழியற் றமிழ்வலோர் மகிழ்தர விசைப்பாம்.



சிறப்புப்பாயிரம்.



“வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும்—வான்யா றன்ன
தாய்மையும் வான்யாறு—நிலம்படர்ந் தன்ன நலம்பட ரொழுக்க
முந்—திங்களன்ன கல்வியுந் திங்க ளொடு—ஞாயி றன்ன வாய்
மையும் யாவது—மஃகா வன்பும் வெஃகா வுள்ளமுந்—துலைநா
வன்ன சமனிலை யுளப்பட—வெண்வகை யுறுப்பின ராகித் திண்
னிதிந்—வேளாண் வாழ்க்கையுந் தாஅ ளாண்மையு—முலகிய
லறிதலு நிலைஇய தோற்றமும்—பொறையு நிறையும் பொச்சாப்
பின்மையு—மறிவு முருவு மாற்றலும் புகழுஞ் — சொற்பொரு
ளுணர்த்துஞ் சொல்வன் மையுங்—கற்போர் நெஞ்சங் காமுறப்
படுதலு—மின்னே ரன்ன தொன்னெறி மரபினர்—பன்னருஞ்
சிறப்பி னல்லா சிரிய—ரறனே பொருட்பய னின்பெனு மூன்
றின்—றிறனறி பனுவல் செப்புங் காலை—முன்னர்க் கூறிய வெண்
வகை யுறுப்பினு—ளேற்பன வுடைய ராகிப் பாற்படச்—சொல்
லிய பொருண்மை சொல்லியாங் குணர்தலுஞ்—சொல்லிய பொரு
ளொடு சூழ்ந்துநன் குணர்தலுந்—தன்னே ரன்னோர்க்குத் தான்
பயப் படுதலுஞ்—செய்ந்நன்றி யறிதலுந் தீச்சார் பின்மையு—மடி
தடி மாற்ற மாணம்பொச் சாப்புக்—கடுநோய் சீற்றங் களவே
காம—மென்றிவை யின்மையுஞ் சென்றுவழி படுதலு — மறத்
துறை வழாமையுங் குறிப்பறிந் தொழுகலுங்—கேட்டவை நினைத்
தலும் பாடம் போற்றலு—மீட்டவை வினவலும் விடுத்தலு முரை
த்தலு—முடைய ராகி நடையறிந் தியலுநர்—நன்மா னுக்க ரே
ன்ப மண்மிசைத்—தொன்னூற் புலமைத் துணிபுணர் வோரே.
என ஆத்திரையன் பேராசிரியன் கூறிய பொதுப்பாயிரத்தானே
பன்னருஞ்சிறப்பி னல்லாசிரியனை யுணர்ந்து வழிபட்டு ஒருநூல்

கேட்பான் புகுந்த நன்மாணுக்கர்க்கு, அந்நூலானுவலப்படும் பொருளும், நூல்கேட்டலாற் பெறப்படும் பயனும், கேட்டற்குரிய வதிகாரிகளாவாரிவரென்பதும், இன்னது முற்றியபின்னர் இந்நூல் கேட்கற்பாற்றென்னு மியைபு முணர்ந்தன்றி நூல்கேட்டற்கண் மனலுக்கஞ் செல்லாமையின், இன்றியமையாச் சிறப்பினவாய இந்நான்கும் ஒருதலையாக முன்னருணர்த்தல்வேண்டும்; இந்நான்கு முணர்ந்தவழியும், கற்றுவல்ல சான்றோரல்லாராற் செய்யப்பட்ட நூலாயிற் கூறியதுகூறன் முதலிய குற்றமுடைத்தாமன்றேயெனவும், கற்றுவல்ல சான்றோரும் மற்றோர் கோட்பாடுபற்றிச் செய்யின் முனைவனாலொடு முரணுமன்றேயெனவும் ஐயுற்று ஊக்கஞ் செல்லாமையின், அவ்வையநீக்குதற்பொருட்டு, ஆக்கியோன் பெருமையும், நூற்பெருமையும், அந்நூல்வழங்குநிலமும், அதன் முதலுறும் இவையென்பது தோன்ற, ஆக்கியோன்பெயரும் வழியும் எல்லையும் நூற்பெயரும் உணர்த்தல்வேண்டும். ஆகலின், இவ்வெட்டுந் தெரிப்பதாகிய சிறப்புப்பாயிரம் இந்நூற்குப் பனம்பாரஞராற் கூறப்பட்டது.

வடவேங்கடந் தென்குமரி—பாயிரடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலி
னெழுத்துஞ் சொல்லும் பொருளு நாடிச்
செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணிப்
புலந்தொகுத் தோனே போக்கறு பனுவ
னிலந்தரு திருவிற் பாண்டிய னவையத்
தறங்கரை நாவி னுன்மறை முற்றிய
வதங்கோட் டாசாற் கரிபத் தெரிந்து
மயங்கா மரபி னெழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பி னைந்திர நிறைந்த
தொல்காப் பியனெனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமையோனே.

இதன்பொருள். வடவேங்கடந் தென்குமரியாயிரடை - வடக்கண் வேங்கடமுந் தெற்கட் குமரியு மெல்லையாகவுடைய அவ்விடமாகிய—தமிழ் கூறு நல்லுலகத்து - தமிழ்மொழியைக் கூறு நல்லுலகத்தின்கண் வழங்கும்—வழக்குஞ் செய்யுளுமாயிரு முதலின்—வழக்கினையுஞ் செய்யுளினையுமாராய்ந்த பெரிய காரணத்தானே—எழுத்துஞ் சொல்லும் பொருளு நாடிச் செந்தமி ழியற்கை சிவ

ணிய - அவற்றின் கண்ணவாகிய எழுத்திலக்கணமுஞ் சொல்லிலக்
கணமும் பொருளிலக்கணமு மாராய்ந்து செந்தமிழி னுண்மை
யைப் பொருந்தி யுணரும்பொருட்டு—நிலத்தொடு முந்து நூல்
கண்டு - அச்செந்தமிழ் நிலத்து மொழியோடு முற்பட்டுத்தோன்று
நூலினை நோக்கி—முறைப்பட வெண்ணிப் புலந்தொகுத்தோன் -
அந்நூலிற்கிடந்த விலக்கணம் பிற்காலத்தா ருணரு முறைமைப்
படக் கருதி நூலைத் தொகுத்துச்செய்தான்—போக்கறு பனுவல் -
அங்ஙனஞ்செய்த குற்றமற்றநூலினை—நிலந்தரு திருவிற்பாண்டிய
னவையத்து - மாற்றரது நிலத்தைத் தனக்கு நல்கும் போர்த்திரு
வினையுடைய பாண்டியன் மாகீர்த்தியவைக்களத்தின்—அறங்கரை
நாவி னுண்மறை முற்றிய வதங்கோட் டாசாந் கிற்பத் தெரிந்து-
அறமேகூறு நாவினகத்து நான்மறையு முற்றப்பயின்ற அதங்கோ
டென்னு மூரி னுகிரியனுக்குக் குற்றமறத் தெரிவித்து—மயங்கா
மரபி னெழுத்து முறை காட்டி - இயற்றமிழும் இசைத்தமிழும்
நாடகத்தமிழும் முன்னூலுட்போல விரவாத தன்மையானே இய
ற்றமிழை வேறுபிரித்து முறையானே யுலகிற்கறிவித்து—மல்கு
நீர் வரைப்பினைந்திர நிறைந்த தொல்காப்பியனைத் தன்பெயர்
தோற்றி - கடல்குழந்த நிலவுலகத்தில் ஐந்திரவியாகரண நிறைய
யுணர்ந்த தொல்காப்பியனைத் தன்பெயரைத் தோற்றுவித்த
லால்—பல்புகழ் நிறுத்த படிமையோன் - பலபுகழையு மிவ்வுலக
த்தி னிலைபெறுத்தின தவ்வொழுக்கத்தினையுடையான். என்றவாறு.

வேங்கடங் குமரியெனவே திசை பெறப்படுமாயினும், எல்
லைகூறப் புகுந்தாராகலின், அதற்கேற்பத் திசைகூறி யெல்லேகூறு
தன் மரபென்பதுபற்றி, வடவேங்கடந் தென்குமரியென்றார்.

தமிழ்நாட்டிற்கு வடக்கடற் பிறவெல்லையுமுளவாக வேங்கட
த்தை யெல்லையாகக் கூறினார், அகத்தியனார்க்குத் தமிழைச் செவி
யறிவுறுத்த செந்தமிழ்ப் பரமாசாரியனாகிய அறுமுகக்கடவுள்
வரைப்பென்னு பிளையுபற்றியென்பது. தெற்கடற் குமரியாக
லின், அதுவே யெல்லையாயிற்று. கிழக்கு மேற்குக் கடலெல்லை
யாகலின், வேறெல்லை கூறராயினார். “வடதிசை மருங்கின் வடு
குவரம் பாகத்—தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும்—வரை
மருள் புணரியொடு பொருது கிடந்த—நாட்டியல் வழக்க நான்மை
யின் கடைக்கண்—யாப்பின திலக்கண மறைகுவன் முறையே.”
எனச் சிறுகாக்கைபாடினியார் தெற்குங் கடலெல்லை கூறியது,
குமரியாறு கடல்கொண்ட பிற்காலத்துச் செய்ததெனவறிக.

வடவேங்கடம் தென்குமரியென்பன அன்மொழித்தொகை
யாய் அவற்றை யெல்லையாகவுடைய நிலத்தையுணர்த்தின. இஃ

தறியாதார் ஆயிடையென்புழித் தனித்து நின்று பொருளுணர்த்
தலாற்றாத அகரச்சுட்டினை ஆகுபெயரென்றும், அவற்றுக்குள்
ளென உருபு விரித்துமிடர்ப்படுப.

தமிழ்கூறு நல்லுலகத்தென இடத்தினிகழ்பொருளின் ரெழுழி
லும் பண்பும் இடத்தின்மேனின்றன.

ஆயிடையாகியவுலகத்தென்க.

இருமுதலென்னும் பண்புத்தொகை ஒட்டியொருசொல்லாய்
நின்று, பின்னர் ஆயென்பதனோடு தொக்கு, வினைத்தொகையாயி
ற்று. கூர்த்தவுணர்வுமுதலிய பிறகாரணங்களினும் இஃதின்றிய
மையாச் சிறப்பிற்றென்பார் இருமுதலென்றார். “நின்முகங்காணு
மருந்தினேன்” என்புழிப்போல, ஆயிருமுதலென்புழி ஆராய்ச்சி
யை முதலென்றதாகலின், ஆண்டு வினைகொண்டு முடிந்தது. ஆய்
தல் - ஈண்டவ்விருவகை மொழிகளையுங் கற்றுளங்கொளப் பயிற்றல்.

இங்ஙனம் வழக்குஞ் செய்யுளும் பயின்றார்க்கு, அவற்றின்க
னொருநிகரனவாய சொற்களுள் ஒன்றோடொன் ரெவ்வாதுள
வாகிய செய்கை வேறுபாடுகளுஞ் சொன்முடிபு பொருண்முடிபு
வேறுபாடுகளு நோக்கும்வழி, இவையெல்லாம் வழாநிலையோ,
சில வழுவமைதியோ, வழுவோ, கட்டளையில்லையோவெனவுமா
சங்கை நிகமுமன்றே, அவ்வாசங்கை நீங்க எழுத்து முதன்முன்று
மாராய்ந்து செந்தமிழியற்கை சிவணுதற்கு, இந்நூலொருதலை
யான் வேண்டப்படுமென்பதுஉம், அவை பயிலாதார்க்காசங்கை
யே நிகழாமையின் இந்நூல் பயன்படாதென்பதுஉம், விளக்கிய,
ஆயிருமுதலினாடிச் சிவணிய சுண்டெண்ணித் தொகுத்தானென்
றார். எனவே வழக்குஞ்செய்யுளுமாராய்ந்த பின்னர் இந்நூல் கேட்
கற்பாற்றென்பது பெறப்பட்டது. இக்கருத்தறியாத நச்சினூர்க்
கினியார் முதலென்பதனைப் பெயரடியிற் பிறந்த முதனிலைவினைப்
பெயராகக்கொண்டு, முதலுதலினுலெனவுரைப்பர். இருமுதலென்
னுந் தொகைச்சொல் அங்ஙனம் பக்கிசைத்தல் பொருந்தாமை
யறிக. இன்னுமவர் நல்லாசிரியருடைய வழக்குஞ் செய்யுளுமெ
னவுரைகூறினார். “வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே—நிக
ழ்ச்சி யவர்கட் டாக லான” என மரபியலுட்கூறுதலின், வழக்
கெனவே உயர்ந்தோர் வழக்கென்பதுஉம், அதனோடுடனெண்ணப்
படுதலிற் செய்யுளும் அவர்செய்யுளென்பதுஉம், தாமே பெறப்
படுதலின், அது மிகையாமென மறுக்க. வழக்கெனவே செய்
யுளுமடங்குமாயினும், தலைமை தோன்ற வேறுகூறினார், ‘முனி
வர்வந்தார் அகத்தியனும் வந்தான்’ என்புழிப்போல. உலகமொ

ழியும் வேதமொழியுமெனப் பகுத்த மாபாடியத்திற்குக் கையட
ஞருமீவ்வாதேயுரைத்தார்.

ஈண்டுப் பொருளென்றது அகம் புறமென்னும் இருகூற்றுப்
பதினாற்றிணைப் பகுதியவாய்ச் செய்யுளிற் பாடுதற்குரிய இன்ப
முதலிய வுலகியற்பொருளை, மொழித்திற முணர்தற்பொருட்டுச்
செய்யுளாராய்ச்சிக் கொருதலையான் வேண்டப்படுதல் பற்றி இயற்
றமிழொழிபாகக் கொண்டோதற்பாலன அவையேயாகலின். அற்
றேல், இஃதெழுத்துஞ் சொல்லும்போலச் செந்தமிழியற்கை சிவ
ணுதற்கேதுவாகாமையானும், வடமொழியார் வேறேதுவதல்லது
சத்தனாலுளோதாமையானும், ஈண்டோதல்வேண்டாம். பிறவெ
னின்;—ஈண்டிக் கூறும் பொருட்பாகுபாடுகள் பொதுவாகாது தமிழ்
ழிற்கே சிறந்து வேறென்றாற் பெறப்படாமையின், இப்பொருள்
பற்றி வரும் பரிபாடல், கலி, அகநானூறு, புறநானூறு, ஐங்குறு
நூறு, நற்றிணை, குறுந்தொகை, ஆற்றுப்படை, பதிற்றுப்பத்து முத
லிய செய்யுளாராயப் புகுந்தார்க்கு இப்பொருட்பாகுபாடுணராக்
காற் குன்றுமுட்டிய குரீஇப்போல விடர்ப்பட்டுச் செய்யுண்மொ
ழித்திற முணரமாட்டாமையிற் செய்யுண் மொழித்திறமுணர்ந்து
செந்தமிழியற்கை சிவணுதற்கு ஒருதலையானேதல்வேண்டிமென்க.

செந்தமிழியற்கைசிவணுதல் மொழித்திறத்தின் முட்டறுத்
தல். முட்டி - வழி.

நாடிச் சிவணியவென்பது 'ஓதியுணர்ந்தான்' என்பதுபோலக்
காரணகாரியப்பொருட்டாய் நின்றது. சிவணியவென்பது செய்யி
யவென்னும் வாய்பாட்டு வினையெச்சம். இஃதுணரமாட்டாதார்
நாடிக்கண்டெண்ணித் தொகுத்தானெனக் கூட்டி, ஒருவினைமுதல்
வினையாக்கி, நாடியவாராய்ச்சியிற் குறைபாடுடையவற்றிற்கு முந்
துநூல்கண்டென்றும், ஆயிருமுதலிற் செந்தமிழியற்கைசிவணிய
வெனக் கொண்டுக்கூட்டியுமிடர்ப்படுப.

செந்தமிழென்பதனை நிலமென்பதனோடுங்கூட்டுக. நிலமென்
பது ஆகுபெயர்.

செந்தமிழ்நிலத்து மொழியோடு முற்பட்டுத் தோன்றுநாலெ
ன்றது அம்மொழி தோன்றுங்காலத்துடன்றேன்றிய நூலென
இதன்றென்மை கூறியவாராய்நிறென்பது. எனவே, அகத்திய
மென்பது பெற்றும். அற்றேல், முந்துநூல் கண்டெனப்பொதுப்
படக் கூறுதலானும், அகத்தியநிறைந்த தொல்காப்பிய னென்ற
மையானும், நூலுள்ளும் "கடிநிலை யின்றே யாசிரியற்க" எனப்
பிராண்டும் பொதுப்படக் கூறுதலானும், அகத்தியமே முதலு
லென்பது துணியப்படாதாம் பிறவெனின்;—நூலெனப்பொதுப்

புடக் கூறாது நிலத்தொடு முந்து நூலென விசேடித்தலின்; செந்
 தமிழ்நிலத்து மொழி தோன்றுங்காலத்து உடன்றேன்றிய நூல்
 அகத்தியமொன்றேயாகலானும், ஏனை நூல்களெல்லாம் அகத்தி
 யத்தின் வழித் தோன்றியனவேயாமாகலானும், ஐந்திரநோக்கித்
 தொகுத்தானெனின், தமிழ்மொழிப் புணர்ச்சிக்கட்படுஞ் செய்
 கைகளும், சூறியீடுகளும், வினைக்குறிப்பு, வினைத்தொகை முதலிய
 சில சொல்லிலக்கணங்களும், உயர்திணை அஃறிணை முதலிய சொற்
 பாகுபாடுகளும், அகம் புறமென்னும் பொருட்பாகுபாடுகளும்,
 குறிஞ்சி வெட்சி முதலிய திணைப்பாகுபாடுகளும், அவற்றின்
 பகுதிகளும், வெண்பாமுதலிய செய்யுளிலக்கணமும், இன்னோ
 ரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படாமையானும், இவையெல்
 லாந் தாமே படைத்துக்கொண்டு செய்தாரெனின், முந்துநூல்
 கண்டென்பதனோடு முரணுதலானும், முற்காலத்து முதலால் அக
 த்தியமென்பது உம் அதன் வழித்தாகிய தொல்காப்பியம் அதன்
 வழிநூலென்பது உந் துணியப்படுமென்க.

அற்றேல், தொல்காப்பியனார் அகத்தியனாரோடு மாறுகோட்
 லின் அகத்தியத்தொடு பிறழவும் பிற்காலத்து வீழ்ந்தன சில முந்து
 நூல் கண்டு அவற்றின் வழிநூல் செய்தாரெனக் கொள்ளாமோ
 வெனின்;—அஃதானன்றோர் வழக்கொடு மாறுகொள்ளுவார் இக்கா
 லத்துச் சொல்லினும், அடிப்பட்ட சான்றோர் சொல்லாராகலிற்
 கொள்ளாமென்பது. அல்லது உம், கடைச்சங்கத்தாரூட் களவி
 யற்பொருள் கண்ட கணக்காயனார் மகனார் நக்கீரர் இடைச்சங்கத்
 தார்க்குங் கடைச்சங்கத்தார்க்கு நூலாயிற்றுத் தொல்காப்பியமெ
 ன்றுரைசெய்தாராகலின், இடைச்சங்கநாண்முதலின் நுகாறும் வழ
 ங்கிவருதலானும், அருந்தவக்கொள்கையகத்தியனாரோடு மாறு
 கொண்டு நூல்செய்தாராயின் இவ்வாறு நிலைபெற்று வழங்காதாக
 லானும், “கூறிய குன்றினு முதலால் கூட்டித்—தோமின் நுணர்த
 ரெல்காப் பியன்ற—னணையின் தமிழறிந் தோர்க்குக் கட்டினே.”
 எ-ம். “வீங்குகட லுடுத்த வியன்கண் ஞாலத்துத்—தாங்கா நல்
 லிசைத் தமிழ்க்குவிளக் காகென—வானோ ரேத்தும் வாய்மொழிப்
 பல்புக—ழானுப் புலமை யகத்திய னென்னு—மருந்தவ முனிவ
 னாகிய முதலால்—பொருந்தக் கற்றுப் புரைதப புணர்ந்தோர்—
 நல்லிசை நிறுத்த தொல்காப்பியன்.” எ-ம். “மன்னிய சிறப்பின்
 றன்பாற் றென்றமிழ் தாவின் நுணர்ந்த—துன்னருஞ் சீர்த்தித்
 தொல்காப் பியன்முதற்—பன்னிரு புலவரும்.” எ-ம். எல்லாவா
 சிரியரும் அகத்தியனார்க்கு முதன்மாணக்கராயினாரென்பதுபற்
 றியே தொல்காப்பியனார்க்குப் பெருமை கூறி அகத்தியமே தொல்

காப்பியத்திற்கு முதனூலெனக் கூறினாராகலானும், அகத்தியனாரோடு முரணிச் சபித்தாராயின் அதுபற்றியே பெருமை கூறத்தகும் அவ்வாரோராசிரியருங் கூறாமையானும், அது வேதவழக்கோடும் ஆன்றோர் வழக்கோடும் மாறுகொள்ளுவார் கூற்றேயாமென மறுக்க.

அற்றேல், அகத்தியநிறைந்த தொல்காப்பியனென்றோது ஐந்திரநிறைந்த தொல்காப்பியனென்றதென்னையெனின்;—அகத்தியநிறைந்தமை யெல்லாரானுந் தெனியப்பட்டமையின் வடமொழியினும் வல்லனாயினென்பது விளக்கிய, அங்ஙனங் கூறினாரென்பது. இவ்வாறன்றி ஐந்திரத்தின் வழித்தோன்றிய நூலென்பது விளக்கிய ஐந்திரநிறைந்த தொல்காப்பியனென்றாரென்பாரை, ஐந்திரநிறைந்த தொல்காப்பியனெனவே ஐந்திரம் முதனூலென்பதமைந்திருப்ப முந்துநூல்கண்டெனக் கூறியதெற்றுக்கெனவுங் கூறி மறுக்க.

முறைப்படவெண்ணிப் புலந்தொகுத்தலாவது முதனால் பரந்து கிடத்தலின் இக்காலத்துச் சிலவாழ்நாட்பல்பிணிச் சிற்றறிவினோர்க்கறியலர்காமையின் அவரறியுமுறைமைப்படவெண்ணி அதற்கேற்பத் தொகுத்துச் செய்தல். இனிச் சார்புநூல்போலத் திரிபுவேறுடைத்தாகச் செய்யாது முன்னோர்நூலின் முடிபொருங்கொப்பக் கருதித் தொகுத்துச் செய்தலெனினுமமையுமென்க. எனவே, இது வழிநூலென்பதும் பெறப்பட்டது.

“மரபுநிலை திரியா மாட்சிய வாடி—யுரைபடு நூளு மிருவகையியல—முதலும் வழியுமென நுதலிய நெறியின்” என மரபியலகத்து நூலிரண்டென வோதியிருப்பச் சார்புநூலெனவொன்று கூறியதென்னையெனின்;—ஒன்றன்வழியாகச் செய்வனவெல்லாம் வழியேயாயினும் அவை முன்னோர்நூலின் முடிபொருங்கொத்தலுந் திரிபுவேறுடைத்தாதலுமென இருவேறுவகைப்பட நிகழ்கின்றமையின், அதுபற்றிச் சார்புநூலென வேறுகோடலுமமையுமென விடுக்க. அங்ஙனந் திரிபுவேறுடையதும் பொருளானொருங்கொத்தலின், மரபுநிலை திரியாமையின், வழிநூலென்றற்கேற்புடைத்தாதலுமறிக. திரிபுடையவாயினும் மரபுநிலைதிரியாதனயாவையெனின்;—செய்யுளியலுட் கூறிய வொற்றளபெடையை அளபெடையதிகாரப்பட்டமை நோக்கி உயிரளபெடையைச் சாரவைத்துக் கூறுதலும், தனிநிலை முதனிலை இடைநிலை ஈறெனுநால்வகையிடத்தை மூன்றிடமெனவடக்குதலும், “மெல்லெழுத்து மிகுத லாவயி னான” என்றவாறே தங்கை நங்கை எங்கை செவிதலை புறம் என மகாரங்கெட்டு இனமெல்லெழுத்து மிகுமென்றோது மகரமேயினமெல்லெழுத்தாய்த் திரியுமென்றலும், “அக

மென் கிளவிக்குக் கைமுன் வரினே—முதனிலை யொழிய முன்
 னவை கெட்டு” மெல்லெழுத்து மிகும் என்னுது அங்கையென்பு
 ழிக் ககரவகரங்கெட்டு மகரந்திரிந்து முடியுமென்றலும், “முதலீ
 ரெண்ணி னொற்று ரகரமாகும்.” “இடைநிலை ரகர மிரண்டெ
 னெண் ணிற்கு—நடை மருங்கின்று.” என்றவாறே கூறுது இர
 ண்டென்றையிரேக நின்ற ரகரவொற்றின்மேல் உகரம் வந்து
 செய்கைப்பட்டு முடியுமென்றலும், நாடியாதென யகரம் வரும்
 வழி உகரங்கெட்டிகரந்தோன்றுமென்னுது உகரமே இகரமாய்த்
 திரியுமென்றலும், நெடுமுதல் குறுகுமொழிகளின்முன் பொதுப்
 பட ஆறனுருபிற்கும் நான்கனுருபிற்கும் அகரநிலையுமெனக் கூறி
 “ஆறனுருபி னகரக் கிளவி—யீரூ ககரமுனைக் கெடுதல் வேண்
 டும்.” என்னுது “குவ்வின்வ்வரும்” என்றொழிதலும், ஆடிக்குக்
 கொண்டான் என்புழி இக்குச்சாரியையென்னுது குச்சாரியையெ
 ன்றலும், வற்றுச்சாரியை வகரங்கெட்டு அற்றென நிற்குமென்
 னுது அற்றுச் சாரியையென்றேகோடலும், இன்னென்சாரியை
 இற்றெனத் திரியுமென்னுது இற்றென்பது வேறு சாரியையெனக்
 கோடலும், அக்கென்சாரியை மெய் மிசையொடுங் கெடுமென்னுது
 அகரச்சாரியையெனக்கோடலும், அ ஆ வ என மூன்றும் பலவறி
 சொல்லென்னுது உண்குவ உறங்குவ என்புழி வகரத்தை வேறு
 பிரித்து இடைநிலையெனக்கொண்டு அகரவிசுவதியென்றொழிதலும்,
 அகம் புறம் எனப் பகுத்தவற்றைத் தம்முள் வேறுபாடுநோக்கி
 அகம் அகப்புறம் புறம் புறப்புறம் என நான்காகப் பகுத்தலும்,
 வெட்சித்திணை உழிநுருத்திணைகளின் மறுதலைவினையை வீற்று
 வினையாதலும் வேற்றுப்பூச் சூடுதலுமாகிய வேறுபாடுபற்றி
 வேறுதிணையாகவைத்தெண்ணுதலும், இன்னு ரன்னவை பிறவு
 மாம். இவை யிங்நனம் வேறுபடினும், புணர்ச்சிமுடிபுஞ் சொன்
 முடிபும் பொருண்முடிபும் வேறுபடாமையின், மரபுநிலை திரியா
 வாயின. இவ்வுண்மையுணராதார் பன்னிருபடலமுதலிய நூல்களை
 வழீஇயினவென்றிகழ்ந்து, பன்னிருபடலத்தள் வெட்சிப்படலந்
 தொல்காப்பியனார் கூறியதன்றெனவும், தொல்லாசிரியர் வழக்
 கொடு முரணித் தமக்கு வேண்டியவாறே கூறுப.

இனிச். “சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே.” எ-ம்.
 “சார்ந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத்—தேர்ந்துவெளிப்
 படுத்த வேணை மூன்றும்.” எ-ம். வரையறுத்தோதியவாறே சார்
 பெழுத்து மூன்றென்னுது சிலவுயிரெழுத்துக்களையும் மெய்யெழு
 த்துக்களையும் உடன்சேர்த்தெண்ணுதலும், தன்மைச்சொல்லை உய
 ர்திணையென்னுது விரவுத்திணையெனச் சாதித்தலும், “நடுவணைந்
 திணை” என்னுஞ் சூத்திரவியதியோடு மாறுகொளப் பாலைக்கு நிலம்

பகுத்துக்கோடலும், இன்னுமிவைபோல்வனவும், **நீடுகாணுந்** லின், வழிநூல் சார்புநூலாதற்கேலாவாயிழுக்குப்படுமென்பது. அற்றேல், ஒன்றன்வழியேயன்றியுந் தார்தாமநிந்தவாற்றானே நூல்செய்யப் பெறாரோவெனின்;—அது மரபன்றென்பது நோக்கியன்றே ஆசிரியர், “மரபுநிலை திரியிற் பிறிதுபிறி தாகும்” என்னுஞ் சூத்திரவிதி நூலிற்குமெய்துவித்து, நூலின்மரபு கூறப் புகுந்தாரென்க. காலந்தோறும் வழக்கு வேறுபடுதலின், அது பற்றிச் செய்யுநூலும் வேறுபடவமையும் பிறவெனின்;—முற்காலத்து வழக்கு வீழ்ந்ததனை வழுவென்று களையப்படுமாயினன்றே பிற்காலத்து வேறுபடப் பிறந்த வழக்கு இலக்கணமெனத் தழுவிக்கொள்வது. தொல்லாசிரியர் வழக்கே வழக்குப் பிற்காலத்து வேறுபட வழங்கப்படுமாயின் அவ்வழக்கு இலக்கணத்தோடு பொருந்தாதென விலக்குதற்கன்றே “வழக்கெனப் படுவ துயர்ந் தோர் மேற்றே—நிகழ்ச்சி யவர்கட்டாக லான.” என்றாராகலின், அமையாதென்க. புதியன புணர்த்தல் பழையவற்றோடு முரணாத வழியேயெனவுணர்க, “வழியி, நெறியே நால்வகைத் தாகும்” “தொகுத்தல் விரித்த ரெகைவிரி மொழிபெயர்த்—ததர்ப்பட யாத் தலோ டனைமர பினவே.” என்னு மரபியற்சூத்திரங்களான் வழிநூல் நான்குவகையுள் ஒன்றானியாக்கப்படுமாகலின். அவற்றுள் இது தொகுத்தியாத்தானென்பார் புலந்தொகுத்தோனென்றார்.

புலம் - நூல். அல்தாவது ஒருபொருணுதலிய சூத்திரமும், இனமொழி கிளந்தவோத்தும், பொதுமொழிகிளந்த படலமுமென்னும் மூன்றுறுப்படக்கிய பிண்டம். அவற்றுட் சூத்திரமென்னுமோருறுப்பேயடக்கிய பிண்டம் இறையனார் களவியல்; சூத்திரமுமோத்துமென்னுமிரண்டுறுப்படக்கிய பிண்டம் பன்னிருபடலம்; மூன்றுறுப்படக்கிய பிண்டம் தொல்காப்பியம். இவை முறையே சிறுநூல், இடைநூல், பெருநூலெனப்படும். இனி அகத்தியம் இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழென்னுமூன்றுறுப்பினையுமடக்கிநிற்கலின், அது பிண்டத்தினையடக்கிய வேறோர்பிண்டமென்றார் நச்சினூர்க்கினியார்.

போக்காவன கூறியது கூறன்முதலியன. போக்கறுப்பனுவலெனவே, அவற்றையெதிர்மறுத்துணரப்படுங்குணங்களும், முப்பத்திருவகை யுத்தியுமுடைப பனுவலென்பதுஉம் பெறுதும். உத்தியை வடநூலார் பரிபாடையென்பர். “நற்பூங் கழலா னிருதிங்கணயந்த வாறுங்—கற்பா டழித்த கனமாமணித் தூண்செய் தோளான்—வெற்பூ டறுத்து விரைவின் நெறிக்கொண்ட வாறும்.” என்புழிப்போலப் போக்கறு, பனுவலென்றது சுட்டுப்பொருட்டாய் நின்றது.

ஒருவராற் செய்யப்பட்டதால் ஒருவேந்தனைவைக்களத்தில் ஒரு புலவனுக்கேற்பித்தரங்கேறின் அது சிறக்குமாகலின், பாண்டியன் வையின் அதங்கோட்டாசாற்கரிநபத் தெரிவித்தாரென்பது. இக்கருத்தே பற்றி ஒருசாரார் ஆக்கியோன்பெயர் முதலிய வெட்டலேடுகளமும், அக்களத்தினரங்கேறிய காலமுங்கூட்டியெண்ணி, நூல் செய்தற்கேதுவிஃதென்னுங்காரணமும் உடன்சேர்த்துப் பதினொருவகைத்துச் சிறப்புப்பாயிரமென்றொருவணர். ஆயின் இந்நூல் யாதுகாரணத்தாற் செய்யப்பட்டதோவெனின், சின்னாட்பல்பிணிச் சிற்றறிவினோரறியுமுறைமைப்படவெண்ணியெனவே, மாணாக்கர்மாட்டிரக்கங் காரணமாகச் செய்யப்பட்டதென்க.

‘எனப்படுவானெனற்பாலது’ ‘ஆல்வாழ்வானென்பான்’ என்புழிப் படுவிசுதி தொக்குநின்றறற்போலத் தெரிவித்தென நிற்கற்பாலது தெரிந்தென விவ்விசுதி தொக்குநின்றது. இங்ஙனம் வருவனவற்றை வடநூலார் அந்தர்ப்பாவிதணிச்சென்பர். “குடிமடிந்து குற்றம்பெருகும்” “குடிபொன்றிக் குற்றமுமாங்கே தரும்” “உரற்கால்யானை யொடித்துண் டெஞ்சிய யா” “கோழிகூவிப்போது புலர்ந்தது” என்பனவும் அப்பொருளவாய் நின்றன. அரசனெடுத்தவாலயமென்பதுமது. இஃதுணராத பரிமேலழகியார் “இருணீங்கி யின்பம் பயக்கும்” என்புழி நீக்கியென்பது தொடைநோக்கி மெலிந்து நின்றதெனவும், நீங்கவென்பதன்றிரிபெனினுமமையுமெனவு முரைத்திடர்ப்படுவர். உரையாசிரியரும் பரிமேலழகியாரும் “முதனிலை மூன்றும் வினைமுதன் முடிபின.” என்னுஞ் சூத்திரத்தோடு முரணுதலையஞ்சிச் செய்தென்னும் வாய்பாட்டானின்று பிறவினை முதல்வினை கொண்டனவெல்லாஞ் செயவெனெச்சத்திரிபென்றே கொள்வர். அதனை மறுத்து நிகழ்காலத்துக்குரிய செயவெனெச்சம் காரணப்பொருண்மையுணர்த்தும் வழியல்லது இறந்தகால்முணர்த்தாமையிற் காரணகாரியப்பொருட்டாய்ப்பிறவினைமுதல்வினைகொண்டு முடிந்தவழியே செய்தெனெச்சஞ் செயவெனெச்சத்திரிபெனப்படுமெனக் கொண்ட சேனாவரையர் “ஒடித்துண் டெஞ்சிய யா” என்புழி எஞ்சுவித்தவெனப் பொருள் கொள்ளவறியாது செய்தெனெச்சம் பிறவினைமுதல்வினைகொண்டு முடிந்ததெனக் கருதி, இன்றோரன்னவற்றை “வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய” என்னுஞ் சூத்திரத்தாலமைத்தார். நச்சினார்க்கினியார் “அம்முக்கிளவி” என்னுஞ் சூத்திரத்தை யிடர்ப்படுத்தி நலிந்து பொருள்கொண்டு, செய்தெனெச்சம் தன்வினைமுதல்வினைகொண்டு முடிவனவுமுள் பிறவினைமுதல்வினைகொண்டு முடிவனவுமுளவெனத் தமக்கு வேண்டியவாரே கூறினார். அது “முதனிலை மூன்றும் வினைமுதன் முடிபின.” “அம்முக் கிள

வியுஞ் சினைவினை தோன்றின்” “எனைபெச்சம்” என்பனவற்றைப் பயனில்கூற்றாகச் செய்யுமாறறிக. “கரும்பார் தோண்முத்தங் கழன்று செவ்வாய் விளர்த்துக் கண்பசலை பூத்த காமம்—விரும்பார் முலைக்கண் கரிந்து திங்கள் வெண்கதிர்தள் பெய்திருந்த பொற் செப் பேபோ—லரும்பால் பரந்த நுகுப்புங் கண்ணின் புலனாயிற்றுய்ந்த வனிச்ச மாலை—பெரும் பாரமாய்ப் பெரிது நைந்து நற்கூற் சலஞ்சலம்போ னங்கை நலந் தொலைந்ததே.” என்புழிக் காரணகாரியப்பொருண்மைபுணர்த்தாது பிறவினைகொண்டனவா லெனின்; செய்வெனெச்சந்தனக்குரிய நிகழ்காலமுணர்த்தும்வழிக் காரணகாரியப் பொருள்பட வரவேண்டாமையின், இச்செய்யுளின் வரும் வினையெச்சமெல்லாம் நிகழ்காலமே குறித்து வருதலின், அவை செய்வென்பதன்றிரிபேயாமென்பது. ‘இவனுமிவ னுஞ் சிற்றிலிழைத்துஞ் சிறுபறையறைந்தும் வினையாடுப’ என்பது பொதுவினையாயினும், வினைமுதல்வினையாதலுமுடைமையின், அவை வினைமுதல்வினைகொண்டனவேயாம், “வினைமுதன் முடிபின” என்புழிப் பொதுவாகாது வினைமுதற்கே வினையாதல் வேண்டுமென்னும் வரையறையின்றி வினைமுதல் வினையென்னுந் துணையேயாய் நின்றலின். இது சேனாவரையருரையானுணர்க. “தானுந் தேரும் பாகனும் வந்தென் னலனுண்டான்” என்புழி உண்டானென்பது சிறப்புவினையாயினும், வந்தென்பது வினைமுதல்வினைகொண்டு முடிந்ததேயாம், “வினைமுதன் முடிபின” என்ற துணையல்லது வினைமுதற்கெல்லாம் வினையாதல்வேண்டுமென்னும் யாப்புறவின்மையின். இன்னும் வேறுபட வரும் வினையெச்சமெல்லாம் இவ்வாரோர்ந்து முடியுமியல்பறிந்து முடித்துக்கொள்க, செய்தெனெச்சம் யாண்டுந் தன்வினைமுதல்வினைகொண்டே முடியுமென்பது தொல்லாசிரியர்துணிபாடலின்.

மயங்காமரபினெழுத்துமுறைகாட்டியென்புழி எழுத்தென்ற தியற்றமிழை. அஃது “எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ் விரண்டுங்—கண்ணென்ப வாழு முயிர்க்கு.” “எழுத்தறியத் தீரு மிழிதகைமை.” என்பவற்றானுமுணர்க. எழுத்து, இயற்றமிழ், சத்த நூலென்பன ஒருபொருட்கிளவி. அகத்தியத்துண் முத்தமீழும் விரவிக்கூறப்பட்டன. அவற்றுள் இயற்றமிழை வேறுபிரித்து வழிப்படுத்தார் தொல்காப்பியர் முதலாயினார், இசைத்தமிழை வேறுபிரித்து வழிப்படுத்தார் பெருநாரை பெருங்குருகு முதலிய நூலுடையார், நாடகத்தமிழை வேறுபிரித்து வழிப்படுத்தார் முறு வல் சயந்தம் குணநூல் செயிற்றியமுதலிய நூலுடையாரென வுணர்க. இயற்றமிழுள்ளும் எழுத்துச் சொற் பொருண்முன்றனை யும் முன்னாலுட்போல விரவக் கூறுது முன்னரெழுத்துணர்த்திப்

பின்னர்ச் சொல்லுணர்த்தி அதன்பின்னர்ப் பொருளுணர்த்தினு
 னென்பார், காட்டியென்றொழியாது முறைகாட்டியென்றார்.

அற்றேல், பொருளதிகாரத்துக் கூறும் பொருளாவது பெரு
 ம்பாலுங் காமச்சுவையும் வீரச்சுவையும் பற்றி யோனியென்னு
 முறுப்புத் தழுவி நாடகவழக்கோடொத்து வரும் புலநெறி வழக்
 காகலின், அது நாடகத்தமிழுளோதற்பாலதல்லது இயற்றமிழோ
 டியைபின்மையின், ஆசிரியர் நாடகத்தமிழுமுடனோதினாரென்னு
 மோவெனின்;—என்னும்: என்னை? இது நாடகத்தமிழுளோதற்
 பாலதாயினும் கவித்தொகை முதலிய செய்யுளாராய்ச்சிக்கு இன்றி
 யமையாது வேண்டப்படுதலின், அதுபற்றி யியற்றமிழாழிபாய்க்
 கொண்டு ஈண்டைக்கு வேண்டுந்துணையே யோதினாரல்லது, நாட
 கத்தமிழினோதப்படுங் கூத்துவிகற்பமும், அவினயவிகற்பமும்,
 தோரியமகளிர் * முதலிய கூத்தியரிலக்கணமும், தலைக்கோவியல்
 பும் ஆடலாசிரியர் முதலியோரிலக்கணமும், ஆடரங்கினிலக்கண
 முமாகிய இன்னோரன்னவற்றையோதாமையின்.

அற்றேலஃதாக, “எண்ணென்ப வேளை யெழுத்தென்ப.”
 எ-ம். “சத்தமுஞ் சோதிடமும்.” எ-ம். இயற்றமிழோடு சிறந்தெ
 டுத்தெண்ணப்படுஞ் சோதிடமுதலிய பிறகலைகளுமுளவாக முத்த
 மிழெனத் தமிழாசிரியரெல்லாம் இவற்றையே விதந்துகொண்ட
 தென்னையோவெனின்;—அஃதொக்கும்: சோதிடமுதலிய பிற கலை
 களெல்லாம் ஆரியத்தினுந் தமிழினும் ஏனைமொழிகளினும் வேறு
 பாடின்றியொப்ப நிகழ்தலின் அவற்றை வேறுவிதிக்கவேண்டா
 மையானும், இயலிசை நாடகமென்னு மூன்றுந் தமிழ்நிலத்துச் சில
 வேறுபாடுடைமையின் அவற்றை வேறுவிதிக்கவேண்டிதலானும்,
 அதுபற்றி அகத்தியத்துள் இம்மூன்றுமேயெடுத்தோதினாராகலின்,
 முத்தமிழென வழங்கப்பட்டனவெனவறிக.

தமிழ் வழங்கு நிலமேயன்றி நிலவுலகமுழுதும் தன்பெயர்
 தோற்றுவித்தானென்பது விளக்கிய, மல்குநீர்வரைப்பென்றார்.

பாணினியமுதலிய வியாகரணங்களுமுளவாக ஐந்திரநிறை
 ந்த தொல்காப்பியனென்றார், “பெயரது விகாரமென் றேதிய
 புலவனு முளன்.” எனப் பிறர்மதங்கூறி “ஐந்திர னெட்டாம்
 வேற்றுமை யென்றனன்.” எனவிந்திரனோதியதனைத் தந்துணிபா
 கக்கொண்ட அகத்தியனார்க்கு ஐந்திரமேயுடன்பாடென்பது பெற
 ப்படுதலின், அதுவே தொல்காப்பியனார்க்கு முடன்பாடென்பது
 பற்றிப்போலுமென்க. எனவே, தொல்காப்பியனார்க்கு வடநூலறி
 வுறுத்தவாசிரியரும் அகத்தியனாரென்பது பெற்றும்.

* தோரியமகளிர் - ஆடிமுதிர்ந்த மகளிர்.

பல்புகழாவன முறைப்படவெண்ணித் தொகுத்தலானும், பாண்டியனவையத் ததங்கோட்டாசாற்குத் தெரிவித்தலானும், ஐந்திரநிறைந்த தொல்காப்பியனெனத் தன்பெயர் தோற்றுவித்தலானும், உடம்பொடுபுணர்த்துக் கூறிய படிமையானும் வருவன.

தோற்றி நிறுத்தவென்பது காரணகாரியப்பொருட்டாய் நின்றது.

தொகுத்தோன் படிமையோனெனக் கூட்டுக. ஏகாரமிரண்டும் ஈற்றசை.

தொல்காப்பியனெனவே ஆக்கியோன்பெயரும், அதனாற்பெறப்பட்ட நூற்பெயரும், முந்து நூல்கண்டெனவே வழியும், வடவேங்கடந் தென்குமரியெனவே எல்லையும், வழக்குஞ்செய்யுளுமாயிருமுதலினெனவே இவையாய்ந்தபின்னர் இது கேட்கற்பாற்றென்னும் யாப்பும், இவையாய்ந்தோர் இது கேட்டற்குரியரென்னுங் கேட்போரும், எழுத்துமுறைகாட்டியெனவே நுதலியபொருளும், செந்தமிழியற்கை சிவணியவெனவே பயனுமாகியவெட்டும் பெறப்பட்டன. ஏனைக்காலமுங் களனுங் காரணமும் முன்னர்க் காட்டப்பட்டன.

காலமுதலியமுன்றும் நூல்செய்தார்காலத்து நிகழ்ந்தன. ஆக்கியோன் பெயர்முதலியவெட்டும் நூல்செய்தார்காலத்தும் நூல்வழங்குங்காலத்து மொப்பநிகழ்வன. இவை தம்முள் வேற்றுமை. கழிந்தவற்றையுணர்தலாற் பெரும்படின்மை யின், அவையொரு சாராராற் கொள்ளப்பட்டன. ஆக்கியோன் பெயர்முதலியன ஒரு தலையானுணரவேண்டிதலின், அவையெல்லாவாசிரியரானுங்கொள்ளப்பட்டன.

இவ்வெட்டானுள்ளும் ஆக்கியோன் பெயர்முதலிய நான்கும் ஐயமறுத்தற்பொருட்டன்றி ஒருதலையானுணர வேண்டாமையானும், “சிறைதலில வென்ப முதல்வன் கண்ணே” என்பதோத்தாகலின் முதலாற்கணையின்மையின் ஐயமறுத்தல் வழி நான்மாத்திரைக்கே வேண்டிதலானும், அவற்றுள்ளும் வழியென்பது முதலாற்கின்மையானும், ஆக்கியோன்பெயரும் நூற்பெயரும் பாயிரத்தானேயன்றி நூன்முதலிடை கடையெனமுதப்படுதலானும், உலகத்திற்குற்றத்தானும் அறியவும்படுமாகலானும், எல்லை நாட்டெல்லையே நூற்கெல்லையாகவுணரப்படுமாகலானும், யாப்புமுதலிய போலவின்றியமையாச் சிறப்பினவன்மையின் அந்நான்கினையுமுன்னர் வைத்து இன்றியமையாச் சிறப்பினவாகிய யாப்புமுதலிய நான்கினையுமிறுதிச்சுண் வைத்து, “ஆக்கியோன் பெயரே வழியே

யெல்லை—நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே—கேட்போர் பயனோ டாயெண் பொருளும்—வாய்ப்பக் காட்டல் பாயிரத்தியல்பே.” எனச் சூத்திரஞ்செய்தவாறு. இக்கருத்தே பற்றி வடநூலாரும் யாப்புமுதலிய நான்கு முணர்த்துவதே பாயிரமெனக்கொள்ப. இவற்றுள்ளும் பயன் இன்றியமையாது சிறந்தமையின் இது திக்கண் வைக்கப்பட்டது. ஏனையவுமீவ்வாதேயோர்ந்துணர்க.

வடநூலார் யாப்பை ஆனந்தரியமென்றும், நுதலியபொருளை விடயமென்றும், கேட்போரை அதிகாரிகளென்றும், பயனைப் பிரயோசனமென்றுங் கூறுப. அவருளொருசாரார், ஆனந்தரியப் பொருள் நூலைப் பயப்பித்தற்குக் காரணமாய்க் கேட்போரை விசேடித்து நின்றலின் வேறுகூறவேண்டாவென்னுங் கருத்தால், ஆனந்தரிய நீக்கிச் சம்பந்தமொன்று கூட்டி நான்கென்பாராயினார். சம்பந்தமென்பதும் யாப்பென்னும் பொதுச்சொல்லாற் கொள்ளப்படும். அது புலந்தொகுத்தோனெனவே நூற்கும் நூலுதலியபொருட்கும் தொகுப்பதும் தொகுக்கப்படுவதும் உமாயிய சம்பந்தமென்பது பெறப்பட்டது. யாப்பு, இயைபு, தொடர்ச்சி என்பன ஒருபொருட்கிளவி.

ஈண்டுக் கேட்டல் பாடங்கேட்டல். அது “கேள்வி விமரிசம் பாவனை” என்பதனானும் “கேட்டவை நினைத்தலும் பாடம் போற்றலும்” “ஒருகுறி கேட்போ னிருகாற் கேட்பின்” என்பவற்றானு முணர்க.

இவ்வெட்டுமுணர்ந்ததற்குப் பயன் நூல்பயிலுதற்கணுக்க முண்டாதல். ஊக்கம் - உள்ளக்கிளர்ச்சி.

இனி வாய்ப்பக்காட்டலென்பதானே இத்துணைச் சிறப்பில வாய் அவ்வவற்றிற்கினமாய்க் காட்டப்படுவனவுமுளவென்பது பெற்றும். அவை ஆக்கியோன்பெயரேயன்றி ஆக்குவித்தோன் பெயர் கூறுதலும், வழியேயன்றி அதன்வகையாகிய தொகுத்தன்முதலிய நான்கினுளொன்றாமாறு கூறுதலும், தன்முதலுற்கு வழி கூறுதலும், அது வந்த மரபுவழி கூறுதலும், பொதுவெல்லைகூறுதலேயன்றிச் செந்தமிழ் முதலியவற்றின் சிறப்பெல்லை கூறுதலும், நூற்பெயரேயன்றிப் படலப்பெயர் ஒத்தின்பெயர் கூறுதலும், நூற்கியைபு கூறுதலேயன்றி நூலினுட் படலமுதலியவற்றிற்கியைபு கூறுதலும்; சம்பந்தங் காட்டுவார் மதத்தில் நூற்கும் நூலுதலிய பொருட்குங் கிழமைகூறுதலேயன்றி நூலுதலியபொருட்கும் பயனுக்குங் கிழமைகூறுதலும், நூற்கும் நூல்செய்தோனுக்குங் கிழமைகூறுதலும், நூலுதலிய பொருளேயன்றிப் படலுதலியதும்

ஒத்துறுதலியதூஉம் சூத்திரறுதலியதூஉங் கூறுதலும், கேட்போரேயன்றிக் கேட்பிப்போரைக் கூறுதலும், பயனேயன்றிப் பயனுக்குப் பயன்கூறுதலுமாம்.

பயனுக்குப் பயனாவது “எழுத்தறியத் தீரு மிழிதகைமை தீர்ந்தான்—மொழித்திறத்தின் முட்டறுப்பா னாகு - மொழித்திறத்தின்—முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து—கட்டறுத்து வீடு பெறும்.” என்பதனாற்காண்க. எனவே, முதனூற்பொருளுணர்ந்தற்கு முறையானே இது கருவிநூலென்பது பெறப்பட்டது. முதனூல்—வீட்டுநூல். ஈண்டிக் கேட்பிப்போர் இயற்றமிழ்வல்லவாசிரியர். படலறுதலியது இவ்வதிகாரமென்னுதலிற்றேவெனினென்பது. எழுத்துஞ் சொல்லும் பொருளு நாடியென்பதூஉம் அதனை விளக்கி நின்றது. ஒத்துறுதலியது இவ்வோத்தென்னுதலிற்றேவெனினென்பது. சூத்திரறுதலியது இச்சூத்திரமென்னுதலிற்றேவெனினென்பது. படலத்திற்கியைபு மேலையதிகாரத்தோடியைபுடைத்தாயிற்றென்பது. ஒத்திற்கியைபு மேலையோத்தினேடியைபுடைத்தாயிற்றென்பது. சூத்திரத்திற்கியைபு மேலேச்சூத்திரத்தோடியைபுடைத்தாயிற்றென்பது. இவை நான்முகத்துக் காட்டப்படுதலேயன்றிப் படலமுகத்தும் ஒத்துமுகத்தும் சூத்திரமுகத்துங்காட்டவும்படும். இவையெல்லாம் பாயிரமேயாம். பிறவுமீவ்வாறே கண்டுகொள்க.

அற்றேல், கேட்போர் மாணுக்கரும் கேட்பிப்போராசிரியருமாதலான் இவ்விரண்டும் பொதுப்பாயிரத்தாற் பெறப்படுமாலைனின்;—அற்றன்று: பொதுவகையானாசிரியர்க்கும் மாணுக்கர்க்கும் மிலக்கணம்பெறப்பட்டதல்லது இந்நூற்கின்னாரென்னுஞ் சிறப்பு வகை ஆண்டுப் பெறப்படாமையின், இஃதீண்டுக் காட்டப்படும். இது காட்டாக்கால், சிற்றறிவோர் பெருநூலும், பேரறிவோர் சிறுநூலும், முத்தமிழுளொருநூற்குரியோரேனையிரண்டு நூலும், அறம்பொருளினின்பம் வீடென்னு நான்கனுளொன்றற்குரியா ரேனேமூன்றுநூலங் கேட்பான்புக்கிடர்ப்பட்டு மயங்குபவாகலின், இஃதொருதலையாற் காட்டல்வேண்டுமென்பது. இதுபற்றியன்றே பொதுவெனவுஞ் சிறப்பெனவும் பாயிரமிருபகுதிப்பட்டதூஉமென்க.

இக்கருத்தறியாத உரையாசிரியரை யுள்ளிட்டோரெல்லாரும் நூலரங்கேறு மவைக்களத்துக் கேட்டாரைக் கேட்போரென்றும், தொகுத்தன்முதலிய வழியின் வகையினை யாப்பென்றுங்கூறினார். ஆக்கியோன்பெயர் றுதலியபொருளென்பனபோல இறந்தகாலத்தாற்கூறுது கேட்போரென வெதிர்காலத்தாற்கூறியதே அஃதுரையன்மைச்சுச்சான்றாகலானும், காலங்களத்துளடங்குதலின் வேறு

கூறவேண்டாமையானும், ஆக்கியோன்பெயர் முதலியனபோல நூல்வழங்குகாலத்து நிகழ்வதன்றாகலின் அவற்றோடொருங்கு வைத்தெண்ணல் பொருந்தாமையானும், கேட்டற்குரிய அதிகாரிகளாவாரையொருதலையாக வுணர்த்தல்வேண்டுமாகலானும், தொகுத்தன்முதலியன வழியுளடங்குதலானும், இயைபுமொருதலையானுணர்த்தற்பாலதாகலானும், யாங் கூறியதே வடநூலார்க்கு முடன்பாடாகலானும், அவருரை போலியுரையென்க.

இனி மாபாடியத்துள், பாதுகாப்பு, ஓர்ச்சி, கருவி, எண்மை ஐயமறுத்தலென்பனவும் பயனென்பர். அவையெல்லாம் மொழித்திறத்தின் முட்டறுத்தற்பயத்தவாயடங்கும். அவற்றையீண்டிரைக்கிற் பெருகும்.

இப்பாயிரத்தை வடநூலார் உபோற்காதமென்ப.

இனி என்பது பாயிரமென்னுதலிற்றோவெனினென்பது உம், ஆக்கியோன்பெயர் முதலியவெட்டு முணர்த்துதனுதலிற்றென்பது உம், பாயிரங்கேட்டலாற் பெறப்படும் பயனிதுவென்பது உம், இப்பாயிரஞ்செய்தாரிவரென்பது உம் போல்வன பாயிரத்துக்குப் பாயிரமெனக் கொள்க. இவையெல்லாம் “ஒத்த சூத்திர முரைப்பின்” என்புழி ஒத்தவென்பதொற் கொள்ளப்படும்.

தொல்காப்பியமுடையானென்னும் பொருட்கண் அம்முக்கெட்டு, அன்விசுதி புணர்ந்து, தொல்காப்பியனை நின்று, பின்னர்த் தொல்காப்பியனாற் செய்யப்பட்ட நூலென்னும் பொருட்கண் அன்விசுதி கெட்டு, அம்விசுதி புணர்ந்து, தொல்காப்பியமென முடிந்தது. “முதலிற்கூறும்” என்னுஞ் சூத்திரத்துட் சேனாவரையரும் இவ்வாறே கூறி, உரையாசிரியரை மறுத்தார். இனி உரையாசிரியரும் நச்சினூர்க்கினியாரும் இதனையாகுபெயரென்றும், ஈறுதிரியுமென்றுங் கூறினாராவெனின்;—அவர் ஆகுபெயர்ப்பெற்றி யறிந்திலர் போலுமென்க. ஆகுபெயர்களெல்லாம் நின்றொருங்கு நின்று இயற்பெயர்ப்பொருளையும் வேறுணர்த்தி நிற்குமாற்றலுடையவாதலும், அகத்தியம், தொல்காப்பியம், கபிலமென்பவற்றிற்கு அவ்வாற்றலின்மையுமோர்ந்துணர்க. ஆசிரியர் விரிவஞ்சியொருமொழிமுடிபு கூறாதொழிந்தமையின், இவரிங்ஙனமயங்குவாராயினரென்க.

பாயிரவிருத்தியொருவகையான் முடிந்தது.



எழுத்ததிகாரம்.

எழுத்ததிகாரமென்பது எழுத்தினத்திகாரத்தையுடையதென அன்மொழித்தொகையாய் அப்படலத்திற்குக் காரணக்குறியாயிற்று.

எழுத்தென்றது அகரமுதனகரவிறுவாய்க் கிடந்த முப்பதுங் குற்றியலிகரமுதலிய மூன்றுமாம். அவற்றிற்கெழுத்தென்னுங்குறி முன்னர் “எழுத்தெனப்படுப” என்னுஞ்சூத்திரத்தாலோதுபவாகலின் ஈண்டெதிரதுபோற்றி யாளப்பட்டது.

அதிகாரம் அதிகரித்தல். அஃதிருவகைப்படும். அவற்றுளொன்று வேந்தனிருந்துழியிருந்து தன்னில முழுவதுந் தன்னுணையினடப்பச் செய்வதுபோல ஒருசொன்னின்றுழி நின்று பலசூத்திரங்களும் பலவோத்துக்களுந் தன்பொருளே நுதலிவரச் செய்வது. ஒன்று சென்று நடாத்துந் தண்டத்தலைவர்போல ஓரிடத்து நின்றசொற் பலசூத்திரங்களோடுஞ் சென்றியைந்து தன்பொருளைப் பயப்பிப்பது. இவற்றிற்கு முறையே வடநூலார் யதோத்தேசபக்கமெனவுங் காரியகாலபக்கமெனவுங்கூறுப. இது சேனாவரையருரையானுமுணர்க. அவற்றுள்ளீண்டதிகாரமென்றது முன்னையது. அதனையுடையதெனவே, எழுத்தை நுதலிவரும் பலவோத்தினது தொகுதி எழுத்ததிகாரமென்றவாறாயிற்று. எழுத்தினத்திகாரத்தையுடையதென்புழி ஆறாவது வினைமுதற்பொருண்மையின்கண் வந்த காரகம்.

இப்படலத்துள் விதிக்கப்படுவனவெல்லாங் கருவியுஞ் செய்கையுமென இருவகைப்படும். அவற்றுட்கருவி நூன்மரபு முதலிய நான்கோத்தானும், செய்கை தொகைமரபு முதலியவைந்தோத்தானுங் கூறப்படும். கருவி பொதுவுஞ்சிறப்பு மெனவிருவகைத்து. புணரியலுட்கூறப்படுவன செய்கையொன்றற்கேயுரிய கருவியாகலிற் சிறப்புக்கருவி; ஏனை மூன்றேத்தினுங் கூறப்படுவன பொதுக்கருவி. அற்றேல் அவையோரோத்தாகக் கூறவமையும் பிறவெனின்;—அமையாது: சொல்லதிகாரத்துள் வேற்றுமையியலும் வேற்றுமைமயங்கியலும் விளிமரபும் ஒருநிகரனவாகவுந் தம்முள் வேற்றுமை கண்டு வேறுவேறேத்தாகக் கூறினாற்போல, ஈண்டுந் தம்முள் வேற்றுமையுடமைபற்றி நூன்மரபு மொழிமரபு பிறப்பியலென மூன்றேத்தாகக் கூறினார், “நேரின மணியை நிரல்படவைத்தாக்—கோரினப் பொருளை யொருவழி வைப்ப—தோத்

தென மொழிப வுயர்மொழிப் புலவர்” என்பதோத்திலக்கணமாகலின்.

நூன்மரபு.

அஃதாவது நூலினது மரபுபற்றிய பெயர்கூறுதல். எனவே, இதுவு மிவ்வோத்துட்கூறுஞ் சூத்திரங்களுக்கெல்லா மதிகாரமென்பது பெறப்பட்டது. மலை கடல் யாறு குளமென்றற் றொடக்கத்துலகமரபுபற்றிய பெயர்போலானது, ஈண்டிக் கூறப்படும் எழுத்து, குறில், நெடில், உயிர், மெய்யென்றற்றொடக்கத்துப் பெயர்கள் நூலின்கணுதற்பொருட்டு முதலூலாசிரியனாற் செய்துகொள்ளப்பட்டமையின், இவை நூன்மரபுபற்றிய பெயராயினவெனவறிக. ஏனையோத்துக்களின் விதிக்கப்படும் பெயர்களும் நூன்மரபுபற்றிவரும் பெயராதல் உய்த்துணர்ந்துகோடற்கு இது முன்வைக்கப்பட்டது.

இப்பெற்றியறியாதவுரையாசிரியர் முதலியோர் இவ்வதிகாரத்தாற் சொல்லப்படு மெழுத்திலக்கணத்தினை யோராற்றற்றொகுத்துணர்த்துதலின் நூன்மரபென்னும் பெயராயிற்றென்பாரும், இவ்வோத்துட்கூறப்படும் விதிகள் மூன்றதிகாரத்திற்கும் பொதுவாகலின் நூன்மரபென்னும் பெயராயிற்றென்பாரும்மாயினார். இவ்வதிகாரத்துட்கூறு மெழுத்திலக்கணத்தைத் தொகுத்துணர்த்தலாற் பெற்ற பெயராயின் அதிகாரமரபெனப்படுவதன்றி நூன்மரபெனப்படாமையானும், இவ்வோத்துட்கூறப்பட்டன செய்கையோத்திற்கும் பொருளதிகாரத்துட் செய்யுளியலொன்றற்குமே கருவியாவதன்றி மூன்றதிகாரத்திற்கும் பொதுவாகாமையானும், அவைபோலியுரையாதலறிக.

க. எழுத்தெனப் படுப

வகரமுத

னகர விறுவாய் முப்பஃ தென்ப

சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே.

என்பது சூத்திரம் என்னுதலிற்றோவெனின், அகரமுதலியவற்றிற்குப் பொதுப்பெயர் கூறுதனுதலிற்று. இ-ள். நெடுங்கணக்கினுள் அகரமுதல் எனகரமீறாகக் கிடந்த முப்பதும் எழுத்தென்று சொல்லப்படுவனவென்று கூறுவர் நூலோர், தனித்தானங் ககரமுதலியனபோல் அகரமொடு சிவணியானுமியங்கு மியல்பின்றி ஒரு மொழியைச் சார்ந்துவருதலே தமக்கிலக்கணமாகவுடைய மூன்றல்லாதவிடத்து என்றவாறு. எனவே, சார்ந்துவரன்மரபின் மூன்றுளவென்பதுஉம் ஈண்டே பெற்றும்,

அகரமுதலிய முப்பதும் நெடுங்கணக்கினுட் பெறப்படுதலின், அவற்றை விதந்தோதாது, முதலுமிறுதியுமெடுத்தோதி யறுவதித்தார். அறுவதித்தலெனினும் வழிமொழிதலெனினுமொக்கும். அறுவாதமாவது முன்னர்ப் பெறப்பட்டதொன்றனை வேறொன்று விதித்தற்பொருட்டுப் பின்னருமெடுத்தோதுதல். அதனால் அது கூறியது கூறலென்னுங் குற்றமாகாது வழிமொழிதலென்றாயிற்று. வழிமொழிதற்கு முன்னர்ப் பெறப்பட்டதனைப் புரோவாதமென்பர் வடநூலார்.

இனிச் சார்ந்துவரன்மரபின்மூன்றும் அகரமுதலியனபோலத்தனித்துநின்றலாற்றாமையின் நெடுங்கணக்கினுட் பெறப்படாவாயின்வாகலான், அவற்றை முன்னர் வகுத்தோதுப.

முப்பஃதென்பது இளைத்தெனவறிந்தபொருளின் விளைப்படுதொகுதியாசலின், ஆண்டு வேண்டப்படு முற்றும்மை விகாரத்தாற்றொக்கது, “இருதோடோழர்பற்ற” என்புழிப்போல, சூத்திரமுஞ்செய்யுளாகலின்.

இனி உரையாசிரியரும் ஈச்சினூர்க்கினியாரும் இச்சூத்திரம் பெயருமுறையுந் தொகையுமுணர்த்திற்றென்றும், அ ஆ முதலியனவே பெயரென்றும், அம்முறையே முறையென்றும், முப்பஃதெனத் தொகை விதிக்கப்பட்டதென்று முறைத்தாராலெனின்;—அற்றன்று. ஆஃதாசிரியர் கருத்தாயின், அ ஆ இ ஈயென முழுதுமெடுத்தோதி முறைக்கேதுவுங்கூறுவர். அவ்வாறு கூறுது அகரமுதனகர விறுவாயென அறுவதித்தே யொழிந்தமையானும், எழுத்தென்ப தொருபொருள் அதற்கு அ ஆ முதலியன பெயரென்றல் பொருந்தாமையானும், அ ஆ முதலிய அ ஆ முதலியவற்றிற்குப் பெயராதல் கூற வேண்டாமையானும், வேண்டிமென்ற சொற்களும் பொருளையுணர்த்தாது அவை தம்மையே யுணர்த்தும்வழி அவற்றிற்கவை பெயராதல் கூறாம குன்றக்கூறலாமாசலானும், முறையுந்தொகையுஞ் செய்கைமுதலியவற்றிற்குக் கருவியன்மையின் அவற்றை விதித்தலாற் பயனின்மைபானும், அவருரை போலியுரையெனவறிக. இச்சூத்திரத்தினொழிபாடிய “அவைதாங் குற்றியலிகரம்” என்னுஞ் சூத்திரத்துள் ‘எழுத்தோரன்ன’ எனவெழுத்தாதல் விதிக்கின்றமையானும், ஈண்டும் அகரமுதனகர விறுவாய் முப்பஃது எனவறுவதித்து, அவற்றிற்கெழுத்தென்னும் பெயரே விதிக்கப்பட்டதெனக்கொள்க. அகரமுதலியபொருட்டு ஈண்டெழுத்தென்னும் பொதுப்பெயர் கூறி “அவற்றுள் அ இ உ” “ஆ ஈ ஊ ஏ” “ஒளகாரவிறுவாய்” “னகாரவிறுவாய்” “வல்லெழுத்தென்ப” “மெல்லெழுத்தென்ப” “இடையெழுத்தென்ப” என்

னுஞ் சூத்திரங்களாற் சிறப்புப்பெயர் கூறுமாறுமறிக. சூத்திரம் வேறுபொருடாராமைப்பொருட்டன்றே ஆசிரியர் நான்மரபென அதிகாரஞ்செய்துகொண்டதுமென்க.

அற்றேல், “எஃகா னொற்றே யாதே வறிசொல்” “எஃகா னொற்றே மகடே வறிசொல்” என்றாற்போலப் பிரண்டும் பொருளை முன்னர்க் கூறிப் பெயர் பிற்கூறுபவாகலானும், இதற்குது பெயரென்று பொருளை முன்னர்க் காட்டிப் பெயர்கூறுதலே மரபாகலானும், ஈண்டும் அகரமுதனகரவிறுவாய் முப்பஃது மெழுத்தெனப்படுபவென்ப என்றேதல்வேண்டும், அவ்வாறேதாது எழுத்தெனப்படுப வகரமுதனகரவிறுவாயென மாறிக் கூறியதென்னை யோவெனின்;—நன்று வினாயினாய். அவ்வாறேதாதலே மரபாயினும்; எழுத்தென்பது மங்கலமொழியாகலின் முதற்கண் மங்கலங்கூறுதன் மரபெனக் கருதி, எழுத்தெனப்படுப வகரமுதனகரவிறுவாயென்றார்: என்றாரேனும், “எழுத்துப்பிரிந் திசைத்த விவணியல் பின்றே” “எழுத்தோ ரன்ன பொருடெரி புணர்ச்சி” எனப் பிரண்டிமெடுத்தாளுதலான், அவ்வாட்சிபற்றி எழுத்தென்பது பெயர் அகரமுதல் எனகரவிறுவாயென்பது பெயர்ப்பொருளைனத்துணிந்தபின்னர், அகரமுதனகரவிறுவாய் முப்பஃதெழுத்தெனப்படுபவென்ப என்னுங் கிடக்கைமுறை உள்ளத்தின்கணிலைபெறும், அதன்பின்னர்ச் சூத்திரப்பொருளினிது விளங்குமாதுலின், ஆண்டிப் பெயர் பின்னாதலிற் பிறழாமையுணர்க. இதுவேயண்மைநிலை. இவ்வாறன்றி எழுத்தென்பது சென்றுநடாத்துந் தண்டத்தலைவர்போல் அதிகரிப்பதெனக் கொண்டு பின்னர் வந்தியையு மென்றலுமொன்று. இனி முதலாலாசிரியனாற் படைத்திட்டிக்கொண்ட பெயரென்னாது, உலகத்திலெழுதப்பட்டவையெல்லா மெழுத்தாமன்றே அதனையீண்டாளுதற்பொருட்டு முதலாலாசிரியனால் வரையறுத்துக் கொள்ளப்பட்டதென நியமவிதியாகக் கொள்ளினுமமையும். “வல்லெழுத் தென்ப கசட தபற.” “மெல்லெழுத் தென்ப றுணை நமன.” “இடையெழுத் தென்ப யரல வழள.” “உயர் திணை யென்மனார் மக்கட் சட்டே—யஃறிணை யென்மனார் வரல பிறவே” என்றற்றொடக்கத்தனவும் அவ்வாறே கண்டுகொள்க.

அற்றேல், குற்றியலிகரமென்னுங் குறியீட்டான் நாகியாதெனச் செய்கைசெய்தல்வேண்டும், செய்கைசெய்தபின்னர் அவ்வெழுத்துக் குற்றியலிகரமெனல்வேண்டும், இஃதொன்றையொன்று பற்றுதலென்னுங் குற்றமாம் பிறவெனின்;—ஆகாது, நாகியாது என்பனவே சொல்லாகலின் நாகியாதென்புழிப் பெறப்பட்ட குற்றியலிகரம் வருவென்று காணலுற்றுழி “யகரம் வரும்

வழி யிகரங் குறுகும்” என்னுஞ் சூத்திரம் வழாநிலையாதலுணர் த்த வந்ததல்லது முன்னில்லாத குற்றியலிகரத்தை விதிக்க வந்த தல்லாமையின், எல்லாச்சொற்களும் படைப்புக்காலந்தொடங்கி நிலைபேறுடைமையின். இனியிலக்கணமொன்றே கண்ணாக நூல் கொண்டிணரப் புகுவார்க்கும் கேண்மியாவென்புழி மகரம் பற் றுக்கோடாக நின்ற குற்றியலிகரமுணர்ந்தவழி இதுபோன்றன வெல்லாங் குற்றியலிகரமென்றுணரப்படுதலின்; ஆண்டு மக்குற்ற மின்மையறிக, ஒருகுடத்தைக்காட்டி இது குடமென்றுணர்த்த வுணர்ந்தார்க்கு இந்நிகரனவாய் வளையப்படுவனவெல்லாங் குட் டமென்றுணரப்படுமாகலின். அங்ஙனமல்லாக்கால், மனையகத்துக் குடமுளதென்றவழி முன் காணாத குடத்தையறிதல்கூடாதென் பது. எழுத்து முதலியவற்றிற்கு மிவ்வாறே கண்டுகொள்க.

இவ்வெழுத்தென்னுங்குறி வேற்றுமைத்தொகை வினைத்தொ கை மெய்ம்மயக்கம் உடனிலைமயக்கம் இரட்டைக்கிளவியென்பன போல உடனிகழ்ச்சிபற்றிய பெயராகாது அகரமுதலியவற்றிற்குத் தனித்தனியே பெயராதல் உத்திவகையானுணர்ந்துகொள்க.

சொல்லும் பொருளும் பேதாபேதமாகலின், அதுபற்றி “உறு தவ ஈனியென வருஉ மூன்று—மிகுதி செய்யும் பொருள வென்ப.” “சுறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள.” “புதிதுபடற் பொரு ட்டே யாணர்க் கிளவி.” எனச் சிலவற்றை வேற்றுமைநயம்பட வும், “கெடவ்ரல் பண்ணையா ிரண்டும் விளையாட்டு.” “தடவுங் கயவு ஈனியும் பெருமை.” எனச்சிலவற்றை யொற்றுமைநயம்பட வுங் கூறுவராகலின், ஈண்டெழுத்தெனப்படுப வகரமுதனகர விதுவாயென வொற்றுமைநயம்படக் கூறிற்று. சொல்லும் பொரு ளும் வேறென்பார் எழுத்தெனப்பெயர்பெறுவனவற்றை யெழுத் தென்றதாகுபெயரென்ப. இனிச் சொல்லும்பொருளுமொன்றென் பார் “புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி” என்பது இராகு வினது தலையென்றும் போலுமென்பர்.

இத்துணையுங்கூறியவாற்றானே, அகரமுதலியவற்றிற்கு எழுத் தென்னுங்குறியிடுதற் கெழுந்ததிச்சூத்திரமென்றுணர்ந்துகொள்க.

எழுத்தென்றொழியாது எனப்படுபவென்பவென்றார், இது முதலாலாசிரியனால் விதிக்கப்பட்டித் தொன்றுதொட்டு வருங்கு றியென்பதறிவித்தற்கு.

அற்றேலஃதார்க; நெடுங்கணக்கினுள் அகரமுதல் எனகரவிது வாய்க்கிடக்கை முறையாதற்குக் காரணமென்னையோ அறிதல்வே ண்டினை னென்பையாயிற் காட்டுதும்:—

முகர நகர னகரங்கண்முன்றுந் தமிழெழுத்தென்பதறிவித்தற்கு இறுதிக்கண் வைக்கப்பட்டன். அவற்றுள்ளும் முகரமிடையெழுத்தாகலின் அதுபற்றி இடையெழுத்தொடு சார்த்தி அவற்றிறுதிக்கண் வைக்கப்பட்டது. வடமொழியின் லகாரம் ளகாரமாகவு முச்சரிக்கப்படுவதன்றித் தனியேயோரெழுத்தன்மையின், அச்சிறப்பின்மைபற்றி இடையெழுத்தாகிய ளகாரம் முகாரத்திற்கும் பின் வைக்கப்பட்டது. ய ர ல வக்கண்களும் முறையே அடியண்ணமும் இடையண்ணமும் அண்பன்முதலும் இதழுமென்னுமிவற்றின் முயற்சியாற் பிறத்தலான், அப்பிறப்பிடத்து முறையே முறையாக வைக்கப்பட்டன.

இனியொருநிகரனவாயவிடையெழுத்துக்களில் இவ்விரண்டிவேறு பிரித்து, யரக்களும் லவக்களும் முளக்களும் தம்முளினமென்றும், இனமாதல்பற்றி முறை கூறப்பட்டனவென்றும், பிறப்பேயன்றி அளவு செய்கை பொருள் வடிவென்பவற்றுள் ஏற்றனவொத்தலும் இனமாதற்கேதுவென்றுங் கூறுவாருமுளர். அது பொருந்தாது. ஒருவாற்றொத்தலு மொருவாற்றான் வேறுதலுமுடைமைபற்றியன்றே இனமென்று வழங்கப்படுவது. அவற்றுள், இடையெழுத்தாலும் இடப்பிறப்பானொத்தலும் முயற்சிப்பிறப்பான் வேறுதலுமுடைமையின், இடைக்கணமென வோரினமாயின. உயிர்க்கணம் வன்கணம் மென்கணமென்பவற்றிற்கும் இஃதொக்கும். அவற்றுள், அ ஆக்கண்முதலியனவும் கஙக்கண்முதலியனவும் அகமுயற்சிப்பிறப்பானொத்தலுங் குற்றேசை நெட்டோசையும் வல்லோசை மெல்லோசையுமாகிய புறமுயற்சிப்பிறப்பான் வேறுதலுமென்னு மிருதன்மையுமுடைமையின், அவ்வேறுபாடுபற்றி வேறுபிரித்து இவ்விரண்டோரினமெனவும் வைக்கப்பட்டன. இடையெழுத்துக்களுள் இவ்விரண்டினை வேறுபிரித்து இனமென்றற்கு அவ்வாரோரிபையின்மையின், அவையவ்வாறினமாதல் யாண்டையதென்க. அல்லது உம் அ ஆக்கள் கஙக்கண்முதலியனபோல யரக்கண் முதலியனவற்றை யினமென்றல் செய்கைக்குக் கருவியாகாமையானும், முறைபெறுதற்கேதுவெனின் முறைகூறவேண்டாமை மேற்காட்டினமாகலானும், உலகத்தும் பிறப்பொத்தல்பற்றியேயினமென்று வழங்குபவாகலானும், இடப்பிறப்பொத்தலாறுக்கும் பொதுவன்றி இவ்விரண்டற்குச் சிறந்ததல்லாமையானும், அது பொருந்தாமையுணர்க. இனமாதலறிந்துகோடற்பொருட்டே ஆசிரியர் பிறப்பியல்சூறினார். அவ்வாறன்றென்பாரை, எழுத்ததிகாரத்துட்கூறும் பொருளெல்லாஞ் செய்கையுங் கருவியுமென விரண்டாயடங்குமென்பது எல்லார்க்கு மொப்ப முடிந்ததாகலாற் பிறப்பியல் வேறென்றற்குக் கருவியாகாமையிற் பய

னில் கூற்றாமெனக் கூறி, மறுக்க. வடநூலாரும் பிறப்பொத்த
லொன்றே யினமடைத்தற்கேதுவென்ப. இனி அளவுமுதலிய
வொத்தலின் இனமாமென்பார்க்கு, னகரத்தோடு மகரத்திற்கள
பொக்கும் முகம் முகன் எனப் பொருளொக்கும்; ககர சகர தகர
ங்கட்கு வடிவொக்கும்; ரகர முகரங்கட்குச் செய்கையொக்கும்;
இவ்வாறேயினமல்லாதவேனையவும் இவற்றுளேற்றனவொக்குமா
கலின், அவையுமினமாவான்செல்லுமாறறிக. அன்றியும், ஈண்டுக்
கூறினவையெல்லாஞ் செய்கைக்குக் கருவியாமெனக் கூறி அச்செ
ய்கையை ஈண்டினமடைத்தற்குக் கருவியாமெனக் கூறுதல் ஒன்
றனையொன்று பற்றிநின்றலென்னுங் குற்றமாதலறிக.

இனிக் கறக்களுஞ் சளுக்களும் டணக்களுந் தறக்களும் பமக்
களும் அடிநாவண்ணம் இடைநாவண்ணம் நுனிநாவண்ணம் அண்
பல்லடி இதழென்னுமிவற்றின் முயற்சியாற் பிறத்தலான், அப்பி
றப்பிடத்தின் முறையே முறையாக வைக்கப்பட்டன. வலியாரை
முன்வைத்து மெலியாரைப் பின்வைத்தன்மரபாகலின், வல்லெழு
த்துக்கண் முன்னும் அவ்வவற்றிற்கினமொத்த மெல்லெழுத்துக்
கள் அவ்வவற்றின்பின்னுமாக வைக்கப்பட்டன. அவ்விரண்டுநோ
க்கியல்லது இடைநிகரனவாயொலித்தலறியப்படாமையின், அது
பற்றி இடையெழுத்துக்கள் அவ்விருகூற்றிற்கும் பின் வைக்கப்
பட்டன.

அகரமுதலிய பன்னிருயிருந் தனித்தியங்குமாற்றலுடைமை
யானும், ககர முதலிய பதினெட்டுமெய்யும் அகரத்தோடு கூடிய
ல்லதியங்குமாற்றலின்மையானும் உயிர் முன்னும் மெய் பின்னு
மாக வைக்கப்பட்டன.

இனி உயிர்களுள், அ இ உ என்பன முறையே அங்காந்து
கூறுமுயற்சியானும், அவ்வங்காப்போடண்பல்லடி நாவிலிம்புறக்
கூறுமுயற்சியானும், அவ்வங்காப்போடிதழ்குவித்துக் கூறுமுயற்சி
யானும், பிறத்தலான், அப்பிறப்பிடத்து முறையே முறையாக
வைக்கப்பட்டன. ஆகார ஈகார ஊகாரங்கள் அகரமுதலியவற்றிற்
கினமாகலின், அவற்றைச் சார வைக்கப்பட்டன. நெட்டெழுத்
தாவது நீருநீருஞ் சேர்ந்தாற்போலக் குற்றெழுத்திரண்டொத்து
நின்று நீண்டிசைப்ப தொன்றாகலின், அஃதுணர்ந்துகோடற்குக்
குற்றெழுத்துக்களின் பின்னர் நெட்டெழுத்துக்கள் வைக்கப்பட்
டன. அற்றேற் குற்றெழுத்திற்கோதிய விதி நெட்டெழுத்திற்கும்
வருமாலோவேனின்;—அற்றன்று, வேறுநின்ற குற்றெழுத்திற்கே
விதி பெறப்படுதலின். இன்னுமிக்கடாவிடைகளெல்லாம் மாபாடி
யத்துங் கையடத்தும் இரண்டாமானிகத்திற்கண்டுகொள்க.

இந்நெட்டெழுத்துக்கள் மொழிக்காரணமாய் வேறுபொருடந்து நின்றலின், அதுபற்றி வேறெடுத்தெண்ணி உயிர் பன்னீரெழுத்தெனப்பட்டன. அளபெடை அந்நெட்டெழுத்தோடு குற்றெழுத்தொத்து நின்று நீண்டிசைப்பதொன்றாயினும், மொழிக்காரணமாய் வேறுபொருடாராது இசைநிறைத்தன்மாத்திரைப் பயத்ததாய் நின்றலின், வேறெழுத்தென வைத்தெண்ணப்படாதாயிற்றென்பது நுண்ணுணர்வானோர்ந்துணர்க. “குன்றிசை மொழிவயினின்றிசை நிறைக்கு—நெட்டெழுத்திம்பரொத்தகுற்றெழுத்தே.” என்றதூஉம் இக்கருத்தேபற்றியென்க. இப்பெற்றியறியாதார் நெடிவங்குறிலும் விரலும்விரலுஞ் சேரநின்றமுற்போல இணைந்து நின்றளபெடுக்குமெனவும், அளபெடையெழுத்து உயிரெழுத்து ளடங்காதெனவும், சார்பெழுத்தென வைத்து வேறெண்ணப்படுமெனவும், தமக்கு வேண்டியவாறே கூறுப. நெடிவங்குறிலும் அவ்வாறு நின்றளபெழுமென்றல் பொருந்தாமைக்கு எழுத்தெடையென்னாது அளபெடையென்னுங் குறியீடே சான்றதலறிக. அற்றேல், ஒருமுத்தினையே இரண்டுமாத்திரையுமொருமாத்திரையுமாகப் பிரித்தசைத்துச் சீர்செய்தல் பொருந்தாதெனின்;—அற்றன்று: எழுத்துவகையானென்னாது “மாத்திரை வகையாற் தனையுமெகடாநிலை—யாப்பழி யாமையென் றளபெடை வேண்டும்.” என்றமையின், எழுத்திற்கு மாத்திரைகோடலும் அசைத்தலுஞ் சீர்செய்தலுந் தனையுத்தலும் ஒசைபற்றி யல்லது எழுத்துப்பற்றியல்லவென்க.

இன்னும் வடநூலார் அ என்னுமோரெழுத்தே ஒருமாத்திரையாயுச்சரிக்குங்காற் குற்றெழுத்தென்றும், இரண்டுமாத்திரையாய்க் கூட்டியுச்சரிக்குங்கால் நெட்டெழுத்தென்றும், மூன்றுமாத்திரையாயுச்சரிக்குங்கால் அளபெடையெழுத்தென்றும் மூவகைப்படுமெனவும், அம்மூன்றும் எடுத்தல் படுத்தல் நலிதலென்னுமோசை வேறுபாட்டால் ஒன்று மூன்றையொன்பதுவகைப்படுமெனவும், அவ்வொன்பதுவகையும் மூக்கின்வளியொடு சார்த்தியுஞ் சார்த்தாதுமுச்சரிக்குமாற்றால் ஒவ்வொன்றிவ்விருவகைத்தாய்ப்பதினெட்டாமெனவுங் கூறுப. இவ்வாறே யேனைபெழுத்திற்குங்கொள்வர். அவ்வாறு வேறுபடினும், உயிரெழுத்தாந் தன்மையற்றிரியாவாய்ப் பதினெட்டுமோரினமாமென்றே கொள்வர். இதனானும் உயிரளபெடையுயிரின் வேறுகாமையுணர்க. இதனானே ஒற்றளபெடையுமொற்றின்வேறன்மையுணர்க.

இனி எகரமாவது அகரக்கூறுமிகரக்கூறுந் தம்முளொத்திசைத்து நரமடங்கல்போனிற்றொன்றாகலானும், ஒருமாவது அகரக்

கூறு முகரக்கூறுந் தம்முளொத்திசைத்து அவ்வாறு நிற்பதொன்
 ருகலானும், அவையவற்றின் பின்னர் முறையே வைக்கப்பட்டன.
 ஏகார ஓகாரங்கள் இனமாகலின், அவற்றின்பின் முறையே வைக்
 கப்பட்டன. அகரமும் யகரமும் இகரமுந் தம்முளொத்திசைத்து
 நிற்பதொன்றாகலின், எகர ஏகாரங்களின் பின்னர் ஐகாரமும், அக
 ரமும் வகரமும் உகரமுந் தம்முளொத்திசைத்து நிற்பதொன்றாக
 லின், ஓகர ஓகாரங்களின் பின்னர் ஒளகாரமும் வைக்கப்பட்டன.
 இவ்வாறுதல்பற்றி ஏ ஓ ஐ ஒள என்னு நான்கினையும் வடநூலார்
 சந்தியக்கரமென்பர். கையடனார் நரமடங்கல்போலென்றுவமை
 யுங் கூறினார். இக்கருத்தேபற்றி ஆசிரியர் “அகர விகர மைகார
 மாகும்.” “அகர வுகர மௌகார மாகும்.” எனக்கூறி, ஐ யென்னு
 ரெட்டெழுத்தின்வடிவு புலப்படுத்தற்கு அகரவிகரங்களேயன்றி
 அவற்றிடையே யகரமுமொத்திசைக்குமென்பார் “அகரத் திம்பர்
 யகரப் புள்ளியு—மையெ னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்.”
 என்றும், மெய்பெறவென்றவிலேசானே ஒளவென்னுரெட்டெழு
 த்தின் வடிவு புலப்படுத்தற்கு அகரவுகரங்களேயன்றி அவற்றி
 டையே வகரமுமொத்திசைக்குமென்றும், இம்பர் உம்பரென்றற்
 போல்வன காலவகையிடவகைகளான் மயங்குமாகலின் இவற்
 றின் முதற்க ணிற்ப தியாதோ இறுதிக்க ணிற்பதியாதோவென்னு
 மையநீக்குதற்கு “இகர யகர மிறுதி விரவும்.” என்றுங்கூறினார்.
 மொழிந்தபொருளோடொன்றவவ்வயின் மொழியாததனை முட்டி
 ன்று முடித்தலென்னுமுத்தியான் எகர ஏகாரங்கள் ஓகர ஓகாரங்
 கள் அவ்வாறுதலுங் கொள்ளவைத்தார். மாபாடியத்துள் ஊகார
 த்தின் பின்னின்ற வடவெழுத்து நான்குயிர்க்கு யிடையே ரகர
 லகரக்கூறுகளொத்துநிற்கு மென்றவாசிரியர் பதஞ்சலியார்க்கு
 ஐ ஒள வென்புழியும் இடையே யகர வகரக்கூறுகள் விரவிநிற்கு
 மென்பதுடன்பாடாதல் பெற்றும். எகரமுதலியவற்றுள் அகரக்
 கூறு குறையும் இகர உகரக்கூறுகள் மிகுதியுமாமெனவுமுணர்க.
 இதுவுமாபாடியத்திற்கண்டது. வடநூற்கடலை நிலைகண்டறிந்த
 சேனாவரையர் எழுத்ததிகாரத்திற்குரைசெய்தாராயின், இன்றோ
 ரன்னபொருளனைத்துந் தோன்ற ஆசிரியர் கருத்தணர்ந்துரைப்
 பர். அவர் சொல்லதிகாரம்போலப் பெரும்பயன்படாமை கருதி
 எழுத்திற்குரைசெய்யாதொழிந்தமையின், தமிழ்நூலொன்றேவல்
 லவுரையாசிரியரையுள்ளிட்டோருரையை ஆசிரியர் கருத்தாகக்
 கொண்டு பின்னுள்ளோருமயங்குவாராயினுரென்பது. “அகர
 விகர மைகார மாகும்.” என்புழி ஆகுமென்றதனாலாகாதென வில
 க்கப்படுமென்பாரை, “பன்னீ ருயிரு மொழிமுத லாகும்.” என்
 புழியும் ஆகுமென்பதனாற் பன்னீ ருயிரு மொழிமுதலாகாவென

விலக்கப்படும்போலுமெனக் கூறி,மறுக்க. அன்றியும் இயற்கையா
 னின்ற ஐகார ஒளகாரங்கள் வேறு,போலியாய்வ்வாறு வரும்ஐகார
 ஒளகாரங்கள் வேறெனக் கொளின்;—இவற்றையெடுத்தோதி
 விலக்குதலாலொருபயனின்மையிற் பயனிலமொழிதலாமாறுண
 ர்க. யாங்கூறியதே வடநூலார்க்குமுடன்பாடாதல் மாபாடியம்
 வல்லார்வாய்க்கேட்டுணர்க. வடநூலுணர்ந்தார்க்கன்றித் தமிழி
 யல்பு விளங்காதென்பது முணர்ந்துகோடற்கன்றே பாயிரத்துள்
 “ஐந்திர நிறைந்த தொல்காப்பியன்” என்றநூலுமென்க. எகர ஓகர
 ங்கள் ஒருவாற்றாற் சிறப்பெழுத்தாயினும், பாகதமொழியிற் பயி
 ன்று வருதலானும், சாமவேதமுடையாருளொருசாரார் இசைபற்
 திக் குழுஉக்குறிபோலக் கொண்டோதுபவாகலானும், இறுதிக்
 கண்வையாது முறைபற்றி ஏகார ஓகாரங்களின் முன்வைக்கப்பட்
 டன. ஈண்டிக் கூறியவாற்றானே அகரமுயிரெழுத்துக்களினுங்
 கலந்துநிற்குமாறறிக.

இத்துணையுமுறையாமாறு காட்டப்பட்டது. எழுத்துக்களுக்குப்
 பிறப்பு வடநூலார் சிறுபான்மை வேறுபடக் கூறுப. அஃதுச்
 சரிக்குமோசை வேற்றுமைபற்றியெனக்கொள்க.

இனி எழுத்தெனப்படுபவகரமுத னகரவிறுவாயென்றொழி
 யாது முப்பஃதென்னுந்தொகை கூறியதெற்றுக்கெனின்;—அது
 கூறுக்கால், எழுத்தென்றற்குரியவை வகரந்தொடங்கி னகரவிறு
 வாய்க் கிடந்தவைந்துமேயோ, அகரந்தொடங்கி நகரமீறாய்க் கிட
 ந்தவிருபதுமேயோ, அகரத்தைத் தனக்கு முதலாகவுடைய ஆகார
 மும் னகரத்தைத் தனக்கீறுகவுடைய நகரமுமென்னுமிரண்டு
 மேயோ, அகரமுமுதலும் னகரமுயிறுவாயுமென்னுஞ் சொற்களே
 யோவெனவும், பலவாற்றா னைய நிகழுமன்றே, அவ்வையநீக்குதற்
 கும் இம்முப்பதுமேயன்றி வடமொழியிற்கூறு மேனையெழுத்துக்
 கள் ஈண்டிக் கொள்ளப்படாவென்றற்குமென்க.

ஒருமொழியைச் சார்ந்து வருமியல்பன்றித் தனித்தியங்குமிய
 ல்பு தமக்கிலவென்றலின், அவை தம்மையேயெடுத்தோதிக் காட்
 டலாகாமையின், வருஞ் சூத்திரத்தான் அவற்றிற்கு வேறுவேறு
 பெயரிட்டு “அவைதாங்—குற்றிய லிகரங் குற்றிய லுகர—மாய்
 தம்” என்றும், அம்முன்னும் புள்ளிபெறுதல்பற்றிப் பொதுப்பெ
 யராக “முப்பாற்புள்ளியும்” என்றும், அவை தனித்தெழுதப்படா
 வாயினும் மொழியொடு சார்த்தியெழுதப்படுதலின் எழுத்தென்
 னுங்குறியீட்டிற்குரியவென்பார் “எழுத்தோரன்ன” என்றுமோ
 தினார். முற்றியலிகர வுகரங்களோடிவற்றிடை வேற்றுமை தெரி

ந்துகோடற்பொருட்டு, இகரமுகரமென்றொழியாது “குற்றியலிகரங்குற்றியலுகரம்” என்றார்.

கேண்மியா வரகு என்பனவற்றினிகரமுமுகரமும், போலுமென்புழி அரைமாத்திரையாய் நின்ற மகரம் போன்ம் என லகரம் எனகரமாய்த் திரிந்து ஈரொற்றுடனின்றகாரணத்தாற் பின்னர்க் கான்மாத்திரையாய் நின்றாற்போல, முன்னரொருமாத்திரையாய் நின்று பின்னரொருகாரணம்பற்றி யரைமாத்திரையாகாது மகரமும் வல்லெழுத்துமாகிய மெய்யெழுத்தினைச் சார்ந்து என்று மரைமாத்திரையாயே நிற்குமொருதன்மையவாயினும், அப்பெற்றியுணராது இவையரைமாத்திரைபெறுதல் மகரக்குறுக்கம்போலச் செயற்கையாற்போலுமென்று உலகமலைபாமைப்பொருட்டு இவையிங்ஙனமாதலியல்பென்பார், குற்றிகரங்குற்றுகரமென்றொழியாது குற்றியலிகரங்குற்றியலுகரமெனக் குறியிட்டார். இக்குறியீடுமுணராதார் ஒருமாத்திரையாய் நின்ற குற்றெழுத்துக்களே இடமும் பற்றுக்கோடுஞ் சார்ந்த காரணத்தால் அரைமாத்திரையாய்க் குற்றியலிகரங்குற்றியலுகரமென நின்றனவெனக் கூறித்தமதறியாமையைப் புலப்படுத்திப் பார். ஆசிரியர் “குற்றியலுகரமு மற் றெனமொழிப.” என்றுஞ் சூத்திரத்தாற் குற்றியலுகரமும் புள்ளி பெற்றுநிற்குமென முற்றுக்கரத்தோடிதனிடையரிவடிவிலும் வேற்றுமை தோன்றக் கூறி உம்மையாற் குற்றியலிகரமும் புள்ளிபெற்றுநிற்குமென்றேதினமையானும், “குற்றியலிகர நிற்கல் வேண்டும்” எனவும் “குற்றியலுகரம் வல்லா னார்ந்தே” நிற்கல்வேண்டும் எனவுங் கூறியதன்றி இவைபற்றி மாத்திரை குறுகுமென்ற மையானும், “புணரிய னிலையிடைக் குறுகலு முரித்தே” “ஆய்ரு மூன்றே யுகரங் குறுகிடன்” என்புழியும், “யகரம் வருவழி யிகரங் குறுகும்” என்புழியும், “கொங்கலர் பும்பொழிற் குறுகினர் சென்றுழி” “தீவினை முதிர்வலைச் சென்றுபட் டிருந்த—கோவ லன் றன்னைக் குறுகின னாகு” “கோயின் மன்னனைக் குறுகினள் சென்றுழி” “நீங்கிற் றெறுஉங் குறுகுங்காற் றண்ணெனுந்தி” “ஆறுங் குறுகா ரறிவுடையார்” என்புழிப்போலக் குறுகுதல் அணுகுதலெனவே பொருள்படுமாகலானும், அவ்வாறன்றிக் குறைதலே பொருளாயினுங் குற்றியிற் குற்றெழுத்தென்றாற்போலத் தம் மின் மிக்கிசைக்குமெழுத்துக்களை நோக்கிக் குறுகுமென்றொனவேபடுமாகலானும், அங்ஙனங்கொள்ளாக்கால் “எல்லா விறுதியு முகர நிறையும்” என்புழிப் புணர்ச்சிக்கண் முற்றுக்கரமாய் நிற்குமெனப் பொருள்பட்டு இச்சூத்திரமாகுகொளக் கூறலாய் முடியுமாகலானும், குற்றியலிகரமுங்குற்றியலுகரமும் ஆய்தம்போல வேறெழுத்தேயாவனவன்றி, ஒருமாத்திரையாய் நின்ற இகரவுக

ரங்களே மகரக்குறுக்கமுதலியனபோல ஒருகாரணம்பற்றியரை மாத்திரையாய் நின்றனவல்லவென்பது தெற்றெனவுணர்க.

அற்றேல், ஐகாரக்குறுக்கம் மொழியிடைகடைகளென்னுமிடங்காரணமாகக் குறுகியிசைப்பதுபோலக் குற்றியலிகரக்குற்றியலுகரங்களும் இடமும் பற்றுக்கோடுங்காரணமாகக் குறுகியிசைத்தலின், இவற்றையியல்பென்றதென்னையெனின்;—அறியாது கடாயினாய். அவை காரணமாகக் குறுகியிசைப்பனவாயின், இங்கு ஏதுதாது என்னும் வடமொழியிறுதியுகரமும் அவ்விடமும் பற்றுக்கோடுமுடைமையின் அவை காரணமாகக் குறுகியிசைத்தல்வேண்டும், காரணமுள்வழிக் காரியமுண்டாதலொருதலையாகலின். அங்ஙனமிசையாமையின், இடமும் பற்றுக்கோடுங் குற்றியலிகரக்குற்றியலுகரங்கணிற்றற்குச் சார்பாவனவேயன்றிக் குறுகியிசைத்தற்குக் காரணமாகாவெனக் கொள்க. அஃதேல், வடமொழியின் அறுவகையிடமும் வல்லெழுத்துப்பற்றுக்கோடுங் குற்றியலுகரத்திற்குச் சார்பாகாமையின் இலக்கணவழுவாம் பிறவெனின்;—ஆகாது, குற்றியலுகரம் இடமும் பற்றுக்கோடுஞ்சார்ந்தன்றி நில்லாதென்றதல்லது இடமும் பற்றுக்கோடுங்குற்றியலுகரத்திற்குச் சார்பாயல்லது வாராவென்னும் யாப்புறவின்மையின். குற்றியலுகரந்தமிழ்ச்சிறப்பெழுத்தாகலின், வடமொழியின் வாராதாயிற்று. இக்குற்றியலிகரக்குற்றியலுகரவுண்மையறியாதவுரையாசிரியர் “இடைப்படிற் குறுகு மிடனுமா ருண்டே.” என்பதற்கு இடைப்படினுங்குறுகுமென உம்மையை மாற்றி, இறந்ததுதழீஇயிற்றுக்குவர். அஃதாசிரியர்கருத்தொடு முரணுமென்பது இக்கூறியவாற்றானறிக. இன்னும் புணர்ச்சிவேற்றுமைபற்றி வேரூயிற்றென்பார்க்குக் களவுகனவு முதலியவற்றுரமும் புணர்ச்சிவேறுபட்டுக் குற்றியலுகரத்திற்குரிய விதிமுழுவது உம் பெறுதலின் அதனையுங்குற்றியலுகரமெனக் கோடல்வேண்டும், அவ்வாறு கொள்ளாமையின் அவர்க்குமதுகருத்தன்றென மறுக்க.

காட்டு கூட்டு என ஆய் குறைந்து நின்றவேவல்வினைச்சொற்களின்வருமுகரத்தை வினைக்கண்வரு முற்றுரமென்பாருமுளர். ஆசிரியர் “குற்றிய லுகரத் திறுதியு முளப்பட” எனவேயெடுத்தோதினமையானும், புணர்ச்சிக்கண் முற்றுரத்திற்குரிய செய்கைபெறுமையானும், அஃதுரையன்றென்க.

இக்குற்றியலிகரக்குற்றியலுகரங்களை முற்றியலிகரவுகரங்களின் குறுக்கமென்றவர் ஆய்தத்தினையும் அவ்வாறென்றன்குறுக்கமெனக் கூற மறந்தார்போலும்.

இனிக் குற்றியலுகரம் “ஆயிரு மூன்றே யுகரங் குறுகிடன்” என்பதனால் இடவேற்றுமைபற்றியறுவகைப்படுமென்றும், நெட்டெழுத்தேழும் ஆய்தமொன்றும் உயிர் பன்னிரண்டும் வல்லெழுத்தாறும் மெல்லெழுத்தாறும் இடையெழுத்தாறுமென்னும் அவற்றின்பகுதி முப்பத்தெட்டனுள், இடையெழுத்துக்களுள் வகரம் வல்லெழுத்துக்களோடு தொடராமையானும், உயிரெழுத்துக்களுள் ஒளகாரம் மொழியிடையறுதிகளின் வரப்பெறுமையானும், அவ்விரண்டுமொழித்து ஏனைமுப்பத்தாறுமிடவேற்றுமைபற்றிய விரியாமென்றுங் கூறுவாருமுளர்.

இனி நாகு காசு என்புழியும் நீடாது குறுகாது என்புழியும் நெட்டியிறுதிக்குற்றுகரமேயாகவும், நாகென்பதனை நெடிவிறுதிக்குற்றுகரமெனவும் நீடாதென்பதனையுயிர்த்தொடர் மொழிக்குற்றுகரமெனவும் ஆசிரியர் கொண்டது ஈரெழுத்தொருமொழியெனவும் இரண்டனையிறந்த தொடர்மொழியெனவும் பகுத்துணர்ந்து கோடற்பொருட்டாயினும், எழுத்தான் வேறுபாடினமையின் அவ்வாறுணையாற்கொள்ளாது, ஆசிரியர் ஈற்றயலினின்றவெழுத்தை யிடமாகக் கொண்டாற்போல ஈற்றயலினின்றவசையிடமாகக் கொண்டு, அவற்றுள் அது இது முதலிய முற்றுகரத்தை நீக்குதற்குக் குற்றெழுத்துத் தனியேவருமசையொன்றையுமொழித்து, ஏனையேழசையினையும் “நெடிலே குறிவினை குறினெடி லென்றிவை—யொற்றொடு வருதலொடு குற்றொற்றிறுதியென்—நேழ் குற்றுகரக் கிடனென மொழிப.” என்பதோர் சூத்திரம்பற்றி ஏழிடமெனக் கோடுமென்பார்க்குப், பின்னாக்குச் சுண்ணம்பு பட்டாங்கு வினையாட்டு இறும்பூது முதலியனவும், ஆய்தந்தொடர்ந்தனவும், நெட்டொற்றிறுதி நெடிவிறுதிக்குற்றுகரமுதலியனவும் குற்றொற்றிறுதிக்குற்றுகரமுமாயடங்குமேனும், போவது வருவது ஒன்பது முதலியனவடங்காமையறிக. நெடின்முதலாயின ஈற்றயலினின்றல்வேண்டுமென யாப்புறவினமையின், முதற்கணிற்பினும் ஈற்றுசரமவற்றிறுதியாதலமையுமெனக் கொண்டு, போவது முதலியனவும் நெடிவிறுதி முதலியனவாயடங்குமென்பார்க்கும், அங்ஙனம் பாகுபடுத்துக் கருவிசெய்ததொற் போந்த பயனின் நென்பது.

இனியிம்மூன்றுமேயன்றி உயிர்மெய் முதலியவற்றையுஞ் சார் பெழுத்தென்பாருமுளராலோவெனின்;—ஆல் என்புழி உயிர் முன்னும் மெய் பின்னுநின்று மயங்கினாற்போல, லா என்புழியும் மெய் முன்னுமுயிர்பின்னுநின்று மயங்கினவேயல்லது, உயிருமெய்யுமாகிய தந்தன்மை திரிந்து வேறுகாமைக்கு “மெய்யோ டியை

யினு முயிரிய நிரியா.” என்றற்றொடக்கத்துச் சூத்திரங்களே சான்
 ருகலான், உயிர்மெய்யாகிய காலத்துங் குறின்மை நெடின்மை
 யென்னுமுயிர்த்தன்மையும் வன்மை மென்மை இடைமையென்னு
 மெய்த்தன்மையுந் தம்மியல்பிற்றிரிவுபடாமையானும், உடன்மே
 லுயிர்வந் தொன்றுதல் பொன்மணிபோல வியல்புணர்ச்சியே
 யாமென்பவாகலானும், ஒற்றுமைநயத்தான் உயிர்மெய்யென்பத
 னைத் தகரஞாழல்போல உம்மைத்தொகைநிலைக்களத்துப் பிறந்த
 வன்மொழித்தொகையென்பார்க்குத் தகரமுஞாழலுங்கூடிய சா
 ந்து பின்னர்த் தகரமுஞாழலுமாகாதவாறுபோல மெய்யுயிர்நீங்
 கின்றன்னுருவாதல் பொருந்தாமையானும், துணங்கை என்பது
 மெய்ம்முதல் உயிரீறு மெய்ம்மயக்கமெனவும் வரகு என்பதுயிர்த்
 தொடர்மொழிக் குற்றியலுகரமெனவுங்கொள்வதன்றி, உயிர்மெய்
 முதல் உயிர்மெய்யீறு உயிர்மெய்மயக்கம் உயிர்மெய்த்தொடர்மொ
 ழிக் குற்றியலுகரமெனக் கொள்ளாமையின் ஒற்றுமைநயம்பற்றி
 யொன்றென்பதனாலொருபயனின்மைபானும், மெய்களெல்லாம்
 உயிர்வந்தொன்றாது தனித்துநின்றவழியே மாத்திரைகொள்ளவு
 மெழுத்தெண்ணவும்படுமென்பது அவற்றியல்பாகலின் அதுபற்றி
 யொன்றெனல்வேண்டாமையானும், அவ்வியல்பறிந்துகோடற்குத்
 தனித்துநின்ற மெய்யையொற்றெனவும் புள்ளியெனவும் உயி
 ரோடு கூடிய மெய்யை உயிர்மெய்யெனவுஞ் சிறப்புப்பெயரிட்டா
 ஞாதலாகிரியர் கருத்தாகலானும், உயிரோடுகூடிய விடத்து வரிவ
 டிவு வேறுபடுதலின் அதுபற்றிப் “புள்ளி யில்லா வெல்லா மெய்
 யும்” என மெய்மேல் வைத்துச் சூத்திரஞ்செய்து வடிவெழுத்தி
 லக்கணங்கூறினாரன்றி ஒலியெழுத்திலக்கணம் வேறுபடக் கூற
 மையானும், அளபெடை சார்பெழுத்தென வேறுகாமை முன்னர்க்
 காட்டப்பட்டதாகலானும், ஐகாரக்குறுக்கமுதலியன ஒருகாரணம்
 பற்றிக் குறுகினவாகலிற் சிறுமரம் பெருத்துழியும் பெருமரஞ்
 சிறுத்துழியும் வேறொருமரமாகாதவாறுபோல வேறெழுத்தெனப்
 படாவாகலானும், வடநூலாரும் வடவெழுத்துள் உயிரெழுத்தி
 னிறுதிக்கணவைத்த விரண்டும் ஒற்றெழுத்தினிறுதிக்கண வைத்த
 விரண்டுமாகிய நான்கெழுத்தும் வல்லெழுத்தின்முன் மெல்லெழு
 த்து வந்து மயங்குழி அவ்வவ்வல்லெழுத்தோடொப்ப விடையே
 தோன்றுமெனப்பட்ட வியமவெழுத்துமென்னும் இவைமாத்தி
 ரையே சார்பெழுத்தென வேறுகோடலன்றி உயிர்மெய் உயிரள
 பெடை ஐகாரக்குறுக்கமுதலியவெழுத்துக்களைச் சிறிது திரிந்தமை
 பற்றி வேறெழுத்தென யாண்டுக்கொள்ளாமையானும், அது பொ
 ருந்தாதென மறுக்க. வன்றொடர்மொழிக் குற்றியலுகரம் வல்லெ
 ழுத்து வருவழிக் கான்மாத்திரையாய்க் குறுகுதலின், அதுபற்றி

அதனைக் குற்றியலுகரத்தின் வேறென்னுமையின், அவர்க்குமது கருத்தன்றுபோலுமென்க.

இன்னுமவர் ஐகாரம் மொழிமுதற்கண்ணுங் குறுகுமெனவும், கைபை முதலியனவும் பொருளைச் சுட்டியவழிக் குறுகுமெனவுங் கூறினார். இடையன் மடையன் தினை பனை பென்புழிக் குறுகுதல் போல “வைகலும் வைகல் வரக்கண்டும்” என்புழி ஐகாரமுதற்கட்குறுகாமை செவி கருவியாகவுணரப்படுதலானும், அன்றியும் “வைகலும் வைகல்” என்புழிக் குறுகுமாயின் வைகலென்பதனைக் குறிலிணையொற்றென்றசைத்தல்வேண்டும் வேண்டவே வெண்டனை சிதைதலானும், “மொழிப்படுத் திசைப்பினுந் தெரிந்துவேறிசைப்பினு—மெழுத்திய நிரியா வென்மனார் புலவர்.” எனவெல்லாவெழுத்திற்கும் பொதுப்படக் கூறிய விதியோடு முரணி ஐகாரந்தெரிந்து வேறிசைத்தற்கட்டிரியாதெனவும், மொழிப்படுத்திசைப்பின் யாண்டு வரினுந்திரியுமெனவுங்கூறுதல் பொருந்தாமையானும், “ஓரள பாகு மிடனுமா ருண்டே” என்றவும்மையான் ஓரள பர்காவிடனுமாருண்டென்பது தானே பெறப்படுதலானும், ஈண்டிடமாவது மொழிமுதலிடைகடையென் மூன்றேயன்றி வேறின்மையானும், ஐகாரமொழிமுதற்கட்குறுகாதெனவே கொள்க. ஈண்டிக் காட்டிய வேதுக்களானும், ஆசிரியரோதாமையானும், பிறருங் “குறுகிய மூவுயிர்” என்றே யொழிதலானும், ஓளகாரக்குறுக்கமெனவொன்றின்மையுணர்க. இஃதுரையாசிரியருரையானுமறிக. எழுத்தின் குறுக்கமாவது ஒதியமுயற்சியின் மெலிதாகவுச்சரித்தல். வடநூலாரும் இலகூச்சாரணமென்பர்.

குத்திரப்பொருணிலை யொருவகையான் முடிந்தது.

இனிச்சொன்முடிபாமாறு:—

‘எழுத்து’

எழுதப்படுவதென்னும்பொருட்கண் எழுத்தென்னுமுதனிலையுரிச்சொல்லின்முன்னர்ச் செயப்படுபொருண்மையுணர்த்தும் ஐகாரவிசுதி புணர்ந்து, “செய்யா யென்னு முன்னிலை வினைச்சொல்” என்னுஞ் குத்திரத்து மொழிந்தபொருளோடொன்றவவ்வயின் மொழியாததனை முட்டின்று முடித்தலென்னுமுத்தியால் அவ்வைகாரங்கெட்டுச், கெட்டவழித் தகரமிரட்டித்து, எழுத்தென முடிந்தது.

இவ்வாறன்றி எழுத்தென்னுமுதனிலை எழுத்தெனத் தானே திரிந்து நின்றதென்றும், அஃதாகுபெயராற்செயப்படுபொருளையு

ணர்த்திற்றென்றுங் கூறுவாருமுளர். அது பொருந்தாது, ஒருகாரணமின்றித் திரிதல் கூடாமையானும், நடவாகரு செ முதலிய முதனிலையெல்லாம் விசுதியோடன்றித் தனித்தியங்கலாற்றாமையானும், இம்முதனிலைகளுரிச்சொல்லாகலிற் பெயர்த்தன்மைப்பட்டியில்லது ஆகுபெயராதற்கேலாமையானுமென்பது. அஃதேல், நடவா உண் தின்னென்றற்றொடக்கத்து முதனிலைகளே விசுதியொடு புணராது தனித்து நின்றேருசைவேறுபாட்டான் முன்னிலையேவலொருமையெதிர்காலவினைமுற்றுப் பொருண்மையுணர்த்தினவாலோவெனின்;—அற்றன்று, நடவாய் வாராய் உண்ணாய் தின்றையென்றற்றொடக்கத்து முன்னிலையேவலொருமையெதிர்காலவினைமுற்றுச்சொற்கள் “செய்யா யென்னு முன்னிலை வினைச்சொற்—செய்யென் கிளவி யாகிட னுடைத்தே.” என்னுஞ்சுத்திரத்தால் ஆயென்னும் விசுதி குன்றி, நடவா உண் தின்னென்றற்றொடக்கத்தனவாய் நின்றனவல்லது முதனிலைகளே யோசைவேறுபாட்டானவ்வாறு நின்றனவென்பது படாமையின். அது “செய்யா யென்னு முன்னிலை வினைச்சொல்” என்னுஞ் சுத்திரத்திற்சேராவரையர் கடா விடைகளான் விளங்கக் கூறியவாற்றினுமறிக.

இனியுரையாசிரியர் முதலியோர் செய்யாயென்னுமெதிர்மறைவினைச்சொல்லே செய்யென்னும் பொருளுந்தருமென்பது இச்சுத்திரத்திற்குப் பொருளாகவுரைத்தார். அஃதாசிரியர்கருத்தாயின், ‘செய்யா யென்னு மெதிர்மறை வினைச்சொற்—செய்யென் பொருளுந் தருமிட னுடைத்தே’ எனச் சுத்திரஞ்செய்வர். அவ்வாறன்றி “முன்னிலை வினைச்சொற்—செய்யென் கிளவி யாகிட னுடைத்து” எனச்சொல்லேபற்றிச் சுத்திரஞ்செய்தலானும், அன்றிச் செய்யாயென்னுமெதிர்மறைவினைச்சொல்லேசெய்யென்பொருளுந்தருமென்பது கருத்தாயின், செய்யீரென்பதுஞ் செய்யுமென்னுமேவற்பொருள்படவருதலிற் ‘செய்யீ ரென்னு முன்னிலை வினைச்சொலுஞ்—செய்யுமென் கிளவி யாகிட னுடைத்தே’ எனச் சுத்திரஞ்செய்யாமையெ குன்றக்கூறலாய் முடியுமாகலானும், இரண்டும் வடிவாறொப்பினும், செய்யாய் செய்யீரென்னுமேவல்வினைச்சொற்கள் முதனிலையு மீறுமாய்ப்பகுக்கப்பட்டு நின்றலும், செய்யாய் செய்யீரென்னுமெதிர்மறைவினைச்சொற்கள் முதனிலையுமீறுமாய்ப்பகுக்கப்பட்டு எதிர்மறையுணர்த்தும் ஆகாரவிடைநிலைகெட்டு நின்றலுமாகிய வேறுபாடுமையானும், அவ்வரை போலியுரையென்க. செய்கிலன், செய்யலன் என்புழிப்போலச் செய்யாயென்புழியும் எதிர்மறைப்பொருளுணர்த்துதற்கோரிடைநிலையுண்டெனக் கொள்க. அஃதாகாரமாதல், செய்யாது, செய்யாத், தெருளாதான், அருளாதான் என மெய்முதலாகிய விசுதியொடு புணருஞ்சொற்

களிற்கண்டுகொள்க. செய்யான், செய்யேன்; செய்யாய் எனவுயிர் முதலாகிய விசுதி புணர்வுழி அவ்வாகாரஞ் சந்தினோக்கிக் குன்றியதேயாமென்பது. விரிவஞ்சியொருமொழியிலக்கணங் கூறா தொழிந்தவாசிரியர் “செய்யா யென்னு முன்னிலை வினைச்சொல்” எனச் சூத்திரஞ்செய்தது இந்நிகரனவாய் வருவனவெல்லாம் அவ்வவ்வேறுபாடுணர்ந்து இலக்கியங்கண்டதற்கிலக்கணமாக முடித்துக்கொள்ளப்படுமென்றுய்த்துணர்ந்துகோடற்பொருட்டேயாமாகலானும், “சொல்வரைந் தறியப் பிரித்தனர் காட்டல்” என முடிவின் கணனை தந்தமையானும், சேனாவரையரும் இவ்வாறே தொல்காப்பியமுதலிய சிலமொழிகளையாண்டாண்டுப் பிரித்துப் புணர்த்துச் செய்கைசெய்து முடித்தாராகலானும், இன்றோரன்னவையெல்லாம் இவ்வாறே முடிக்குமியல்பறிந்து முடித்துக்கொள்கவென்பது தொல்லாசிரியர் துணிபெனவுணர்க. வடமொழியுள்ளும் ஆசிரியர் பாணினியார் எட்டத்தியாயத்துள் விசுதிமாத்திரைக்கே மூன்றத்தியாயங்கூறி விசுதிப்புணர்ச்சிக்கட்படுஞ் செய்கை முதலியனவும் வேறு கூறினார். அவற்றுள்ளுமடங்காதெஞ்சிநின்ற சொற்களைப் பின்னுள்ளோர் இலக்கியங்கண்டதற்கிலக்கணமாகவே யேற்றபெற்றியறிந்து புணர்த்துச் செய்கைசெய்து முடித்துக் காட்டியவாறுமறிக.

ஊண், தீன், கோள் என்றற்போல்வனவுஞ் செயப்படுபொருண்மையுணர்த்தும் ஐகார விசுதி புணர்ந்து கெட்டு, முதனீண்டு நின்றன. திரை, நுரை, அலை, தளிர், பூ, காய், கனி என்றற்போல்வன வினைமுதற்பொருண்மையுணர்த்தும் இகரவிசுதி புணர்ந்து கெட்டு நின்றன. “கெடுவாக வையாது” என்புழிக் கெடுவென்பது புடைபெயர்ச்சியையுணர்த்துந் தல்விசுதி கெட்டு நின்றது. கேடென்பது அவ்வாறாய் முதனீண்டு நின்றதெனக்கொள்க. ஏனை உவுமிவ்வாறே யேற்றபெற்றியறிந்து முடித்துக்கொள்க. திரை, நுரை, அலை, தளிர் என்றற்போல்வன விசுதி குன்றி முதனிலைமாத்திரையாய் நின்றல்பற்றி, இவற்றை முதனிலைவினைப்பெயரென வழங்குப. ஐகாரவிசுதி செயப்படுபொருண்மையுணர்த்துதல், நடவை, சேக்கை, உடுக்கை, தொடை, விடை என்றற்போல்வனவற்றுள்ளும், இகரவிசுதி வினைமுதற்பொருண்மையுணர்த்துதல், சேர்ந்தாரைக்கொல்லி, நூற்றுவரைக்கொல்லி, நாளோதி, நூலோதியென்றற்போல்வனவற்றுள்ளுங்காண்க. இவ்விசுதிகள் சிறுபாண்மை பிறபொருளுணர்த்தியும்வரும். வடநூலாரும் வினைப்பெயர்விசுதிகள் கூறிய நியமந்தப்பிப் பிறபொருளுணர்த்தியும் வருமெனக்கொள்வர். உடுக்கையென்பது உடுக்கப்படும் பொருளையுணர்த்துங்கால் ஐகாரவிசுதித்தென்றும், உடுத்தலெனப் புடைபெ

யர்ச்சியையுணர்த்துங்காற் கைவிசுதித்தென்றுந் தெரிந்துணர்ந்து
கொள்க.

அற்றேல், இவ்வொருமொழிமுடிபிலக்கணம் ஆசிரியர் கூற
மை குன்றக்கூறலாம் பிறவெனின்;—இந்திரனுக்குப் பிருகற்பதி
இவை வழு இவை வழுவில்லனவென வடமொழிகளைத் தனித்தனி
யெடுத்தோதலுற்றார்க்குத் தெய்வயாண்டிலாயிரம் யாண்டு சென்
றது சென்றுஞ் சொற்கண்முடிந்திலவென மாபாடியத்துளாசிரி
யர் பதஞ்சலியாரெடுத்தோதினார். தமிழ்மொழிபுமவ்வாறு பெரு
கிக்கிடத்தலின், அவற்றை இவை வழு இவை வழுவில்லனவெனத்
தனித்தனியெடுத்தோதப் புகின், முடிவுபெறுது. ஆசிரியருக்கொரு
வாற்றான் முடிவு பெறினும், சின்னாட்பல்பிணிச்சிற்றறிவினோர் அவ
ற்றைக் கற்பதற்கேயாயுள் போதாவாம். ஆகவே, அவற்றைக் கற்
றுப் பலருடன் பயின்று பிறர்க்குரைத்துக் கல்விநிரப்புமாதில்
லையாகலான், அவ்வாறு கூறுது, சிலவற்றைப் பொதுவிதியானும்,
சிலவற்றைச் சிறப்புவிதியானும், சிலவற்றையெடுத்தோத்தானும்,
சிலவற்றையிலேசானும், சிலவற்றைப் புறனடையானும், சிலவற்
றையுத்திவகையானுமுணர்ந்துகொள்ளுமாறு தொகுத்து நூல்செ
ய்தாராசிரியராகலின், ஆகாதென்க.

அற்றேல்தாக; நட வா முதலிய முதனிலைகளை உரிச்சொலெ
ன்றதென்னை? நடத்தலைச்செய்தானென உருபேற்றுநின்றலிற் பெய
ர்ச்சொல்லேயாம், அல்தல்லாக்கால் வினையுணர்த்துதலின் வினைச்
சொல்லெனப்படுமாலோவெனின்;—அறியாது கடாயினாய். என்
னை? “எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே” யாக, அவற்
றைப் பெயர்வினையிடையுரியெனப் பாகுபாடு செய்தது உயர்திணை
யல்திணையென்றற்றொடக்கத்தனபோலப் பொருள்வேறுபாடுபற்
றிக் கருவிசெய்தற்பொருட்டன்றே. அவற்றுட்குறிப்பும் பண்பும்
இசையும்பற்றி வருவனவெல்லாமொருநிகரனவாக அவற்றுட் சில
வற்றையுரிச்சொல்லெனவும் சிலவற்றை வேறுசொல்லெனவுங்
கோடல் பொருந்தாமையின், குறிப்பும் பண்பும் இசையும் குணப்
பண்புந் தொழிற்பண்புமெனவிரண்டாயடங்கும். பொருளிடங்கா
லஞ்சினையென்னுநான்கும் பொருளெனவொன்றாயடங்கும். தொ
ழிற்பண்பு வினைமுதலிய காரகங்களாற்புடைபெயருங்கால் அது
வினையெனப்படும். இங்ஙனமாகலிற் பொருளையுணர்த்துஞ்சொற்
பெயர்ச்சொல்லெனவும், குணப்பண்புந்தொழிற்பண்புமாகிய பொ
ருட்பண்பையுணர்த்துஞ்சொல் உரிச்சொல்லெனவும், பொருட்பு
டைபெயர்ச்சியாகிய தொழிற்பண்பின் காரியத்தையுணர்த்துஞ்
சொல் வினைச்சொல்லெனவும், பொருளையும் பொருளது புடை
பெயர்ச்சியையுந் தம்மானன்றித் தத்தங்குறிப்பானுணர்த்துஞ்

சொல் இடைச்சொல்லெனவும், பகுக்கப்பட்டன. எல்லாம் பொருளென்றற்கொரோவழியுரிமையுடைமையின், அதுபற்றிப் பண்புந்தொழிலும் பொருளெனவும்படுமாகலின், அவற்றையுணர்த்து முரிச்சொல்லும் ஒரோவழிப்பெயர்ச்சொல்லெனப்படும்; இடைச்சொல்லுமொருவாற்றாற்பெயரேயாம். இக்கருத்தேபற்றியன்றே ஆசிரியர் “சொல்லெனப் படுப பெயரே வினையென்—ரூயிரண்டென்ப வறிந்திசி னோரே.” எ-ம். “இடைச்சொற் கிளவியு முரிச்சொற் கிளவியு—மவற்றுவழி மருங்கிற் றேன்று மென்ப.” எ-ம். இவ்வாறு சூத்திரஞ்செய்தது உமெனக் கொள்க.

பெயர், பொருள் என்பன வொருபொருட்கிளவியாகலின், பொருளையுணர்த்துஞ்சொற் பெயர்ச்சொல்லெனப்பட்டது. பொருட்குப் பண்பு உரிமை பூண்டுநின்றலின், அதனையுணர்த்துஞ்சொல் உரிச்சொல்லெனப்பட்டது. வினையென்பது பலபொருளொருசொல்லாய்த் தொழிற்பண்பினையும் அதன்காரியமாகிய வினைநிகழ்ச்சியையுமுணர்த்தும். அவற்றுட்டொழிற்பண்பையுணர்த்துஞ்சொல்லுரிச்சொல்லெனவடங்கினமையின், வினைக்காரியமாகிய புடைபெயர்ச்சிவினையையுணர்த்துஞ்சொல் வினைச்சொல்லெனப்பட்டது. பொருளையும் பொருளது புடைபெயர்ச்சியையுந் தம்மானன்றித் தத்தங்குறிப்பானுணர்த்துஞ்சொற்கள் பெயர்ச்சொல் வினைச்சொற்களுமாகாது அவற்றின் வேறுமாகாது இடைநிகரனவாய் நின்றலின், இடைச்சொல்லெனப்பட்டன. இது பாலைத்திணையை நடுவு நிலைத்திணையென்றதுபோலக் கொள்க.

பொருட்புடைபெயர்ச்சியாவது பொருட்பண்பின் புடைபெயர்ச்சியெனவே கொள்க. புடைபெயர்ச்சியெனினும் வினைநிகழ்ச்சியெனினுமொக்கும். இந்நால்வகைச்சொற்களுள்ளும் பண்புணர்த்துவனவாகிய உரிச்சொற்கள் பலவென்க. அற்றுகலினன்றே, ஆசிரியர் “வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா—வெளிப்பட வாரா வுரிச்சொன் மேன” எனச் சிலவற்றையெடுத்தோதி, இவ்வாறு வருவனவும் பலவுள அவையெல்லாமீண்டுக் கூறப்புகின் முடிவுபெற வென்னுங்கருத்தாற் “பன்முறையானும் பரந்தன வருஉ—முரிச்சொல்லெல்லாம்.” எ-ம். “இனைத்தென வறியும் வரம்புதமக் கின்மையின்.” எ-ம். “கிளந்தவற்றியலாற் பாங்குற வுணர்தல்.” எ-ம். கூறியொழிந்தாரென்பது. இடைச்சொற் கிவ்வாறு கூறாமையுமறிக. இப்பெற்றியறியாதார் தத்தமக்கு வேண்டியவாறே கூறுப.

நடவா முதலிய முதனிலைகளுந் தொழிற்பண்பை யுணர்த்துஞ்சொற்களாகலின், உரிச்சொல்லேயாமென வுணர்க. அஃதேல்,

நடந்தானென்புழி நடத்தலைச்செய்தானெனவுருபு விரிந்தவாறென்
 னையெனின்;—அற்றன்று, நடந்தானென்ப தொருமொழித்தன்மை
 ப்பட்டு நின்றலின். அது நடவைத்தானெனத் தன்சொல்லாற்பிரி
 த்துக்காட்டப்படாமையின், நடத்தலைச்செய்தானென்ப பிறசொல்
 லாற்காட்டி முடிக்கப்படும். நடவென்பது தல்வென்னும் பகுதிப்
 பொருள்விசுதிபெற்றவழிப் பெயர்ச்சொல்லாமாகலின், ஆண்டுரு
 பேற்றல்மையுமென்க. வடநூலாரும் பிரியாத் தொகையைப் பிற
 சொல்லாற்பிரித்துக் காட்டுகவென்பர். இன்னும் விரிப்பிற் பெரு
 குமாகலானமைக;

அற்றேல் அஃதங்ஙனமாக; பாலைத்திணை நடுவுநிலைத்திணை
 யென்றாயவாறென்னையெனின் கூறுதும்:—ஆசிரியர் யாதானுமோர்
 காரணம்பற்றியே குறியிட்டாளுவதல்லது வடநூலார்போலக்
 காரணம்பற்றாதுங் குறியிட்டாளுதல் யாண்டுமின்மையானும், ஆட்
 சினோக்கிய குறியெனின் குறியீடெல்லாமாட்சிப்பொருட்டேயாக
 லின் ஆட்சி நோக்கிக் குறியீடு குறியீடு நோக்கியாட்சியென ஒன்
 றனை யொன்றுபற்றுதலென்னுங்குற்றமாமாசலின் ஆட்சினோக்கிய
 குறியென்பது பொருந்தாமையானும், “நடுவுநிலைத் திணையே நண்
 பகல் வேனிலொடு—முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே.”
 என்புழி நடுவுநிலைத்திணையென்னுஞ்சொல்லே தன்காரணமினிது
 விளக்கிநின்றலானும், அது நடுவுநிற்றல்காரணத்தாற்பெற்ற பெய
 ரென்பது பெற்றும். ஏனைநாற்றிணையுமுறையானே கூறி இறுதிக்
 கணோதுதலான் இஃதவற்றின் வேறென்பது விளங்குதலானும்;
 எஞ்சினின்றது பாலையேயாகலானும், புறப்பொருள் கூறுங்கால்
 “வாகை தானே பாலையது புறனே” என நடுவுநிலைத்திணைகூறுந்
 தானத்திற் பாலையெனக் குறியிட்டாளுதலானும், பாலைத்திணை நடு
 வுநிலைத்திணையென்பன ஒருபொருட்கிள்வியென்பதும் பெறப்
 பட்டது. படவே அஃதெவற்றினடுவுநிற்பதென்றவர்வுங்கால்,
 எண்ணுமுறைமைக்கண்டுவுநிற்பதென்றல் பொருந்தாது, முதற்
 பொருண்முறைபற்றி முல்லை முத்தலாக வைத்தெண்ணினார், உரிப்
 பொருண்முறைபற்றியும் புறப்பொருண்முறைபற்றியுங் குறிஞ்சி
 முத்தலாக வைத்தெண்ணப்படும், அம்முக்கூற்றெண்ணுமுறைமையி
 னும் பாலைத்திணை நடுவுநிற்பதன்றாகலின். இனியேனை நால்வகை
 யுரிப்பொருள்களினும் இடையிடையே பிரிவு நிகழ்தலின், அது
 பற்றி நடுவுநிலைத்திணை யென்றெனின்;—புணர்ச்சியும் அவ்வா
 றிடையிடை நிகழ்தல்பற்றிக் குறிஞ்சியுநடுவுநிலைத்திணையெனல்
 வேண்டிமாகலானும், நடுவணதாகிய நண்பகற்காலந் தனக்குக்
 காலமாதல்பற்றி அங்ஙனங்கூறினாரெனின், நடுவணதாகிய விடை
 பாமந் தனக்குக் காலமாதல்பற்றிக் குறிஞ்சியும்வ்வாறு கூறப்

படுமாகலானும், புணர்தற்குமிருத்தற்குமிடையே பிரிவுவைத் தல்பற்றிக் கூறினாரெனின், இருத்தலிரங்கலும் அவ்வாறாகலின், அதுபற்றி முல்லை நெய்தல்களும் அவ்வாறு கூறப்படுமாகலானும், உலகியற்பொருளாகிய அறம்பொருளின்பங்களுள் நடுவணதாகிய பொருட்-குத் தான் காரணமாதல்பற்றி யங்ஙனங்கூறினாரெனின், பரத்தையிற்பிரிவு ஒதற்பிரிவுபோல்வன ஏனையவற்றிற்குங் காரணமாகலிற் பொருண்மாத் திரைக்கே காரணமென்பதுபடாமையானும், அங்ஙனமுரைப்பனவெல்லாம் போலியென்றொழிக. மற்றென்னையோ காரணம்பற்றிக் குறியிட்டவாறெனின்;—“நடுவணைநினை நடுவண தொழியப்—படுதிரை வையம் பாத்திய பண்பே.” என நிலம்பகுத்தோதுங்கால் நடுவணதெனக் குறியிட்டாராகலின், அங்ஙனம் பகுக்கப்படுநிலங்களுமாகாது அவற்றின் வேறுமாகாது தனக்குரிய நிலம் நடு நிகர்த்ததாய் நின்றல்பற்றி நடுவுநிலைத்திணையெனக் குறியிட்டாளுதலே ஆசிரியர்கருத்தென்க. அங்ஙனமாதல் “முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் திரிந்து—நல்லியல் பழிந்து நடுங்குதுய ருறுத்துப்—பாலை யென்பதோர் படிவங்கொள்ளும்.” என்பதனானுமுணர்க. இங்ஙனங் குறியிட்டமையிற் பாலைக்கு நிலமுண்டென்பதுஉம் அதனையேனைநிலங்களின் வேறுகவைத்துப் பகுத்தெண்ணுதன்மரபன்றென்பதுஉம், ஆசிரியர்கருத்தாதலுணர்ந்துகொள்க. இவ்வுண்மையுணராதார் பாலைசான்றசரம் நானிலத்துளடங்காதென வேறுவைத்தெண்ணி, ஆசிரியரோடு மாறுகொண்டு, நிலமைந்தெனத் தமக்கு வேண்டியவாறே கூறுப.

அஃதங்ஙனமாக; முல்லை முதலாக வைத்தெண்ணியது முதற் பொருண்முறைபற்றியென்றதென்னை? காடுறையுலகமுதல்வைத்தெண்ணுதலின் நிலமுதற்பொருள் கூறியதே. நிலமுறைபற்றியன்று. இனிக்காலமுதற்பொருளிரண்டனுட்பெரும்பொழுது ஞாயிற்றிற்குரிய சிங்கவோரை முதல்வைத்தெண்ணுதல் முறையாயினும், திணைகள் ஒன்றும் பலவும் பெரும்பொழுது பெறுதலின், அம்முறைபற்றி முறைகோடல் பொருத்தமன்று. சிறுபொழுது காமத்திற்குச் சிறந்தவிராக்காலத்தின் முற்கூறு முதல்வைத்தெண்ணியது முறையாயினும், எற்பாடாகிய பின்பகலையிற்றுதிக்கண் வையாமையின், அதுவுமுறைபற்றிக் கூறியதன்று. இங்ஙனமாகலானும், வேறுகாரணமின்மையானும், தலைவன் பிரிந்துழித் தலைவியாற்றியிருத்தல் கற்பாகலின், இல்லறத்திற்குக் கற்புச் சிறந்தமைபற்றி முல்லைமுதல்வைத்தெண்ணினாரெனவே கோடுமெனின்;—அது பொருந்தாது, ஏனைத்திணைகள் அவ்வாற்றான் முறைபெறுமையானும், கந்தருவவழக்கிற்கற்பினுங் களவு சிறந்ததாகலானுமென்பது, இனி

நிலம்பற்றியும் பெரும்பொழுதுபற்றியுமுறைகோடல் சாலாதாய்
 னும், சிறுபொழுதுபற்றி முறைகோடல் சாலுமென்க. ஆண்டெற்
 பாடென்றது நாவ்வெயிற்காலையேயாம். படுதல் உண்டாதலென்
 னும்பொருட்டி. இப்பொருள்காணாதார் எற்பாடு பின்பகலென மய
 ங்கிக்கூறுப. “இலமென் கிளவிக்குப் படுவரு காலை” “இலம்பா
 டொற்கமாயிரண்டும் வறுமை” என்னுஞ் சூத்திரங்களின் நச்சி
 னார்க்கினியாரும் படுதல் உண்டாதலென்றுரைத்தவாறு காண்க.
 எனவே, எற்பாடென்றது ஞாயிற்றினுதயமென்றவாறாயிற்று. தலை
 வன் பிரிந்துழித் தனித்திருந்த தலைவி இராக்காலமுழுவதுங்கொ
 ன்ளே சழிந்தமைபற்றி இரங்குதற்குரிய காலம் அதுவாமென்பார்.
 “எற்பாடு—நெய்த லாதன் மெய்பெறத் தோன்றும்” என்றார்.
 இனி யிவ்வாறன்றி, வைகுறுவிடியலென்னும் வினைத்தொகையை
 வைகுறுவும் விடியலுமென உம்மைத்தொகையாக்கி, வைகறையை
 வைகுறு வெனவும் நாவ்வெயிற்காலையை விடியலெனவுங்கொ
 ண்டி, இவ்விசண்டிமருதத்திணைக்குரியனவென்றும், பின்பகலையே
 ற்பாடெனக்கொண்டி அது நெய்தற்குரித்தென்றும், இங்ஙனஞ்சிறு
 பொழுதறுவகைப்படுமென்றுமுரைப்பாருமுளர். “காலையும் பக
 லுங் கையறு மாலையு—மூர்துஞ்சியாமமும் விடியலு மென்றிப்—
 பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்” என்னுங் குறுந்தொகை
 ப்பாட்டினுட் சிறுபொழுதைந்தே கொண்டமையானும், பகலெ
 னவே பின்பகலுமடங்குமெனின் அதுபற்றி முன்பகலுமடங்குமெ
 ன்றெழியாது காலையை வேறுகூறினமையின் அது கருத்தன்றாக
 லானும், ஆண்டும் வைகறையினையே விடியலென்றமையிற் காலையை
 விடியலென்றல் பொருந்தாமையானும் இதனானே “விடியல்வெங்
 கதிர் காயும்” என்புழி விடியற்பின்னர்த்தாகிய வெங்கதிரென்
 பதே பொருளாமாகலானும், விடிதல் இருள்புலர்தலென்னும்
 பொருட்டாகலின், விடியல், புலரி, வைகறை என்பனவொருபொ
 ருட்கிளவியாகலானும், “ஊடுதல் காமத்திற் கின்ப மதற்கின்பங்--
 கூடி முயங்கப் பெறின்.” என்பவாகலின் ஊடலிறுதிக்கட்கூட
 லொருதலையென்பது பெறப்படுதலின், கற்புக்காலத்து நாவ்வெ
 யிற்காலையிற் புணர்தன்முறையன்மையின் அக்காலத்தினூடல் செல்
 லாமையானும், அடிசில்லைதொட்டபின்னர்ப் பயமின்றிக் கழியும்
 பின்பகல் புராணக்கேள்வி முதலியவற்றானாதல் வினையாட்டுமுத
 லியவற்றானாதல் பொழுதுபோக்கப்படுவதல்லது விதிக்கப்படுங்
 கருமமொன்றற்குமுரித்தன்மையின், அதனையொன்றாக வைத்தெ
 ண்ணிச் சிறுபொழுதறுவகைத்தென்றல் பொருந்தாமையானும்,
 ஆசிரியர் முல்லை குறிஞ்சி மருத நெய்தல் பாலையென முறைசெய்
 தற்கேது மாலையாமம் வைகறை காலே நண்பகல் என்னுஞ் சிறு

பொழுதின் கிடக்கைமுறையேயன்றி வேறின்மையானும், ஏனைத் திணைகட்குச் சிறுபொழுதொரோவொன்றேயாகலின், மருதமாத்திரைக்கிரண்டுகோடல் பொருந்தாமையானும், அஃதுரையன்றென மறுக்க. வைகுறுவிடியல் இராப்பொழுது தன்னோடு கழிவுறுதற்கேதுவாகிய விடியலென்க. “விளம்பழங் கமழுங் கமஞ்சூழ் குழிசி” என்னுநற்றிணையுள் வைகுறுபுலர்விடியல் என்றது மப்பொருட்டு. அற்றைநாட்பொழுது தன்னெல்லையோடறுதல்பற்றி வைகறையெனவும்படும். வைகுதல் கழிதலென்னும் பொருட்டு. “ஆடலின்னரவமும்” என்னுஞ் செய்யுளின் நச்சினூர்க்கினியாரும் “வைகறொறும்வைகின்றே” என்பதற்கு நாடோறுங்கழியாநின்ற தெனப் பொருளுரைத்தார். இவ்வாறன்றி மாலையுமிடையாமமும் கழியுந்துணையும் அக்கங்குல் வைகுறுதலின் வைகுறுவாயிற்றென்பார்க்கு, ஏனைப்பொழுதுகளுந் தமக்கு முன்னுளவாகிய பொழுதுகள் கழியுந்துணையுந் தாம் வைகுறுதலின் அவையுமப்பெயர்பெறுவான் செல்லுமென்றொழிக. பெரும்பொழுதாறென்றார்க்குச் சிறு பொழுதுமாறென்றலே பொருத்தமுடைத்தெனின்;—அங்ஙனங் கூறுவார்க்கு, மருதநெய்தல்கட்குப் பெரும்பொழுதெல்லா முரிய வென்றார்க்குச் சிறுபொழுதுமெல்லாமுரியவென்றல் பொருத்தமுடைத்தெனல்வேண்டிதலின், அது கடாவன்றென விடுக்க.

உரிச்சொல்லியல்புளங்கொளற்பொருட்டு நால்வகைச்சொற்களுந் தெரிக்கலுற்றுழி, இடைச்சொல்லென்றதன்காரணங்கூறிய தற்கெடுத்துக்காட்டிய புகுந்து, இத்துணையும் விரிந்ததென்றுணர்க. இவ்வாறாகலின், எழுத்தென்றதற்கீண்டிக் கூறியதே முடிபெனக்கொள்க.

எழுத்து + எனப்படுப = ‘எழுத்தெனப்படுப.’

இனியாசிரியர் “நூறென் கிளவி யொன்றுமுத லொன்பாற்—கீறுகினை யொழிய வினவொற்று மிகுமே.” எ-ம். “ஆறன் மருங்கிற் குற்றிய லுகர—மீறுமெய் யொழியக் கெடுதல் வேண்டும்.” எ-ம். நூறென்னுமெண்முன்னு மாறென்னுமெண்முன்னும் முறையே ஒன்றுமுதலிய வெண்களும் ஆயிரமும் வந்து புணரிற் குற்றிய லுகரங்கெட நின்ற வொற்றின்மேல் உயிர்வந்தொன்றி முடியுமென்றார். எனவே ஒன்றினமுடித்த லென்பதனால் ஏனைக்குற்றியலு கரவீறும் உயிர்முதன்மொழி வந்து புணர்வுழிக் குற்றியலுகரங் கெட்டு நின்றவொற்றின்மேல் உயிர்வந்தொன்றி முடியுமென்ப நூஉம் பெறப்பட்டதாகலின், ஈண்டுமவ்வாறே குற்றியலுகரங் கெட நின்ற தகரவொற்றின்மேல் எகரவுயிர்வந்தொன்றி எழுத்தெனப்படுபவென முடிந்தது.

அஃதேல், நாகரிதென்புழி முன்னர்க்குற்றுகரவோசையும் பின்னருயிரோசையும் பெற்று அவ்விரண்டுங்கூடி நின்றல்லது அப்பொருளுணர்த்தலாகாமையின், குற்றியலுகரத்திற்றுதிமுன்னும் புள்ளியீற்றுமுன்போல உயிர்முதன்மொழிவந்தால் அவ்வயிரேறி முடியுமென்னாமோவெனின்;—என்றும். என்னை? அங்ஙனங் கூறு வார்க்குக் கதவழகிது கனவழகிது என்புழியும் முன்னர் முற்றுகர வோசையும் பின்னருயிரோசையுங் கூடியல்லது அப்பொருளுணர்த்தலாகாமையின், அவற்றையுமுற்றுகரத்தின்மேலுயிரேறி முடிந்ததெனக் கூறல்வேண்டும். அவ்வாறன்றி முற்றுகரங்கெட நின்றவொற்றின்மேல் உயிரேறிமுடியுமென்பதே எல்லார்க்குமொப்ப முடிந்ததாகலானும், குற்றியலுகரத்திற்குமுயிரென்னுங் குறியீடு கொண்டமையின் ஒற்றின்மேலன்றி உயிரின்மேலுயிரேறுதல் பொருந்தாமையானும், நாகரிதென்புழி இதழ்சிறிது குவிதலாகிய முயற்சி ஆண்டுப் பெறப்படாமையிற் குற்றியலுகரவோசை ஆண்டுண்டென்றல் பொருந்தாமையானும், “ஆறன் மருங்கின்” என்றற் றொடக்கத்துச் சூத்திரங்களோடு முரணுதலானும், யகரம் வருவழி யிகரங்குறுகி யுகரத்தின்மேலேறி முடியுமென்னுது “இகரங் குறுகு—முகரக் கிளவி துவரத் தோன்றுது” என்றிராகலானுமென்பது. இங்ஙனங் கூறியவாசிரியர்கருத்து நோக்காது, யாம் பிடித்ததே சாதிப்பேமென்னுங்கருத்தாற் “புள்ளியொடு நிலையல்” என்பதனோடு மாட்டெறிந்து “குற்றியலுகரமு மற்றென மொழிப” எனப் புணரியன்முதற்கட்கூறிய சூத்திரத்தினைப் “புள்ளியீற்றுமு னுயிர்தனித் தியலாது” எனவவ்வியலினிற்றுதிக்கட்கூறிய சூத்திரத் தோடு மாட்டெறிந்து பொருள்கூறி, ஆராயிரம் நூற்றொன்று முதலியவற்றிற்குஞ் சூத்திரங்கிடக்கைமுறை நோக்காது குற்றியலுக ரத்தைப் புள்ளியீற்றோடு தாங்கண்மாட்டெறிந்ததற்கேற்பவே பொருளுரைத்தார் மாட்டேற்றுமுறைமையுணராத உரையாசிரி யரையுள்ளிட்டோரெனவுணர்க. இன்னும் “அவற்றுண் மெய்யீ றெல்லாம்” என்னுஞ்சூத்திரத்துள் அவ்வீற்றின்மெய் உயிர்முதன் மொழிவந்தால் அஃதேறவிடங்கொடுத்து நிற்குமென்பதுஉங் கூறி னாராயிற்றெனவுரைத்தார். இச்சூத்திரத்தாலிவ்விதியுங் கூறினாராயிற்றேல், “புள்ளியீற்றுமுன்” எனச் சூத்திரஞ்செய்தது கூறியது கூறலென்னுங்குற்றந்தங்குதற்கோவெனக் கூறி மறுக்க.

‘எனப்படுப.’

இனி எனப்படுப என்பது என்னென்னுமுதனிலைமீதே செயப்படுபொருண்மையுணர்த்தும் படுவென்னும் விசுவதியும் அகரச்சாரியையும் வந்து புணர்ந்து, எனப்படு என நின்றவழி, அதுவுமுத

னினைத்தன்மைப்பட்டு, மேல்வரும் அகரவிசுவதியும் பகரவிடைநிலையும் பெற்று, எனப்படுப என முடிந்த பலவறிசொல்.

அற்றேல், எனவென்னுஞ்செய்வெனெச்சம் படுபவென்னும் வினைகொண்டு முடிந்ததென்றறப்படுமிழுக்கென்ணையெனின்;—அறியாது கடாயினாய். செய்வெனெச்சம் நிகழ்காலத்தின்கண் இது நிகழாநிற்க இது நிகழ்ந்ததென்னும் பொருட்டாயும், இறந்தகாலத்திற் காரணப்பொருட்டாயும், எதிர்காலத்திற் காரியப்பொருட்டாயும் வரும். அங்ஙனமிருவினைப்பொருடாராது தொழிலுவதாசிய வொருவினைப்பொருளே தந்துநிற்பதொன்றாகலானும் இருவினையென்பார்க்குப் படுசொற்செயப்படுபொருளுணர்த்தாது வேறோர் வினையுணர்த்தல்வேண்டும் அது பொருந்தாமையானும், “இல்வாழ்வா னென்பான்” என்புழி எனப்படுவானென விரித்தமையானும், யாங்கூறியதே முடிபெனவுணர்க.

செய்வித்தானென்புழியும், செய்வியென்றியல்பாயொருசொலின்மையிற் செய்யென்னுமுதனினைமேல் ஏவற்பொருண்மையுணர்த்தும் விகரவிசுவதி வந்து செய்வியென நின்றவழி, அதுவுமுதனினைத்தன்மைப்பட்டு மேல்வருமைப்பான் மூவிடங்கட்குரிய விசுவதிகளும் முக்காலமுங்காட்டிமிடைநிலைகளும் பிறவிசுவதிகளுமேற்றுநிற்கும். எழுந்திருந்தான் எழுந்திட்டான் என்புழி இரு இடு என்பன பகுதிப்பொருள்விசுவதியாய் முதனினையோடியைதற்குரிய துச்சாரியை பெற்று எழுந்திரு எழுந்திடு என நின்றவழி, அவையும் முதனினைத்தன்மைப்பட்டு, மேல்வரும். விசுவதிமுதலியவேற்றுநிற்கும். இஃதறியாதார் எழுந்திருந்தான் எழுந்திட்டான் என்புழி இருந்து இட்டி என்பனவே இடைச்சொல்லாமென்பர். எழுந்திருக்கின்றான் எழுந்திடுகின்றான் என வேணைக்காலங்களோடு வருவழி இரு இடு எனவே வேண்டிதலின், ஈண்டுமவ்வாறே இறந்தகாலவிடைநிலையேற்று நின்றனவெனக் கொள்க. செய்துவிட்டான் செய்தொழிந்தான் என்புழி விடு ஒழி என்பன ஒருதலையென்னும் பொருட்கண் வந்த விசுவதி. செய்துகொண்டானென்புழிக் கொள்ளென்பது வினைப்பயன் வினைமுதலைச்சென்றடைதலாசிய தற்பொருட்டுப்பொருட்கண் வந்த விசுவதி. இதனை வடநூலார் ஆற்பனேபதமென்ப.

போக்கு, பாய்ச்சு, ஊட்டு, நடத்து, எழுப்பு, தீற்று என்புழிற் குகரமுதலியன விப்பிப்பொருளின் வந்த விசுவதி. உண்ணாநின்றான், உண்ணுகிடந்தான், உண்ணாவிருந்தான் என்புழி நில், கிட, இரு என்னுநிகழ்காலவிடைநிலைகளும் ஆகாரச்சாரியையும் புணர்ந்து, உண்ணாநில், உண்ணுகிட, உண்ணாவிரு என நின்றவழி, அவை

யமுதனிலைத்தன்மைப்பட்டு, நிகழ்காலத்துள்ளுமுக்காலமுண்மையின் அவற்றிற்கேற்ற காலவிடைநிலைகளும் பாவிடங்காட்டும் விசுதிகளு மேற்றுநிற்கும். இன்னுமிங்ஙனம் வேறுபடவருவனவெல்லாம் இவ்வாதேயேற்றபெற்றியறிந்து முடித்துக்கொள்க. இன்னுமிவற்றைக் கடைவிடைகளான் விரிப்பிற்பெருகுமென்றொழிக. இன்றோரன்ன விசுதிகளெல்லாம் முதனிலைத்தன்மைப்பட்டு மேல்வரும்விசுதி யேற்று நிற்குமென்பதே வடநூலார்க்குந் துணிபென்க. உய்த்துவிடும், காட்டிவிடும் என்றற்றொடக்கத்துச் சொற்களைப் பரிமேலழகியார் முதலாயினோர் ஒருசொல்லென்றதூஉயிக் கருத்தேபற்றியெனக் கொள்க.

எனப்படுப + ஆகரம் = 'எனப்படுபவகரம்'

எழுத்தெனப்படுபவகரமுதலென்புழி, வகரம் நிலைமொழியீற்றினும் வருமொழிமுதலினுநின்றவுயிர்களை உடம்படுத்தற்கு வந்த கருவியாகலின், ஆஃதுடம்படுமெய்யென்றாயிற்று. உடம்படுத்தலெனினும் உடன்படுத்தலெனினுமொக்கும். ஆஃது "உடம்பாடி லாதவர்வாழ்க்கை" என்பதனானுமறிக.

"உடம்படு மெய்யி னுருபுகொளல் வரையார்" என வாசிரியர் பொதுப்படவோதினாரேனும், உயிர்களையுடம்படுத்தற்குரியன இடப்பிறவியான் அவ்வயிரோடொத்தவிடையெழுத்தென்பதூஉம், அவற்றுள்ளுமொழிமுதற்கண் வருதற்குரியன யகர வகரங்களே யாகலின் அவையேயீண்டைக்கு வரப்பெறுமென்பதூஉம் தாமே விளங்கும். அவற்றுள்ளும், பெரும்பாலும் இ ஈ ஏ ஐ முன்னர் யகரமும், ஏனையுயிர்களின்முன்னர் வகரமும் வருமென்பது ஏற்புழிக் கோடலாற்பெறப்படும், "உடம்படு மெய்யே யகார வகார—முயிர் முதன் மொழிவருஉங் காலையான." என்பவாகலின். அங்ஙனம் வரும் யகர வகரங்களையுடம்படுமெய்யெனப் பெயர்பெறுமென்க. "விண்வத்துக் கொட்கும் வண்ணத் தமரர்" என்புழி வகரமுடம்படாதவற்றையுடம்படுத்தவந்ததல்லாமையின், இன்றோரன்னவை உடம்படுமெய்யெனப்பெயர்பெறுமாறில்லையென்பது. இஃ திருமொழியுமுடம்படுத்தற்கு வருங்கருவியாகலின், ஆசிரியரிச்சுத்திரத்தைச் செய்கையோத்துட்கூறாது கருவியோத்துட்கூறினார். "புள்ளியீற்றுமுன்" "மெய்யுயிர்நீங்கின்" என்பனவும் வரிவடிவின் கணறிந்துகோடற்குச் செய்த கருவியாகலிற் கருவியோத்துள் வைக்கப்பட்டன. நாகரிதென்புழி ஒலியெழுத்தின்கட்படுஞ் செய்கை இதனோடியையாமையானும், கருவியோத்துட் புணர் மொழிச்செய்கைகூறுதல் பொருந்தாமையானும், மேற்கூறியவாற்றினும், "குற்றிய லுகரமு மற்றென மொழிப." என்பதற்குப்பா

முரைத்ததே பொருளென்பது செற்றெனவுணர்க. இப்பெற்றியுண ராதவுரையாசிரியர் நச்சினூர்க்கினியார் “புள்ளியீற்றுமுன்” “மெ ய்யுயிர்நீக்கின்” என்பவற்றை ஒலியெழுத்தின்கட்படுஞ் செய்கை யென மயங்கிக் “சூற்றிய லுகரமு மற்றென மொழிப.” என்ப தனை இதனோடு மாட்டெறிந்ததூஉமன்றி, “உருவுரு வாஈ யகரமோ டியிர்த்தலு—மேனை யுயிரோ டிருவுதிரிந் துயிர்த்தலும்” என்புழி உயிர்த்தலென்பதற்கு ஒலித்தலெனப் பொருள்கூறினார். உருவுரு வாஈயுயிர்த்தலும் உருவுதிரிந்துயிர்த்தலும் புள்ளியுண்டாதலும் இலவாதலும் வரிவடிவிற்கேயன்றி ஒலிவடிவிற்கின்மையின், அவைபோலியுரையென்க.

‘அகரமுதல்;’ ‘னகரவிறுவாய்.’

இனி அகரமுதல் நகரவிறுவாயென்பன பண்புத்தொகை நிலைக்களத்துப்பிறந்தவன்மொழித்தொகை.

பண்புத்தொகைப்பொருள்படத் தொக்கவழி அஃதன்மொழித் தொகையாகாமையிற் பண்புத்தொகையிற்பிறந்தவன்மொழித்தொ கையென்னாது பண்புத்தொகைக்கு நிலைக்களமாகிய சொல்லிற்பி றந்த தொகையென்பது விளக்கிய, தொல்லாசிரியரெல்லாம் பண் புத்தொகைநிலைக்களத்துப் பிறந்தவன்மொழித்தொகையென வழ ங்கியவாறு. பிறவுமன்ன.

அகரம் நகரம் என்பன பண்பல்லவாயினும், பண்புதொக்க தொகைபோல விசேடிப்பதூஉம் விசேடிக்கப்படுவதூஉமாகிய இயைபுபற்றி, இன்னோரன்னவையும் பண்புத்தொகையெனப் பட்டன.

அற்றேல், தொக்கவிருமொழிப்பொருளுந்தாராது புறமொ ழிப்பொருளைத்தருவது அன்மொழித்தொகையாகலின், அகரமுதல் நகரவிறுவாயென்புழி அன்மொழித்தொகையான் அகரமும் நக ரமுமொழித்து ஒழிந்தவிருபத்தெட்டுமே கொள்ளப்படும், அவ்வா றன்றி அவற்றையுமுடனெண்ணி முப்பஃதென்றனிரம்பாதாம் பிற வெனின்;—ஆகுபெயர் விட்டவாகுபெயரும் விடாதவாகுபெயரு மென விருவகையாயவாறுபோல, அன்மொழித்தொகையும் விட்ட வன்மொழித்தொகையும் விடாதவன்மொழித்தொகையுமென விரு வகைப்படும். அவற்றுள் இது விடாதவன்மொழித்தொகையாகலி னிரம்புமென்க. அகரவீறு புள்ளியீற்றுமுன் என்றற்போல்வன வுமவை. பொற்றொடிபுகன்றாள் ஒண்ணுதலுண்டாள் என்பன விட்ட வன்மொழித்தொகை வடநூலார் விடாதவன்மொழித் தொகையைத் தற்குணசம்விஞ்ஞானவெகுவிர்கியென்றும், விட்ட

வன்மொழித்தொகையை அதற்குணசம்விஞ்ஞானவெகுவிர்சியென்றுங் கூறுவர்.

அந்நேல், ஆகுபெயரும்ன்மொழித்தொகையுந் தம்பொருளுணர்த்தாது பிறிதுபொருளுணர்த்துதலானொக்குமாகலின், அவை தம்முள் வேற்றுமை யாதோவெனின்;—ஆகுபெயர் ஒன்றன்பெயரானதனொடியுபுபற்றிய பிறிதொன்றையுணர்த்தி யொருமொழிக்கண்ணதாம்; அன்மொழித்தொகை இயைபுவேண்டா திருமொழியுந் தொக்க தொகையாற்றலாற் பிறிதுபொருளுணர்த்தி யிருமொழிக்கண்ணதாம். இவை தம்முள் வேற்றுமையென்க.

இருபெயரொட்டாகுபெயர் : இருமொழிக்கண் வந்ததன்றே வெனின்;—அன்று. என்னை? வகரக்கிளவி, அதுவாகுகிளவி, மக்கட்சுட்டு என்னுமிருபெயரொட்டாகுபெயருள், வகரமும் அதுவாதலும் மக்களுமாகிய வடைமொழிகள் கிளவி சுட்டென்னுமியற் பெயர்ப்பொருளை விசேடித்து நில்லாது, எழுத்துஞ் சொற்பொருளும் பொருளுமாகியவாகுபெயர்ப்பொருளை விசேடித்து நிற்ப; கிளவி சுட்டென்பனவேயாகுபெயராய் அப்பொருளையுணர்த்த; இருபெயருமொட்டிநிற்குமாகலின். இனிப் பொற்றொடியென்னு மன்மொழித்தொகையிற் பொன்னென்பது அவ்வாறன்மொழித் தொகைப்பொருளை விசேடித்து நில்லாது, தொடியினையே விசேடித்து நிற்ப, அவ்விரண்டன்றொகையாற்றலான் அன்மொழித் தொகைப்பொருளையுணர்த்துமாறுமறிக. இக்கருத்தேபற்றி மக்கட்சுட்டு முதலியவற்றைப் பின்மொழியாகுபெயரென்பாருமுளர். இனி மக்கட்சுட்டென்புழி மக்களென்பதாகுபெயரான் மக்கட்கருத்தையுணர்த்திற்றென்பார்க்கு, அங்ஙனமுணர்த்திற்றேல், “பாணன் பறையன் றுடியன் கடம்பெனன்—றந்நான் கல்லது குடியுமில்லை.” என்புழிப் பாணன்முதலியனபோல மக்களென்பது ஆண்டஃறிணைச் சொல்லாதல்வேண்டும், வேண்டவே, அஃதலபிறவே என வஃறிணைச்சுட்டுப்பெயராற்கூறாது, “அவரலபிற” என்றல் திணைவழுவாய் முடியுமாகலின், அஃதாசிரியர்கருத்தன்றென்றொழிக. மக்கட்பொருளெனவேயமையுமாயினும், அப்பொருட்குயர் திணையெனக் குறியிட்டதற்குக் காரணந்தோன்ற, மனத்தோடாறறி வினரே மக்களென மரபியலுட்கூறுமுயர்ச்சிபற்றி மக்களாகிய நன்குமதிக்கப்படும் பொருளென்பார் மக்கட்சுட்டென்றார். மக்களென்பது பொதுமையினீக்கிப் பொருளை விசேடித்து நிற்பச் சுட்டென்பது விடாதவாகுபெயராய் அப்பொருளினுயர்ச்சியுணரநிற்ப, இருபெயருமொன்றையொன்று விசேடித்து இன்னதிதுவென வருமாறு காண்க.

இனிச் சேனாவரையர் ஆகுபெயரு மன்மொழித்தொசையு
மொன்றேயெனவும், இயற்பெயர் ஆகுபெயரெனப் பெயரிரண்டா
யடங்கும்வழிப் பொற்றொடியென்பதொருபெயர்ப்பட்டது அது
வே யன்மொழித்தொகையாதலுமுடைமையான் எச்சவியலுள்
ளுங் கூறப்பட்டதெனவுங்கூறினார். அது வடநூல்விதியோடு முர
ணுதலானும், வடநூலோடு மாறுகொள்ளாமற்கூறலே ஆசிரியர்
மேற்கோளென “அதனிணியறல்” என்னுஞ்சூத்திரத்துத் தாமுங்
கூறினாராகலானும், அவர்க்கது கருத்தன்றென்க.

இன்னுமவர் சாத்தனத்தை சாத்தனதனோடு என்புழிச் சாத்
தனதென்பது துவ்விசுதியும் அகரச்சாரியையும் பெற்று உருபே
ற்றுநின்ற பெயராகலின் ஆண்டு அதுவெனவொன்றாக வைத்து
ஆறனுருபென்றல் பொருந்தாதென்பதும் நோக்காது, உருபேற்றல்
பெயர்க்கேயுரிய விலக்கணமென்பதும் நோக்காது, எச்சவியலு
ட்கூறுந் தொகைச்சொற்கணுருபுதொகுதல் ஈண்டுக்கூறுதற் கோரி
யையின்றென்பதும் நோக்காது, இன்மல்லவற்றையுடனென்னு
தல் மரபன்றென்பதும் நோக்காது, “பிறிதுபிறிதேற்றலும்” என்
பதற்கு ஆறனுருபு பிறிதோருருபை யேற்றலும் ஆறுருபுந்தொக்கு
நிற்றலும் வழுவாகாவென உரையாசிரியருரைத்தவாறேயுரைத்
தார். இதுவுமவர் கருத்தன்று. இச்சூத்திரப்பொருள் முன்னர்க்
கூறுதும், ஆண்டுக்காண்க. இன்னுமொரோவோரிடங்களிலிவ்வா
றே மயங்கிக் கூறுவர். அங்ஙனமொரோவழி மயங்குதல்பற்றி
அவரை யிகழற்க, நச்சினூர்க்கினியார் முதலியோர்போல யாம்
பிடித்ததே சாதிப்பேமென்னுஞ் செருக்கால் யாண்டு மயங்காமை
யின். முக்குணங்களு மாறி மாறி வருதலின், அதுபற்றி யெனைத்
துணை நுண்ணறிவாளரு மொரோவழி மயங்குதலியல்பென்க. இக்
கருத்தேபற்றியன்றே “அரியகற் ருசற்றார் கண்ணுந் தெரியுங்கா—
வின்மை யரிதே வெளிது.” “குணநாடிக் குற்றமு நாடி யவற்
றுண்—மிகைநாடி மிக்க கொளல்.” என்றார் தெய்வப்புலமைத்
திருவள்ளுவநாயனருமென்பது. இங்ஙனமாகலின், வடமொழியி
னும் ஆசிரியர் பாணினியார் தொல்லாசிரியர் சூத்திரங்களுட் சில
வற்றைத் தம்முடைய சூத்திரங்களாலெடுத்தோதி மறுத்து வேறு
விதிசூறுவர். அவர் சூத்திரங்களுட் சிலவற்றை ஆசிரியர் வரருசி
யாரெடுத்தோதி மறுத்து வேறுவிதி கூறுவர். அவ்விருவரையு
மொரோரிடங்களினாசிரியர் பதஞ்சலியாரெடுத்தோதி மறுத்து
வேறுவிதி கூறுவர். அதுபற்றியவரிகழப்படாரென்க. அஃதேல்,
ஆசிரியரகத்தியனார் தொல்காப்பியனார் பதஞ்சலியார் முதலாயினு
ருமொரோவழியிவ்வாறு மயங்கிக்கூறுபவாலோவெனின்;—அவர்
தவத்தான் மனந்தாயராய் முக்குணங்களையுங்கடந்து இறைவன்

ருள்பெற்றுடையராகலின், அன்னரல்லரெனவுணர்க. ஆகுபெயரும் வேறே அன்மொழித்தொகையும் வேறேயென்பதாசிரியர் கருத்தெனக் கொள்க.

‘னகரவிருவாய்’

னகரவிருவாயென்புழி இறுவாயென்பது வினைத்தொகைநிலைக்களத்துப்பிறந்த வன்மொழித்தொகையாய், இறுவாய்க்கணின்ற வெழுத்தை யுணர்த்திற்று. அதனை னகரம் விசேடித்து இன்னதினுவென்பதுபடவருதலின், னகரவிருவாயென்பது பண்புத்தொகைநிலைக்களத்துப் பிறந்த வன்மொழித்தொகையாதலறிக.

அற்றேல், வினைத்தொகையாவது “செய்யுஞ் செய்த வென்னுங்கிளவியின்—மெய்யொருங் கியலுந் தொழிறொரு மொழி” யாகலின், அது பெயர்ச்சொற்கொண்டு முடியாது வாயென்னுமிடைச்சொற்கொண்டு முடிதலமையாதாம் பிறவெனின்;—இடைச்சொல்லெல்லா மொருவாற்றாற் பெயரெனப்படுமாகலினமையுமென்க. “வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை” “நினைத்தொறுங்காண்டொறும் பேசுந்தோறு மெப்போதும்” என்றற்போல்வனவுமிவ்வாறே கொள்க.

அகரம் + முதல் = ‘அகரமுதல்.’

னகரம் + இறுவாய் = ‘னகரவிருவாய்.’

அகரமுதல் னகரவிருவாய் என்புழி, இருபெயரொட்டுப் பண்புத்தொகையெல்லாம் வேற்றுமைவழியோடொக்குமாகலின், “துவரக்கெட்டு” என்பதனான் மகரங்கெட்டு, “நின்ற சொன்முனியல்பா கும்மே” என்பதனானியல்பாய் முடிந்தன.

முதல் + னகரம் = ‘முதனகரம்.’

அகரம் னகரமெனக் கரச்சாரியை பெற்றவழிச் சொற்றன்மையெய்திநின்றலின், ஆண்டிநின்ற முதலென்பதன் லகரம் “ரெடியதன்முன்னர்” என்னுஞ் குத்திரவிதி “குறுமையுநெடுமையும்” என்பதனாற் பெற்றுக் கெட்டது.

அற்றேல், மொழிக்குமுதலாமெழுத்துக்கள் வந்து புணர்வுழிப்படுஞ் செய்கையன்றே ஈண்டுப் பெறப்படுவது, னகரமொழிக்கு முதலாவதன்மையின், அது வந்து புணர்வுழிச் செய்கைப்படுமாறென்னையெனின்;—அற்றன்று: மொழிக்கு முதலாகாதனவுஞ் சொற்றன்மையெய்திப் புணர்ந்தவழி மொழிக்குமுதலாமெழுத்துப் புணர்வுழிப்படுஞ்செய்கை செயப்படுமென்று கோடற்கன்றே, ஆகி

ரியர் “முதலா வேன தம்பெயர் முதலும்.” எனக் கருவிசெய்தாரென்க. அஃதேல், “வல்லெழுத் தியையின் டகார மாதும்” என் புழியும் “மன்னுஞ் சின்னும்” என்னுஞ் சூத்திரவிதியால் எனகாரம் நகாரமாகல்வேண்டுமெனின்;—நகரமுன்னர் டகரமயங்காமையின், வேண்டாவாயிற்றென்க. அற்றேல், எனகரமுன்னர் டகரமயங்கியவாறென்னைடெனின்;—அது “தம்மியல் கிளப்பி னெல்லா வெழுத்து—மெய்ந்நிலை மயக்க மான மில்லை.” எனக் கருவிசெய்தமையான், மயங்கிப் புணர்ந்ததென்க. இச்சூத்திரத்திற்கிதுவே பொருளாதல் உரையாசிரியருரையானுணர்க. அற்றேல், நகரமுமவ்வாறு மயங்குகவெனின்;—அற்றன்று: செய்கையெய்தாதியல்பாய் வருவனவற்றிற்கே “தம்மியல்கிளப்பின்” எனக் கருவிசெய்தாரென்பது. அங்ஙனமல்லாக்கால், இவை மயங்கும் இவை மயங்காவென முற்கூத்திரங்களால் வரையறுத்துக் கருவிசெய்தது பயனின்றாய் முடியுமென்க.

‘முப்பஃது.’

இனி முப்பஃதென்பதனை “ஒன்றுமுத லொன்பா னிறுதி முன்னர்” “மூன்று மாறும்” “மூன்ற னொற்றே” என்னுஞ்சூத்திரங்களாற் செய்கைசெய்து முடித்துக் கொள்க. முப்பஃது மூன்ற னுறழ்ந்த பத்தென விரியும். இங்ஙனமுருபொடு வினைச்சொல்லு மொருங்கு விரிதல் “வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல.” என்பதனாற்கொள்க.

“வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல.” எ-து. வேற்றுமைத்தொகைவிரியுங்காற் றொகாநிலைவேற்றுமையியல்பினவாய் விரியுமென்றவாறு. எனவே, அங்ஙனம் விரியுமியல்புடையது வேற்றுமைத்தொகையென்றதாயிற்று. வேற்றுமைத்தொகையே யெனப் பிரித்தமையால், முன் வந்த வேற்றுமை தொகாநிலைவேற்றுமையென்பதூஉம், தொகாநிலைவேற்றுமையியலவெனவே விரியுங்காலென்பதூஉந்தாமே போதரும். “உவமத் தொகையே யுவம வியல.” என்பதற்கு மிவ்வாறுரைத்துக்கொள்க. “வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல.” என்றற்றொடக்கத்துச் சூத்திரங்களாற் றொகைச்சொற்கள் விரியுமாறு கூறுமுகத்தான் அவற்றிற்க்கிலக்கணங்கூறியவாறு.

இனி “வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல.” என்பது ஆற்றலுள்ளன தொகும் அல்லன தொகா என்பது விளக்கு தற்பொருட்டெழுந்ததென்பாரீருமுளர். அஃதேயிலக்கணமன்மையானும், அப்பொருளுமிதனுளடங்குதலானும், அது போலியுரை

யென்க. “வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல.” என்றற் றொடக்கத்துச்சூத்திரங்களால் வேற்றுமைத்தொகை முதலியவற் றிற்குச் சிறப்பிலக்கணங்கூறி “எல்லாத் தொகையு மொருசொன் னடைய.” என்பதனாற் பொதுவிலக்கணங்கூறியவாறுமறிக:

அற்றேல், தொகாநிலவேற்றுமையியல்பாவதென்னை யெனி ன்;—கிழமைப் பொருட்கண் வரும் ஆறாவதொழித்தொழிந்தவுருபு களெல்லாங் காரகப்பொருள்வாகலின் வினைகொண்டன்றி முடி யாமையென்க. கண்ணாற்கொத்தை, காலான்முடம். எ-ம். கரும்பி ற்குவேலி, கடிசூத்திரத்திற்குப் பொன். எ-ம். வேங்கடத்தின்றெ ற்கு, குமரியின்வடக்கு: எ-ம். குன்றத்துக்கட்குவடு; குன்றத்துக் கட்குகை. எ-ம். இவை பெயர்கொண்டு முடிந்தனவாலோவெ னின்;—அற்றன்று: கூறும்வழி யவ்வாறு வரினும், பொருள்படும் வழிந் கண்ணாலறியப்படுங் கொத்தைமையன், காலாலறியப்படு முடத்தன்மையது. எ-ம். கரும்பிற்குக் கோலிய வேலி; கடிசூத்தி ரத்திற்கு வைத்தபொன். எ-ம். வேங்கடத்தின்றெற்குள்ள்து; கும் ரியின்வடக்குள்ளது. எ-ம். குன்றத்துக்கண்ணுள்ளகுவடு, குன்ற த்தின்கண்ணிருந்த கூகை. எ-ம். வினைகொண்டன்றி முடியாமையு ணர்க. ஐயுருபு கூறும்வழியும் வினையோடன்றி வாராதெனக் கொள்க. “எவ்வழி வரினும் வினையே வினைக்குறிப்—பவ்விரு முதலிற் றேன்று மதுவே.” என்றதுஉயிர்கருத்தேபற்றியென்க: நிலத்தைக்கடத்தல் குழையையுடைமை என்பவற்றுள் கடத்தல் உடைமை என்பனவும் வினைவினைக்குறிப்புமுதலிலையடியாகத் தோன்றிய பெயராகலின், அவையும் வினை வினைக்குறிப்போடு முடிந்தனவேயாமென்பது. இக்கருத்தேபற்றியன்றே, அவ்விரண் டினென்றொழியாது “அவ்விருமுதலின்” என்றாரென்க. எனவே, செயப்படுபொருள் பொருளென்பதுஉங் குறிப்பாற்பெறப்படும். இஃதறியாதார் தத்தமக்கு வேண்டியவாறேயுரைப்ப. அவர்க்குஞ் செயப்படுபொருள் பொருளென்றல் குறிப்பானன்றியுணரப்படா மையும், அப்பொருள் சிறவாமையுமோர்ந்துணர்க.

அற்றேலஃதாக; வேற்றுமைத்தொகை விரியுமாறு “வேற்று மைப் பொருளை விரிக்குங் காலை” என்னுஞ் சூத்திரத்தாற் பெறப் பட்டதாலோவெனின்;—வேற்றுமைத்தொகையை விரிக்குங்காலை யென்னுமையானும், எச்சவியலுட்கூறும்வேற்றுமைத்தொகைவிரி யுமாறு வேற்றுமையியலுட்கூறுதற்கோரியையின்மையானும், வேற் றுமையியலுள் உருபும் பொருளும் உருபிற்குமிடமுமாத்திரையே கூறியொழிந்தாரன்றி வேறொன்றுங்கூறாமையானும், வேற்று மைத்தொகை விரியுமாறு “வேற்றுமையியல” என்பதனாற்பெறப்

படுதலின் வேறு கூறவேண்டாமையானும், வேண்டுமென்ற பான்மொழியென்னுமுவமத்தொகையும் பாலினிமைபோலுமினிமையையுடைய மொழியென விரிதலின் உவமத்தொகைக்கட்சொற்பெய்து விரித்தற்கு வேறு சூத்திரங்கூறமை குன்றக்கூறலாய் முடியுமாகலானும், அச்சூத்திரத்திற்கது பொருளன்றென்றெழுக.

அற்றேல், அச்சூத்திரத்திற்குப் பொருள் யாதோவென்ற கூறுதும்:—“வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை—யீற்றுநின் நியலுந் தொகையிற் பிரிந்து—பல்லா ருகப் பொருள்புணர்ந் திசைக்கு—மெல்லாச் சொல்லு முரிய வென்ப.” எ-து. ஒத்தினிற்றுதிக் கட்புறனடை. இதன்பொருள். “காப்பி னொப்பி னூர்தியி னிழையின்” என்றற்றொடக்கத்தனவாக ஈண்டுக்கூறிய பொருளேயன்றி இன்னும் வேற்றுமைப்பொருளை விரித்துக் கூறுங்காலத்துக் காப்பி னொப்பினென்றற்றொடக்கத்துத் தொகைச்சொற்களின் வேறுபட்டுப் பொருளோடு புணர்ந்திசைக்கு மெல்லாச்சொற்களும் ஈண்டுக்கோடற்குரியவென்பரென்றவாறு. முடிக்குஞ்சொல்லைப் பொருளென்றார், தொடர்மொழிப்பொருள் அதன்கண்ணதாகலின். காப்பி னொப்பின் முதலிய சொற்கள் புரத்தல் ஒம்புதல் நேர்தல் நிகர்தல் என்றற்றொடக்கத்துப் பொருள்புணர்ந்திசைக்குஞ் சொற்களையெல்லாங் கருத்துவகையானுள்ளடக்கித் தொகுத்த மொழியாய் நின்றலின் அவற்றைத் தொகையென்றும், அதனினியறல் அதற்றகுணினிவி என்றற்றொடக்கத்துத் தொடர்மொழிகளினிற்றுதிச்சொற்களே ஈண்டுக் கொள்ளப்படுமென்பது விளக்கிய ஈற்றுநின்றியலுந்தொகையென்றும், ஊரைப்பேணும் ஊரைத்தாங்கும் என்றற்போலப்பிறவாற்றான் வருவனவுங் காத்தற்பொருளே பயந்து நின்றலின் அவையுந் தழுவுதற்குப் பல்லாருகவென்றுங் கூறினார். காப்பி னொப்பினென்றாரேனும், அதனைக் காத்தல் அதனையொத்தலெனச் சூத்திரஞ் செய்தலே ஆசிரியர் கருத்தெனக் கொள்க. பிறவுமன்ன. அற்றேலிஃதுத்தியாற் கொள்ளப்படுமாலோவெனின், இன்றோர் ன்னவை எடுத்தோத்தில்வழியே யுத்தியாற்கொள்வதென மறுக்க. அங்ஙனமல்லாக்காற் புறனடையென்பதே வேண்டாதாய் முடியுமென்றெழுக.

இனிச் சேனாவரையர் வேற்றுமைத்தொகை விரியுமாறு கூறுதற்கெழுந்ததிச்சூத்திரமென்றும், அது விரியுங்கால் அன்மொழித் தொகைபோல விரியுமென்றும், அன்மொழித்தொகைக்கட்சொற்பெய்து விரித்தலும் அதுவாதமுகத்தாலீண்டேபெற்றமென்றுமுரைத்தார். எச்சவியலுட்கூறிப்படுந்தொகைச்சொல் விரியுமாறு ஈண்டுக்கூறுதற்கோரியைபில்லையென்பது மேற்காட்டினுமாகலா

னும், அன்மொழித்தொகை விரியுமாறுமீண்டே பெற்றாமெனின் இன்றோன்னவை அதுவாதமுகத்தாற் பெறுதற்குரியனவாகாது தன்னைப் பற்றுதலென்னுங் குற்றமாய் முடியுமாகலானும், அவை பொருந்தாவென மறுக்க. இதனானே உரையாசிரியர் நச்சினூர்க்கி னியாருரைகளுமறுக்கப்பட்டன. வடநூலார் தன்னைப்பற்றுதலெ ன்னுங் குற்றத்தை ஆன்மாச்சிரயமென்றும், ஒன்றனையொன்றுபற் றுதலென்னுங் குற்றத்தை இதரேதராச்சிரயமென்றுங்கூறுப.

அற்றேல், எச்சவியலுட்கூறப்படும் வேற்றுமைத்தொகைக்க ணுருபுதொகுமாறு “உருபுதொக வருதலும்” எ-ம். “ஐயுங் கண்ணு மல்லாப் பொருள்வயின்—மெய்யுருபு தொகாஅ விறுதி யான.” எ-ம். வேற்றுமைமயங்கியலுள் இயைபின்றியோதியதென்னையெ னின்;—அச்சுத்திரங்கட்கதுபொருளன்றாமாறு சூத்திரக்கிடக்கை முறையே காட்டுதும்:—“அச்சக்கிளவிக்கு” என்னுஞ் சூத்திரங்கா றும் வேற்றுமைமயக்கமாமாறுகூறி, “அன்னபிறவும்” என்பத னாற் புறனடையுங்கூறிமுடித்து, பின்னர் உருபுதொடர்ந்தடுக்கு தலுமொருமயக்கமாகலின், அதன்கட்படுமீலக்கணம் “உருபுதொ டர்ந்தடுக்கிய” என்பதனாகூறினார். பின்னர் “இறுதியுமிடையு மும்” என்னுஞ் சூத்திரத்தால் அங்ஙனமுருபு தொடர்ந்தடுக்கும் வழி “அரிக்கும் பிரமற்கு மல்லாத தேவர்கட்கும்” என்றற்போல இறுதியுமிடையு முருபுவிரிந்தே நின்றலை நீக்கார் வடநூலாரெனப் பிறர்மதங்கூறி, “பிறிதுபிறிது” என்னுஞ் சூத்திரத்தாற்றமிழ்நடை யின் அவ்வாறு நியமமின்றி “அரிக்கும் பிரமற்கு மல்லாத தேவர் கட்குந்—தெரிக்கும் படித்தன்றி நின்றசிவம்.” “கிழவன் றன்னொ டிங் கிழத்தி தன்னொடு—நற்றாய் கூறன் முற்றத் தோன்றாது.” என விறுத்தியுமிடையு முருபேற்றலும் “அருமந்த தேவ ரயன்றிருமாற் கரியசிவம்.” “ஒண்டொடி மாதர் கிழவன் கிழத்தியொடு—கண் டோர் மொழிதல் கண்டதென்ப.” என இடையிற்றொகவிறுதியி னுருபுவருதலும் நெறிபடவழங்கிய வழக்கைச் சார்ந்து வருதலான் வழுவாகாவென்றோதி, உருபு தொகுமாறதிகாரப்பட்டமையாற் றொகாநிலைச்சொற்களினுருபுதொகுங்காற்படுமுறைமை “ஐயுங்கண் ணும்” என்னுஞ் சூத்திரத்தாலோதினார். இனியிவ்வாறன்றி “இறுதி யுமிடையும்” என்னுஞ் சூத்திரத்திற்குக் கடந்தானிலத்தை நிலத்தை க்கடந்தான் என வேற்றுமைத்தொடரிறுதிக்கண்ணும் அதனிடை நிலத்தும் உருபுநிலவுதலை வரையாரென்றுரைப்பின்; “கூறிய முறையி னுருபுநிலை திரியா—தீறுபெயர்க் காசு மியற்கைய வெ ன்ப.” என்பதனால் வேற்றுமைத் தொடரின் யாண்டுப் பெயர்நி ன்றதாண்டுப் பெயரிறுதியினுருபு நிற்குமென்பது தானே பெறப்ப டுதலின், இச்சூத்திரம் வெற்றெனத் தொடுத்தலாய் முடியுமென்க.

“கூறிய முறையி னுருபுநிலை திரியாது” என்றதனாற் பெறப்படுவ தனையே “வேற்றுமை வழிய பெயர்புணர் நிலையே.” என்பதனா னுங் கூறினார்க்கு இதுவுங்கூறவமையும் பிறவெனின்;—பிராண்டிக் கூறுமாறுபோல வேற்றுமையுருபென்னுமையானும், அறனுருபிது நியற்றொகின் “ஐயுங்கண்ணும்” என்னுஞ் சூத்திரவிதியோடு முர ணுதலானும், கூறியது கூறலாகலானும், “வேற்றுமை வழிய பெயர் புணர் நிலையே.” என்பதற் கதுபொருளன்மையின், அமையாதெ ன்க. மற்றென்னையோ அதற்குப் பொருளெனின்;—நால்வகைச் சொற்களும் இருவழியும் புணருமென மேலெய்தியதனை யொரும ருங்கு மறுத்துப் பெயர்ச்சொற்புணருநிலையே வேற்றுமைவழிய வாம் என்பது பொருளெனக் கொள்க. ஏகாரம் பிரிநிலையென்க. எனவே, ஏனை வினைச்சொன்முதலிய மூன்றும் அல்வழியவாவன வன்றி வேற்றுமைவழிய வாகாவெனவும், பெயர்ச்சொற்களிருவ வழியவுமாமெனவுங் கூறியவாறாயிற்று. இங்ஙனஞ் செம்பொருள் கொள்ளமாட்டாதார் பெயர்வழியவெனமாறி அவற்றுடனென வருவித்துப் புணர்நிலையென்பதனையும் வெற்றெனத்தொடுத்தலாக் கிக் கூறியது கூறலென்னுங்குற்றம்படவிடர்ப்பட்டுப் பொருளு ரைத்தார். இவ்வாறே யாண்டு முரைசெய்தலவரியல்பென்க. “சூத்திரந் தானே—யாடி நிழலி னறியத் தோன்றி—நாடுத லின் றிப் பொருணனி விளங்க—யாப்பினுட் டோன்ற யாத்தமைப்ப துவே.” என்றவாசிரியர்தாமே அங்ஙனம் பொருள்விளங்காது நாடியுய்த்துணரவைத்துச் சூத்திரஞ்செய்யாரெனவுணர்க. ஏனைச் சூத்திரங்க ளுமிவ்வாறே செம்பொருள்படுமாறு நுண்ணுணர்வாற் கண்டுகொள்க. “பிறி துபிறிதேற்றலும்” என்பதற்குரையாசிரியரை யுள்ளிட்டோருரைத்தவை போலியுரையென்பது மேற்கூறினும்.

அற்றேலஃதாக; “ஐயுங்கண்ணும்” என்னுஞ் சூத்திரந்தொ காநிலைச்சொற்களினுருபுதொகுங்காற் படுமுறைமையுணர்ந்துதற் றெழுந்ததென்றதென்னை? உருபுதொக்கனவெல்லாந் தொகைச் சொல் லெனப்படுமாலோவெனின்;—அற்றன்று. நிலங்கடந்தான், நாய்கோட்பட்டான்; அறங்கறக்கும், வரைபாய்ந்தான், குன்றத் திருந்தான் என்பவற்றுள் உருபு தொக்கனவாயினும், வினையொடு முடிதலின், “எல்லாத் தொகையு மொருசொன் னடைய.” என் னுந்தொகையிலக்கணம் பெறுது பக்கிசைத்தலான், இவை தொகா நிலையேயாமென்க. செய்தான்பொருள், இருந்தான்மாடத்து என் பவற்றைத் தொகாநிலைச்சொல்லெனக் கொண்டமையாற் சேனா வரையர்க்குமிதுவே கருத்துப்போலுமென்க. நிலங்கடந்தான், நாய்கோட்பட்டான் என்பன ஒரு சொன்னீர்மையவென்பார்க்கு நிலத்தைக்கடந்தான், நாயாற்கோட்பட்டான் என்பவற்றோடிவற்

நிடை வேற்றுமையின்மையின், அவையுந் தொகைச்சொல்லா
வான் செல்லுமாறறிக.

அற்றேல், “பெயரி னாகிய தொகையும்” என்றவும்மையாற்
பெயரொடு வினைதொக்க தொகையுமுளவென்பது பெறப்படுமா
லோவெனின்;—“அவ்வுமுரிய” என்பதற்கேலாமையானும், வட
நூலோடு மாறுகோடலானும், அவ்வும்மைக்கது பொருளன்று
மற்றென்னைபொருளெனின்; விசுவாமிதிரைய பெயருமுள அவை
யுமுரியவென்பது பொருளெனக் கொள்க. வடமொழியுள் உப
சர்க்கத்தோடு வினைதொக்க தொகையுமுளவென யோசவிபாகத்
தாற்கொண்டது, வேதத்துளிசைபற்றியொரோவழியவ்வாறு கொ
ள்ளவேண்டிதலானென்க. அற்றேல், வேற்றுமைத்தொகைக்கணு
ருபு தொகுமென்பதியாண்டுப் பெறுதுமென்பாரை உவமத்தொ
கைக்கணுவமவுருபு தொகுதல் யாண்டுப் பெற்றீரெனக் கடாவிமறு
க்க. தொகையெனவே, உருபுதொகுதலுந்தானே போதரும்.

‘என்ப.’

இனி என்பவென்பது பகரவீற்றுப்பலரறிசொல்.

அற்றேல், என்பவென்னும் அகரவீற்றுப்பலவறிசொல்லோடு
இதனிடையேற்றுமை யாதோவெனின்;—அகரவீறு என்பன என்
பவென்றறப்போல அன்பெற்றும் பெறாதும், இடைநிலைவகையாற்
காலங்காட்டி, முக்காலத்தினும் வரும். பகரவீறு அவ்வாறன்றி
ஈற்றுவகையானெதிர்காலங்காட்டி, முதனிலையுமீறுமாகவே பகுக்
கப்பட்டு வரும். இவை தம்முள் வேற்றுமையென்க.

அற்றேலஃதாக; எழுத்தெனப்படுமென்றல் முக்காலத்தினு
மொத்தியல்வதாகலின், “முந்நிலைக் காலமுந் தோன்று மியற்கை”
என்னுஞ் சூத்திரவிதிபற்றி நிகழ்காலப்பொதுச்சொல்லாற்கூறல்
வேண்டும்; அன்றித் தொல்லாசிரியர் குறியீடென்னுங்கருத்துவ
கையாற் கூறிலும், இறந்தகாலத்தாற் கூறவமையும்; அவ்வாறன்றி
என்பவெனவெதிர்காலத்தாற்கிளந்தவாறென்னையெனின்;—நன்று
வினாயினாய். “முந்நிலைக் காலமுந் தோன்று மியற்கை” என்னுஞ்
சூத்திரம் வடமொழிமதம்பற்றிக் கூறினார், தந்துணிபுரைத்தல
ன்று, இறப்பினுநிகழ்வினுமுண்மை நிகழ்ச்சியானறியக் கிடத்த
லின் எதிர்காலத்தினுமுளதாதலுணர்ந்தன்றி முக்காலத்தினு நிலை
பேறுடைமையுணர்ச்சி கூடாமையின். அதுபற்றி எதிர்காலச்சொ
ல்லாற்கிளத்தல் தமிழ்நடையென்பதாசிரியர் துணிபென்றற்கு,
எழுத்தெனப்படுப வகரமுதனகரவீறுவாய் முப்பஃதென்ப என்
றறப்போல யாண்டுமுடம்பொடு புணர்த்து விதித்ததே சான்றத

லதிக. “முந்நிலைக்காலமும்” என்பதுபற்றி ஆசிரியர் நிகழ்காலச் சொல்லானோரிடத்துங்கிளவாமையுமறிக. அற்றேல், வடமொழி வழக்கொடு மாறுகொள்ளுமாலோவெனின்;—அறியாது கடாயினாய். ஒருமொழியுள்ளந் தேயவேற்றுமைபற்றி வேறுவேறு வழங்குதலியல்பாதலின், இன்னோரன்னவை மாறுகொள்ளல்வென்க.

‘நூலோர்.’

நூலோரென்பது சொல்லெச்சம்.

அற்றேல், பொருளுணர்ந்தன்றிச் சொல்வருவித்தல் கூடாது, பொருளுணர்ந்த பின்னர்ச் சொல்வருவித்தலாற் பெறப்படுவதோர் பயனில்லை, ஆதலாற் சொல்லெச்சம் வருவித்தல்வேண்டாம் பிறவெனின்;—சொற்றொடருணர்ச்சி சொல்லானன்றிப் பெறப்படாமையின், ஒருதலையான் வேண்டுமென்க.

என்ப + சார்ந்து = ‘என்பசார்ந்து.’

என்பசார்ந்தென்னுநிலையாத்தொடர் “உயிரீ ருகிய வுயர்தினைப் பெயரும்” என்ற சூத்திரத்திலேசானே இயல்பாய்முடிந்தது.

“சூத்திரிய விகர நின்றல் வேண்டும்” என்றற்றொடக்கத்துச் சூத்திரங்களாற் பெறப்படுதலின், ஈண்டுச் சார்ச்சிக்குச் செயப்படுபொருள் கூறாராயினார்.

‘சார்ந்து வரல்.’

சார்ந்துவரலென்புழிச் சார்ந்தென்னும் வினையெச்சம் வரலென்னுந்தொழிற்பெயரின் வாவென்னுமுதனிலையோடு முடிந்தது.

“வினையெஞ்சு கிளவிக்கு வினையுங் குறிப்பும்” என்புழி ஆண்டு வினையென்றது முதனிலையுரிச்சொல்லேயாகலின், விசுதியெவ்வாற்றான் வரினும் அதுபற்றி யாராய்ச்சி வேண்டாவெனக் கொள்க. “எதிர்மறுத்து மொழியினும் பொருணிலை திரியா” என்றதுஉயிர்கருத்தேபற்றி யென்பது. இன்னும் வினையெச்சமுடிபுவேறுபாடுகளைல்லாம் பாயிரவிருத்தியுளுரைத்தாம்,கடைப்பிடித்துக்கொள்க.

வரன் + மரபு = ‘வரன்மரபு.’

வரன்மரபென்புழி “மெல்லெழுத்தியையின்” என்றதனால் லகாரம் னகாரமாயிற்று.

‘மரபின்மூன்று.’

மரபின்மூன்றென்பது “மெய்ப்பெற” என்றதனானே சாரியையுள்வழித் தன்னுருபு நிலையாது வந்தது.

மரபினவென்பது பாடமாயின், மரபினையுடையனவாகிய மூன்றைவரைக்க. மரபினவென்பது மரபென்னும் பண்படியாகத் தோன்றிய பெயர்.

அற்றேல், வினைக்குறிப்போடிதனிடை வேற்றுமை யாதோ வெனின்;—வினைக்குறிப்புச் சொல்லெல்லாம் தெரிநிலைவினைபோல் முதனிலையிற்பொருள் சிறந்து நிற்கும். பெயர்ச்சொல் அவ்வாறன்றி விசுவயிற்பொருள் சிறந்து நிற்கும். உண்டான்சாத்தன், கரியான்சாத்தன் என்புழி வினைச்சொற்கள் முதனிலையிற்பொருள் சிறத்தலின், விசுவயிற்பொருள் வேறு விளக்குதற்குச் சாத்தனென்னும்பெயர் ஒருதலையான் வேண்டப்பட்டது. இக்கருத்தேபற்றி ஆசிரியர் “எத்திறத் தானும் பெயர்முடி யினவே” என்றார். இனி உண்டான், கரியானென்னும் பெயர்ச்சொற்கள் விசுவயிற்பொருள் சிறத்தலின், அப்பொருளை விளக்குதற்கு வேறொர்பெயர் வேண்டாது, உண்டான்வந்தான், உண்டானைக்கொணா, கரியான்வந்தான், கரியானைக்கொணா எனத் தாமேயெழுவாயாப்ப பயனிலையேற்றும், ஐமுதலியவருபுகளேற்றும் நின்றன.

எல்லாச்சொற்களையுங் கூறுங்காற் பொருள்சிறக்குமிடத்தே முத்தினையெடுத்தும், அயலெழுத்தினை நலிந்தும், ஏனையெழுத்துக்களைப் படுத்துங்கூறுக. எடுத்தல்படுத்தன்முதலிய வோசைகளும் எழுத்துச்சாரியையும் இன்றோரன்னபிறவுந் தனித்தியங்குமாற்றலுடையவயிர்க்கேயன்றி அவ்வாற்றலில்லாத மெய்க்கில்லையென வுணர்க.

‘னகரவிறுவாய்’ ‘வகாரமிசையும்’ ‘வல்கான்மெய்கெட’ என்புழி வருவன மெய்யையியக்க வந்த அகரத்தின்சாரியையெனக்கொள்க.

இச்சொல்லியல்புணராத, எழுத்தொப்புமையான் மயங்கி, வினைவினைக்குறிப்புமுற்றுக்களே ஓசைவேறுபாட்டாற்பெயராமென்பாருமுளர். ஒருகாரணயின்றி யோசைவேறுபடுதல் பொருந்தாது. பெயராயவாற்றாலோசை வேறுபட்டதெனின், ஓசைவேறுபட்டவாற்றாற் பெயராயிற்றுப் பெயராயவாற்றாலோசை வேறுபட்டதென ஒன்றையொன்றுபற்றுதலென்னுங்குற்றாமெனவொழிக. பொருணிலைவேறுபாட்டாற் சொல்லும் வேறெனவே கொள்க. அங்ஙனமாயினும், சொற்கருங்குதற்பொருட்டு எழுத்தொப்புமைபற்றிப் பலபொருளொருசொல்லென்ப. நடந்தான், குழையானென்னும் வினைவினைக்குறிப்புமுற்றுச்சொற்களும் வேறு, நடந்தான், குழையானென்னும் பெயர்ச்சொற்களும் வேறென்பதே ஆசிரியர்

நியர்கருத்தாதல், “நிலப்பெயர் குடிப்பெயர்” என்றற்றொட்க்கத் துச் சூத்திரங்களை வினையிலுட்கூறுது பெயரியலுட் கூறியவாற் றானும், “நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின பெயரே—வினைப் பெய ருடைப்பெயர்” என வினைப்பெயரையிவற்றுடனெண்ணலா னுமறிக. சேனாவரையர்க்கு மிதுவே கருத்தாதல் “நிலப்பெயர் குடி ப்பெயர்” என்னுஞ் சூத்திரத்துள் “வினைப்பெயர் வருவார் செல்வார் என்பன. தச்சன் கொல்லன் என்பனவுமவை” எனக் காட்டிய வுதாரணங்களானும், “பெயர்நிலைக் கிளவி காலந் தோன்ற” என் னுஞ் சூத்திரத்துள் “உண்டான் தின்றான் என்னுந் தொடக்கத்துப் “படித்துச்சொல்லப் படுத்தொழிற்பெயர் வினைச்சொற்போலத் “தினையும் பாலங் காலமுமுதலாயினவற்றை விளக்கி; அன் ஆன். “முதலியவீற்றவாய் வருதலிற்றொழினிலையொட்டுமென்றார். ஒட்டு “மென்பதுவமச்சொல்” என்னுமுரையானுமறிக. வினைச்சொற் போலவெனவே இவை வேறுசொல்லென்பது பெறப்பட்டது. பண் டியாகவரும்பெயர் பண்புப்பெயரென்றற்போல வினையடியாக வரும் பெயர் வினைப்பெயரென்பதே சேனாவரையர்க்குக்கருத்து.

வடநூலார் முதனிலையைப் பிரகிருதியெனவும், விசுதி இடை நிலை வேற்றுமையுருபுகளைப் பிரத்தியயமெனவும், அவற்றுட்பெயர் முதனிலையைப் பிராதிபதிகமெனவும், வினைமுதனிலையைத் தாது வெனவும், பெயர்விசுதியைத் தத்திதமெனவும், வினைமுதனிலைமே ல்வரும் பெயர்விசுதியைக் கிருந்து எனவும், வினைமுற்றுவிசுதி யைத் திந்நெனவும்; வேற்றுமையுருபுகளைச் சப்பென்பவும், இடை நிலையை விகரணியெனவும் கூறுப. வடமொழிவினைச்சொற்களுள் விசுதியே காலங்காட்டுமாகலின், இடைநிலை வினைமுதற்பொருண் மைமுதலியனபற்றி வரும் வினைக்குறிப்பு வடமொழிக்கின்று. இவையெல்லாமுதனிலையுமீதுமாகப் பகுக்கப்படுதல்பற்றிப் பின் னுள்ளோரிவற்றைப் பகுபதமெனப் பெயரிட்டு வழங்குப.

இனி “யாரு மில்லை தானே கள்வன்” என்பதனுட் ‘கால’ வெ ன்பதுபேரல மரபினவென்பதும் மரபினையுடையவெனப் பெய ரெச்சவினைக்குறிப்புச் சொல்லென்றலுமொன்று. அற்றேல், கால வென்புழி அகரம் பால்காட்டுமீறென்றற்படுமிழுக்கென்னையெ னின்;—அஃதுண்டென்னு மொருமைச்சொற்கொண்டு முடிதலிற் பால்வழுவாய் முடியுமென்க. இவ்வுண்டென்னுஞ்சொல் ஐம்பான் முவிடத்திற்கும் பொதுவன்றோவெனின்;—அறியாது கடாயினாய். உள்ள, உள்ள, உள்ள என்பனபோலக் குறிப்புணர்த்தி இன்றென் பதற்கு மறுதலையாய் அஃறினையொருமைக்குரிய இவ்விசுதி பெ ற்று நிற்கும் உண்டென்னுஞ்சொல்லும் வேறே, இல்லென்பதற்கு

மறுதலையாய் உண்மைத்தன்மையுணர்ந்தி வேறு, இல், யார், எவன் என்பனபோல விசுவதியின்றிப் பொதுச்சொல்லாயே நிற்குமுன் டென்னுஞ்சொல்லும் வேறேயெனக் கொள்க. இது யாரென வகரங்கெட்டு நிற்கும் பலரறிசொல்லும் வேறே, யாரென்னும் வினாவனைக்குறிப்பும் வேறேயாமாறுபோலக் கொள்க. “தினைத்தா ளன்ன சிறுபசுங் கால—வொழுஞ்சுநீ ராரல் பார்க்குங்—குருகுமு ண்டி” என்புழி உண்டென்பது குறிப்புணர்த்தி நின்றலின், அஃ தொருமைச்சொல்லேயாமெனவுணர்க. அந்நேல், காலகுருகென் பது பன்மையொருமைமயக்கமெனக் கோடுமெனின்;--அற்றன்று, “மாடமது வார்சடைய வள்ளலையு மொக்கும்” எனவுயர்தினைக் கண்ணும் பயின்று வருதலின், ஒருகாரணமின்றித் தினை மயங் குதல் பொருந்தாமையின், இன்னோரன்னவையெல்லாம் பெய ரெச்சவினைக்குறிப்பேயாமென்க.

‘மூன்று.’

இனி மூன்றென்பதாகுபெயரான் அத்தொகையுடையவற்றை யுணர்த்திற்று. இது “கிளந்தவல்ல” என்னுமாகுபெயர்ப் புறனடை யாற்கொள்க. இதனையாகுபெயரன்றென்பாருமுளர். நெல்லையள ந்துபார்த்தும் பொன்னை நிறுத்துப்பார்த்துமன்றி அவற்றிற்குப் பதக்குத் தொடியென்று அளவும் நிறையுமாகிய பெயர் கூறப்படாமையால் பத்துப்பொன்னையுமெண்ணிப்பார்த்தன்றி அவற் றிற்குப் பத்தென்னும் பெயர் கூறப்படாமையானும், “ஆறநியந் தணர்” என்புழி ஆறென்னும் வரையறைப்பண்புப்பெயர் அப்பண் பினையுடையவங்கத்தினையுணர்த்தி ஆகுபெயராய் நிற்குமெனக் கூறிய நச்சினூர்க்கினியார்க்கு எண்ணுப்பெய ராகுபெயராதற்கே லாதென்றது கருத்தன்றாகலானும், உரையாசிரியர்க்குமிவற்றை யாகுபெயரென்றலே கருத்தாகலானும், எண்ணுப்பெயரு மெண் ணப்படும்பொருளையுணர்த்தும்வழி யாகுபெயரேயாமென்க. இன் னுமுயர்தினைக்கண் மூவரென விசுவதி நின்றே பொருளையுணர்த் துதலான்; அல்லுழியாகுபெயராயே நின்று பொருளையுணர்த்து மெனவுணர்க. இன்னோரன்னவற்றிற்கெல்லாம் வடநூலார் விசுவதி நின்று கெட்டதென்பர்.

அல் + அம் + கடை = ‘அலங்கடை.’

இனி அல் கடையென்னுங்கடையீற்றுவினை யெச்சக்குறிப்புச் சொல் அம்முப்பெற்று அலங்கடையென நின்றது.

ஏகாரமீற்றசை.

இன்னும் விரிக்கிற்பெருகுமார்கலினமைக.

சொன்னிலையொருவகையாற்காட்டப்பட்டது.

குற்றியலுகரமுதலியவற்றிற்குச் சார்பு “குற்றிய லிகர நிற்
றல்வேண்டும்” என்றற்றொடக்கத்து வருஞ் சூத்திரங்களாலுண
ர்க. இவை மொழிக்கட்படுத்தக்காட்டவேண்டிதலின், ஈண்டுவை
யாது மொழிமரபில் வைத்தார். அற்றேல், மயக்கச்சூத்திரங்களு
மாண்டுவைக்கவெனின்;—அற்றன்று: “பன்னீ ருயிரு மொழிமுத
லாகும்” “உயிர்ஓள வெஞ்சிப விறுதி யாகும்” என்பனபோல
இடையேவருமென்றது இவ்வெழுத்திற்கிவ்வெழுத்து நட்பு அல்
லன் பகையென்னுந்துணையானே கருவிசெய்தலின், இவையீண்
டேவைக்கப்பட்டன. இஃதறியாதார் தத்தமக்கு வேண்டியவாறே
யுரைப்ப. ஆசிரியர் நட்பெழுத்துப் பகையெழுத்தாமாநீண்டிக்குறி
யினமாமாறு பிறப்பியலாற்கூறுவர். அற்றேல், பிறப்பியலை நூன்
மரபிற் கூறுகவெனின்;—பிற்வி கூறியினமடைக்கவேண்டுதலா
னும், விரிவுடைமையானும், வேறேரோத்தாகக் கூறினாரென்பது.
அற்றேல், பிறப்பியலை நூன்மரபினைச் சார வைக்கவெனின்;—அற்
றன்று: மொழிமரபிற்கூறும் விதியெல்லாம் நூன்மரபினொழிபா
கலான், அஃததன்பின்னர் வைத்துப் பிறப்பியலவற்றின்பின் வைக்
கப்பட்டது.

மொழிமரபிற்கூறும் விதிகள் நூன்மரபினொழிபாமாறு:—
“குற்றிய லிகர நின்றல் வேண்டும்” என்பது முதல் “உருவினு
மிசையினும்” என்னுஞ் சூத்திரங்காறும் ‘அவைதாம்’ என்பதொ
ழிபு. “குன்றிசை” “ஐ ஓள” இரண்டும் “நீட்டம்” என்பதொ
ழிபு. “நெட்டெழுத்தேழே” என்பது “அவற்றுள் அலுஉள்”
“ஆஊஊ” என்பவற்றினொழிபு. மொழியாக்கம் அதிகாரப்பட்ட
மையின் ஒரெழுத்தொருமொழியென்பதுமுடன்கூறினார். “மெய்யி
னியக்கம்” என்பது “னகார விறுவாய்” என்பதொழிபு. “தம்மி
யல் கிளப்பின்” என்பது முதல் “மகரத் தொடர் மொழி” என்
னுஞ் சூத்திரங்காறும் மயக்கச்சூத்திர வொழிபெனக் காண்க.
இதனை விரிப்பிற்பெருகும், உய்த்துணர்ந்தமைத்துக்கொள்க.

தொல்காப்பியமுதற்குத்திரவிருத்தி ஒருவகையான்முடிந்தது.

மெய்கண்டதேசிகன்றிருவடிவாழ்க.

கணபதி துணை.

இலக்கண விளக்கச் சூருவளி.

பாயிரம்.

முன்னர்ப் பாயிரத்தை வைத்து இது பாயிரமென்றுரைத்துப் பின்னர் அதுகேட்ட மாணுக்கர்க்கு நூலுரைப்பான் ஞெடங்கினார், இப்பாயிரமுரைக்கவேண்டுமெனையென்னுங்கடா நிகழ்த்தகிட னுளதாய வழி, இவ்விவ்வேதுக்களான் முன்னர்ப் பாயிரமுரைக்க வேண்டுமென்றி துத்தலமையும். அவ்வாரோரியையுமின்றித் “திரு விளங்கியமாநகர்” முதலாகவெடுத்துரைக்குமுத்தரஞ் செப்பு வ முயு மற் றென்று விரித்தலுமாய் முடியுமென்க. இவ்வாறு தொல் லாசிரியருரைபாமையுங்காண்க. ‘கங்கையாடிப் போந்தேனெரு பிடிசோறுதம்மின்’ எனக் கடாவின்றியுஞ்செப்பு நிகழ்ந்ததாலெ னின்;—கொடுப்போன்பாலேற்போன் சென்றுழி, அவன் யாண்டு வந்தாயெனக் கடாவானாயினும், கடா நிகழ்த்தகிடமுண்மையின், அதுவும் வினாய்பொருளே யறிவுறுத்தலையாமென்க. அங்ஙனங் கொள்ளர்க்காற் செப்பிலக்கணம் பொருந்தாமையறிக. வடநூலா ரும் மேற்கோள் முன்னர்க் கூறியே பின்னர் ஏது முதலிய நான் சூறுப்பும் ஒன்றன்பினென்றியையுபடக் கூறுமாறறிக. பரிமே லழகர் உரையாளர் பாயிரமியம்புதல் கடனென்பதுபற்றி “இந்தி ரன் முதலிய” முதலாகச் சிறப்புப்பாயிரமே யுரையாற்கூறினார். இதுநிற்க.

அவயவமாகிய பாயிரத்துள் அவயவியாகிய நூலடங்காதென் னார், அவற்றியல்புணராமையின். அன்றியுமாகிரியர் தொல்காப்பி யனார் நூலினியல்பு மரபியலுட்கூறினார். “மூன்றுறுப் படக்கிய பிண்டத் தானும்” எனவும் “ஒத்துப் படலமென்னு முறுப்பின்” எனவுங்கிளந்தெடுத்தோதலின், அஃதவயவமென்ப தவரறிந்திலர் போலும். இன்னும் “நூலுதல் பொருளைத் தன்னகத் தடக்கி” என் பதனைத் தழீஇயினாராசலின், நூலியல்பு பாயிரத்துளடங்காதென் றல் அவர்க்குங் கருத்தன்றென மறுக்க.

சிறப்புப்பாயிரத்துள் ஆக்கியோன்பெயர் முதலியவற்றிற் கெ டுத்துக்காட்டினவற்றுட் சில பொருந்தாமை தொல்காப்பியப் பாயி ரவிருத்தியில் விரித்துரைத்தாம், ஆண்டிக் காண்க.

பாயிரமுற்றிற்று.

எழுத்ததிகாரம்.

எழுத்தியல்.

எழுத்ததிகாரமென்புழி அதிகாரம் முறைமையென்றார். அதிகாரமென்னும் வடசொற்கு அது பொருளன்மை தொல்காப்பிய விருத்தியிற் கூறியவாற்றானாக.

க. “மலைமகளொருபால்.”

மலைமகளென்பது மலையுமகளெனவும் அமங்கலப்பொருட்ந்து “தொகையார் பொருள் பலவாய்த் தோன்ற” லின் மலையென்பதும், பொருளதிகாரத்துள் “உமையுரு வுரும்புத்து” என்னுஞ் சூத்திரத்துள் ஏனையவற்றிற்கு மேற்குமாறு மலைமகளொருபாலென்னுஞ் சூத்திரத்திற்குரைத்தாங்குப் பொருள்விரித்துரைத்துக் கொள்கவென்றமையின் ஈண்டு மலைமகளொருபான் மணந்தென்றது இந்நூலினன்று நிலவுதல்வேண்டியென்றார்க்கு ஆண்டிதற்கு மறுதலையாக உமையுருவுரும்புத்தென்றது இந்நூலினன்று நிலவாதிற்றுதல் வேண்டியெனப் பொருடருதலின் மலைமகளொருபான் மணந்தென்பதும், உறுபொருண்முதலிய வெல்லாவற்றிற்குமுரிய வேந்தனை உல்குபொருட்குரிய வேந்தனென்றல் அவனிறைமைக்கே லாதவாறுபோல ஐந்தொழிற்குமுரிய தலைவனை உலகளித்த தலைவனென்பது தலையன்மையிற் தலைவனென்னும் பெயர்க்கேலாகமையின் உலகளித்தவென்பதும், உலகளித்தவென்றமையாற் தலைவனென்பதும், “வில்வணக்கந் தீங்கு குறித்தமை யான்” எனவும் “முதிர்ச்சலை வணங்கி” எனவும் “வணங்குநுண் மருங்குல்” எனவும் வணங்குதற்கு வளைவே பொருளாகக் கோடலிற் தலையின் வினையாகிய ஆறைஞ்சுதலையே யுணர்த்துமென்பதுபற்றிச் சொல்வணக்கமென்பது சொல்லாகிய வணக்கமெனப் பொருளுரையாது ஒப்புமைபற்றிக் கூறினமைதோன்றப் பரிமேலழகர் “சொல்லினது வணக்கம்” எனக் கூறினமையானும், “வணங்கிய வாயினராத லரிது” என்பது “பணிந்த மொழியினையுடையராதல் கூடாது” என்றும் “பணிந்தமொழி பணியைப் புலப்படுத்திய மொழி” என்றுங் கூறினமையானும், “மனமொழி மெய்களின் வணங்குது மகிழ்ந்தே” என்புழியும் ஒப்புமைபற்றிக் கூறியதே யாமாகலானும், “தானே வணங்காத்தலை” எனவும் “அவனை நினைத்தலும் வாழ்த்தலும் வணங்கலுஞ்செய்யாதவழி” எனவுங் கிளந்தோதுதலானும், வணங்குதல் சிறப்புவினையாவதல்லது பொதுவினையாகாமையின் வணங்கியென்பதும், அவ்வப்பயன்குறிந்து வாராமையறிக. இவ்வாறு மேலுஞ்சொற்றொறுமுள்ள குற்றங்களைக்கூறின், விரியுமென்றொழிக.

2. “எண்பெயர் முறைபிறப்பு.”

எண்ணுதற்கும் பெயர் கருவியாகலின், அதனை முற்கூறாதது முறையன்று. எண்ணுமுறையும் போல்வனவற்றால் ஒருபயனின் மையின், அவற்றை வகையுட்சேர்த்துக் கருவிசெய்தல் பயனில் கூற்றுமாறதிக.

போலியெழுத்தென வொன்றில்லையென்பது தொல்காப்பிய முதற்சூத்திரவிருத்தியுட்காண்க.

3. “உயிரு முடம்பும்.”

சுருங்கச்சொல்லுநூற்கண் எந்தவிதியுமோரிடத்துக் கூறீப் பலவிடத்துணர்ந்துகொள்ளும்படி சூத்திரஞ்செய்தலே மரபு. அவ்வாறன்றி உயிராது மெய்மூவாறென்னுந்தொகைகளை எண்ணுச்சூத்திரத்தும் பெயர்ச்சூத்திரத்தும் வேறுவேறு கூறன் மிகையாமென்க.

4. “குற்றியலிகரங் குற்றியலுகரம்.”

ஆசிரியர் தொல்காப்பியனார் சார்பெழுத்து மூன்றேயென வன்றயறுத்திருப்பவும்; தாமவரினுண்ணறிவுடையார்போன்று, நன்னூலார் கூறியசொற்பற்றிச் சிலமுதலெழுத்துக்களையும் அம்மூன்றனோடு கூட்டிச் சார்பெழுத்தெனக்கொண்டார். அது பொருந்தாம விருத்தியில் விரித்துக் காட்டினும், ஆண்டுக்காண்க. முதலெழுத்துக்களே தம்மோடு தாஞ்சார்ந்தும் இடஞ்சார்ந்தும் பற்றுக்கோடு சார்ந்தும் வருதலாற் சார்பெழுத்தெனக் காரணக்குறியாயிற்றெனின்;—அஃதாய்தத்திற்குப் பொருந்தாமையின் அவ்வியாத்திக்குற்றமும், ஆல் கால் என்பன தம்மோடு தாஞ்சார்ந்து வருதலின் அதிவியாத்திக்குற்றமுமாமாறுகாண்க.

இடவேற்றுமையாற் குற்றியலுகர மூப்பத்தாளுதல் சாலுமென்பதும் விருத்தியுட்காட்டினும்.

5. “அகர்முதல.”

நன்னூலார் மொழிமுதற்கட்சுட்டுப் பொருளுணர்த்திவரினல்லது சுட்டெழுத்தாகாவென்பார் “தனிவரிற்சுட்டு” என்றார். தாமமவ்வாறுகூறாது, எவ்வாறு வரினுஞ் சுட்டெழுத்தாமென்று பொருள்படவாளா “மொழிமுதல்வரிற்சுட்டு” என்றதுவுமன்றி, அவர்கருத்தறியாது குற்றமுங்கூறினார்.

அ. “தோற்றமளவு.”

இது பொருந்தாமை விருத்தியுட்காண்க.

கூ. “உயிருழப்பு.”

“படைகுடி கூழமைச்சு நட்பர னூறும்” என்பழிப்போலச் செய்யுளின்பம்படத் “தலையினு மிடற்றினு நெஞ்சினு நிலைஇ” எனச் சூத்திரஞ் செய்தவாசிரியர்கருத்தை நோக்காது, அதுவே முறையாகக் கொண்டார். சைவாகமங்களின் உந்தியினின்றொழுந்த நாதம் நெஞ்சின்கட்பைசந்தியாய்க் கண்டத்தின்கண் மத்திமையாய் நின்று பின்னர் வைகரியாய் வெளிப்படுமென்றதுணையல்லது இவர் கூறிய முறையாற் பிறக்குமென்றமையானும், பிறவாற்றானும், அது முறைபன்மையறிக.

கக. “அவற்றுண்—முயற்சியுள்.”

நாவிளிம்பணுகுதற்குக் காரணமாகிய பல் அண்பல்லென்றார். பல் நாவிளிம்பணுகுதற்குக் காரணமாயின், அணுகுதற்குச் செயப்படுபொருள் யாதென்பார்க்கு விடையின்மையறிக.

ககூ. “நெடிலோடாய்தம்.”

நெடிலோடாய்த முயிர்வலி மெலியிடைத் தொடர்மொழி மென்னுது “நெடிலோடாய்த முயிர்வலி மெலியிடை தொடர்மொழி” என இவை யெழுவாயாகவும் தொடரென்பதிவற்றின் பயனிலையாகவுங்கூறி, பதவுரையுள்ளும்வாறேயுரைத்தார். உரைக்கவே, இவ்வைந்துந்தொடரப்படுவது உகரப்பற்றுக்கோடாகிய ஈற்றுவல்லெழுத்தொன்றுமேயன்றிச் சொன்முழுதுமன்மையின், இவற்றின்மேற் பிறதொடரவும் பெறுமெனக் கூறாவிடின், இவ்வைவகையெழுத்துமீற்றெழுத்துங் கூடியே ஒருமொழியாய் நிற்குமெனவும்பட்டு, அது இது வென்றற்றொடக்கத்தனவுங் சூற்றியலுகரமாவான் செல்லுமாறறிக. ஆறன்பகுதியாகிய முப்பத்தெட்டுந்தொடரவேண்டுமென்னும் யாப்புறவின்றி ஏற்றபெற்றி தொடருமெனக் கொள்க என்றுரையாது, வன்மையெனப் பொதுப்படக்கூறுதலான், ஆறணையுந்தொடரவேண்டுமென்னு மியாப்புறவில்லையெனத் தமக்குத் தோன்றியவாறேயுரைத்தார்.

ஈழிடங்கொண்டார்க்குப் பின்னாக்குச் சுண்ணாம்பு என்றழைப்போல்வனவும் ஆய்தந்தொடர்ந்தனவும் அடங்குமென்பதும் பிறவும் விருத்தியுட்காண்க.

கஎ. “குறியதன் முன்னர்.”

விலங்கி இலங்கு எனக் குறிலிணைக்கீழ் ஒற்றில்வழியொற்றாய் வருவது உம் ஆய்தமேயாதலானும், இன்னமுதலெழுத்தைச் சார்ந்து தோன்றுமென நியமித்தவாறு தோன்றுதலே சார்பெழுத்திற்கு இலக்கணமாதலானும், ஏனையவெல்லாம் எவ்வாற்றான் வரினும் கூறியவிதியிற் பிறழ்ந்து வாராமையானும், ஆய்தங்குறிலிணைக்கீழ் வாராதென்றல் பொருந்தாதென மறுக்க. அஃகாமை அஃகுதல் என வல்லாறன்சீழ்ப் பிறவெழுத்துக்கள் வரினும், ஒன்பஃது ஒரு பஃது எனக் குறியதன்மேற்பிறவெழுத்துக்கள் வரினும், ஆய்தங்குறில்வலிநடுவணதேயாமென்பார், “குறியதன் முன்ன ராய்தப் புள்ளி.—யுயிரொடு புணர்ந்தவல் லாறன் பிசைத்தே” என்றராசிரியர் தொல்காப்பியனருமென்க.

கஆ. “புள்ளியில்லா.”

உயிர்த்தலென்பதற்கு ஒலித்தலென்ப பொருளுரைத்தார். முன்னுருவாகியும் உருவதிரிந்துமுயிர்த்தல் வரிவடிவிற்கல்லதொலிவடிவிற்கன்மையின், ஒலித்தலென்னும் பொருளே லர்மையறிக.

கக. “இசைகெழின்.”

இதற்கு விருத்தியுட்காண்க.

உக. “தற்குட்டளபொழி.”

மூவழியு றையு மென்றதனான் ஐகார மொழிக்கணன்றிக் குறுகாதென்பதுதானே பெறப்படுதலிற் றன்னைச்சுட்டுதற்கட்குறுகாதென்றலும், ஐகாரமளபெடுத்தல் மேற்கூறப்பட்டமையிற் றன்மாத் திரையின் மிக்கொலிக்கு மளபெடைக்கட்குறுகுங்கொல்லோ வென்னுமையின்மையின், அளபெடுத்தற்கட்குறுகாதென்றலும், பயனில்சூற்றாமென்க.

ஐகாரமொழிமுதற்கட்குறுகாமையும் ஒளகாரக்குறுக்கமெனவொன்றின்மையும். விருத்தியுட்காண்க.

உஉ. “லளமெய் திரிந்த.”

திரிதல் யாண்டுப் பெற்றாமெனின் அதுவும் அறுவாதமுகத்தானீண்டேபெற்றாமென்றார். போன்ம் மருண்ம் என்பன பகுபதங்களாகலின், உரைத்தான் உயிர்த்தான் கற்பான் நிற்பான் என்பன போல இவையும் பகுபதவுறுப்பாறனுட் சந்திரோக்கி விகாரப்பட்டமையுணர்ந்திலர்போலும். நடந்தாலென்புழி அவர்தாமே “இயல்பினும் விதியினும்” என்னும் புணரியற்குத்திரவிதியான் முடித்துக்காட்டியவாறுமறிக.

உரு. "தொல்லைவடிவின்."

புள்ளியுந்தொல்லைவடிவேயாயினும் எகர ஏகாரங்கட்கும் ஓகர ஓகாரங்கட்குந் தனிமெய்க்கும் உயிர்மெய்க்கும் வடிவொப்புமைகண்டு அவ்வொப்புமைமேல் வேற்றுமைசெய்யும்பொருட்டு அவற்றிற்கு முன்னோர் பின்னர்ப் புள்ளியிட்டெழுதுகவென்றொன்றனுங்கருத்தான் "ஆண்டெய்தும்" என்றார்க்கு, அகர ஆகாரங்கள் உகர ஊகாரங்கள் முதலியனவும் அத்தன்மையவாகலின், அவற்றிற்கும் வடிவொப்புமைகண்டு அவ்வொப்புமைமேல் வேற்றுமைசெய்யும்பொருட்டு அவற்றிற்கு முன்னோர் பின்னர்க் கீழ்விலங்கும் புள்ளிக்காலமுதலியவிட்டெழுதுக வென்றொன்றனுங் கருத்தான் அவை கீழ்விலங்கு முதலியன பெறுமென்றோதாமை குன்றக்கூறலாமாகலின், நன்னூலார் கூறிய "ஆண்டெய்தும்" என்பதற்கு அது கருத்தன்றென்க. அங்ஙனங் கடாயினார்க்கு வேற்றுச்சுமுறையறியாமையிற் றமக்கு வேண்டியவாறே கூறினார். மேலும்மீவ்வாறே நெகிழ்ந்து போவனவற்றை ஆண்டாண்டு விரிக்கிற்பெருகும், ஆகலினின்றோரன்னவற்றை விரிக்கின்றிலம்.

உரு. "ஐ ஒளவலவொடு."

முதலாவனவிவை. ஈருவனவிவையென ஈண்டுக்கருவிசெய்தது மேனிலைமொழியீறு வருமொழிமுதலோடியையப் புணர்க்கும் பொருட்டன்றேயெனத் தாமுங்கூறினார். புணர்ச்சிக்கட்படுஞ்செய்கை எல்லாமொழிக்கும் பொதுவாகக் கூறியதன்றித் தமிழ்மொழிமாத்திரைக்கன்றும்ன்றே. அதற்கேற்ப ஈண்டு நால்வகைமொழிக்கும் பொதுவாகக் கருவிசெய்யாது தமிழ்மொழிமாத்திரைக்கே கருவிசெய்யிற் புணர்ச்சிக்கட்படுஞ் செய்கையுந் தமிழ்மொழிமாத்திரைக்கே விதித்தல்வேண்டும்; அவ்வாறன்றிப் பிரமகோட்டம் பிரமக்கோட்டம், வாசுதேவகோட்டம் வாசுதேவக்கோட்டம் என்றற்போலப் பிராண்டும் வட்மொழியுதாரணங்களு மெடுத்துக்காட்டி, இடையுரிபோல வடமொழிக்குஞ் செய்கையியம்பி, அவ்வியம்பிய கொளாதவற்றிற்கு "இடையுரி வடசொலி னியம்பிய கொளாதவும்" என்னுஞ்சூத்திரத்தாற் புறனடையுந் தாமுங் கூறுதலானும், "திங்களு நாளு முந்துகிளந் தன்ன" என்னுஞ் சூத்திரத்தான் ஆசிரியர் தொல்காப்பியனார் வட்மொழிப்புணர்ச்சியே சிறந்தெடுத்தோதுதலானும், அதற்கேற்ப ஈண்டெல்லாமொழிப்புணர்ச்சிக்குங் கருவிசெய்யாது தமிழ்மொழிப்புணர்ச்சிமாத்திரைக்கே கருவிசெய்தல் குன்றக்கூறலென்னுங் குற்றமாமென்க. அல்லனாகும்; "தம்பொறிகளால்யவனர் தாட்படுத்த பொறியே" எனவும் "பலர்தொல் யுபநட்ட வியன்களம் பலகொல்" எனவும் "ஞமலி

தந்த மனவுச்சு லுடும்பின்” எனவும், பிருண்டிஞ் சான்றோரெல் லாம் இவற்றை மொழிக்கு முதலாகவெடுத்து நிலைமொழி வரு மொழியாகப் புணர்த்து இவ்வாறு மொழிக்கு முதலாகாதவாரியச் சொற்களை அரத்தம் இரதி உலோபமென மொழிக்கு முதலாமெழு த்துக்களோடு கூட்டிக் கூறுதலின், அதற்கேற்ப இவ்வெழுத்துக் கண் மொழிக்கு முதலாம் இவ்வெழுத்துக்கண் மொழிக்கு முதலா காவென எல்லாமொழிக்கும் பொதுப்பட வரைந்தோதாவிடின், ஆரியச்சொற்கள் ரத்தம் ரதியென்றற்போல வேண்டியவாறே மொழிக்கு முதலாக வெடுத்து நிலைமொழி வருமொழியாகப் புண ர்க்கப்பட்டு வழுவாமென்னுங்கருத்தானும், நன்னூலார் எல்லா மொழிக்கும் பொதுவாக மொழிக்கு முதலாமெழுத்துக்களிலைவ ஆகாவெழுத்துக்களிலையென வரைந்து கருவிசெய்தார். இவரிவ் வியல்புணராமையிற் றமக்கு வேண்டியவாறே கூறினார். “ஐ ஓள வெனுமுன்றலங்கடை” என்பது முதலாக இவ்வெழுத்துக்களை மொழிக்கு முதலாகாவென ஆசிரியர் தொல்காப்பியனார் விலக்கின மையின், இவ்வடமொழிகளுந் திசைச்சொற்களும் அக்காலத்திவ் வாறு தமிழின்கட்பயின் றுவாராமை பெறுதும்.

ஐனமென்னும் பலபொருளொருசொற் றனித்து வருதலின்றி யரழக்களின்வழிச் சார்ந்து வருமாகலின், அக்கருத்தானே ஆசிரி யர் தொல்காப்பியனார் “முதலா கெழுத்து ஙகரமொடு தோன் றும்” என்றார். அவ்வழக்கிக்காலத்து வீழ்ந்தமையின், இக்காலத் துப் புதியனபுணர்த்தலான் வழங்குதற்கேற்ப, நன்னூலார் சுட் டியா வெகர வினாவழி” என்றார், இவரக்கருத்தறியாது தோன்றி யவாறே குற்றங்கூறினார். அங்ஙனம் இங்ஙனமெனச் சார்ந்துவரு வனவற்றிற்கு அங்கு இங்கு எனவுறுப்பாய் வருவனவற்றை யெடு த்துக்காட்டி மறுத்தல் பொருந்தாமையறிக.

2.அ. “ஆ வினாநமன.”

குற்றகரத்தைப் புணர்ச்சி வேறுபாட்டான் வேறெடுத்தோதி னதாகக் கூறினார். அல்லுழியுயிரேயாமென்னுங்கருத்துப்போலும். அஃதாசிரியர் தொல்காப்பியனார்க்குக் கருத்தாயிற் குற்றியலுகரப் புணரியலை உயிர்மயங்கியலைச் சாரவைப்பர். அங்ஙனம் வையாது புள்ளிமயங்கியலின் பின்னர் வைத்தது இம்மயக்கம் வாராமைப் பொருட்டென்றே கொள்க. முதலெழுத்திற்குப் புணர்ச்சி கூறிப் பின்னர்ச் சார்பெழுத்திற்குப் புணர்ச்சிகூறவேண்டுதலின், அம்மு றைபற்றிக் குற்றியலுகரப்புணரியலை உயிர்மயங்கியல் புள்ளிமயங் கியலின் பின்னர் வைத்தாரென முறைகூறவறியாது, நச்சினார்க் கினியார் மெய்யுயிரென்றவற்றுள் உயிரினது விகாரமாய் நின்ற

குற்றியலுகரத்தை இருவழிக்கண்ணும் புணர்க்கின்றமையிற் புள் ளிமயங்கியலோடியைபுடைத்தாயிற்றென்றார். உயிரினது விகார மாயின் உயர்மயங்கியலைச் சாரவையாது புள்ளிமயங்கியலைச் சார வைத்தன் முறையன்மையின், அது பொருந்தாதென்க. ஆய்தத் தை யொருநிமித்தம்பற்றி யொற்றின்பாற்படுப்பினும் பதினெட் டொற்றுளடங்காதவாறுபோலக் குற்றியலிகரக் குற்றியலுகரங் களை யொருநிமித்தம்பற்றி உயிரின்பாற்படுப்பினும் பன்னிரண்டு யிருள்ளுமடங்காது வேறேயாமெனக் கொள்க.

உகூ. “குற்றியிரளபு.”

ஈண்டுதாரணங்களுட் சிறிது பொருந்தாமை யுய்த்துணர்க. எழுத்து வேற்றுமையல்லது இடவேற்றுமைபற்றியெண்ணலாகா தென மேலோதியவர் ஈண்டுமவ்வாறே உயிரீறு பன்னிரண்டென வெழுத்து வேற்றுமைபற்றியெண்ணமறந்து, இடவேற்றுமைபற்றி யெண்ணி, உயிரீறு நூற்றறுபத்துமூன்றென மயங்கிக் கூறினார். முதலுக்குமிஃதொக்கும்.

௩௦. “னகரவிறுதி.”

“மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த—னகரத் தொ டர்மொழி யொன்பஃ தென்ப” எனவாசிரியர் தொல்காப்பியனார் வரைந்தோதியிருப்ப, இவர் இத்தொடக்கத்தனவெனப் பின்னுஞ் சிலவுளவாக அவரோடு மாறுகொளக்கூறினார். நிலன் நிலம் என் றற்றொடக்கத்துக் குறிலிணையொற்றாய் நிற்குஞ் சொற்களின் னக ரம் மகரத்தோடு மயங்கிநிற்குமாற்றலுடைமையின், அவ்வாற்றலு டையவற்றுள் மயங்காது நிற்குஞ்சொற்களே யெடுத்தோதி விலக் கல்வேண்டும். அவ்வாற்றலில்லாத கடான் வயான் என்றாற்போ லுங் குறினெடிவொற்றுக்களை யெடுத்தோதி விலக்கல்வேண்டிய தெற்றுக்கென்க. யாண்டுங்குறிலிணையொற்றல்லுழி வரும் னகர மும் மூவெழுத்தினிறந்த தொடர்மொழி னகரமும் மகரத்தோடு மயங்காமை கண்டுகொள்க. ஆசிரியர் தொடர்மொழியென்றாயி னும், தொடர்மொழியுண் முந்தியதாகிய மூவெழுத்துத்தொடர் மொழியென்பதே கருத்தாகக் கொள்க. அவற்றுள்ளுங் குறிலிணை யொற்றுகிய மொழியென்பது ஏற்புழிக்கோடலாற்கோடும்.

௩௧. “கசதபவொழித்த.”

மெய்யொடு மெய்யியைதற்கே சையோகமென்னுங்குறி வட நூலார் கூறுவர். ஆசிரியர் தொல்காப்பியனாரும் “அம்மூ வாறும் வழங்கியன் மருங்கின்—மெய்ம்மயங் குடனிலை தெரியுங் காலை”

என மெய்யொடு மெய்யியைதற்கே மயக்கமென்னுங்குறியீடு கூறினார். அக்கருத்தேபற்றி நன்னூலாரும் “இவ்விருபான்மயக்கு மொழியிடை மேவும்” எனச் சூத்திரப்பொருளை முடித்து, உயிருமெய்யு மயங்குமயக்கத்துக்கு வரையறையின்மையின் அவையிக்குறியீடு பெறாவென்பார், “உயிர்மெய்மயக்களவின்றே” என வொழிந்தார். ஒன்றோடொன்றியைதலொப்புமைபற்றி “ரழத்தனிக் குறிலணையா” என்பதனை இதனைச் சாரவைத்தார். அதனானது மயக்கமென்னுங்குறியீடு பெறாமையறிக. அக்கருத்தறியாது அவற்றிற்கு மயக்கமென்னுங்குறியீடு கொண்டாராயினும், முதலிறுதிகளை ஒற்றுமைநயம்பற்றி உயிர்மெய்முதல் உயிர்மெய்யீறென வோதாது வேற்றுமை நயம்பற்றி மெய்ம்முதல் உயிரீறென வோதியவாதே, ஈண்டும் கருவி துணங்கை யென்பவற்றை உயிர்மயக்கமெனக் கோடல்வேண்டும். அதனை மறந்து உயிர்மெய்மயக்கமென்றல் பொருந்தாமையறிக.

௩௫. “தம்மரபிசைப்பின்.”

முதலாமெனவே, ஈருதலுந்தானே பெறப்படும். முதலீறியை நிலையென வேண்டாகூறினார். இவ்விதிக்கும் பயன்கூறாதார்க்கு இச்சூத்திரம் பயனில்கூற்றாய் முடியுமென்க.

௩௬. “அம்முனிகரம்.”

போலியெழுத்தென வேறில்லையென்பது விருத்தியுட்காண்க வென மேலுரைத்தாம், கடைப்பிடிக்க.

௩௭. “நெட்டுயிர்காரமும்.”

ஒற்றுக்கள் சாரியைபெறாவென்பது விருத்தியுட்காண்க.

எழுத்தியன் முற்றிற்று

ப த விய ல்.

௧. “எழுத்தே தனித்தும்.”

நன்னூலார் பதவியல் கூறியதற்கு முதலால் வடநூலாகலின், அது தோன்ற மொழியியலென்னாது பதவியலென வடசொல்லான் அதற்குப்பெயரிட்டு, அவ்வேத்துள் வடவேழுத்துத் தமிழில் வருமாறுங்கூறினார். இஊர் தமிழ்மொழி மாத்திரைக்கே யிலக்

கணங்கூறுதுமெனப் புகுந்தமையாற் பதவியலென வடமொழி யாற் சூறியிடுதல் பழுதாமென்க.

எழுத்துத் தனித்து நின்றலானும் ஒன்றோடொன்று தொடர்ந்து நின்றலானுமன்றே தனிமொழி தொடர்மொழியெனப் பெயர் பெற்றன. அங்ஙனமாகலின் ஈரெழுத்திணைந்ததையுந்தொடர்மொழியென்னாக்கால், அவை தொடர்ந்தனவுமல்லவாய்ப் பொருளே விளக்குதலுமில்லையாமாகலின், ஈரெழுத்தொருமொழியுந் தொடர்மொழியென்றலே ஆசிரியர் தொல்காப்பியனார்க்குங்கருத்து. ஆயினும், “தொடரலிறுதி” எனவும் “சொல்லியதொடர்மொழியிறுதி” எனவும் “மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த—னகரத் தொடர்மொழி” எனவும் “நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழியீற்றும்” எனவும் ஈரெழுத்துத்தொடர்மொழிக்கும் இரண்டனையிறந்திசைக்குந் தொடர்மொழிக்கும் முடிவுவேறுபாடு கண்டு, முன்னர்ச் செய்கைசெய்வதற்கேற்ப, ஈண்டு ஈரெழுத்தொருமொழியெனவுந் தொடர்மொழியெனவும் பெயரிட்டுக் கருவிசெய்தார். இதுவே யாசிரியர் கருத்தாதல் “தொடர்மொழி” யென வாளாகூறுது “இரண்டிறந்திசைக்குந்தொடர்மொழி” என வடைகொடுத்தோதியதே இரண்டனையிறவாதிணைந்திசைக்குந் தொடர்மொழியுமுண்டெனப் பொருள்கொள்ளக் கிடத்தலானறிக. நன்னூலார் கொண்ட நயத்திற்கு அவ்வாறு கருவிசெய்யவேண்டாமையின், இணைந்திசைக்குந்தொடர்மொழியை வேறு கூறுது தொடர்மொழியென ஒன்றாகக் கூறினார். இவரக்கருத்தறியாது தமக்குவேண்டியவாறேயுரைத்தார்.

இன்னுமீவ்வியன் முழுதினும் இவர் கூறியவற்றுட் குற்றங்களை விரிக்கப்புகின்; வினையாட்டுமகளிரட்ட மணற்சோற்றிற் கல்லாராயப் புகுதலோடொக்குமென்றொழிக. அவையெல்லாம் விருத்தியுட் கூறியதுபற்றியுய்த்துணர்ந்துகொள்க.

சொல்லியல்பு சிறிது முணராமையாற் தமக்கு வேண்டியவாறெல்லாங் கூறினார். பிரயோகவிவேகநூலாருஞ் சொல்லியல்புணராமையான், எல்லாச்சொல்லு முரிச்சொல்லாமெனவும், குறிப்புவினைமுற்றும் பெயர்ப்பகுபதமுமொன்றெனவும் மயங்கிக் கூறி, குறிப்புவினைமுற்றே தத்திதாந்தமெனவுங்கூறினார். தத்திதன் பிராதிபதிகமெனப் பெயர்பெற்று ஐம்முதலியவுருபேற்றுச் சுபந்தமென நிற்குமென அவர்தாமே கூறினமையும் இவ்விலக்கணம் வினைக்குறிப்புக்கேலாமையுமீறிக.

கசு. “இலக்கியங்கண்டதற்கிலக்கணம்.”

கச்சினன் நாட்டினன் என்புழி வரும் இன் ஈண்டுச் சாரியையயன்று, உறங்கினுனென்புழிப்போல இடைநிற்றலானிடைநிலையாமென்றார். அதனை மறந்து; பதமுன்விசுதியும் என்னுஞ்சுத்திரத்துள் உண்டது ஊரது என்றற்போல்வன சாரியை வரவேண்டியே நின்றனவென்றார். இங்ஙன முன்னொடு பின் மயங்கக்கூறுதல் அவரியல்பென்க.

பதவியன்முற்றிற்று.

உயிரீற்றுப்புணரியல்.

க. “மெய்யுயிரீமுதல்.”

உயிரீற்றுப்புணரியலென்பதற்குப் “பதமுன் விசுதியும் பதமுமுருபும் புணர்வுழி” என்றவாதே உயிரீற்றுப்பதமுன் வருமொழி நாற்கணமும் வந்து புணருமியல்பென ஏழாம்வேற்றுமைச் சந்திப்பொருள்படக் கூறுது, உயிரீற்றுப்பதநின்று வருமொழி நாற்கணத்தோடு புணருமியல்பெனப் பொருளுரைத்தார். அங்ஙனமெழுவாய்ச்சந்திப்பொருள்பட நிற்பின், உயிரீறுப்புணரியலென இயல்பாய் முடிவதல்லது உயிரீற்றுப்புணரியலெனச் செய்கைப்பட்டு முடியாமையான், அது பொருளன்மையறிக. மெய்யீற்றுப்புணரியலென்பதற்கும் இஃதொக்கும். ஆசிரியர் தொல்காப்பியனார் “நிறுத்த சொல்லங் குறித்துவரு கிளவியும்” எனக்கொண்ட குறியீடு மறிந்திலர்போலும்.

உ. “ஐம்முதலாறும்.”

ஆசிரியர் தொல்காப்பியனார் வினைத்தொகைகள் பண்புத்தொகைகள் இருமொழிப்புணர்ச்சியாலும் பிரிவினொட்டுக்களாய் நிறற்றலிற் “புணரிய னிலையிடை யுணரத் தோன்ற” எனவும், பகுபதமொருமொழியாய் நிறற்றலிற் புணர்ச்சியெய்தாதெனவுமொழிந்தார், தொகுத்துச்செய்யுநூலாகலின். அது பாயிரத்துள் “புலந்தொகுத்தோன்” என்றதனானறிக. இவரந்நயம்பற்றி யோதாது, நன்னூலார்கூறிய நயம்பற்றி “ஆறினு முன்னிப் புணர்த்து முடித்தனர் கொளலே.” எ-ம். “பதமுன்விசுதியும் புணர்வுழி.” எ-ம். கூறி, ஒருமொழிநீர்மைத்தாகிய பகுபதத்தினை நிலைமொழி வருமொழியாகப் பகுதி விசுதிமுதலியவற்றை வேறு நிறீஇப் புணர்ச்சிக்குக் கூறிய செய்கையாற்செய்கை செய்து புணர்த்து முடித்தவர்

ஒருமொழிப்புணர்ச்சியாகிய வினைத்தொகை பண்புத்தொகைகளை நிலைமொழிவருமொழிசெய்து புணர்க்கப்படாவென்றலும் அவற்றிற் குச் செய்கைகூறாதொழிதலுங் குற்றமாதலறிக.

பொற்றொடி, பவளவாய், திரிதாடி, வெள்ளாடை, தகராழலென்னும் வேற்றுமைத்தொகைமுதலிய ஐந்தொகையும் தத்தம் பொருள்படத் தொகாது அன்மொழிப்பொருள்படத் தொக்கவழிப் பின்னரவை வேற்றுமைத்தொகைமுதலிய தொகையாகாமையின், அவ்வேறுபாடுபற்றி அன்மொழித்தொகை வேறுகூறிய நன்னூலார் கருத்தறியாது, அன்மொழிப்பொருள்படத் தொக்கவிருமொழியையும் நிலைமொழியாயே நிறுத்தி வேறு வருமொழியோடு புணர்த்திக்காட்டிக் குற்றங்கூறல் பொருந்தாமையறிக. அவ்வாறு புணர்த்தலே சந்தியாயிற் புலிப்பாய்த்துள் புலிவிற்கெண்டை முதலியவற்றையும் வேறு வருமொழியோடு புணர்த்துதாரணங்காட்டல்வேண்டும். வேண்டவே, அவையுமல்வழிச் சந்திக்கேலாமையுணர்க. பொற்றொடியென்பது தொடியையுணர்த்தியவழி வேற்றுமைச்சந்தியாம், அணிந்தானையுணர்த்தியவழி அல்வழிச்சந்தியாமெனத் தெரிந்துகொள்க.

ந. “வேற்றுமைவழிய.”

இச்சூத்திரத்திற்கிதுபொருளன்மை விருத்தியுட்காண்க.

ரு. “வலித்தன்மெலித்தனீட்டல்.”

வலித்தன் முதலிய நான்குவிகாரமும்படுதல் சொல்லின்கண்ணதாகிய வெழுத்திற்கெனவும், விரித்தொருகுத்தலென்னு மிரண்டு விகாரமும்படுதல் சொன்முழுதிற்குமெனவுங்கூறினார். “தண்ணந்துறைவர் தகவிலர்” என்புழி அம்முச்சாரியையாய்த்தான் அசைநிலையாய்த்தான் அழகென்னும் பொருட்டாய்த்தானிற்குமாகலானும், சொல் யாண்டும்பொருட்பயனின்றி வாராமையானும், சொல்விரிதலாமாறியாண்டையதென்க. அன்றியும் “சீர்நிலை திரியாது தடுமாறும்மே” எனவெழுத்துவிரியும் விகாரம் வேறியாண்டடங்குமென்றொழிக. இன்னுமினமல்லாத சொல்விகாரத்தை யெழுத்துவிகாரத்தோடுடனெண்ணல் பொருந்தாமையுமறிக. இவ்வையநீக்குதற்கன்றே ஆசிரியர் தொல்காப்பியனார் அறுவகை விகாரத்துள் விரிக்கும்வழி விரித்தலையுந் தொகுக்கும்வழித் தொகுத்தலையும் நடுவண்வைத்தெண்ணியதுஉமென்க.

சு. “ஒருமொழிமூவழி.”

ஒருமொழியானது ஒருதொடரின் முதலிடைகடையென்னு மூன்றிடத்துங்குறுகலும் வேண்டிழி வருமென்றலே இச்சூத்திரப்

பொருளென்பது தெரிந்துகொள்க. “குறைச்சொற் கிளவி குறை
 ச்சும்வழி யறிதல்” என்பதுமிது.

எ. “அன்னுணின்னல்.”

தொடையலென்புழி அல் விசுவயென்றெழுழிக. அற்றுச்சா
 ரியை பொருணிலைக்குதவிசெய்யுஞ் சிறப்புத்தோன்ற “நல்லற்று”
 என்ற நன்னூலார் கருத்தறியாது, அல்லுச் சாரியையெனக்கொ
 ண்டார்.

அ. “அத்தினகரம்.”

ஆசிரியர்தொல்காப்பியனார் கூறிய சாரியைச்சூத்திரம் பல்
 காமைப்பொருட்டுத் தமக்கேற்றவாறு வேறுபடுத்துவார்க்கு, அத்
 துச்சாரியையேயன்றித் துச்சாரியையுமொன்று வகுத்து இச்சூத்
 திரமோதாதொழிதலே பொருத்தமுடைத்தென்க.

கூ. “பதமுன்விசுவயும்.”

நன்னூலார்போல “வருதலுந் தவிர்தலும் விகற்பமு மாகும்”
 எனத்தொகுத்துக்கூறிப் புறனடையுமீண்டே கூறினார். ஆசிரியர்
 தொல்காப்பியனார் போல மேற்பதங்கட்குத் தனித்தனி சாரியைப்
 பேறு விதிக்கப் புகுந்தார்க்கு ஈண்டே யிவ்வாறு கூறல் பொருந்
 தாமையறிக.

கஉ. “புள்ளியீற்றுமுன்.”

“ஞ்ணநமல வளன வொற்றிற்று தொழிற்பெயர்” என்றற்
 ரொடக்கத்து மெய்யீற்றுப்புணர்ச்சிக்கேயுரிய விதியையீண்டுக்
 கூறுதல் உயிரீற்றுப்புணரியலென்னும் பெயர்க்கேலாமை தெரி
 ந்துகொள்க.

கங. “குற்றியலுகரத்திறுதி.”

இது பொருந்தாமையும் பிறவும் விருத்தியுட்காண்க.

ககூ. “பொதுப்பெயருயர்திணை.”

நிலைமொழிச்செய்கையாய்த் திரிதற்குரியவெழுத்துக்கள் திரி
 யாதியல்பாதலும் வருமொழிச்செய்கையாய் மிகுதற்குரிய வெழுத்
 துக்கண் மிகாதியல்பாதலங் கருதியன்றே, ‘ஈற்றுமெய்யியல்பாம்’
 என்றும், ‘வன்மை மிகா’ என்றும் பகுத்தோதினார். அவ்வாதே
 யரழக்கண்மூன்றும் உயிர்போல வருமொழிச்செய்கையாய் வன்
 மைமிகுதற்குரியனவன்றி ஏனைமெய்போல நிலைமொழிச்செய்கை

யாய்த் திரிதற்குரியனவன்மையின், அவற்றுள் முகரம் பொதுப் பெய்ருயர்தினைப் பெயர்கட்கீருகாமையின், ஈராவனவான ஏனை இரண்டனையுமுயிரொடு சேர்த்து வருமொழிச்செய்கை யியல்பா மென்னாது, ஏனைமெய்களோடொப்பவைத்தியல்பாமென்றல் பொருந்தாமையறிக. அக்கருத்துக் கொள்ளாக்கால், ஈற்றுமெய்முன் மிகா எனவும் அவற்றீற்றுயிரியல்பாமெனவுமாறிக் கூறிலும் பொருந்துமெனப்பட்டி, வழுவாமாறறிக.

உஉ. “ஒளவென வருஉம்.”

இச்சூத்திரத்திற்குரிய வெழுத்துக்களை யீராகவுடைய சொற்கள் முன்னிலைவினைக்கின்மையான் அதன்கணையின்மையின், முன்னிலைவினையை விலக்குதல்வேண்டாம், இவ்வீற்றுத்தொழிற்பெயருண்மையின் அதனை விலக்குதல் வேண்டுமாயின், சொல்லென்ப தேவல்வினையெனவேயடையும். அவ்வாறு கூறாது ஒருமொழியே யோசைவேறுபாட்டாற் பிறிதுபொருளையு முணர்த்துமெனமயங்கி, ஏற்புழிக்கோடலான் ஈண்டேவல்வினைமேற்றாயிற்றெனப் பழுதுபடக்கூறினார்.

உச. “மெல்லெழுத்துமீ குவழி.”

புணர்ச்சிக்கணுயிர்மிகவருஞ்செய்கைக்கு இவரியாண்டுஞ்சூத்திரங் கூறாமையின் “உயிர்மிக வருவழி யுயிர்கெட வருதலும்” என்றலும், ஏனையவற்றிற்கும் இவ்வீறு மெல்லெழுத்துமீகும் இவ்வீறு வல்லெழுத்துமீகும் இவ்வீறியற்கையாம் இவ்வீறு சாரியை பெறுமென ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியவாறே இவர் தனித்தனி வகுத்துக்கூறாமையின் “இயல்பின் விகாரமும் விகாரத்தியல்பும்” என நன்னூலார் கூறியவாறே பொதுப்பட்டக் கூறாது ஆசிரியர் கூறியவாறே வகுத்துக்கூறுதலும், பொருந்தாமையறிக.

“எக்கண்டு பெயருங் காலை” “நப்புணர் வில்லா நடனில் லோர்” என நெடுமுதல் குறுகும் விரவுப்பெயர்கள் இனமெல்லெழுத்தாய்த் திரிதற்குரிய மகரந்திரியாதுகெட்டு வல்லெழுத்துப் பெற்றனவெனத் தாங்கூறிய செய்கைக்கேற்பக்கூற மறந்து, மெல்லெழுத்துப்பெறுதற்குரியன வல்லெழுத்துப்பெற்றனவென ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியவாறே அவ்வரைவாசகத்தை யெடுத்தெழுதினார்.

உக. “எகரவினாமுச்சுட்டின்.”

இதனுட்கொன்முடிபு பொருந்தாமை தெரிந்துகொள்க.

௩௧. “இயல்பினும் விதியினும்.”

பிறிதென்னு நயம்பற்றிக் கூறிலமென்றார்க்கு “இயல்பினும் விதியினும்” எனப் பகுத்துக்கூறல் பொருந்தாமையறிக.

புலிபோலக் கொண்டான் என்புழிப் போலவென்பது உணக் கொண்டா னென்புழிப்போலக் காலம்விளக்கி நின்றலிற் றெரிநிலை வினையாவதல்லது குறிப்புவினையாகாதென மறுக்க.

கண்டெனக்கொண்டானென்புழி எனவென்பது செய்து செய்யு முதலியவற்றீறுபோல வினையெச்சவிசுவையென மறுக்க:

அதிர்ப்புக்கடிதென்பதனுள் அதிர்ப்பென்பதனைக் குற்றியலு கர் வீற்றுரிச்சொலென்றார், உரிச்சொலிலக்கண மறியாமையின் அதிரென்னுமுரிச்சொற் புகரவிசுவை பெற்றுத் தொழிற்பெயராய் நிற்குமாறறிக.

௩௨. “செய்யியவென்னும்.”

உருபுயிரீண்டடங்காதென “மூன்ற னுருபினு மாற னுருபினும்” என்று வேறுசூத்திரஞ்செய்வார்க்கு ஈண்டாறனுருபு வே ரோதல் பொருந்தாமையுணர்க:

சொற்பல்கச் சூத்திரஞ்செய்தற்கஞ்சாதார்க்கு ஈண்டைவிதி களை நன்னூலார்போலச் சாலவுஞ்சொற்குருங்கச் சூத்திரித்தும், “அன்றுவரு காலை யாவாகுதலு—மைவரு காலை மெய்வரைந்து கெடுதலுஞ்—செய்யுண் மருங்கி னுரித்தென மொழிப.” “மெல்லெ முத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலு—மன்ன பிறவுந் தன்னி யன் மருங்கின்—மெய்பெறக் கிளந்து பொருள்வரைந் திசைக்கு— மைகார வேற்றுமைத் திரிபென மொழிப” என்றற்போலுஞ் சில வற்றை ஆசிரியர் தொல்காப்பியனார்போலச் சாலவுஞ்சொற்பல்கச் சூத்திரித்தும், ஒருவழிப்பட நிலாராயினார். இன்னுஞ் சிலவிதி களை நன்னூலார்நயம்பற்றிப் புடைநூலோடொப்பக் கூறிச் சில விதிகளை ஆசிரியர்தொல்காப்பியனார் நயம்பற்றி வழிநூலோடொப் பக் கூறினார். ஒருநயம்பற்றியொருவழிப்பட்டுநின்று கூறுது, இவ் வாறு பல்வழிப்படச் செய்தார், நூல்செய்யுந்திறனறியாமையா னென்க. ஏனையவுமீவ்வாறே யாண்டாண்டிக் கண்டுகொள்க, ஈண்டு விரிப்பிற்பெருகும்.

உயிரீற்றுப்புணரியன் முற்றிற்று.

உருபுபுணரியல்.

கக. “இதற்கிதுமுடிபு.”

எண் பெயர் முதலிய புறப்புறக்கருவியென்றார். எண்ணு முறையும் பிறப்பு முருவு மளவுஞ் செய்கைக்குக் கருவியாகாமை பின், அவை பயனிலவாய் முடியும், இவர் கூறிய முறைநோக்குவா ர்க்கெனவறிக. பதவியல் புறக்கருவியென்றார்க்கு “எழுத்தே தனி த்து மிணைந்துந் தொடர்ந்தும்—பதமாம் பொருடரின்” என்பதொ ழித்து ஏனையவெல்லாம் வெற்றெனத்தொடுத்தலாய் முடியுமாற றிக. “மெய்யுயிர் முதலீ ருமிரு பதங்களும்” என்றற்றொடக்கத்த னவற்றை அகக்கருவியென்னுது அகப்புறக்கருவியெனவும் “எகர ஓகரம் பெயர்க்கீ ருகா” என்றற்போலும் புறப்புறக்கருவியை அக க்கருவியெனவுங் கூறினார், இச்செய்கை செய்தற்கு இது சிறந்தக ருவி இது சிறவாக்கருவியென்னு முண்மையறியமாட்டாமையின்.

இனிச்செய்கையை நான்காக வகுத்துக் கூறியதுஉம் பொருந் தாமையேயார்ந்துணர்க.

உருபுபுணரியன்முற்றிற்று.

எழுத்ததிகாரமுடிந்தது.

சொல்லதிகாரம்.

பெயரியல்.

க. “உமையவளொடு.”

இவ்வதிகாரம் மேற்பாயிரத்துளெழுத்துமுதன்முன்றையுமெ ன நிறுத்தமுறையானே எழுத்துணர்த்திச் சொல்லுணர்த்துகின்ற ராகலிற் சொல்லதிகாரமென்னும் பெயர்த்தென்றார். பாயிரஞ்செய் தார் சதாசிவநாவலரென்றன்றே ஆண்டிரைத்தார். சதாசிவநாவலர் நிறுத்த முறைபற்றி வைத்தியநாத நாவலர் நூல்செய்தாரென்றல் பொருந்தாமையறிக, பாயிரம் நூல்செய்த பின்னர்ச்செயப்படுவ தாகலின். அது “பொருள்விரித் துரைத்தனன்” என்றிறந்தகால வாய்பாட்டாற் கூறியதொனுமுணர்க.

ச. “உயர்திணை யென்மனார்.”

மக்கட்சுட்டென்பது பண்புத்தொகைநிலைக்களத்துப்பிறந்த அன்மொழித்தொகையெனவும், மக்களென்ற தாகுபெயரான் மக்கட்சுட்டையுணர்த்தி நின்றதெனவுங்கூறினார். மக்களென்றதாகுபெயரான் மக்கட்சுட்டையுணர்த்திற்றேல், “பாணன் பறையன் றுடியன் கடம்பனென்—றந்நான் கல்லது குடியுமில்லை” என்புழிப் போல ஆண்டஃதஃறிணைச்சொல்லாதல்வேண்டும்: வேண்டவே, அஃதலபிறவேயென அஃறிணைச்சுட்டாற் கூறுது “அவரலபிறவே” என்றல் திணைவழுவாய் முடியுமாகலின், அஃதாசிரியர்கருத்தன்றென்க. இன்றோரன்னவையெல்லாந் தொல்காப்பியமுதற்சூத்திரவிருத்தியுள் விளங்கக் கூறினும், ஆண்டிக் காண்க.

உயர்திணையென்பது இறந்தகாலவினைத்தொகையென்றார். உயர்ச்சி முக்காலத்துமொத்தியல்வதறியார்போலும்.

திணையென்பதொழுக்கமென்றார். அஃறிணையுறையிரில்லனவற்றிற்கு ஒழுக்கமின்மையின், அது பொருளன்று. இவையுயர்சாதி இவையிழிசாதியென உலகத்துப்பொருளையெல்லாம் இருவகைச்சாதியாகப் பகுத்துக்கூறுதலே ஆசிரியர்கருத்தாகலானும், திணையென்னும் பலபொருளொருசொல் ஈண்டுச்சாதியுணர்த்தி நின்றதெனக் கொள்க.

சா. “ஒன்றேபல.”

ஆண்பால் பெண்பாலென்னும் வழக்கு உயர்திணைக்கேயன்றி அஃறிணைக்கென்றென்றார். “ஆண்பா லெல்லா மாணென்ற குரிய” “பெண்பா லெல்லாம் பெண்ணென்ற குரிய” என்னு மரபியற்சூத்திரங்களையும், ஆண்மைசுட்டியபெயர் பெண்மைசுட்டியபெரென்னுங் குறியீடுகளையும், களிது பிடிமுதலிய வழக்குக்களையும் மறந்தார்போலும்.

எ. “தெய்வமும் பேடுமாம்.”

ஆணவாய்ப் பெண்ணிழந்ததற்கும் பெண்ணவாயாணிழந்ததற்கும் முறையே பேடென்வந்தான் பேடிவந்தாளெனவுதாரணங்காட்டி, அலி அவற்றின்வேறெனக் கூறினார். அது பொருந்தாது, பெண்ணவாயாணிழந்ததனைப் பேடியெனவும் ஆணவாய்ப் பெண்ணிழந்ததனை யலியெனவுங்கூறுதலே மரபாகலின். அது பேடென்வந்தான் பேடென்மாரென உரையாசிரியரையுள்ளிட்டோர் காட்டாமையானும், அலிவந்தாளெனத் தாமுங்காட்டாமையானும், “பெண்ணவாயாணிழந்த பேடியணியாளோ” எ-ம். “பேடிகை

வாளுண்மை” எ-ம். “இன்பா லடிசிற் கிவர்கின்ற கைப்பேடி.”
 எ-ம். சான்றோரெல்லாம் பெண்ணவாயாணிழந்ததனையே பேடெ
 னக் கூறுதலானுமறிக. அற்றேல், ஏனையான்பால் பெண்பால்போ
 லப் புணர்ச்சிமுதலாயவற்றிற்குரியவாய் முகவுரோம முலைமுதவி
 யவறுப்புக்களையுடையவாய்த் தன்மை திரிந்தன ஆண்பேடு பெண்
 பேடெனவும், இத்தன்மையில்லதலியெனவுங் கூறினாகாதோ
 வெனின்;— ஆகாது, “வேயே திரண்மென்றோள் வில்லே கொடும்
 புருவம்—வாயே வளர்பவள மாந்தளிரே மாமேனி--நோயே முலை
 சுமப்ப தென்றூர்க் கருகிருந்தா—ரேயே யிவளொருத்தி பேடியோ
 வென்றா—ரொரிமணிப்பூண் மேகலையாள் பேடியோவென்றார்.”
 “பலிகொண்டு பேராத பாச மிவள்கண்—ஓலிகொண் டியிருண்
 ணுங் கூற்றமென் றெல்லே—கலிகொண்டு தேவர் முலைகரந்து
 வைத்தா—ரிலைகொண்ட பூணினீ ரென்றெழினி சேர்ந்தா—ளில
 ங்குபொற் கிங்கினியா ணக்கெழினி சேர்ந்தாள்.” என்பவற்றாற்
 பேடியை முலையுறுப்பில்லாதவளெனவும், அதனாலொலிகொண்டு
 யிருண்ணுந் தன்மையல்லாளெனவும், விளங்கக் கூறுதலின். அன்
 றியுந் தன்மைதிரிபெயர்க்கு அலிவந்ததெனவே தாமுமுதாரணங்
 காட்டினாராஈலிற் றமக்குமிதுவே கருத்துப்போலுமென்க.

க0. “இலக்கணமுடையது.”

குழுஉக்குறியையும் வழக்குநெறியெனவுடனெண்ணினார்.
 குழுவின் வந்த குறுநிலவழக்குச் சான்றோர்வழக்கின்கண்ணும்
 அவர் செய்யுட்கண்ணும் வாராமையின் அமைக்கப்படாவெனச்
 சேனாவரையர் மறுத்தமையான், அது வழக்குநெறியாகாமையறிக.

க2. “ஆகுபெயர்வினைக்குறிப்பு.”

“அறத்தா நிதுவென வெள்ளைக் கிழிப்பு” என்பதாகுபெயரு
 ளடங்குதலின், வேறேதல் பொருந்தாது. “குன்றா விளையு ளுயர்நி
 லந் துன்புற்றுத்—தாவென் றிரப்பாடன் கை.” என்றற்போல
 எழுத்துக்களை யெடுத்துக்கொண்டன சொல்லன்மையான் ஆகுபெ
 யராதற்கேலாமையின், வேறேதலமையுமென்க.

க3. “செந்தமிழாகி.”

வடவேங்கடந் தென்குமரியென இரண்டெல்லைக்குட்பட்
 டன் வெல்லாந் தமிழ்நாடாகவும், அவற்றுளொருநிலத்தைப் பிரித்
 துச் செந்தமிழ்நிலமென்றற்குக் காரணமறியாமையின், அதற்கெ
 ல்லை முன்னுரைசெய்தார் கூறியதேபற்றித் தாமுமுரைத்தார், ஒரு
 வர்சென்றவழியே சேறலுலகியல்பாகலின். முக்குணவயத்தான்

முறைதிறம்பல் உயிர்வருக்கத்துக்கெல்லாம் பொதுவாதலறிக. கரு
வூரின் கிழக்கெல்லாம் புனனாடேயாம், புனனாடெனினுஞ் சோனா
டெனினுமொக்கும். புனனாடென்றறற்போலப் பொதுப்படக் கூற
து தென்பாண்டியென ஏகதேசத்தைப் பிரித்தோதியதுமறிக.

கரு. “ஒருபொருள் குறித்த.”

அருமையானன்றி யியல்பாற்பொருளுணருஞ் சொல்லை இய
ற்சொல்லெனவும் அதனின் வேறாயரிதுணர்பொருளனவாகிய
சொல்லைத் திரிசொல்லெனவுங்கூறிய உண்மை நோக்காது, யான்,
யாம், நீ, நீர் என்பன என், எம், நின், நும் எனத் திரிந்தாற்போல
மலையென்னுஞ்சொல்லே விலங்கல் அடுக்கலென்றற்றொடக்கத்த
னவாய்த் திரிதலிற் திரிசொல்லெனப்படுமெனவும், அது திரியுங்
காற் கிளியென்பது கிள்ளையென உறுப்புத்திரிந்தும் தத்தையென
முழுவதுந்திரிந்தும் வருமெனவுங்கூறினார். மலையென்பதே வில
ங்கல் அடுக்கலென்றற்றொடக்கத்தனவாய்த் திரியுமெனின், அவை
யெல்லா மொரு சொல்லெனல்வேண்டும். அவ்வாறன்றி “ஒருபொ
ருள் குறித்த வேறுசொல் லாகியும்” எனவும் ஆவி உடம்பு உறுப்பு
ஒற்று உடல் புள்ளியென்றற்றொடக்கத்தனவற்றைப் பரியாயநாம
ங்களெனவும், அவர்தாமே கூறுதலான், அவர்க்கது கருத்தன்
றென மறுக்க. அப்பரியாயநாமங்களெல்லாம் பெரும்பான்மை
யும் ஒவ்வொருகாரணம்பற்றி வருதலின், வேறுசொல்லையா
மென்பது.

ககூ. “செந்தமிழ்நிலஞ்சேர்.”

தமிழொழி பதினேழ்நிலத்து மொழிகளையுங் கொடுத்தமிழ்நா
ட்டு மொழியோடொப்பத் திசைச்சொல்லெனக் கொண்டார்.
ஆசிரியர்தொல்காப்பியர் அவ்வாறு கொள்ளாமையானும், உரையா
சிரியர் சேனாவரையர் கூறாமையானும், வடசொற்போல வேளை
நிலத்துச்சொற்கள் சான்றோர்வழக்கினுள்ளுஞ் செய்யுளினும்
வாராமையானும், சிலசொற்கள் இக்காலத்து வரினும் இலக்கண
முறையன்மையானும், அவை தமிழ்க்கூரிய திசைச்சொல்லாகா
வென மறுக்க.

க௭. “பொதுவெழுத்தானும்.”

வடமொழியிலக்கணமறியாதார் ஈண்டுக் கூறியவற்றுட் பொ
ருந்துவனவும் பொருந்தாதனவுமுள அவையேயார்ந்துணர்க. இவ்
வெழுத்திவ்வெழுத்தாய்த் திரிந்து வருமென வரையறுத்தோதப்
புகின் அவ்வரையறையிற் பிறழ்ந்தும் வருதலின் இங்ஙனமோதில

மென்றார். புணர்ச்சிமுதலிய வேளைவிதிகளுங் கூறிய வரையறை யிற் பிறழ்ந்தும் வருதலினன்றே புறனடை முதலியவற்றானமைத் தார். அவற்றையுமிக்கருத்தேபற்றியோதாதொழிய மறந்தார்போ லும். இங்ஙனங் கூறுவார்க்கு நூல்செய்துமெனத் தொடங்கு தலுங் கூடாதென்க.

உக. “கிளந்தகிளைமுதல்.”

“வெறியுறு கமழ்க்கண்ணி வேந்தர்கட் காயினும்” என்றற் போல்வனவற்றுட் கள்ளென்விசுதி யிசைநிறைத்து நின்றதேயா மென்றார். விசுதியுமிடைச்சொல்லென்னுஞ் சொல்லாகலின், “ஒருபொருட் பன்மொழி சிறப்பினின் வழாஅ” என்னும் விதிபற் றிச் சிறப்பின்கண் வந்தமையறியார்போலும்.

உச. “பால்பகாவஃநிணை.”

அஃநிணையியற்பெயர் பால்வரையறைப்படாது நிற்பது சொ ல்லியல்பென்னுது, கள்ளொடு சிவனாமையாலென்றார். உழத்தி கள் மறத்திகளென்றற்போலுமுயர்திணைப்பெயருங் கள்ளொடு சிவனாவழிப் பால்வரையறைப்படாது நின்றல்வேண்டும்; அங்ஙன மின்மையின், அது சொல்லியல்பாமென்க.

உரு. “முதற்பெயர்நான்கும்.”

கோதையென்பது சாத்தன், சாத்தி, மருதி, செவியிலி என் றுற்போல ஈற்றுற் பால் விளக்குதலின்றிப் பொதுவாய் நின்றலிற் பன்மை சுட்டியபெயராமென்க.

உஅ. “பன்மைசுட்டிய வெல்லாப்பெயரும்.”

பன்மைசுட்டியபெயரென்றது பலபாலையுஞ்சுட்டிநின்றலிற் பிறிதினியபு நீக்கிய விசேடணமடுத்து நின்றதென உரையாசிரி யர் கூறியவாறே கூறுது, இயைபின்மை நீக்கிய விசேடணமடுத்து ஆதிண்டுகுற்றியென்றற்போலத் தலைமைபற்றிய வழக்காய் நின்ற தெனவும், பன்மைசுட்டுதற்குத் தலைமை யாண்மை சுட்டியபெயர் முதன்மூன்றானும் ஒருகாற்சுட்டப்படும் ஒன்றுமொருவரும்போ லாது இப்பெயரானே சுட்டப்படு முரிமையுடைமையாற் கொள்க வெனவுங்கூறினார். ஆண்மைசுட்டியபெயர் முதலிய மூன்றனையும் பிறிதினியபுநீக்கியவிசேடணமடுத்து நின்ற பெயரெனக் கொ ண்டு, அவற்றோடுடனெண்ணியவிதனை அவ்வாறு கொள்ளாது, இயைபின்மைநீக்கிய விசேடணமடுத்து நின்றதெனக் கோடல் பொருந்தாமையானும், ஆண்மைசுட்டியபெயர் முதலிய மூன்றும் போலாது பன்மைசுட்டிய பெயர்க்குப் பன்மைசுட்டுதற்கண் விசேடவுரிமையின்மையானும், பெயரான் விசேடவுரிமையுண்டா யிற் பன்மைசுட்டியபெயர் உயர்திணைப்பன்மைசுட்டாமையும் ஒரு

மைசுட்டுதலும் வழுவாமர்கலானும், இஃதமைதிச்சூத்திரமன்மை யானும், அது போலியுரையென்க. பலபாலையுஞ் சுட்டிநின்றலிற் பன்மைசுட்டியபெயரெனின், ஆண்மைசுட்டியபெயர்முதலியன யும் பலபால்களையுஞ் சுட்டிநின்றலின் அவற்றையும் பன்மைசுட் டியபெயரெனல் வேண்டிமாலெனின்;—அது பொருந்தாது, நாள் குபாலுஞ் சுட்டிநிற்குந் தன்னைநோக்க ஏனைமூன்றுபாலு மிரண்டு பாலுஞ் சுட்டிநிற்கும் பெயர்கள் சின்மைசுட்டிய பெயரெனப் படுவனவல்லது பன்மைசுட்டிய பெயரெனப்படாவாகலானெ ன்க. அற்றேல், அவற்றைச் சின்மைசுட்டியபெயரெனவேயமை யும் பிறவெனின்:—அவற்றுள் ஆண்மைசுட்டுதன் முதலிய பகுப்பு ண்மையின் அவற்றைப் பகுத்துக் கூறல் வேண்டிதலான், அமை யாதென்க. இக்கருத்தேபற்றியன்றே பஃரொடைவெண்பாவென் றுற்போல ஏனையவற்றையும் பஃரொடைவெண்பாவெனக் கூறாத னுடம்; பகுப்புண்மையிற் சஃரொடைவெண்பாவென்றொழியாத னுடம், பஃரொழிசைக் கொச்சகமென்றதனை நோக்கி அதனிற்சூறை ந்ததனைப் பகுப்பின்மையாற் சஃரொழிசைக்கொச்சகமென்றே போ ந்ததுமென்க. இனியிவ்வாறன்றி, ஆனொருமை பெண்ணொருமை அஃறிணையொருமையென்ற மூன்றும் ஒருமைப்பாலென வொன் றுயாடங்குதலிற் பலபால்களையுஞ் சுட்டிநின்றனவல்லவாகலான், அம்மூன்றொருமையுஞ் சுட்டியபெயர்களை ஒருமைசுட்டியபெயரெ னவும், இஃதொருமையும் பன்மையுமென்னுமிருபாலுஞ் சுட்டிநி ற்றலாற் பன்மைசுட்டியபெயரெனவுங் கொள்ளினுமிழுக்காது. இனி ஒருமைசுட்டிய பெயர்மூன்றும் இருதிணையினும் பன்மைசுட் டாது ஒருமையே சுட்டியவாறுபோலப் பன்மைசுட்டியபெயரும் இருதிணைக்கண்ணும் பன்மைசுட்டுவதல்லது ஒருமைசுட்டுதல் பொருந்தாதெனக்கொண்டு, கள்ளென்விருதி இருதிணைப்பன்மை க்கும் பொதுவாய் நின்றலின் இருதிணையொருமைக்கும் பொது வாய்நிற்கு முதற்பெயர்முதலிய மூன்றனோடு அவ்விருதியைத் தலைப்பெய்து, அவற்றைப் பன்மைசுட்டிய பெயர்க்குதாரணமா கக்கொள்ளிற் படுமிழுக்கென்னையெனின்;—தாய் தந்தை முதலிய முறைப்பெயருங்கள்விருதியோடு கூடி மூன்றெனப்படுதலான் முறைப்பெயரிரண்டாமென்பதனோடு முரணுதலானும், இயற்பெய ராய் நிற்பவற்றிற்கன்றி விருதியொடுவரும்பெயரை ஈண்டு விதிக்கப் புகாமையானும், தொல்காப்பியத்தோடு முரணுதலானும், அது பொருந்தாதெனமறுக்க.

உகூ. “தன்மையானுன்.”

“பேய்பூத மந்தி கிளிபூவை பேசுதலா—னூகுமே தன்மை பொது” என்பதேபற்றித் தன்மையை விரவுத்தீணையெனச் சாதி

த்து, ஆசிரியர் தொல்காப்பியனார்க்கு மறியாமையேற்றினார். பேய்
 பூதந் தெய்வச்சாதியாதலால் “தெய்வஞ்சுட்டிய பெயர்நிலைக்
 கிளவி” என்பதனுடங்குமாகலானும், மந்திபேசுதல் யாண்டுமி
 ன்மையின் “ஈங்குநீ யெம்மை நோக்கி” என்றற்போல்வன புனை
 ந்துரைவகையாற்கூறியதன்றி உண்மைபற்றிக் கூறியதன்றாகலா
 னும், கிளி பூவை கூறியவாறு கூறுதலல்லது இச்சொல்லை யிவ்
 வாறு கூறவேண்டுமெனச் சொல்லுண்மையறிந்து கூறுதலுலகத்
 தின்மையால் “பூவையுங் கிளியுங் கேட்டு” என்றற்போல்வனவும்
 புனைந்துரைவகையாற் கூறியதேயாமாகலானும், தன்மை விரவுத்
 திணையாகாதென மறுக்க. மரமுதலியன பேசுவனவாகச் சான்
 றோர்செய்யுட்கண் வருதலின் அவை புனைந்துரையெனவேபடுமா
 கலான், இவையுமன்னவேயாமென்க. இனி மந்திமுதலிய உண்
 மையாற்பேசினவேயாமெனினும், ஏறும்புகள் பேசினவற்றை
 யொருவேந்தன் கேட்டு நகைத்துத் தன்மனைவிக்குக் கூறித் தலையி
 ழந்தானெனப் புராணங்கள் கூறுதலின், ஏறும்புகள் பேசுதல்
 பெற்றும்; அவைபேசுதல் குறிப்பாலுணர்த்துதலன்றி மொழியாற்
 பேசுதலன்றென்ப தெல்லார்க்குமொப்ப முடிந்தது; முடியவே
 அஃறிணைப்பெயர்களெல்லாம் இவ்வாறென்றற்கொன்று குறிப்பா
 னுணர்த்துமென்பது பெறப்பட்டதார்கலின், மந்திமுதலிய பேசுத
 லும் அவ்வியல்பிற்கேயாமென்க. இங்ஙனமன்றியின், உயர்திணை
 யஃறிணையென்னும் பகுப்பேலாமையறிக. ஒரோவழி யஃறிணைப்
 பொருள்கள் மொழியாற்பேசுவனவுளவாயின், அது தெய்வத்தன்
 மைமுதலிய விசேடத்தானன்றிப் பொருட்டன்மையானன்மை
 யின், அமைத்துக்கொள்வதன்றி அதுபற்றி விரவுத்திணையென்றல்
 சிறிதும் பொருந்தாதென்க. அற்றாதலினன்றே ஆசிரியர் தன்மை
 யையுயர்திணையெனவே கூறியதுமென்க. இது கொள்ளாதார்
 க்குச் “சொல்லா மரபி னவற்றொடு கெழீஇச்—செய்யா மரபிற்
 றொழிற்படுத் தடக்கியும்” என்பதனைத் தழுவுதலும் “கேட்டுந
 போலவுங் கிளக்குந போலவு—மஃறிணை மருங்கினு மறையப்
 படுமே” என வழுவமைத்தலும் வேண்டாவென்க.

௩௩. “ஒருவரென்பது.”

காளை விடலையென்பன பொதுப்பெயரென்றார். சிறப்புப்
 பெயராக “நம்பியாடேவிடலை” எனச் சூத்திரித்ததை மறந்தார்
 போலும். இங்ஙனமுன்னொடியின் மயங்கிக் கூறுதலவரியல்பெ
 ன்க. எருத்தைக் காளை விடலையென அடிப்பட்ட சான்றோரான்
 வழங்கப்படாமையுமுணர்க.

௩௪. “பொருண்முதல்”

எண்ணுப்பெய ராகுபெயராகாதென்றல் பொருந்தாமை விருத்தியுட்காண்க.

இவ்வதிகாரமெழுத்து இவ்வதிகாரஞ்சொல் இவ்வதிகாரம்பொருளென்றும்போல்வன எழுத்துச் சொற் பொருளென்னுஞ்சொற்களான் அவற்றிற்கிலக்கணங்கூறியவதிகாரங்களைக் கூறினவென இவற்றைச் சொல்லாகுபெயருக்குதாரணமாகக்காட்டினார். கடுத்தினுள், புளித்தினுளென்றற்றொடக்கத்தனவுங் கடு புளியென்றற்றொடக்கத்துச் சொற்களாற் காய் முதலிய பொருள்களைக் கூறலான், அவற்றையுஞ் சொல்லாகுபெயரெனல் வேண்டும். அவ்வாறு வேண்டாமையான், இவையுஞ் சொல்லாகுபெயராகாவென மறுக்க. எழுத்துச்சொற்பொருளென்னுந்தானிகளான் அவ்விலக்கணங்களைக் கூறுதற்குத் தானமாகிய படலங்களைக் கூறினமையான், இவை தானியாகுபெயரேயாமென்க. இனித் திருவாசகம் திருவாய்மொழியெனச் சொல்லையேயுணர்த்திநிற்கும் பெயர்களான் அச்சொல்லாலாக்கப்படு நூலைக் கூறினமையின், இவற்றைச் சொல்லாகுபெயரென்னுமோவெனின்;—என்றும். என்னை? சொற்கெழுத்து முதற்காரணமாயினுற்போலச் செய்யுட்கு முதற்காரணமாய் நிற்குமொழியின்பெயரான் அச்செய்யுட்களை யுணர்த்துதலான் அவை காரணவாகுபெயரெனப்படுமாகலானென்க. இனித்திருவாசகம் திருவாய்மொழியென்பன உண்மையானேக்குவார்க்கு அன்மொழித்தொகையாவனவன்றி யாகுபெயராகாமையுணர்க. “திரைத்த விருது குறள்சின் தளவடி தேம்பழுத்து” எனவொருசெய்யுட்கு முதனிற்சொற்களான் அவ்வவசெய்யுட்களைக் கூறினமையின், இவையே சொல்லாகுபெயராமென்க. இது சினையாகுபெயருளடங்குமேனும், விளங்குதற்பொருட்டு வேறு கூறினார்; அளவையாகுபெயர் குணவாகுபெயருளடங்குமேனும் அதனை வேறுகூறினாற்போலக் கொள்க.

அகத்தியம், தொல்காப்பியம், கபிலமென்பனவாகுபெயரல்லவாதல் விருத்தியுட்காண்க.

ஆகுபெயர்க்கு மன்மொழித்தொகைக்கும் வேற்றுமை விருத்தியுள் விளங்கக் கூறினும், ஆண்டுக்காண்க. ஈண்டாகுபெயருமன்மொழித்தொகையுமொன்றென்றவர் குறிப்பிற்றருமொழியிவையென்புழி ஆகுபெயரெனவேயன்மொழித்தொகையுமடங்குமென்றொழியாது “ஆகுபெயர் வினைக்குறிப்பன்மொழி விகாரம்” என வேறு கூறலான், அவ்விரண்டுமொன்றேயென்றல் அவர்க்குங்கருத்தன்மையுணர்க. பரிமேலழகியார் கணங்குழையென்றதனையாகுபெயரென்றாலெனின்;—அவர் “பொச்சரீவாக் கருவியாற் போற்றிச்

செயின்” என்பதற்குப் பொச்சாவாமனமென அந்தக்கரணத்தைக் கருவியாகக் கூறினார். அதனை மறுத்துப் பொச்சாவாமையாகிய கருவியெனத் தாமும் பெயரெச்சச்சுத்திரத்துஞரைத்தாராகலின், அவர்கூறியனவெல்லாமுடன்பாடென்பது தமக்குங் கருத்தன்றெனக்

மக்கட்சுட்டு மக்களாகிய நன்குமதிக்கப்படும்பொருளென்றக்கால் நன்குமதிக்கப்படும்பொருளுமக்களேயாகலின், மக்களாகிய மக்களென வருவதல்லது இன்னதிதுவென வாராமையின், மக்கட்சுட்டேயிருபெயரொட்டாகாதென்றார். உலகத்துப் பொருளையெல்லாம் உயர்திணைப்பொருள் அஃறிணைப்பொருளெனவிரண்டாகப் பகுத்துக்கொண்டதற்கேற்ப, மக்களென்பது பொருளென்னும் பொதுமையினீக்கி உயர்திணைப்பொருளை விசேடித்து நிற்பச்சுட்டென்பதாகுபெயராய் அப்பொருளினுயர்ச்சி தோன்றச் சிறப்பித்துநிற்ப், இன்னதிதுவென ஒன்றையொன்று விசேடித்து இருபெயருமொட்டி வருதலான், இருபெயரொட்டாகாமையான் டையதென் மறுக்க.

௩௩. “ஏற்குமெவ்வகை.”

செயப்படுபொருண்முதலியவற்றின் வேறுபடுத்துப் பொருண்மாத்திரமுணர்த்தி நின்றலின் எழுவாயும் வேற்றுமையாயிற்றென்றார். அவ்வாறு கூறுவார்க்கு விகாரத்தினின்றும் வேறுபடுதலின் இயல்பும் விகாரமேயாமெனல் வேண்டிமென்க:

௩௪. “ஆறனுருபு.”

எழுவாயாய் நின்றவுருபே ஆறு வேற்றுமைகளினுருபுமேற்குமென்னுங்கருத்தான் “ஆறனுருபு மேற்குமவ் வுருபே.” எனக் கூறிய நன்னூலார்கருத்தறியாது, ஆறும்வேற்றுமையுருபு பிறவுருபுகளையேற்குமெனக் கொண்டார். அது பொருந்தாமை விருத்தியுட்கூறினும், ஆண்டிக் காண்க.

௩௫. “இரண்டாவதனுருபு.”

குழையையுடையனென்றவழிக் குழையும் உடையனெனக் கருதுதற்செய்யுற்று நின்றமையிற் செயப்படுபொருளேயாமென்றார், செயப்படுபொருளுண்மைபுணராமையின். குழையையுடையன் சாத்தனென்றவழி உடையனென்னும் விசுதியானுணர்த்தப்படும் கருத்தாவின்குழையுற்று நிற்பினன்றே செயப்படுபொருளாம். அவ்வாறன்றி உடையனெனக் கருதுவானொருவன்குழையுற்றுநிற்பது செயப்படுபொருளெனக் கொள்ளின்;—எய்யையிழைத்தானென்பதும் இழைத்தானெனக் கருதுதற்செய்யுற்று நின்றமையின், அதனையுமவ்வாற்றிற் செயப்படுபொருளெனல்வேண்டும். அன்றியுங் குழையையுடையனென்புழி, உடையானுமுடையனெ

னக் கருதுதற்சூழிலையுற்று நின்றமையின், அவனையுமாண்டுச் செயப்படுபொருளெனக் கோடல்வேண்டும், ஆகவினது போலியுரையென்க.

ச௨. “மூன்றாவதனுருபு.”

வினைமுதற்குங்கருவிக்குமிவர்கூறியவிலக்கணம், செயப்படுபொருள்குன்றியவினை நிகழ்வுழிச் செல்லாமையின், வழுவாதலநிக. ஆசிரியர்பாணினியார் “சுதந்திரன்கருத்தா.” எ-ம். “சாதகதமங்கரணம்.” எ-ம். ஒதினார். ஒருதொழினிகழ்ச்சிக்கட்டன்வயத்ததாகக் குறிக்கப்படும் பொருள் கருத்தா. எ-ம். ஒருதொழில் பயத்தற்கண் உயர்ந்த காரகங்கருவி. எ-ம். அவற்றிற்கு நிருத்தி கூறுவார். இங்ஙனங்கூறியவாற்றாற் கருவி கருத்தா முதலியவற்றிற்கும் கருவி கருத்தாமுதலியவாதற்றன்மை பொருந்துமாறநிக. ஏனையவுமீவ்வாறுள்ளனவோர்ந்துணர்க.

ச௩. “ஐந்தாவதற்குருபு.”

“நீங்கலொப் பெல்லை யேதுப் பொருள்” எனவே இதனினிற்றிதுவென்னும் பொருள் விளங்குதலின், அது கூறுதன்மிகையாம், அன்றி அதுகூறவேண்டுவார்க்கு “நீங்கலொப் பெல்லை யேதுப் பொருள்வயின்” என்றன்மிகையாம். இரண்டுங்கூறுதலே மரபென்பார்க்கு ஏனையவற்றிற்கும் ‘இதனைச் செய்வ திதுவென லதன்பொருள்’ ‘இதனாற் செய்வ திதுவென லதன்பொருள்’ என்றாற் போலச் சூத்திரஞ்செய்யாமை குன்றக்கூறலாய் முடியுமெனவுணர்க. மேலுமீவ்வாறே காண்க.

ச௪. “ஆறன்.”

சொல்லின்றிரிபே பொருளென அபேதங்கூறுவார் மதம்பற்றித் தொகையதுவிரி பொருளதுகேடு என்பவற்றோடு சொல்லது பொருளென்பதனையுஞ் சிறிது திரிந்ததற்குதாரணமாகக் காட்டினார். மேற்சொல்லாவதிருதினையைம்பாற்பொருளையு மொருவனுணர்த்தற்குக் கருவியாமோசையெனப் பேதமாகக் கூறியதை மறந்தார்போலும்.

ச௫. “ஏழனுருபு.”

கண் கால் முதலியன உருபாகாவென்றார், அவையோரிடத்தினை வரைந்துணர்த்துங்காற் பொருளாதலும் ஐம்முதலியனபோலச் சாத்தனுழையிருந்தான் சாத்தன்முன்வந்தான் எனத் தனக்கெனவோர்பொருளின்றிப் பெயர்ப்பொருளையிடமாக வேறுபடுத்துங்கால் உருபாதலுமாகிய வேறுபாடுணரீராமையின்.

சக. “இம்முப்பெயர்க்கண்.”

பால் காட்டுமீறின்றேனும், பொருள்வகையான் ஆண்பால் பெண்பாலென்பன அஃறிணைக்குமுன்மையின், அவை இருதிணைக்கும் பொதுவாய்ச் சொற்றன்மையான் அஃறிணைப்பெயராய் நிற்கும். அவற்றை ஆண்பால் கூறாய் பெண்பால் கூறாய் என, லகரவீற்றுயர்திணைப் பெயர்க்குதாரணங்காட்டல் பொருந்தாமையறிக. அவை இருதிணைக்கும் பொதுவாதல் “ஆண்பா லெல்லாமாணென்ற சூரிய.” “பெண்பா லெல்லாம் பெண்ணென்ற சூரிய.” என்னும்ரபியற்குத்திரங்களானுமுணர்க.

ருக. “ஒருசார்னவ்வீற்று.”

ஏடாவென்பது தோழன் முன்னிலைப்பெயராயே நிற்பதொன்றாயின் ஆண்டுருபேற்றற்கிடமாகாமையின், “வேற்றுமைக்கிடனாய்” எனச் சிறந்தெடுத்தோதிய பெயரிலக்கணம் வழுவாய் முடியுமென்க. தோழன்முன்னிலைப்பெயரென்றமையான், அஃதிடைச் சொல்லன்மையுமுணர்க. ஆயின் ஏடாவென்பது தோழன்முன்னிலைப்பெயரென்றதென்னையெனின், வழக்குமிகுதிபற்றி அவ்வாறு கூறியதென்க. “நோனாமை பொருமை யாமென நுவல்வர்” என்றாரேனும், நோன்றலென்னுமுடம்பாட்டுச்சொல் விலக்கப்பட்டாமபோலக் கொள்க:

ருஅ. “தந்நு.”

“இ உ ணவோடு” என்னுஞ் சூத்திரத்தான் விளியேற்குமெனக் கூறிப்போந்த ஈற்றுள் ஒன்றல்லாத மகரவீற்றுத் தாமென்னும் விரவுப்பெயரையும் ஈண்டெடுத்து விலக்கினார். அவருக்கு மயக்கமுமறவியும் இயல்பென்றற்கிதுவே சான்றதலறிக.

சுஅ. “வினையேசெய்வது.”

குழையானென்றவழிக் கருதுதற்றொழிலங் கருதுதற்கருத்தாவுங் கருதப்பட்டகுழையும் பிறவும்பற்றி அக்கருத்து நிகழ்ந்ததென்றார். அது பொருந்தாமை மேலே கூறினும். வினைக்குறிப்பினுண்மையறியாமையின், இவ்வாறு தமக்கு வேண்டியவாரே கூறினார்.

பெயரியன்முற்றிற்று.



வினை யி ய ல்.

நட. “அனவதாம்.”

முற்றிற்குமெச்சத்திற்குந் தம்க்கு வேண்டியவாறே இடர்ப் பட்டிலக்கணங் கூறினார். அவாய்நிலையிலவழியும் “ஆர்த்தார் கொண்மார் வந்தார்” “காண்கும் வந்தேம்” என்பன பிறிதோர்சொற்பற்றியல்லது நின்றலாற்றாமையின், அவையெச்சமாவான் சேறலான், அஃதிலக்கணவழுவாதலறிக.

கநட. “கயவொடு ரவ்வொற்று.”

“பாடின மன்னரைப் பாடன்மா ரெமரே” “நோய்மலி வருத்தங் காணன்மா ரெமரே” என மாரீறு பல்லோர்படர்க்கையொன்றற்கேயுரித்தாய் வருதலின், அதனைத் திணைபாவிடமெல்லாஞ்செல்லும் வியங்கோளிறெனக் கோடல்சிறிதும் பொருந்தாமையறிக. ஏனையவுமீவ்வாறு வருவனவோர்ந்துணர்க.

கசு. “வேறின்மையுண்டு.”

“குருகுமுண்டு” என்புழி உண்டெனக் குறிப்புணர்த்தி நிற்குஞ்சொல்லும் ‘ஆவுண்டு’ எனவுண்மையுணர்த்தி நிற்குஞ்சொல்லும் ஒன்றென மயங்கிக் கூறினார். அவை தம்முள் வேறுதல் விருத்தியுட்காண்க.

கள். “அவற்றுட்செய்த.”

ஆறுசென்றவியர், உண்டவெச்சில் என்றற்போல்வன செய்ப்படுபொருட்கண்டங்குமென்றார். “மற்றிந்நோய் தீரு மருந்தருளாய்” என்புழிக் கருவிக்கண்டங்குமென்ற மருந்து மருந்தானோய்தீர்ந்தது எனக் கருவிப்பொருண்மைக்குரிய மூன்றனுருபேற்று நிற்குமாறுபோல, வியர்முதலிய செய்ப்படுபொருண்மைக்குரிய இரண்டனுருபேற்று நில்லாமையிற் செய்ப்படுபொருட்கண்டங்கு மாறியாண்டையதென்க.

உஉ. “சினை வினை முதலொடு.”

முதலினுன்கும் பிறவினைமுதலொடு முடியுமாயின், “சினை வினைமுதலொடும்” எனவமைக்கவும், “முதலினுன்கும் வினைமுதல் கொள்ளும்” என விதந்தோதவும் வேண்டா. அங்ஙனம் வேண்டலாற் பிறவினை பிறவினைமுதலொடு முடியுமென்றல் அவர்க்குங்கருத்தன்றுபோலுமென மறுக்க. “உரற்கால் யானை யொடித்துண்டெஞ்சிய யா” என்றற்போல்வனவற்றிற்குப் பொருள்கோளறியாமையின், அவ்வாறு கூறினார். இன்னேரன்னவையெல்லாம் விருத்தியுட்காண்க. செய்தெனெச்சம் பிறவினையுங்கொள்ளுமென்பார்க்குத் தலைவன்பிரிந்து வருந்தினுள் என்றற்போல்வனவற்றையுஞ்

செய்தெனெச்சம். பிறவினைகொண்டனவென்றோது செயவெனெ
ச்சத்திரிபென்றலெற்றிற்கென்க. காரணகாரியப்பொருட்டாயிறந்த
கால் முணர்த்துவனவெல்லாஞ் செயவெனெச்சத்திரிபாமெனின்,
கையற்றுவிழ்ந்தான் கண்ணொந்துகிடந்தான் என்றற்றொடக்கத்
தனவற்றையுங் காரணகாரியப்பொருட்டா யிறந்தகாலமுணர்த்து
தல்பற்றிச் செயவெனெச்சத் திரிபென்றல்வேண்டும். அங்ஙனங்
சூது, அவற்றைச் செய்தெனெச்சமென்றே கொண்டார். இவ்வாறு
மயங்கக் கூறுதல் அவரியல்பென்க: 'ஆகிடந்து செறுவினைந்தது'
'பூணணிந்து விளங்கிய புகழ்சான் மார்ப்' 'உண்டு பசுகெட்டது'
என்றறற்போல்வனவுங் காரணகாரியப்பொருளவாய்ப் பிறவினை
கோடவின், இவையுஞ்செயவெனெச்சத் திரிபென்றேகொள்க.

உச. "வினைமுற்றேவினை."

"காணான் கழிதலு முண்டென் ரொருநாள்" என்புழி எச்ச
முற்றாய்த் திரிந்ததென்றோது முற்றெச்சமாய்த் திரிந்ததென்றார்க்
குத் தலைவன்பிரிந்து வருந்தினுளென்புழியும் அவ்வாறு சொல்வ
டிவுபற்றிப் பிரிந்தென்னுஞ்செய்தெனெச்சஞ் செயவெனெச்சமா
ய்த் திரிந்ததெனல்வேண்டும். அதனை மறந்தார்போலும். அன்றி
யும், செயவென்னுமெச்சஞ் செய்தெனெச்சமாய்த் திரிந்தவழியுந்
தன்பொருளையே தந்து நின்றறற்போல, முற்றெச்சமாய்த் திரிந்த
வழியும் முற்றுப்பொருளே தரல்வேண்டும். அங்ஙனந்தாராமை
யின், முற்றேயெச்சமாய்த் திரிதல் யாண்டையதென்க, எச்சமே
முற்றாய்த் திரிந்ததாயின், இருதிணையைம்பான் மூவிடத்திற்கும்
பொதுவாய் நில்லாது முற்றுச்சொற்கோதியவீற்றவாய் இருதிணை
யைம்பான் மூவிடமுமுணர்த்துமாறென்னையெனின்;—அற்றாதவி
னன்றே திரிந்ததெனப்பட்டதென்க. கண்ணியன் வில்லினன்
எனவரும் வினைக்குறிப்புமுற்றதற்கேற்பதோ ரெச்சமின்றாலெனி
ன்;—நன்றுசொன்னாய். வினைக்குறிப்புமுற்றெச்சமாய்த் திரியுமெ
ன்றாரை அங்ஙனமெச்சமாய்த் திரிந்த வாய்பாடியாதெனக் கடா
யினாருக்கு விடையாதோவென்க.

வினையியன்முற்றிற்று.

இடைச்சொல்லியல்.

கா. "எதிர்மறைசிறப்பெண்."

சாத்தன்வருதற்குமுரியனென்பது வாராமைக்குமுரியனென்
றெஞ்சிநிற்ப எச்சவும்மைக்குரியவிலக்கணமுழுவது மேற்றுநின்ற
வின், அஃதெச்சவும்மையாவதல்லது எதிர்மறையும்மையாகாதென

மறுக்க. “மறப்பினு மோத்துக் கொளலாகும்” என்புழி மறப்பினு மென்னுமும்மை மறக்கலாகாதென்னுமெதிர்மறைப்பொருட்டி நிற்றலின், இன்னோரன்னவையே எதிர்மறையும்மையாமென்பது. “ஒன்றுரைப்பான் போலிளிவந்துஞ்சொல்லும்” என்பதன்கண் வரு வனவற்றையையவும்மையென்றார். ‘திருமகளுமல்லள ரமகளுமல்ல ளிவள்’ என்பதனோடு ‘மதுகையுமுடையன் அடக்கமுமுடையன் வன்மையுமுடையன் ஒருவன்’ என்பதன்கண் வேற்றுமையின்மை யானும், மதுகையுடையவனோ அடக்கமுடையவனோ வன்மையுடையவனோவென ஐயப்பொருடாராமையானும், “அன்னு னொருவன்ற னுண்டகைமை விட்டென்னைச் சொல்லுஞ்சொற் கேட்டிசுடரி ழாய்” எனத் தோழி தலைவன்றன்மைகளையெடுத்துக் காட்டி அத் தன்மைகளையுடையானொருவன் சொல்லுஞ்சொல்லைக் கேட்பாயா கவெனத் தலைவிக்கறிவுறுக்கின்றாளல்லது ஐயுற்றுக் கூறுகின்றாள ல்லளாகலானும், அது பொருந்தாதென மறுக்க. அவன்வெல்லி னும் வெல்லுமென்பது துணியாமைக்கண் வருதலின், இன்னோர ன்னவையே ஐயவும்மையாம். பத்தானுமெட்டானுமெனக் காட்டு வாருமுளர். திருமகளுமல்லள ரமகளுமல்லளென்பதும் எச்சவும் மையென மறுக்க. நெடியனும் வலியனுமாயினுனென்பது எண்ணு ம்மையென மறுக்க. இதுவே சேனாவரையர்க்குங்கருத்தாதல் அவ ருரையானுணர்க. முற்றும்மையெச்சப்படுவதெதிர்மறைவினைக்கண் ன்றி விதிவினைக்கணின்றென மறுக்க. அவர் பெயரெச்சச்சூத்திர த்துள் “அறுபொருட்பெயரொடு முடியு முறையது” என்புழி முற் றும்மையை யெச்சமாக்கிப் பிறபொருட்பெயரொடு முடியுமெனக் கொள்கவென்றார். ஆண்டிதனை மறந்தார்போலும். ஏனையவுமோ ர்ந்துணர்க.

இடைச்சொல்லியன் முற்றிற்று.

உ ரி ச் சொ ல் லி ய ல்.

கக. “அன்னபிறவும்.”

“எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்” எனவென் னாற்றரப்பட்ட பாதுகாவலாணையாலென்றார். இவ்விலக்கணவிள க்கநூலுள் எச்சொல்லாயினும் பொருள்வேறுகிளத்தலென இவ ராற்றரப்பட்டவாணையாண்டையதென்க. தாஞ்செய்த நூன்மு றைபற்றியுரைசெய்யாது தொல்காப்பியத்திற்கிடந்தவாறே படி யெடுத்தெழுதித் தமதறியாமையை விளக்கினாரெனவறிக. ஏனைய வுமோர்ந்துணர்க.

உரிச்சொல்லியன் முற்றிற்று.

பொதுவியல்.

க. “திணையேபாலிடம்.”

நால்வகையோத்தினுள்ளும் கூறுதற்கிடன்நிற்பெஞ்சிகென்ற நால்வகைச்சொல்லிலக்கணங்களை முன்னர் வைத்து உபுக்களைத்து சொற்களையமைத்துக்கோடலை அவற்றின்பின்னாக வைப்பினவனே. நால்வகையோத்தினோடு இவ்வோத்திற்கியையுடைய விளக்குப்- அங்ஙனம் வையாமன் மாறி வைத்தமையான், ஓதலோத்துக்க ளோடியையாமையுணர்க.

உ. “திணையக்குற்ற.”

துணிந்தவழி அன்மைச்சொல் ஆன்மைத்தன்மைபடபடக்க ப்படும் பொருண்மேலும் மறுக்கப்படுமுகத்தரத் சட்டிநீர்துடெ ன்றார். குற்றிகொல்லோ மகன்கொல்லோவென்றபுத்தரது உட் பின்னர் மகனெனத் துணிந்தது உந் தன்முன்னாகக் காணப்பட்டுப் பொருளையாமன்றே, அங்ஙனமாகவே வேறுபொருளன்றித்தன் மையை அப்பொருண்மேற்குட்டிக் கூறுவானல்லது வேறுபொரு ண்மேற்குட்டிக் கூறுதற்கோரியையின்மையின், அது பொருத்தா தென மறுக்க. அல்லது உங் குற்றியன்று மகனென்றவழி பக னென்பது இவனென்னுந்தோன்றுவெழுவாய்க்குப் பட்டினி உடநின்று முடியினுங்குற்றியன்றென்பதனோடியையாமையின், குற்றி யன்று மகனென்பதொருதொடரன்றும். ஆன்றாகவே, குற்றியன் றென்பது துணிதற்பயன்பற்றி வந்ததன்றாய் முடிந்தது. முடி யவே, குற்றியன்று மகனென்றதனால் வேறுபயனின்மையின், அது வழுவாமென மறுக்க. ஏனையுதாரணங்களும்வ்வாறே காண்க.

ச. “திணைவிரவண்ணுப்பெயர்.”

“தானுந் தேரும் பாகனும் வந்தென் னலனுண்டான்” என புழி வருதல்வினை மூன்றற்குமுண்மையான், ஆண்டமைக்கவேண் டிவதின்று. இனியம்முப்பொருளின் வினையாகிய வந்தென்னுந் செய்தெனச்சம் உண்டானென்னுமொன்றன்வினைகொண்டு முடி தல் வினையெச்சமுடிபாராய்ச்சிக்கட்பெறற்பாலதாகலின், அதுண யும் ஈண்டொன்றெனமுடித்தலாலமைத்தல் பொருந்தாமையறிக.

ரு. “உவப்பினும்.”

வேள் குரிசிலென்பன அஃறிணைவாசகமென ஈண்டு வழுவமைத்தார். மேற்பெயரியலுள் “நம்பி யாடே விடலை கோவேள் குரிசில்” என உயர்நிணையாண்பாற்பெயருளெடுத்தோதியதனை மறந்தார்போலும். குடிமைநல்லன் ஆண்மைநல்லனென ஈறு திரி

யாது நின்றாங்கு நின்று குடிமை ஆண்மை முதலியன உயர்திணை முடிபுகொள்ளுமெனவும், அது வழாநிலையாமெனவுங்கூறினார். ஆசிரியர் தொல்காப்பியனார் “உயர்திணை மருங்கி நிலையின வாயினு—மஃறிணை மருங்கிற் கிளந்தாங் கியலும்” என்றதனால் அவையுயர்திணை முடிபுகொள்ளாவென விலக்கப்பட்டமையானும், குடிமைநல்லன் ஆண்மைநல்லன் முதலிய வாய்பாடு இருவகைவழக்கினுமின்மையானும், அது பொருந்தாதென மறுக்க. “நின்றாங்கிசைத்த விவணியல் பின்றே.” “இசைத்தலு முரிய வேறிடத்தான” என்னுஞ் சூத்திரங்கட்குப் பொருளறியாது உரையாசிரியரையுள்ளிட்டோரெல்லாம் “அஃறிணை மருங்கிற் கிளந்தாங் கியலும்” என்பதனோடு மாறுகொள்ளவுரைத்தார். அது பொருந்தாமையறிக. இவ்வாறின்னுமெடுத்து விரிக்கிற்பெருகும். ஆங்காங்குய்த்துணர்க.

பொதுவியன்முற்றிற்று.

சொல்லகாரமுடிந்தது.

இலக்கணவிளக்கச்சூறாவளி முற்றுப்பெற்றது.

மெய்கண்டதேசிகள் நிருவடிவாழ்க.



பயிழ்ப் பலகலைக் கழக நூலகம்,

பிழை திருச்சாலை.

இலக்கணக்கொத்து.

பக்கம்.	வரி.	பிழை.	திருத்தம்.
௩௩	௪	கொடுத்தம்.	கொடுத்தாம்.
௧௮	௧௨	நூல்கலப்	நூற்கலப்
௪௦.	௩௨	ஈறும்,	இறும்,
௪௮	௧௪	சொல், பொருள்	பொருள், சொல்
”	௨௪	கோண்	கோண்
௮௦	௩௪	யன்றோ	யன்றோ
௮௨	௪	ஒடிய	ஒடிய



7055

काठमाडौं
काठमाडौं नगरपालिका

Handwritten text at the top of the page, possibly including a date or page number, is mostly illegible due to heavy noise and high contrast. Some characters resembling "1000" and "10" are visible.